



# ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විෂේෂ

## இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2144/68 - 2019 ඔක්තෝබර් මස 12 වැනි සෙනසුරාදා - 2019.10.12  
2144/68 ஆம் இலக்கம் - 2019 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 12 ஆந் திகதி சனிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

### பகுதி I : தொகுதி (I) - பொது

#### அரசாங்க அறிவித்தல்கள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய பெறுகை ஆணைக்குழு

பெறுகை வழிகாட்டுதல்கள் - 2019

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசினது யாப்பின் 156இ(1) சரத்திற்கேற்ப

தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்றது.

அரசாங்கத்தினால் பொருட்கள், வேலைகள், சேவைகளினதும் மற்றும் தகவல் அமைப்புகள் மற்றும் ஆலோசகர்களினை தெரிவு செய்தல் மற்றும் பணிக்கமர்த்துதலுக்கான அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பெறுகைகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அத்தோடு தொடர்புடைய விடயங்களுக்கும் அதனால் ஏற்படக்கூடியவற்றை வழங்குதலாகும்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பினது 156இ(1) சரத்தின் படி தொழிற்பாடுகளின் செயற்பாடுகளை உரித்தாக்கப்பட்டுள்ள தேசிய பெறுகை ஆணைக்குழு அரசாங்கத்தினால் பொருட்கள், வேலைகள், தகவல் அமைப்புகள் மற்றும் சேவைகளினதும் ஆலோசகர்களின் தெரிவு மற்றும் பணிக்கமர்த்துதலுக்கான அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பெறுகைகளுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அத்தோடு தொடர்புடைய விடயங்களுக்கும் அதனால் ஏற்படக்கூடிய தற்செயலான நிகழ்வுகளுக்கும் வழங்குதலாகும்.

இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வரும் திகதியில் அந்த திகதியில் நடைமுறையிலிருக்கும் பெறுகை வழிகாட்டுதல்கள் மற்றும் கூற்று நிரூபங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பவை பதிலீடு செய்யப்படும். பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்ற திகதியிலிருந்து 30 நாட்களுக்கு பிந்தாத திகதியில் இந்த வழிகாட்டுதல்கள் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பினது 156இ(1) சரத்தின்படி நடைமுறைக்கு வரும்.

இந்த வழிகாட்டுதல்களின் வியாக்கியானங்களும் இந்த வழிகாட்டல்களினால் உள்ளடக்கப்படாத விடயங்கள் பற்றிய தீர்மானங்களும் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் வழங்கப்படும்.

2018, மே மாதம் 09 ஆம் திகதியில் வெளியிடப்பட்ட அதிவிசேஷமான வர்த்தமான அறிவித்தல் இல. 2070/15 உடன் தொடர்புடைய விடயமானது நிராகரிக்கப்பட்டமை இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

தேசிய பெறுகை ஆணைக்குழுவின் கட்டளையின் படி,

டப்ளியூ. டி. ஜெயசிங்க,

செயலாளர் நாயகம்,

தேசிய பெறுகை ஆணைக்குழு.





**ஐலங்ஙுலஃ ஃஙஙுலயஙு ஃஸுலஸலலஃஙு குடீயரஙு**

**஡ுலுஙுலஃ வழரீஙுலஃஙு஡ுலஃஙு  
2019**

**஡ுலுஙுலஃஙு, வேலுலஙு, ஃஸுலவுஙு ஡ுற்று஡ு  
துஙுவுல் ஡ுறுலுலஙுலஃஙு**

**தேலரீய ஡ுலுஙுலஃ ஁ஙுலுஙுஙுஙு**

## உள்ளடக்கம்

<b>வரைவிலக்கணங்கள்</b>	10
<b>முதலெழுத்துச் சுருக்கங்கள்</b>	14
<b>அத்தியாயம் 1 - பொது</b>	
1.1 நோக்கம்	15
1.2 குறிக்கோள்கள்	15
1.3 பிரயோக நோக்கெல்லை	15
1.3.1 வெளிநாட்டு நிதி முகவர் நிலையங்களின் வழிகாட்டுதல்கள்	16
1.4 பெறுகைக்கான ஒழுக்கவியல்	16
1.4.1 இரகசியத்தன்மை	16
1.4.2 மோசடி மற்றும் ஊழல்	17
1.4.3 மோசடி மற்றும் ஊழல் விடயங்களில் ஈடுபட்டமை தொடர்பான தண்டனைகள்	17
1.4.4 ஆர்வ முரண்பாடு	18
1.5 பெறுகை நடவடிக்கைகளுக்கு ஏற்படைய சட்டங்கள்	18
<b>அத்தியாயம் 2 - பெறுகை நடவடிக்கைகள் தொடர்பான அதிகார கட்டுப்பாடு</b>	
2.1 தேசிய பெறுகை ஆணைக்குழு (தே.பெ.ஆ)	19
2.1.1 தேசிய பெறுகை ஆணைக்குழுவின் பங்கு	19
2.2 பிரதான வகைகளும் உத்தியோகத்தர் மற்றும் வகைகளும் உத்தியோகத்தரின் பங்குகளும் மற்றும் பொறுப்புக்களும்	19
2.3 பெறுகை நிறுவனத்தின் பங்கும், பொறுப்புக்களும் (பெ.நி)	19
2.4 பெறுகைக்குழுக்கள் மற்றும் கேள்விமனு மதிப்பீட்டுக் குழுக்களின் நியமனம் மற்றும் பெறுகைக் குழுக்கள் கேள்விமனு மதிப்பீட்டுக் குழுக்களின் அங்கத்தவர்களுக்கான கொடுப்பனவுகள்	20
2.4.1 உயர் மட்ட பெறுகைக்குழு (உ.ம.பெ.கு)	20
2.4.2 நிலையான உயர்மட்ட பெறுகைக்குழு (உ.ம.நி.பெ)	20
2.4.3 அமைச்சு பெறுகைக்குழு	21
2.4.4 திணைக்கள பெறுகைக் குழு (தி.பெ.கு)	21
2.4.5 கருத்திட்ட பெறுகைக் குழு (க.பெ.கு)	21
2.4.6 பிரதேச பெறுகைக் குழுக்கள் (பி.பெ.கு)	21
2.4.7 பெறுகைக் குழுக்கள் மற்றும் கேள்விமனு மதிப்பீட்டுக்குழு அங்கத்தினர்கள் உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை செயன்முறையில் உதவும் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான கொடுப்பனவுகள்	22
2.4.8 பெறுகைக் குழுக்கள் மற்றும் கேள்விமனு மதிப்பீட்டு குழுக்களின் வகிப்பாகங்களும் பொறுப்புகளும்	22
2.5 கேள்விமனு ஒப்பந்தம் வழங்குவதை நிர்ணயிப்பதற்கான அதிகார வரையறைகள்	22

**அத்தியாயம் 3 - பெறுகை முறையியல்களும் மற்றும் வகைகளும்**

3.1	பெறுகை முறையியல்கள்	23
3.1.1	சர்வதேசப் போட்டி கேள்விமனு (ச.போ.கே)	23
3.1.2	தேசியப் போட்டிக் கேள்விமனு (தே.போ.கே)	24
3.1.3	வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டிக் கேள்விமனு (வ.ச.கே)	24
3.1.4	வரையறுக்கப்பட்ட தேசிய போட்டிக் கேள்விமனு (வ.தே.கே)	24
3.1.5	கொள்வனவு (சர்வதேச மற்றும் தேசிய)	24
3.1.6	நேரடி ஒப்பந்தஞ் செய்தல்	25
3.1.7	கட்டாயக் கணக்கு	25
3.1.8	அவசரகாலப் பெறுகை	25
3.1.9	மாவட்ட, பிரதேச மட்ட கட்டிட நிர்மாணத்தில் சமூக ரீதியிலான பங்களிப்பு	25
3.1.10	பிரதேச ஒப்பந்தகாரர்களிடமிருந்தான வேலைகளின் பெறுகை	25
3.2	பொருட்களுக்காக விடுக்கப்படும் மீள் கட்டளைகள்	26
3.3	கேள்விமனு வகைகள்	26
3.3.1	தனித்த நிலை ஒரு கடிதவுறை கேள்விமனு அழைப்பு முறை	26
3.3.2	தனித்த நிலை இரட்டை கடிதவுறை கேள்விமனு அழைப்பு முறை	26
3.3.3	பல அடுக்கு கேள்விகோரல்	27
3.4	கேள்வி மனுதாரர்களின் முன்தகைமை (மு.த) மற்றும் ஆரம்பத் தெரிவு (ஆ.தெ)	27

**அத்தியாயம் 4 - பெறுகைத் திட்டமிடல்**

4.1	பெறுகைத் திட்டமிடல்	28
4.1.1	பிரதான பெறுகைத் திட்டம்	28
4.1.2	பெறுகைத் திட்டம் (பெ.தி)	28
4.1.3	பெறுகை நேர அட்டவணை (பெ.நே.அ)	29
4.2	மொத்த செலவு மதிப்பீடு (மொ.செ.ம)	29
4.2.1	மொ.செ.ம ஐ இற்றைப்படுத்தல்	29
4.3	ஒப்பந்தங்களை பொதியிடுதல் மற்றும் வகைப்படுத்தல்	30
4.4	பொதுப் பெறுகை அறிவித்தல்	30

**அத்தியாயம் 5 - பெறுகை ஆவணங்கள்**

5.1	வரைவுப் பெறுகை ஆவணங்களை தயாரித்தல்	31
5.2	பெறுகை ஆவணங்களின் உள்ளடக்கங்கள்	31
5.3	நியம பெறுகை ஆவணங்கள் (நி.பெ.ஆ)	31
5.4	கேள்விமனு/ முன்மொழிவுக்கான கோரிக்கை	32
5.5	கேள்வி மனுதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள் (கே.அ)	32
5.6	கேள்வி மனுதாரர்களின் தகுதி	32
5.6.1	வேலைகளுடன் தொடர்புடைய கேள்விமனு ஒப்பந்தத்தாரர்களுக்கான தகைமை	32
5.6.2	குழுமங்கள்/ கூட்டு முயற்சிகளுக்கான தகுதிகள்	33

5.7	உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கேள்வி மனுதாரர்களை சமமாக நடாத்துதல்	33
5.8	கேள்விமனு/முன்மொழிவு செல்லுபடியாகும் காலப்பகுதி	33
5.9	கேள்விமனுக்கான பிணையுத்தரவாதம்	34
5.10	பெறுகை ஆவணங்களின் விளக்கம்	34
5.11	தெளிவுபடுத்தல்களும் மற்றும் திருத்தங்களும்	34
5.12	மாற்று கேள்விமனுக்கள்/ முன்மொழிவுகள் மற்றும் கேள்விமனு தெரிவு/ முன்மொழிவு தெரிவு	34
5.13	பெறுமதி சேர் வரி	35
5.14	கேள்வி/முன்மொழிவு மதிப்பீட்டு பிரமாணங்கள் மற்றும் தேவைப்படும் தகுதிகள்	35
5.15	ஒப்பந்த நிபந்தனைகள்	35
5.16	விலை சீராக்கம்	35
5.17	முற்பண கொடுப்பனவு	35
5.18	ஒப்பந்த வேலைக்காக பிடித்து வைக்கும் பணம்	36
5.19	செயலாற்றுகை பிணையுத்தரவாதம்	36
5.20	திரவநிலை நடட்டங்கள்	36
5.21	பிணக்குத் தீர்வு	36
5.22	ஒப்பந்த சட்டம்	36
5.23	தகவுதிறன்கள்	36
5.24	ஒப்பந்தம்	36

**அத்தியாயம் 6- பெறுகை செயல்முறை**

6.1	கேள்விமனுக்களுக்கான கோரிக்கை (கே.ம.கோ)/ முன்மொழிவிற்கான கோரிக்கை (மு.கோ) குறித்த பெறுகைக்கான அறிவித்தல் (கு.பெ.அ) வெளியீடு	37
6.2	பெறுகைக்கான ஆவணங்களை வழங்குதல்	37
6.3	கேள்விமனு அழைக்கப்படும் காலம்	37
6.4	கேள்விமனுக்களை, முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் / பெற்றுக்கொள்ளுதல்	37
6.5	தாமதமான கேள்விமனுக்களை/ முன்மொழிவுகளை நிராகரித்தல்	38
6.6	பகிரங்கமாக கேள்விமனுக்களை/ முன்மொழிவுகளை திறத்தல்	38

**அத்தியாயம் 7 - கேள்விமனுக்களை/ முன்மொழிவுகளை மதிப்பீடு செய்தல்**

7.1	பொது	39
7.2	இரகசியத்தன்மை	39
7.3	கேள்விமனு/ முன்மொழிவுகளின் மதிப்பீட்டிற்கான ஆலோசகர் சேவைகள்	39
7.4	கேள்விமனு/ முன்மொழிவு மதிப்பீட்டு காலச்சட்டகம்	39
7.5	கேள்விமனு/ முன்மொழிவு செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்	40
7.6	கேள்விமனுவின்/ முன்மொழிவின் மூலப்பிரதியை மதிப்பீடு செய்தல்	40

7.7	கேள்விமனுக்கள்/ முன்மொழிவுகளின் மதிப்பீட்டு நோக்கம் மற்றும் படி நிலைகள்	40
7.8	உள்நாட்டு முன்னுரிமை	41
7.9	கேள்வி மனுதாரர்களின் விளக்கங்கள்	41
7.10	யதார்த்தமற்ற கேள்விமனுக்கள்/முன்மொழிவுகள்	42
7.11	மிகக்குறைவான விலையில் மதிப்பிடப்பட்ட கணிசமான ஏற்புடைத்தன்மைமிக்க மனுதாரருடனான பேச்சுவார்த்தை	42
7.12	கேள்விமனு மதிப்பீட்டு அறிக்கை (கே.ம.அ)	42
7.13	பெறப்பட்ட அனைத்து கேள்விமனுக்களையும்/ முன்மொழிவுகளையும் நிராகரித்தல்	43
7.14	கேள்விமனுக்களை/முன்மொழிவுகளை மீள் அழைத்தல்	43

### அத்தியாயம் 8 - கேள்விமனு ஒப்பந்த வழங்கல்

8.1	கேள்விமனு ஒப்பந்த வழங்கலை சிபாரிசு செய்தல் அல்லது நிர்ணயித்தல்	44
8.2	ஒப்பந்தத்தை அளிப்பதற்கான உட்கருத்துப்பற்றி எல்லா கேள்விமனுதாரர்களுக்கும் தெரியப்படுத்தல்	44
8.3	தெரிவு செய்யப்படாத கேள்வி மனுதாரருக்கு மீள் விளக்கமளித்தல்	44
8.4	செயற்படாத கால எல்லை	45
8.5	உயர் மட்ட பெறுகைக் குழு, நிலையான உயர் மட்ட பெறுகைக் குழு, அமைச்சு மட்ட பெறுகைக் குழு, திணைக்கள பெறுகைக் குழு, கருத்திட்ட பெறுகைக் குழு மற்றும் பிரதேச பெறுகைக் குழு ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்த வழங்களுக்கு எதிரான மேன்முறையீடு	45
8.5.1	பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் நியமனம் அறிக்கையிடல், மற்றும் நடைமுறை பொறுப்புக்களும் மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் உறுப்பினர்களுக்கான நடைமுறை பொறுப்புக்களும் கொடுப்பனவுகளும்	45
8.5.2	உ.ம.பெ.கு., நிலையான உ.ம.பெ.கு. தொடர்பான உயர்மட்ட பெறுகைகளுக்கான பெறுகை மேன்முறையீட்டு சபைகள்	46
8.5.3	அ.பெ.கு தொடர்பான அமைச்சு மட்டத்திலான பெறுகை மேன்முறையீட்டு சபைகள்	46
8.5.4	திணைக்கள பெறுகைக்குழு/ கருத்திட்ட பெறுகை குழு தொடர்பான திணைக்கள கருத்திட்ட பெறுகை மேன்முறையீட்டு சபை	46
8.5.5	பிரதேச பெறுகைக்குழு சம்பந்தமான பிரதேச மட்டத்திலான பெறுகைகளுக்கான பிரதேச பெறுகை மேன்முறையீட்டு சபைகள்	47
8.5.6	பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை மேன்முறையீட்டு செயற்பாட்டின் உதவிசெய்யும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள்	47
8.6	ஒப்பந்த அளிப்பு	47
8.7	முறையான கேள்விமனு ஒப்பந்தம்	47
8.8	ஒப்பந்த அளிப்பினை பிரசுரித்தல்	47

**அத்தியாயம் 9 - ஒப்பந்த நிர்வாகம்**

9.1	ஒப்பந்த நிர்வாகம்	48
9.2	கோரல்களை/வேறுபாடுகளை மாற்றுதல்	48
9.3	கால நீடிப்பு (கா.நீ)	48
9.4	நிறைவேற்றத் தவறிய கேள்விமனுதாரர்கள்/ஒப்பந்தகாரர்கள்/ வழங்குநர்கள் மீதான தடைகளும், கறுப்பு பட்டியல்படுத்துதலும்	48

**அத்தியாயம் 10 - அத்தியாவசிய தேவைகளுக்கான பெறுகை**

10.1	அத்தியாவசிய தேவைகளுக்கான பெறுகை	49
10.2	உதிரிப்பாகங்களின் பெறுகை	49
10.3	மோட்டார் வாகனங்களுக்கும் உபகரணங்களுக்குமான பழுதுபார்த்தல்கள்	49
10.4	பருவ இதழ்களும் மற்றும் வெளியீடுகளும்	49
10.5	எரிபொருள் கொள்வனவு	49
10.6	மருந்தாக்கற் பொருட்களினதும் உபகரணங்களினதும் பெறுகை	50

**அத்தியாயம் 11 - தகவல் முறைமைக்கான பெறுகை (த.மு)**

11.1	தகவல் முறைமை (த.மு) பெறுகை	51
11.2	பயன்படுத்தப்பட வேண்டிய பெறுகை ஆவணங்கள்	51
11.2.1	நேரடியான தகவல் முறைமை (த.மு) பெறுகை	51
11.2.2	ஒன்றுடன் ஒன்று தொடர்பான விநியோகம் மற்றும் நிறுவுதல் மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பான அமைப்பு பொறியியல் பெறுகைகள்	51
11.2.3	தகவல் முறைமை ஆலோசனைச் சேவைகள்	51
11.2.4	முந்தகைமை (மு.த) / ஆரம்ப தெரிவு	51

**அத்தியாயம் 12 - சட்டக உடன்படிக்கை**

12.1	அறிமுகம்	52
12.2	சட்டக உடன்படிக்கையின் அம்சங்கள்	52
12.3	சட்டக உடன்படிக்கை முகாமைத்துவ பொறுப்பு	53
12.4	நடைமுறை மற்றும் அமுல்படுத்தலுக்கான ஏற்பாடுகள்	53
12.5	பெறுகை முகாமைத்துவம்	53

**அத்தியாயம் 13 - இலத்திரனியல் அரசு பெறுகை (இ - அ.பெ)**

13.1	அறிமுகம்	54
13.2	பெறுகை நிறுவனங்களில் இலத்திரனியல் அரசு பெறுகை (இ - அ.பெ)யை நடைமுறைப்படுத்துதல்	54
13.3	முழுமையாக பொருத்தப்பட்ட இ.அ.பெ முறையை பெறுகை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துதல்	54

13.4	அரசு பெறுகையில் அதிகாரக் கட்டுப்பாடு: இ - அ.பெ க்கான வழி	55
13.5	இலத்திரனியல் அரசுபெறுகை முறைமைக்கான அணுகல்	55
13.6	பெறுகைத் திட்டம் (PP)	56
13.7	கேள்விமனுதாரரின் பதிவு	56
13.8	பெறுகை நிறுவனத்தின் கோரிக்கை	56
13.9	இலத்திரனியல் விளம்பரம்	56
13.10	பெறுகை ஆவணங்கள்	56
13.11	கடிதத் தொடர்பு, தெளிவுபடுத்தல்கள், மற்றும் திருத்தங்கள்	57
13.12	முன்கூட்டிய கேள்விமனு கூட்டம்	57
13.13	பெறுகை ஆவணத்தில் திருத்தங்கள்	57
13.14	இலத்திரனியல் - கேள்விமனு / முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்	57
13.15	கேள்விமனு பிணையுத்தரவாதம் மற்றும் செயலாற்றுகை பிணையுத்தரவாதம்	58
13.16	இலத்திரனியல் - கேள்விமனு / முன்மொழிவுகளை பகிரங்கமாக திறத்தல்	58
13.17	இலத்திரனியல் கேள்விமனுக்கள்/முன்மொழிவுகளின் மதிப்பீடு	58
13.18	ஒப்பந்த அளிப்புகளின் வெளியீடு	59
13.19	ஒப்பந்தம் அளிக்கப்படுவதின் நோக்கத்தை அறிவிக்கும் கடிதம்	59
13.20	ஒப்பந்த பேச்சுவார்த்தை	59
13.21	ஒப்பந்த முகாமைத்துவம்	59
13.22	பெறுகை ஆவணங்களுக்கான கொடுப்பனவுகள்	60
13.23	அறிக்கை முகாமைத்துவ முறைமை	60
13.24	உண்மையான உறுதிப்படுத்தல்	60
13.25	தகவல் பாதுகாப்பு முகாமைத்துவம் த.பா.மு	60
13.26	இலத்திரனியல் பெறுகை மாதிரிகள்	61
13.27	இலத்திரனியல் பெறுகை வழிகாட்டி மற்றும் கையேடுகளின் பிரயோகத்தன்மை	61

#### அத்தியாயம் 14 - திறந்த ஒப்பந்த தரவு நியமம் (தி.ஒ.த.நி)

14.1	அறிமுகம்	62
14.2	நியமம்	63

#### அத்தியாயம் 15 - பசுமை பொது பெறுகை

15.1	பசுமை பொது பெறுகை அறிமுகம்	64
15.1.1	பசுமை பொது பெறுகை கொள்கை	64
15.2	பசுமை பொது பெறுகை கொள்கை (ப.பொ.பெ) வழிகாட்டி	65
15.3	பசுமை பொது பெறுகை (ப.பொ.பெ) தொடக்க தந்திரோபாயத்தை அறிமுகப்படுத்தல்	65
15.4	சுற்றுச்சூழல் அமைச்சினது பங்கு	66
15.5	பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களின் பசுமை தகவத்திறனை அறிமுகப்படுத்தல்	66



- |      |   |    |
|------|---|----|
| 15.6 | පෙறுකෙ ආවණඟ්කඟුඟුඟු ජසමෙ ජෙරුකෙ ජිරමානඟුඟුඟු උඟුඟුඟුඟුඟුඟු      | 66 |
| 15.7 | ජසමෙ ජිරමානඟුඟුඟුඟු ටෙඟුඟුඟුඟුඟුඟු/මුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟු | 66 |
| 15.8 | උඟුඟුඟුඟුඟුඟු ජිරමානඟුඟුඟු ටෙඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟුඟු     | 67 |
| 15.9 | සෙලඟුඟුඟුඟුඟුඟු   | 67 |

**අඟුඟුඟුඟුඟුඟු - 16 - අරස ටනිඟුඟුඟුඟුඟුඟු ජඟුඟුඟුඟුඟුඟු**

- |      |                                   |    |
|------|-----------------------------------|----|
| 16.1 | අරස ටනිඟුඟුඟුඟුඟුඟු ජඟුඟුඟුඟුඟුඟු | 68 |
|------|-----------------------------------|----|

**பொருட்கள், வேலைகள், வேலைகள் மற்றும் தகவல் முறைமைகள்  
வரைவிலக்கணம்**

சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படாதவிடத்து, இவ்வழிகாட்டுதல்களில் பின்வரும் பதங்கள் பயன்படுத்தப்படும் போதெல்லாம், பின்வரும் பொருளைக் கொண்டிருக்கும்.

**“செயற்திட்டம்”**

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மத்திய கால வரவு செலவுத் திட்ட கட்டமைப்பு அவ்வாண்டின் கீழ் கருத்தில் கொள்ளப்படும் நிறுவனத்தின் வேலை திட்டமெனக் கருதப்படும்.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றுடன் தொடர்புபட்ட நிறுவனத்தின் செயற்திட்டமென்பது நிறுவன திட்டத்தின் அடிப்படையில் பணிப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அவ்வாண்டின் கீழ் கருத்தில் கொள்ளப்படும் வேலை திட்டமெனக் கருதப்படும்.

**“கேள்விமனு அல்லது கூறுவிலை”**

கேள்விமனு கோரலுக்கமைய சலுகைகள் வழங்குகின்ற ஒரு நிறுவனம், கூட்டுமுயற்சி, ஏனைய தரப்பினர் அல்லது பதிலளிக்கின்ற தரப்பினர் போன்ற நிறுவனங்கள் வேண்டப்படுகின்ற பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகளை வழங்குகின்ற ஒரு முனைவு ஆகும்.

**“மீளாய்வு ஒப்பந்தம்”**

இதனால் கருதப்படுவது அதே செல்லுபடியாகும் காலத்திற்குள், கட்டமைப்பு ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைய, குறிப்பிட்ட தொகையைக் கொள்முதல் செய்தற் பொருட்டு, பெறுகை நிறுவனத்திற்கும் வழங்குனர்களிற்குமிடையே கையொப்பம் இடப்படும் தனிநபர் ஒப்பந்தம் ஆகும், இது குறிப்பிட்ட தேவை வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கியது.

**அமுலாக்கல் திகதி”**

அந்த திகதியில் அமுலிலிருக்கும் எல்லா பெறுகை வழிகாட்டல், சுற்றறிக்கைகள், பணிப்புரைகள் ஆகியவற்றை பதிலீடு செய்து வழிகாட்டுதல்கள் அமுலுக்குவரும் தினத்தைக் குறிக்கும். அமுலாக்கல் திகதி இவ்வழிகாட்டலுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்த 30 நாட்களுக்குப் பிந்தாமல் இருத்தல் வேண்டும்.

**“இலத்திரனியல் அரசு பெறுகை”**

பணத்தின் மதிப்பு உட்பட பொது பெறுகையின் ஆளுகையை உறுதி செய்யும் போது, அரசாங்கத்தால் தேவையான பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் அமைப்புகள் மற்றும் ஆலோசகர்களின் தேர்வு மற்றும் தொழில் வாய்ப்பு ஆகியவற்றின் பெறுகைச் செயல்முறையில் தொடர்புபட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதலாகும்.

**“வெளிநாட்டு நிதியளிப்பு முகவர் நிலையம்”**

ஒரு கருத்திட்டத்திற்கு அல்லது ஒரு நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியதன் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ள உள்வந்த அல்லது உள்வர தீர்மானித்துள்ள பல் வழி அல்லது இரட்டை வழி நிறுவனங்கள் எவையும் எனப் பொருள்படும்.

**“வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டம்”**

என்பது வெளிநாட்டு நிதியளிப்பு முகவர் நிலையமொன்றினால் முழுமையாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்டவொரு கருத்திட்டம் என்று பொருளாகும்.

**“நடைமுறை சட்டக ஒப்பந்தம்”**

நிபந்தனைகளை, நியதிகளை விதிக்கும் ஒரு நிறுவனம் அல்லது பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்துகொள்ளுதல் மற்றும்

சட்டக ஒப்பந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் நிர்வகிக்கும் நிலைமைகளாகும். (பெறுகை கோரப்பட்ட கட்டமைப்புக்கு கீழான தனிப்பட்ட ஒப்பந்தம் )

“ஆழல் மற்றும் மோசடி”

இன்னுமோர் நிறுவனத்திற்கோ ஒரு நன்மையையோ தீமையையோ வழங்குவதற்கு அல்லது தமக்கு நன்மை பயப்பதற்கு அல்லது தனிப்பட்ட நன்மையைப் பெற்றுக் கொள்வதன் பொருட்டு தனது நம்பிக்கைக்குரிய பதவியை துன்பிரயோகம் செய்து பொதுவில் உண்மையான அல்லது சாத்தியமுள்ள நிதி இழப்பை ஏற்படுத்தும் ஒரு நேர்மையற்ற நடவடிக்கையெனப் பொருள் கொள்ளப்படும்.

“பெறுகை வழிகாட்டல்கள்”

பொருட்கள், வேலைகள், சேவைகள், தகவல் முறைமை என்பவற்றை பெறுகை செய்வதற்கான வழிகாட்டல்கள் ஆகும்.

“பொருட்கள்”

திண்பு, திரவ வாயு அல்லது உயிர்வாழ் வடிவத்திலான, ஒவ்வொரு விவரிக்கப்பட்ட தன்மையான, மூலப் பொருட்கள், உற்பத்தி பொருட்கள், பொறித் தொகுதி, இயந்திரங்கள் உபகரணங்கள், உயிர்வாழ் விலங்கினம் மற்றும் வேறு ஒவ்வொரு விவரிக்கப்பட்ட பௌதீக பொருட்கள் என்று பொருளாகும்.

“அரசு நிறுவனங்கள்”

என்பது ஒரு அமைச்சு அரசு திணைக்களம், அரசு கூட்டுத்தாபனம், உள்ளூராட்சி அதிகாரசபை, வர்த்தக அல்லது அரசுடமையாக்கப்பட்ட நிறுவனம், 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு நிறுவனம், அரசு கூட்டுத்தாபனமோ 50%க்கும் அதிகமான பங்குகளை கொண்ட உள்ளூராட்சி அதிகாரசபை, கம்பனி என்பவற்றை உள்ளடக்கும்.

“பகமை பொது பெறுகை”

என்ற பொது பெறுகையானது செயல்முறையில் சூழல் அம்சங்களை இணைப்பதும் மற்றும் உற்பத்தி அல்லது சேவையின் முழு வாழ்வு சுழற்சியையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுவதாகும்.

“தகவல் முறைமை”

என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமை ஆகும், இது சேகரித்தல், ஒழுங்காக்கல், சேமித்தல், தரவுகளைப் பராமரித்தல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் செயல்முறை அலகுகளை குழுவாக ஒருங்கிணைத்துள்ளது.

“தகவல் தொழில் நுட்பம்”

என்பது கணினி அமைப்புகள், மென்பொருள் ஆகியவற்றின் அபிவிருத்தி, பராமரிப்பு மற்றும் பயன்பாடு செயல்முறைகளுக்கான வலையமைப்பு மற்றும் தரவுகளை விநியோகித்தல் எனப் பொருள்படும்.

“எழுத்து மூலமானது”

என்பது எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டதாகவோ அல்லது தொடர்பு கொண்டவையாகும் உதாரணமாக மின்னஞ்சல். தொலை நகல் அல்லது மின்னணு பெறுகை அமைப்பு ஆகியவை இதற்குள் உள்ளடங்குகின்றது. (மின்னணு முறையை அணுகக்கூடியதாகவும் பாதுகாப்பானதாகவும் நேர்மைத்தன்மை ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தியதாகவும் மற்றும் போதுமான கணக்காய்வு அம்சங்களை கொண்டுள்ளதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.)

“பிரதான பெறுகைத் திட்டம்”

பெறுகை நிறுவனமானது நடுத்தர வரவு செலவுத் திட்ட நோக்கில் மூன்று வருட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து பெறுகைகளையும் பட்டியலிடலில் இத்தகைய பெறுகைகளை மேற்கொள்வதற்கான தற்காலிக திகதிகளையும் குறிப்பிட்டு தயாரிக்கின்ற ஒரு ஆவணமாகும்.

“திறந்த பெறுகை தரவு நியமம்”  
(தி. பெ. த. நி)

ஒரு திறந்த பெறுகைத் தரவு நியமம் (தி. பெ. த. நி) என்பது யாதெனில், தரவுகள் மற்றும் ஆவணங்களையும் ஒப்பந்த செயல்முறையில் அனைத்து படிநிலைகளிலும் ஒரு பொதுவான தரவு மாதிரியை வரைவிலக்கணப்படுத்துவதன் மூலம் வெளிப்படுத்த வசதி செய்கின்றது.

“பொது பெறுகை”

என்பது, கடன்கள், மானியக் கொடைகள், நன்கொடைகள், உதவித் தொகைகள் அத்துடன் இவற்றையொத்தவற்றை பெற்றுக்கொள்ளாதல் என்ற வகையாக பெறப்பட்ட அரசு நிதிகளைக் கொண்டு அல்லது வேறேதேனும் மூலத்திலிருந்தான அது உள்ளூட்டு மூலமாகவிருப்பினுஞ் சரி வெளிநாட்டு மூலமாகவிருப்பினுஞ்சரி நிதிகளைக்கொண்டு, மிகவும் பொருத்தமான வழிவகைகள் மூலப் பொருட்கள், சேவைகள் வேலைகள் அல்லது தகவல் முறைமை என்பவற்றை பெறுகை நிறுவனங்களினால் பெறப்படுதல் என்று பொருளாகும். சொல்லப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குதலின் அல்லது வேலைகளை நிறைவேற்றுதலின் இடைநேர் விளைவான சேவைகளுட்பட, பெறுகை, வாடகை, குத்தகை அல்லது குத்தகை வாடகை என்பவற்றை இது உள்ளடக்கும்.

“பெறுகை நடவடிக்கை”

பொருட்கள், சேவைகள், வேலைகள் மற்றும் தகவல் முறைமை என்பவற்றின் பெறுகையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை குறிக்கும்.

“பெறுகை ஆவணங்கள்”

அச்சு வடிவங்களிலோ அல்லது இலத்திரனியல் வடிவங்களிலோ காணப்படும் ஆலோசனை சேவைகள் தவிர்ந்த பெறுகையுடன் தொடர்புபட்ட பொது பெறுகை அறிவிப்பு (பொ.பெ.அ), சிறப்பு பெறுகை அறிவித்தல் (சி.பெ.அ), கேள்விமனுவுக்கான கோரிக்கை பெறுகை (கே. கோ), ஆவணங்களின் திருத்த இணைப்புகள், ஒப்புதல் படிவவிலை, ஆர்வ வெளிப்பாடு (ஆ.வெ), கூறு விலைக்கான கோரிக்கை (கூ.கோ), முன்மொழிவுக்கான கோரிக்கை (மு.கோ) மற்றும் பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள் ஆகியவற்றின் பெறுகையின் போது பல்வேறு வடிவடைய அனைத்து ஆவணங்களும் அடங்கும்.

“பெறுகை நிறுவனம்”

என்பது குறிப்பிட்ட பெறுகையை மேற்கொள்ளும் ஒரு அரசு நிறுவனம் எனப் பொருள்படும்.

“பெறுகை கைநூல்”

பெறுகை கைநூல் என்பது பெறுகை கொள்கைகளின் மீதான விரிவான செயல்பாட்டு வழிகாட்டலாகும். இலங்கை அரசாங்கத்தின் பெறுகை வழிகாட்டுதலின் படி நடத்தப்படும் பெறுகை நடவடிக்கைகளின் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் உரிய ஒன்றாகும்.

“பெறுகைத் திட்டம்”

ஒவ்வொரு பெறுகையுடனும் தொடர்புபடும், கிடைக்கக்கூடிய வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுடன் நிறைவு செய்ய வேண்டியது எனும் திட்டமிடப்பட்ட இலக்கு கால எல்லையுடன் முடிக்கப்பட வேண்டிய, முக்கியமான மைல்களாக ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட திட்டங்களை பட்டியலிடும் பிரதான பெறுகைத் திட்டத்தின் துணைத் தொகுப்பு எனக் கருதப்படுகிறது.

“பெறுகை செயல்முறை”

இந்த செயல்முறையாக தேவைகளை அடையாளம் காண்பதன் மூலம் தொடங்கி திட்டமிடுவதுடன் தொழிற்பாட்டு விபரக்குறிப்பு

தயாரிப்பு தேவைகள், பெறுகையாளர்களின் தெரிவு, ஒப்பந்த அளிப்பு மற்றும் ஒப்பந்தத்தை நிறைவு செய்தல் ஒப்பந்த முகாமைத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்

**“பெறுகை நேர அட்டவணை”**

என்பது பெறுகை ஒப்பந்த முகாமைத்துவ நிறுவனத்தினால் குறிப்பிடப்பட்ட திகதியில் பெறுகைத் திட்டத்திற்கு அமைவாக ஒவ்வொரு பெறுகை நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பெறுகைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.

**“சேவைகள்”**

என்பது ஆலோசனைச் சேவைகள் தவிர்ந்த வேறு சேவைகள் என்று பொருளாகும். இவை மின்சாரம், நீர்விநியோகம் துப்பரவுப்பணி, பாதுகாப்பு, சரக்குகளை அகற்றுதல் மற்றும் ஏனைய குறிப்பிடப்பட்ட பயன்பாட்டு சேவைகள் உள்ளடக்கும்.

**“வேலைகள்”**

என்பது, ஒரு கட்டிடத்தின் நிர்மாணம், மீள்நிர்மாணம், இடித்தழித்துவிடுகை, திருத்தம், அல்லது புதுப்பிப்பு கட்டிடங்களின் பராமரிப்பு, உட்கட்டமைப்பு மற்றும் கட்டிட வேலைகள் போன்ற இணைந்த செயற்பாடுகளை உள்ளடக்கும்.

### முதலெழுத்துச் சுருக்கங்கள்

வ.உ	- வகைகூறும் உத்தியோகத்தர்
கே.ம.கு	- கேள்விமனு மதிப்பீட்டுக் குழு
க.அ	- கணிய அளவுகள்
கே.தி.கு	- கேள்விமனு கே. மு. தி. கு. முன்மொழிவு திறத்தல் குழு
பி.வ.உ	- பிரதான வகைகூறும் உத்தியோகத்தர்
உ.ம.பெ.கு	- உயர்மட்ட பெறுகைக் குழு
ச.சா.அ	- சமூகம் சார்ந்த அமைப்பு
க.கு.மா	- கட்டுப்பாட்டு குழுவை மாற்றுதல்
நி.கை.அ.அ	- நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை
தி.பெ.கு	- திணைக்கள பெறுகை குழு
பெ.ம.செ	- பெறுகைக்கான மதிப்பீட்டுச்செலவு
இ.அ.பெ	- இலத்திரனியல் அரசு பெறுகை
ச.உ	- சட்டக உடன்படிக்கை
வெ.நி.மு	- வெளிநாட்டு நிதியிட்ட முகவர்
வெ.நி.க	- வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டம்
இ.அ	- இலங்கை அரசாங்கம்
ப.பொ.பெ	- பசுமை பொது பெறுகை
பொ.பெ.அ	- பொது பெறுகை அறிவிப்பு
தி.த	- திணைக்கள தலைவர்
ச.போ.கே	- சர்வதேச போட்டி கேள்விமனு
த.மு	- தகவல் முறைமைகள்
இ.ரு	- இலங்கை ரூபா
அ.பெ.கு	- அமைச்சு பெறுகைக்குழு
பி.பெ.தி	- பிரதான பெறுகைத்திட்டம்
தே.போ.கே	- தேசிய போட்டி கேள்விமனு
தே.பெ.ஆ	- தேசிய பெறுகை ஆணைக்குழு
தி.ஓ.த.நி	- திறந்த ஒப்பந்த தரவு நியமம்
செ.வ.உ	- செயற்பாட்டு வழிகாட்டல் உத்தரவுகள்
பெ.கு	- பெறுகைக் குழு
பெ.நி	- பெறுகை நிறுவனம்
அ.நி.தி	- அரசு நிதி திணைக்களம்
பெ.வ	- பெறுகை வழிகாட்டுதல்கள்
பெ.தி	- பெறுகைத் திட்டம்
அ.த.ப	- அரசு தனியார் பங்குடமை
பெ.நே.அ	- பெறுகை நேர அட்டவணை
கே.கோ	- கேள்விமனுக்கான கோரிக்கை
மு.கோ	- முன்மொழிவுக்கான கோரிக்கை
கூ.கோ	- கூறுவிலைக்கான கோரிக்கை
பி.பெ.கு	- பிரதேச பெறுகை குழு
நி.உ.பெ.கு	- நிலையான உயர்மட்ட பெறுகை குழு
நி.பெ.ஆ	- நியமப் பெறுகை ஆவணம்
சி.பெ.அ	- சிறப்பு பெறுகை அறிவிப்பு
மொ.செ.ம	- மொத்த செலவு மதிப்பீடு
பெ.சே.வ	- பெறுமதி சேர்க்கப்பட்ட வரி

**அத்தியாயம் 1**  
**பொது**

<b>1.1 நோக்கம்</b>	
அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பொருட்கள், சேவைகள், வேலைகள் மற்றும் தகவல் முறைமைகளின் பெறுகைகளை வினைத்திறன்மிக்க, நியாயமான, நேர்மையான, வெளிப்படையான, போட்டித்தன்மை மற்றும் செலவு பயனுறுதி வாய்ந்த ரீதியில் மேற்கொள்வதன் மூலம் பணத்திற்கான பெறுமதியை உறுதிசெய்வதற்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை தாபிப்பதே இவ்வழிகாட்டுதலின் நோக்கமாகும்.	
<b>1.2 குறிக்கோள்கள்</b>	கைநூலைப் பார்க்கவும் 1.2
<p>பெறுகை செயல் முறை பின்வருவனவற்றை உறுதிப்படுத்த வேண்டும்-</p> <p>அ) உயர் தரத்தையும் சிக்கனத்தையும் காலக்கிரமத்தையும் உச்சள வாக்குதல்.</p> <p>ஆ) வரவுசெலவுத்திட்ட மூல வளங்களின் உச்ச பயன்பாடு.</p> <p>இ) குறித்த நியமங்களைப் பேணல், தகவுத்திறன்கள் விதிகள் ஒழுங்கு முறைகள் மற்றும் அதிகாரக் கட்டுப்பாடு நடைமுறைகளை பின்பற்றுதல்</p> <p>ஈ) பொது பெறுகையில் வெளிப்படாத்தன்மை மற்றும் வகைகூறல்</p> <p>உ) பெறுகை நடவடிக்கைகளில் தகுதியான ஆர்வமுள்ள தரப்பினர்களை பங்கேற்க செய்வதற்கு நியாயமான, சமநிலையான மற்றும் அதிகப்படியான சந்தர்ப்பத்தை வழங்குதல்.</p> <p>ஊ) வேலைகள் மற்றும் பொருட்களை வழங்குதல் தகவல் முறைமைகள் மற்றும் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை துரிதமாக நிறைவேற்றுதல்.</p> <p>எ) சட்டங்கள் விதிமுறைகள் மற்றும் சர்வதேச கட்டப்பாட்டுக்கு உடன்படுதல்.</p> <p>ஏ) பொதுத் துறை பெறுகைகளில் இ - அரசு பெறுகை (அ.பெ.) முறையை அறிமுகப்படுத்துதல்.</p> <p>ஐ) மனித நன்மைக்கான விடயங்களை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான பெறுகையில் நிலைபேறான அபிவிருத்தியினை முன்னெடுத்தல். வளங்களை பயன்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கங்களை குறைத்தல்.</p> <p>ஓ) திறந்த ஒப்பந்த தரவு நியமங்களுக்கிணங்க பெறுகைத் தரவுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதன் மூலம் வெளிப்படாத தன்மையை உயர்த்துதல்.</p> <p>ஔ) பெறுகை செயல்முறை முழுவதிலும் உரித்தாளர்களின் நம்பிக்கை மற்றும் நாணயத்தை மேம்படுத்தல்</p> <p>ஐஎ) பெறுகை நடவடிக்கையில் தனித்துவமான நடைமுறைகளை மேற்கொள்வதில் நிலைமாறாத தன்மையை பேணுதல்.</p>	
<b>1.3 பராமுக நோக்கெல்லை</b>	கைநூலைப் பார்க்கவும் 1.3
<p>அரசாங்க நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து பெறுகை நடவடிக்கைகளுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் தேசிய கொள்கை மற்றும் சட்ட ரீதியாக பொருந்தும்</p> <p>பொருட்கள், சேவைகள் தொடர்பில் முன்கூட்டியே தேசிய பெறுகை முகவர் நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்த பெறுகை வழிகாட்டிகள் 2006 கைநூல் மற்றும் திறைசேரியால் மற்றும் தேசிய பெறுகை முகவர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இந்த வழிகாட்டுதல்கள் மூலம் ரத்து செய்யப்படுகின்றது.</p> <p>தேசிய பெறுகை ஆணைக்குழு விசேடமாக குறிப்பிட்டுள்ள நாளிலிருந்து இந்த வழிகாட்டி செயலுரு பெறுவதுடன் ( நடைமுறைப்படுத்தப்படும் தினம்) அந்த தினம் இவ் வழிகாட்டி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்</p>	

	<p>இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன் பொருட்கள் வேலைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பெறுகை நடவடிக்கைகள் முன்னைய 2006ம் ஆண்டு பெறுகை வழிகாட்டுதலுக்கு அமைவாக தொடருவதுடன் ஒப்பந்த அளிப்பு வழங்கப்படும் வரை பின்பற்றப்படவேண்டும்.</p> <p>ஆரம்பத்தில், இச் சரத்தின் நோக்கம் கேள்விமனு அழைப்புக்கான பிரசுரம் கேள்விமனு கோரிக்கைக்கானதாகும். மேற்கூறியவை முன்னைய வழிகாட்டுதலில் இல்லாதவிடத்து இவ்வழிகாட்டுதல்கள் எந்த விடயத்துக்கும் பிரயோகிக்கப்படலாம். தெளிவுபடுத்தல்கள் தேவையானவிடத்து, தேசிய பெறுகை நிறுவனமானது, தேசிய பெறுகை ஆணைக்குழுவிடமிருந்து பணிப்புரைகளை பெற்றுக்கொள்ளலாம்.</p> <p>இவ் வழிகாட்டுதல்களின் விதிகளுக்கு பொருத்தமான நடைமுறைகள், அதிகார வரம்புகள், அதிகார எல்லைகள், தொடக்க எல்லைகள், விளக்கங்கள், நேர அட்டவணை போன்ற விபரங்கள் இதனுடன் இணைக்கப்படுவதுடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பெறுகை தொடர்பான வழிகாட்டலுடன் இணைந்ததாக வாசிக்கப்படவேண்டும். கைநூல் தே. பெ. ஆவினால் வழங்கப்படுவதுடன் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.</p>	
1.3.1	<b>வெளிநாட்டு நிதியளிப்பு முகவர் நிலையங்களின் வழிகாட்டுதல்கள்</b>	
	<p>வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களின் விடயத்தில், வெளிநாட்டு நிதியளிக்கின்ற முகவர் நிலையம் அத்தகைய நிதியளிக்கின்ற முகவர் நிலையத்தின் பெறுகை வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தும்படி ஆணையிட்டால் அத்தகைய நிதியளிக்கின்ற முகவர் நிலைய வழிகாட்டுதல்கள் ஏற்படையதான அளவுக்கு இவ்வழிகாட்டுதல்களிலும் மேலோங்கி நிற்பல் வேண்டும். இந்த வழிகாட்டுதல்களுக்கும் நிதியளிக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான கருத்துவேறுபாடு ஏற்பட்டால் நிதியளித்தல் நிறுவனம் விதிமுறைகள் / வழிகாட்டுதல்கள் இந்த வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.</p> <p>இவ் வழிகாட்டியில், சம்பந்தப்பட்ட நிதி வழங்கும் நிறுவனங்களின் வழிகாட்டுதல்களால் குறிப்பிடப்பட்ட கூடுதல் படிநிலைகளை குறிப்பிடுகையில் பெறுகை நிறுவனம், (பெ.நி) அந்த நிதியளிப்பு நிறுவனங்களின் அறிவிப்புக்கு கொண்டு வரப்பட வேண்டும், மேலும் அந்த நிதியளிப்பு நிறுவனங்களின் ஒப்புதலுடன் இந்த விதிகள் பொருந்தும்.</p> <p>மேலே குறிப்பிடப்பட்டிருந்தாலும், பெறுகை நிறுவன நிதியுதவியானது ஏதேனும் நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தாது காணப்படுவதாகவும், மேலே உள்ள பிரிவு 1.2 இல் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களின் கணிசமான அடைவு சாத்தியமற்றது.</p>	
1.4	<b>பெறுகையின் ஒழுக்கவியல்</b>	
	<p>தேசிய பெறுகை ஆணைக்குழுவின் அதிகாரிகள் உட்பட பெறுகை செயற்பாடுகளுடன் தொடர்புடைய தரப்பினர், திறைசேரி, பெறுகை நிறுவனம், பெறுகை ஆணைக்குழு உறுப்பினர்கள், ஆலோசகர்கள், அவர்களது பணியாளர்கள் ஆகியோர் பெறுகை செயல்முறையின் போது நெறிமுறைகளின் மிக உயர்ந்த தரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றும் அத்தகைய ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.</p> <p>குறிப்பிட்ட சட்டங்களால், ஒழுங்குவிதிகள் மற்றும் நெறிகளால் வரையறுக்கப்பட்டு, ஒழுங்குப்படுத்தப்பட்ட நியமனங்கள் இலக்குகள் போன்ற பொது மக்களுக்கு பொருந்தும் வகையில் அவர்களின் பொதுச் சலுகைகள் தொடர்பான கடமை மற்றும் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுகின்றதுடன் ஒழுக்கநெறி, நடத்தை மற்றும் நடத்தை விதிமுறைகளுடனான நெறிமுறைகள் பெறுகை செயல்முறை மற்றும் நடவடிக்கைகளை உள்ளடக்குகின்றது.</p>	
1.4.1	<b>இரகசியத்தன்மை</b>	
	<p>பெறுகை நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் சட்ட மூலத்தில் கட்டாயப்படுத்தப்படும் அளவைத் தவிர்த்து, செயல்முறை முழுவதும் உறுதிப்பாடுடனான இரகசியத்தன்மை பாதுகாக்க வேண்டும்.</p>	



1.4.2	<b>மோசடி மற்றும் ஊழல்</b>	கைநூலைப் பார்க்கவும் 1.4.2
	<p>பெறுகை செயல்முறை ஒப்பந்தத்தை செயல்படுத்தும் போது மோசடி மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து விலகி நிற்க நெறிமுறைகள் மிக உயர்ந்த தரத்தில் காணப்பட வேண்டும். அதற்காக அதிகாரிகள், தேசியமனுதாரர், ஒப்பந்தக்காரர், ஆலோசகர்கள், வழங்குநர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள், சேவை வழங்குநர்கள், முகவர்கள் மற்றும் அவர்களது பெறுகை செயல்முறையில் பேண வேண்டும் என இலங்கை அரசாங்கம் வேண்டுகிறது. பணியாளர்கள் ஆகியோர் உயர் நியமங்களையும் நடத்தையும் அத்தோடு கொள்வனவு செயற்பாடுகளின் போது எந்தவொரு ஊழல், மோசடி, தடைப்படுத்தும் நடவடிக்கையுடனும் சம்பந்தப்படக் கூடாது என வலியுறுத்துகிறது.</p> <p><b>அ) ஊழல் நடைமுறை</b> “ஊழல் நடைமுறை” என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மற்றொரு தரப்பினருக்கு முறையற்ற முறையில் மதிப்பு வழங்கி செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகும்.</p> <p><b>ஆ) மோசடி நடைமுறை</b> “மோசடிநடைமுறை” என்பது எந்த ஒரு செயல் அல்லது விடுபாடு தவறான பிரதிநிதித்துவம் உள்ளடங்கலாக தெரிந்தோ அல்லது பொறுப்பற்ற முறையில் தவறாக வழிநடத்துவது அல்லது தவறாக வழிநடத்த முயற்சித்து, நிதி அல்லது வேறு நன்மைகளை பெற ஒரு தரப்பினர் செயற்படுவதாகும்.</p> <p><b>இ) கூட்டு இணைதல் நடைமுறை</b> கூட்டு இணைதல் நடைமுறை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினரின் செயல்களுக்கு முறையற்ற வகையில் செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கை உட்பட, ஒரு தவறான நோக்கத்தை அடைய வடிவமைக்கப்பட்ட ஏற்பாடு செய்யும் ஒரு நடவடிக்கையாகும். போட்டியில் அல்லது விலையில் செல்வாக்கு செலுத்தும் எந்தவொரு முயற்சியும் தவறான நோக்கத்தில் அடங்கும்.</p> <p><b>ஈ) கடுமையான நடைமுறை</b> ‘கடுமையான நடைமுறை’ என்பது எந்த ஒரு தரப்பினர் அல்லது தரப்பினரின் சொத்துகளை முறையற்ற வகையில் சேதப்படுத்துவது, நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாக்குதல் அல்லது தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தல்களை மேற்கொள்வதாகும்.</p> <p><b>உ) இடைஞ்சல் செய்யும் நடைமுறை</b> இடைஞ்சல் செய்யும் நடைமுறை என்பது ஆதாரங்களை வேண்டுமென்றே அழிப்பது, தவறாக காட்டுவது, மாற்றியமைக்க முயற்சிப்பது, திருத்தி எழுதுவது, விசாரணையில் சான்றுகளை மறைத்தல் அல்லது விசாரணையாளர்களுக்கு கணக்காய்வாளர்களுக்கு தவறான அறிக்கைகளை வழங்குதல், தணிக்கை மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவது, மோசடியான செயற்பாடுகளை மேற்கொள்வது, வலுக்கட்டாயமான நடைமுறையில் ஈடுபடுதல், அச்சுறுத்துதல், துன்புறுத்தல் அல்லது விசாரணை / கணக்காய்வு தொடர்பான விடயங்களைப் பற்றிய அதன் உண்மைத்தன்மை வெளியாகுவதனை தடுப்பதாகும்.</p>	
1.4.3	<b>ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பிலான தண்டனை</b>	கைநூலைப் பார்க்கவும் 1.4.3 மற்றும் 9.4
	முறையான ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என விசாரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டால் , தடை உள்ளடங்கலாக பெறுகையிலிருந்து விலக்கி வைத்தல் அல்லது கேள்விமனுதாரர் ஒப்பந்தக்காரர் பெறுகை தகைமைக்கு எதிர்கால பெறுகைக்கு தடைவிதித்தல் அதிகாரிக்கு விதிக்கப்படுவதோடு மேலதிகமாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக உயர் அதிகார பீடத்துக்கு அறிவிக்கப்படும்.	



**அத்தியாயம் 2**

**பெறுகை நடவடிக்கைகள் தொடர்பான அதிகார கட்டுப்பாடு**

அதிகாரத்துக்குட்பட்ட பெறுகை செயல்முறை நடவடிக்கையானது பெறுகை நிறுவனங்களினது கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஒவ்வொரு தரப்பினரின் அதிகாரங்கள் மற்றும் வகைகளும் தகைமை தெளிவான வரையறைகள் மூலம் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கான வெளிப்படை ஒவ்வொரு தரப்பினரையும் சார்ந்தது.

<p><b>2.1 தேசிய பெறுகை ஆணைக்குழு (தே. பொ. ஆ)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 2.1</p>
<p>அரசு நிறுவனங்களால் பின்பற்றப்படும் பெறுகை சட்டகத்தின் அதிகார கட்டுப்பாட்டிற்கான ஒரே அதிகாரத்தை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் XIX ஆ ஆம் அத்தியாயத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பான தேசிய பெறுகை ஆணைக்குழு (தே.பெ.ஆ) கொண்டுள்ளது. இந்த பெறுகை வழிகாட்டுதல்களின் ஏற்பாடுகள் மற்றும் அவை தொடர்புடைய ஆவணங்கள் மீதான எந்த விளக்கங்களும் தே.பெ.ஆ விலிருந்து கோரப்படுதல் வேண்டும்.</p>	
<p><b>2.1.1</b></p>	<p><b>தேசிய பெறுகை ஆணைக்குழுவின் பங்கு</b></p> <p>கைநூலைப் பார்க்கவும் 2.1.1</p>
<p>பெறுகை கொள்கை உருவாக்கத்தினை உறுதி செய்தல், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள், இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தை பெறுகை செய்யும் நிறுவனங்களின் பெறுகை நடவடிக்கைகளை கண்காணித்தல் மற்றும் விசாரணை செய்தல், நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களை பெறுகை செய்வதன் மூலம் சிறந்த நடைமுறைகளை பின்பற்ற வழிகாட்டுதல், அரசு நிறுவனங்களின் பெறுகை திறனை மதிப்பீடு செய்தல், பெறுகை செய்யும் ஆற்றலை கட்டியெழுப்பதல் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பெறுகை செயல்திறன் மீது பொருத்தமான அறிக்கை தயாரித்தல் போன்றனவே தேசிய பெறுகை ஆணைக்குழுவின் பங்குகளாகும்.</p>	
<p><b>2.2 வகைகளும் உத்தியோகத்தர் மற்றும் பிரதான வகைகளும் உத்தியோகத்தரின் பங்குகளும் மற்றும் பொறுப்புகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 2.2</p>
<p>பெறுகை செயல்முறையின் முழு பொறுப்பும் பெறுகைக்கு முன்னரான நடவடிக்கை தொடக்கம் ஒப்பந்த அமுல்படுத்துதல் வரை அமைச்சின் செயலாளரான பிரதான வகைகளும் உத்தியோகத்தரையும் (பி.வ.உ.)திணைக்கள / நிறுவனங்களின் வகைகளும் உத்தியோகத்தரான வ.உ திணைக்கள தலைவரையும் சாரும்.</p>	
<p><b>2.3 பெறுகை நிறுவனத்தின் பங்குகளும் பொறுப்புக்களும்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 2.3</p>
<p>நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள / தலைவர்கள் / மற்றும் கருத்திட்ட பணிப்பாளர்கள் பெறுகை நிபுணர், ஆலோசகர்கள் மற்றும் பிற தொடர்புடைய ஊழியர்களின் உதவியுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் செயல்களுக்கு பொறுப்பாக இருக்க வேண்டும்:</p> <ol style="list-style-type: none"> <li>1. பெறுகைக்கு முன்னரான செயல்முறை</li> <li>2. பெறுகை செயல்முறை</li> <li>3. பெறுகைக்கு பின்னரான செயல்முறை</li> </ol>	

<p><b>2.4 பெறுகைக்குழுக்கள் மற்றும் கேள்விமனு பெறுகை மதிப்பீட்டுக் குழுக்களின் நியமனங்கள் மற்றும் அவற்றிற்கான கொடுப்பனவுகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 2.4</p>	
<p>பெறுகை குழுக்களும் பெறுகை மதிப்பீட்டு குழுக்களும் பெறுகை நடவடிக்கைகளுக்கு தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பு வகிப்பர். ஒப்பந்தம் தொடர்பிலான முடிவை தீர்மானிப்பதற்கான பெறுகை செயன்முறைகளை கையாள்வதற்கு பெறுகைக்குழுக்கள் இருப்பதுடன் பெறுகை செயன்முறையில் பெறுகைக் குழுக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பெறுகைக் குழுக்கள் மற்றும் கேள்விமனு மதிப்பீட்டுக்குழுக்கள் நியமிக்கப்படவேண்டும்.</p> <p>காலத்திற்கு காலம் வழிகாட்டுதல் 2.5 இன் கீழ் குறிப்பிட்டபடி உரிய அதிகார எல்லைக்குட்பட பின்வரும் பெறுகைக் குழுக்கள் நியமிக்கப்படும்.</p> <ol style="list-style-type: none"> <li>1. உயர் மட்ட பெறுகைக்குழு (உ.ம.பெ.கு)</li> <li>2. நிலையான உயர் மட்ட பெறுகைக்குழு (நி. உ. ம. பெ. கு. க)</li> <li>3. அமைச்சு பெறுகைக்குழு (அ.பெ.கு)</li> <li>4. திணைக்களப் பெறுகைக்குழு (தா.பெ.கு)</li> <li>5. கருத்திட்டப்பெறுகைக்குழு (க.பெ.க)</li> <li>6. பிரதேச பெறுகைக்குழு (பி.பெ.கு)</li> </ol> <p>ஆரம்ப நிலைக்குள் ஒவ்வொரு மட்டத்தின் கீழ் குறைந்த மதிப்பீடுகளுக்கான பெறுகைகளுடன் தொடர்புபடுவதற்கு அ.பெ.கு., தி.பெ.கு., பி.பெ.கு., பி.வ.உ. நியமிக்க அனுமதிக்கின்றன.</p>		
<p><b>2.4.1</b></p>	<p><b>உயர் மட்ட பெறுகைக்குழு (உ.ம.பெ.கு)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 2.4.1</p>
	<p>உ.ம.பெ குழுவானது பெறுகைக்குழுவாக இருக்க வேண்டும். இக்குழுவானது உயர்ந்த நிதி அதிகார மட்டத்தில் பெறுகைகளை கையாளுவதற்காக திறைசேரி அதிகாரியால் நியமிக்கப்பட்ட குழுவாகும். இது அதனுடைய அங்கத்தவர்களின் தகுதிகுறித்து தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உடன்பாட்டோடு செயற்பட வேண்டும்.</p> <p>பெறுகை நிறுவனத்தினால் செய்யப்படும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு திறைசேரியின் செயலாளரால், கேள்விமனு மதிப்பீட்டுக்குழு ஒன்று உ.ம. பெ.குழுவுக்கு உதவிசெய்ய நியமிக்கப்படும்.</p> <p>உ.ம.பெ.குழுவினுடைய அங்கத்தினர்களை வரையறை செய்வதற்காக நியமிக்கும் அதிகாரி, ஒரு குறிப்பிட்ட அ.நி.பெ.குழுவில் 6 பேருக்கு மேற்படாத வரையில் நியமிக்க சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.</p>	
<p><b>2.4.2</b></p>	<p><b>நிலையான உயர் மட்ட பெறுகைக்குழு (நி. உ. ம. பெ. கு.)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 2.4.2</p>
	<p>நி.உ.ம.பெ. குழுவானது திறைசேரி செயலாளரால் பெறுகையின் விதிவிலக்கான சந்தர்ப்பங்களை கருத்தில் கொண்டு தே.பெ.ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒரு குறிப்பிட்ட பெறுகையை கையாளுவதற்கு நி.உ.ம.பெ குழுவை நியமிக்க வேண்டும்.</p> <p>நி.உ.ம.பெ. குழுவின் அங்கத்தினர்களின் தகுதிகள் தே.பெ.ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படும்.</p> <p>நி.உ.ம.பெ. குழுக்களுக்கு உதவி செய்வதற்காக கேள்விமனு மதிப்பீட்டு குழுக்கள் திறைசேரி செயலாளரினால் பெறுகை குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு நியமிக்கப்படும்.</p>	

2.4.3	<b>அமைச்சு பெறுகைக்குழு</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.3
	அமைச்சுப் பெறுகைக் குழுவானது குறித்துரைக்கப்பட்ட நிதி அதிகார வரம்பிற்கு உட்பட்டு பெறுகையை கையாளுவதற்கு நியமிக்கப்பட வேண்டும். பிரதான வகைகளும் உத்தியோகத்தர்/ நிரல் அமைச்சின் செயலாளரே இந்நியமனத்தை செய்யும் அதிகாரத்தை பெற்றவர். ஆயினும் அ.பெ.குழுக்கள் வருடம் தோறும், நிதி ஆண்டின் ஆரம்பத்தில் நியமிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் அ.பெ.குழுக்கள் நிதி ஆண்டுக்கிடையில் குறிப்பிட்ட பெறுகையில் விசேட தேவைப்பாடு கருதி மீளமைக்கப்படலாம். பிரதான வகைகளும் உத்தியோகத்தர் நிரல் அமைச்சின் செயலாளர் அ.பெ.குழுவிற்கு உதவி செய்வதற்காக கேள்விமனு மதிப்பீட்டு குழுக்களை தேவைப்பாட்டை கருத்தில் கொண்டு நியமிப்பார். கேள்விமனு மதிப்பீட்டுக்குழு, அமைச்சு பெறுகைக் குழுவிற்கு உதவி செய்யாத பொழுது அ.பெ.குழுவானது விடயப்பொருள் சம்பந்தமான விசேட நிபுணர்களை உள்வாங்கி அ.பெ.குழுவானது உயர்த்தப்பட வேண்டும்.	
2.4.4	<b>திணைக்கள பெறுகைக் குழு (தி.பெ.கு)</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.4
	திணைக்கள பெறுகை குழுவானது குறித்துரைக்கப்பட நிதி அதிகார வரம்புக்குட்பட்டு பெறுகையை கையாளுவதற்கு நியமிக்கப்படவேண்டும். வகைகளும் அதிகாரி திணைக்கள பணிப்பாளர் தி.பெ.குழுவிற்கு உதவி செய்வதற்காக கேள்விமனு மதிப்பீட்டுக் குழுக்களை தேவைப்பாட்டை கருத்தில் கொண்டு நியமிப்பார். கேள்விமனு மதிப்பீட்டுக்குழு திணைக்கள பெறுகை குழுவிற்கு உதவி செய்யாத பொழுது தி.பெ.குழுவானது விடயப்பொருள் சம்பந்தமான விசேட நிபுணர்களை உள்வாங்கி தி.பெ.குழுவானது பெருப்பிக்க வேண்டும்.	
2.4.5	<b>கருத்திட்ட பெறுகை குழு (க.பெ.கு)</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.5
	க.பெ.கு.க்கள், குறித்துரைக்கப்பட்ட நிதி அதிகார வரம்புகளுக்குட்பட்ட வகையில், நியமிக்கப்பட வேண்டும். பி.வ.உ / நிரல் அமைச்சின் செயலாளர்/ வ.உ கருத்திட்டம் அவர்களின் மேற்பார்வையில் அமைவதால் அவர்களே இவற்றை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளனர். கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவை, கருத்திட்ட பணிப்பாளர் கருத்திட்ட பெறுகை குழுவிற்கு உதவி செய்ய பிரதான வகைகளும் உத்தியோகத்தர்/ வகைகளும் உத்தியோகத்தர் உடன்பாட்டுடன் தேவைப்பாட்டை கருத்தில் கொண்டு நியமிப்பார். பொது கூட்டுத்தாபனங்கள் சபைகள் நியதிசபைகள் என்பவற்றின் கீழ்வரும் கருத்திட்ட பெறுகைக்குழுக்கள் பிரதான வகைகளும் உத்தியோகத்தர்/ நிரல் அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்படவேண்டும்.	
2.4.6	<b>பிரதேச பெறுகைக் குழுக்கள் (பி.பெ.கு)</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.6
	பிரதேச பெறுகை குழுவானது குறித்தொதுக்கப்பட்ட நிதி அதிகாரத்துக்கு உட்பட்ட பெறுகைகளை கையாள நியமிக்கப்படவேண்டும். வகைகளும் உத்தியோகத்தர் இதனை நியமிப்பார். கேள்விமனு மதிப்பீட்டு குழுக்கள்/ பிரதேச பெறுகை குழுவிற்கு உதவி செய்ய தேவைப்பாடு கருதி வகைகளும் உத்தியோகத்தர் நியமிக்கப்படலாம். பொது கூட்டுத்தாபனங்கள் சபைகள் நியதிசபைகள் என்பவற்றின் கீழ்வரும் பிரதேச பெறுகைக்குழுக்கள் வகைகளும் உத்தியோகத்தர், நிரல் அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்படவேண்டும்.	

2.4.7	<b>பெறுகை குழுக்கள் கேள்விமனு மதிப்பீட்டுக்குழு அங்கத்தினர்கள் உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை செயன்முறையில் உதவும் உத்தியோகத்தர்கள் என்போருக்கான கொடுப்பனவுகள்.</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.7
	<p>பெறுகைக் குழுக்கள் / கேள்விமனு மதிப்பீட்டுக் குழுக்களின் அங்கத்தினர்கள் மற்றும் மாற்று உறுப்பினர்கள் ஆகியோருக்கு பெறுகை செயன்முறையில் பங்குபெற்றுவதற்காக ஊதியம் வழங்கப்படவேண்டும்.</p> <p>பெறுகைக்குழுக்கள் மற்றும் கேள்விமனு மதிப்பீட்டுக் குழுக்கள் மற்றும் விசேட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் அவர்களுடைய செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்த வழிகாட்டுதலுக்கு கீழ் ஊதியம் வழங்கப்படவேண்டும்.</p> <p>ஊதியத்திற்கான உரிய கொடுப்பனவுகள் இத்தகைய குழுக்கள் மற்றும் தனிநபர்களின் செயற்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு பொது திறைசேரியின் ஆலோசனையுடன் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் உரிய கொடுப்பனவுகள் தீர்மானிக்கப்படும்.</p>	
2.4.8	<b>பெறுகைக் குழுக்கள் மற்றும் கேள்விமனு மதிப்பீட்டுக் குழுக்களின் வகிப்பாகங்களும் பொறுப்புகளும்</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.8
	பெறுகை செயன்முறையின் அளிப்பினை தீர்மானித்தலோடு தொடர்புடைய பெறுகை செயற்பாடுகளுக்கு பெறுகை குழுக்களும் கேள்விப்பத்திர மதிப்பீட்டு குழுக்களும் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பு வகிக்கும்	
2.5	<b>கேள்விமனு ஒப்பந்தம் வழங்குவதை நிர்ணயிப்பதற்கான அதிகார வரையறைகள்</b>	கைநூலைப் பார்க்கவும் 2.5
	<p>பல்வேறு மட்டங்களின் மூலம் நிர்வகிக்கப்படுகின்ற பொது பெறுகைக்குழுக்கள் ஒப்பந்தம் வழங்கல் பரிந்துரை / தீர்மானம் செய்ய பல்வேறு மாறுபட்ட எல்லைகளை கொண்டுள்ளது.</p> <p>பெறுகைக் குழுக்கள்/கேள்விமனு மதிப்பீட்டுக் குழுக்கள் பெ.சே.வ அடங்கலாக தொடர்புடைய பெறுகைக்கான மொத்த செலவு மதிப்பீட்டைப் பொறுத்து நியமிக்கப்படும்.</p>	

### அத்தியாயம் 3 பெறுகை முறையியல்களும் வகைகளும்

போட்டி கேள்விமனுக்கோரல் பொருளாதார மற்றும் வினைத்திறன்மிக்க பொது பெறுகைக்கு அடிப்படையாகும். கருத்திட்டத்தின் தன்மை, அளவு மற்றும் அதன் பெறுகை மூலகங்களை பொறுத்து, பொருள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு பின்வரும்பெறுகை வழிமுறைகளை பெறுகை நிறுவனம் பயன்படுத்தலாம்.

<p><b>3.1 பெறுகைக்கான முறைகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 3.1</p>	
<ol style="list-style-type: none"> <li>1. சர்வதேச போட்டிகேள்விமனு (ச.போ.கே.)</li> <li>2. தேசிய போட்டிகேள்விமனு (தே.போ.கே.)</li> <li>3. வரையறுக்கப்பட்ட சர்வதேச கேள்வி (வ.ச.கே.)</li> <li>4. வரையறுக்கப்பட்ட தேசிய கேள்வி (வ.தே.கே.)</li> <li>5. கொள்வனவு செய்தல் (சர்வதேச மற்றும் தேசிய)</li> <li>6. நேரடி ஒப்பந்தம்</li> <li>7. கட்டாய கணக்கு</li> <li>8. அவசரகாலப் பெறுகை பெறுகை</li> <li>9. மாவட்ட / பிரதேசமட்ட கட்டிட நிர்மாணத்தில் சமூக பங்கேற்பு</li> <li>10. பிரதேச ஒப்பந்தக்காரர்களிடமிருந்தான வேலைகளின் பெறுகை</li> </ol>		
<p><b>3.1.1</b></p>	<p><b>சர்வதேசப் போட்டி கேள்விமனு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 3.1.1</p>
	<p>சர்வதேச போட்டிகேள்விமனு பெரிய ஒப்பந்தங்களுக்கான பெறுகை முறையாகும். உலகளாவிய போட்டியிடும் கேள்வி மனுவின் நோக்கமானது உலகளாவிய அனைத்து தகுதிபெற்ற கேள்வி தாரர்களுக்கும் பின்வரும் சூழ்நிலைகளின்போது ஒரு தர அளவிலான தளத்தை வழங்குவதாகும், இதன் மூலம் பெறுகை நிறுவனம் மேம்பட்ட சந்தை போட்டியில் இருந்து இறுதிப் பயன் பெறும். அதிகபட்ச பங்களிப்பு மற்றும் பணத்திற்கான பெறுமதியை உறுதி செய்வதற்காக உலகளாவிய ரீதியிலான கேள்வி வாய்ப்புகள் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.</p> <p>அ) உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள், வழங்குநர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் திறன் குறைவாக இருக்கும்போது சர்வதேச போட்டியிடும் கேள்வியின் பயன் தெளிவாக உள்ளது</p> <p>ஆ) வெளிநாட்டு நிதி ஈட்டும் திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதியளிப்பு முகவர் நிறுவன உடன்படிக்கை சர்வதேச போட்டி நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக பெறுகை நிறுவனம் தேவைப்படும் போது</p> <p>இருப்பினும், உள்நாட்டு கட்டுமானத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வேலை ஒப்பந்தங்களின் விடயத்தில், ஒப்பந்தங்களைக் குறைப்பதற்கான சாத்தியம் மற்றும் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு பொருந்தும் “வகை மற்றும் பொதி” ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளலாம்.</p> <p>சர்வதேச போட்டிக் கேள்வியின் கீழ் உள்ளூர் நிறுவனங்களும் பெறுகைகளுக்காக கேள்விமனுக்களை, முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படவேண்டும்.</p> <p>பொருந்தக்கூடிய எல்லா இடங்களிலும் உள்நாட்டு முன்னுரிமை நிபந்தனைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.</p> <p>உள்நாட்டு முன்னுரிமை தவிர நாணயங்கள், வரி மற்றும் பிற சட்ட விதிப்புக்கள் உள்ளிட்ட பிற நிபந்தனைகள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கேள்விமனுதாரர்களுக்கு சமமாக பொருந்த வேண்டும்.</p>	

3.1.2	<b>தேசிய போட்டி கேள்விமனு (தே. போ. கே)</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.2
	<p>இலங்கையில் உள்ள பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள் ஆகியவற்றிற்கு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களில் பெரும்பாலானவைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் பொதுவாக பொருந்தக்கூடிய போட்டியிடும் கேள்விமனு நடைமுறையே தேசிய போட்டியிடும் கேள்விமனு முறையாகும்.</p> <p>விலைகள் இலங்கை ரூபாவில் தரப்படும்போது தேசிய போட்டி கேள்வியில் வெளிநாட்டு நிறுவனங்களும் பெறுகைகளுக்காக போட்டியிடலாம்.</p> <p>வெளிநாட்டு நிதியிட்ட கருத்திட்டங்களில் தேசிய போட்டியிடும் கேள்விமனு முறை வெளிநாட்டு நிதி வழங்கும் நிறுவனங்களின் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய நிதி ஒப்பந்தத்தில் வெளிப்படையாகப் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.</p>	
3.1.3	<b>வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி கேள்விமனு (வ. ச. BUT. கே)</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.3
	<p>வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டியிடும் கேள்விமனு முறை என்பது ஒரு பெறுகை முறையாகும், இது கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் போட்டிச் சூழலில் சர்வதேச பெறுகைகளை அனுமதிக்கிறது.</p> <p>இந்த முறையானது வழங்குநர்கள்/ ஒப்பந்தக்காரர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் போது அல்லது ஒப்பந்தத்தின் அளவு சர்வதேச அளவிலான போட்டியிடல் மூலம் வழங்குநர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்களை ஈர்ப்பதற்கு போதுமானதாக இல்லாதபோதும், சாத்தியமான வழங்குநர்கள்/ஒப்பந்தக்காரர்களின் பட்டியல் போட்டித்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு போதுமான நிலையில் பயன்படுத்தப்படும்.</p> <p>வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டியிடும் கேள்வி, சர்வதேச போட்டியிடும் கேள்விமனுத் திட்டத்தின் கீழ் பின்பற்றப்பட்ட அனைத்து நடைமுறைகளும் விளம்பரத்திற்கான தேவைகள் தவிர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.</p>	
3.1.4	<b>வரையறுக்கப்பட்ட தேசிய போட்டிகேள்விமனு (வ. தே. போ)</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.4
	<p>இந்த முறையானது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழங்குநர்கள் / ஒப்பந்தக்காரர்களே இருக்கும் போதும் அல்லது ஒப்பந்தத்தின் அளவு தேசிய போட்டியிடும் கேள்வி மூலம் வழங்குநர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்களை ஈர்ப்பதற்கு போதுமானதாக இல்லாதபோதும், சாத்தியமான வழங்குநர்கள் / ஒப்பந்தக்காரர்களின் பட்டியல் போதுமான போட்டித்தன்மையைக் உறுதி செய்யும்படி பயன்படுத்தப்படும்.</p> <p>வரையறுக்கப்பட்ட தேசிய போட்டிகேள்விமனு விடயத்தில் விளம்பரத்திற்கான தேவையைத் தவிர்த்து, தேசிய போட்டியிடும் கேள்விமனுவின் கீழ் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் விண்ணப்பிக்க வேண்டும்.</p>	
3.1.5	<b>கொள்வனவு (சர்வதேச மற்றும் தேசிய)</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.5
	<p>கீழே குறிப்பிட்ட சிறிய பெறுமதியான பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமை வாங்கும் போது பெறுகை நிறுவனம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வாங்கும் முறை, குறைந்தபட்சம் மூன்று பிரபல்யமான/ பதிவு செய்யப்பட்ட வழங்குநர்கள்/ ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மேற்கோள்களை ஒப்பிட்டு பெறுகை நிலையத்தால் பயன்படுத்தப்படுகிறது.</p> <p>i. அடுக்கையில் இருந்து வர்த்தக ரீதியாக எளிதாக கிடைக்கும் பொருட்கள் (வ.அ.பொ)</p> <p>ii. பொருட்களின் விபரணம் தரமானதாக இருக்கும் அல்லது</p> <p>சிறிய பெறுமதியான பொருட்கள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள்.</p>	



3.1.6	<b>நேரடி ஒப்பந்தஞ் செய்தல்</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.6
	நேரடி ஒப்பந்தம் என்பது போட்டி இல்லாமல் ஒரு தனிவழி மூலத்திலிருந்தும் சிறப்புச் சூழ்நிலையின் கீழ் பொருத்தமான முறையாக இருக்கையில் ஒப்பந்தம் செய்வதாகும். எந்த அரசு நிறுவனமும் நேரடி ஒப்பந்தம் பெற தகுதி பெறாது.	
3.1.7	<b>கட்டாய கணக்கு</b>	
	<p>கட்டாயக் கணக்கு என்பது, சில வகையான வேலைகளைச் செய்வதற்கான ஒரே நடைமுறை வழிமுறையாக இருக்கும், இதற்காக பெறுகை நிறுவனத்தின் சொந்த ஊழியர்களுக்கும் உபகரணங்களுக்கும் பயன்படுத்தப்படும். கட்டாயக் கணக்கின் பயன்பாடு பின்வரும் வகையில் நியாயப்படுத்தப்படலாம்:</p> <p>அ) சம்பந்தப்பட்ட வேலைகள் முன்கூட்டியே வரையறுக்க முடியாத நிலை                  ஆ) வேலைகள் சிறிய மற்றும் சிதறியுள்ளன அல்லது தொலை தூர இடங்களில் தகுதிவாய்ந்த கட்டுமான நிறுவனங்கள் நியாயமான விலையில் ஏலம் விட முடியாத நிலை                  இ) நடப்பு நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை                  ஈ) தவிர்க்க முடியாத பணி குறுக்கீட்டின் ஆபத்துக்கள் ஒரு ஒப்பந்தக்காரரை விட அதிகாரியால் சிறப்பாக தாங்கிக் கொள்ளக்கூடிய அல்லது                  உ) உடனடி கவனம் தேவைப்படும் அவசரநிலைகள் தென்படும் நிலை.</p>	
3.1.8	<b>அவசரகால பெறுகை</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.8
	<p>மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரழிவுகள் அல்லது எதிர்பாராத சமூக நிலைமைகளை சந்திக்க மற்றும் அரசாங்க அதிகாரிகள் அவசரகால நிலைமை என வரையறுக்கக்கூடிய அத்தகைய பிற சூழல்களை எதிர்கொள்ள இது போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் பெறுகை நிறுவனம் இதனை பயன்படுத்தலாம்.                  எந்தவொரு அவசரகால பெறுகைக்கும் ஒரு முறையான பின் அனுமதி பொருத்தமான பெறுகைக்குமுனில் இருந்து முதல் வாய்ப்பிலேயே பெறப்பட வேண்டும்.</p>	
3.1.9	<b>மாவட்ட பிரதேச மட்ட கட்டிட நிர்மாணத்தில் சமூக ரீதியிலான பங்களிப்பு</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.9
	<p>கருத்திட்ட நிலைப்பேற்றுத்தன்மையை கவனத்தில் கொண்டு , அல்லது அடையாளம் காணப்பட்ட பகுதியில் வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை உருவாக்குவது போன்ற குறிப்பிட்ட சமூக நோக்கங்களை அடைவதற்கு, சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், நிதியியல், உபகரணங்கள் மற்றும் மனித வளத் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய வேலையை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட துறையில் போதுமான அனுபவம் உள்ள நிலையில் பெறுகை செயல் முறையில் பங்குபெற அழைக்கப்படலாம். சமுதாய அடிப்படையிலான நிறுவனங்கள் மூலம் துணை ஒப்பந்தம் வழங்க எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படமாட்டாது.</p>	
3.1.10	<b>பிரதேச ஒப்பந்தக்காரர்களிடமிருந்தான வேலைகளின் பெறுகை</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.10
	<p>பிரதேச வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல், பிரதேச ஒப்பந்தக்காரர்களின் திறனை மேம்படுத்தல், வருமான சமத்துவமின்மையைக் குறைத்தல், மற்றும் கட்டிட நிர்மாணங்களில் தாமதங்களைக் குறைத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசாங்க ஒப்பந்தங்களின் புனர்மைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு மற்றும் பணத்திற்கான பெறுமதியை அதிகரிக்கும் அதே வேளை பிரதேசங்களுக்குள் போட்டித்தன்மைவாய்ந்த உள்ளூட்டு வளங்களைப் பயன்படுத்துவதற்கு பிரதேசங்களில் உள்ள ஒப்பந்தக்காரர்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவர்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிர்மாணங்களில் பங்கேற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.</p>	

	<p>நி.கை.அ.அ. இருந்து முறையான மற்றும் பொருத்தமான பதிவைப்பெற்ற ஒப்பந்தக்காரர்களிடமிருந்து அழைக்கப்படுகின்ற கேள்விமனுக்கள் மற்றும் தே. போ. கே. நடைமுறையை பெ. நிறுவனமானது பிரயோகிக்கலாம்.</p> <p>வெளிநாட்டு நிதியிட்ட முகவர் நிறுவனத்தின் ஒப்புதலுடன் வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டத்திற்கு இம்முறையை பிரயோகிக்கலாம்.</p>	
<b>3.2 பொருட்களுக்காக விடுக்கப்படும் மீள் கட்டளைகள்</b>		கைநூலைப் பார்க்கவும் 3.2
	<p>பெறுகை நிறுவனம் பின்வருவனவற்றிற்கு சான்றிதழ் வழங்கியிருந்தால் விதிவிலக்கான சூழ்நிலைகளில் பொருட்களை பெறுகை செய்வதற்கான மீள் தேவை கட்டளைகள் வழங்கப்படலாம்.</p> <p>அ) கூடுதல் தேவைக்கான அவசியம் முன்கூட்டியே இல்லாதிருந்து மற்றும் ஆரம்ப கட்டளையின் போது அடையாளம் காணப்படாதிருத்தல்.</p> <p>ஆ) மீண்டும் கேள்விமனு நடைமுறை பின்பற்றுவதற்கு இது சிக்கனமானதற்ற நிலை</p> <p>இ) பொருட்களின் விலை ஆரம்ப கட்டளையிலிருந்து குறைக்கப்படா திருத்தல்.</p> <p>ஈ) பொருத்தமான பெறுகைக்குழு அத்தகைய மீள்தேவை கட்டளைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலை</p> <p>தேவைப்படும் கூடுதல் பொருட்கள் ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தத்தின் கீழ், முதலில் போட்டித்தன்மையான நடைமுறைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டிருத்தல்</p> <p>மேற்கூறப்பட்டவை இருப்பினும், பெறுகை நிறுவனங்கள் எந்தவொரு நல்ல வாய்ப்பையும் பெறமுடியாது என்பதையும், செலுத்த வேண்டிய விலை மூலப்பிரதி விலையைவிட உயர்வாக இல்லை என்பதையும் திருப்திப்படுத்த வேண்டும்.</p> <p>வழமையாக, மூலப்பிரதி ஒப்பந்தத்தின் 6 மாதங்களுக்குள் மீள் கட்டளையிடல் ஏற்படலாம், மேலதிக தொகையானது மூலப்பிரதி தொகையில் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.</p>	
<b>3.3 கேள்விமனு வகைகள்</b>		கைநூலைப் பார்க்கவும் 3.3
	<p>கேள்விமனு வகைகள் முன் தகுதி / தொடக்க தெரிவு இருந்தோ அல்லது இல்லாமலோ அமையலாம்.</p> <ol style="list-style-type: none"> <li>1. தனித்த நிலை ஒற்றை கடித உறை</li> <li>2. தனித்த நிலை இரட்டை கடித உறை</li> <li>3. பல அடுக்கு நிலை கேள்விமனு முறை</li> </ol>	
<b>3.3.1</b>	<b>தனித்த நிலை ஒற்றை கடிதவுறை கேள்விமனு அழைப்பு முறை</b>	கைநூலைப் பார்க்கவும் 3.3.1
	<p>தனித்த நிலையில் ஒற்றைக் கடித உறை தொழில்நுட்ப மற்றும் நிதியியல் கேள்விமனுக்கள் சமர்ப்பிப்புகளை செயல்படுத்த தகவல்கள் மற்றும் தேவைகள் தனித்துவ முறையில் வரையறுக்கப்படும் போது ஒற்றை உறை கேள்விமுறை மிகவும் பொருத்தமானது.</p>	
<b>3.3.2</b>	<b>தனித்த நிலை இரட்டை கடிதவுறை கேள்விமனு அழைப்பு முறை</b>	கைநூலைப் பார்க்கவும் 3.3.2
	<p>முதல் கடித உறை தகுதி மற்றும் தொழில்நுட்ப பகுதி மற்றும் இரண்டாவது உறை நிதி பகுதியை கொண்டுள்ளது விலை கோள்விமனு/ முன்மொழிவு ( கேள்விமனு). இரண்டு கடித உறைகளையும் திறந்து மற்றும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. மிதமான தொழில்நுட்ப சிக்கலான வேலைகள் மற்றும் பொருட்களை மேற்கோள் காட்டிய விலையின் செல்வாக்கு இல்லாத ஏலத்தில் தொழில்நுட்ப முன்மொழிவு மற்றும் கேள்விமனு தாரர்களின் ஆளுமையை மதிப்பிடுவது இந்த வகையின் முக்கிய நோக்கம் ஆகும்.</p> <p>“ஆயத்த தயாரிப்பு (TURNKEY)” வடிவமைப்பு மற்றும் உருவாக்கல்” தகவல் முறைமைகள் மற்றும் “விநியோக மற்றும் நிறுவல்” ஒப்பந்தங்கள் போன்ற சூழ்நிலைகளில் இரண்டு உறை அமைப்பு பயன்படுத்தப்படலாம்.</p>	

3.3.3	<b>பல அருக்கு கேள்வி கோரல்</b>	கைநூலைப் பார்க்கவும் 3.3.3
	<p>பெறுகை செய்வதற்கு முன்கூட்டியே முழு தொழில்நுட்ப தகவல்திறன்கள் தயாரிக்க பின்வரும் விடயங்கள் சாத்தியமற்றது:</p> <p>அ) பெரிய பல பாக வசதிகளைக் கொண்ட ஒரு ஆயத்த தயாரிப்புக் கருவி வடிவமைப்பிற்காகவும் ஒரு ஆலை உருவாக்கப்படுவதற்காகவும் வழங்கப்படும்</p> <p>ஆ) பல்வேறான மற்றும் சிறப்பு இயல்புடைய படைப்புகள் அல்லது</p> <p>இ) விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உட்பட்ட பலதரப்பட்ட தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம்.</p> <p>முதல் படிநிலையில், முன்மொழியப்பட்ட வடிவமைப்பு அல்லது செயல்திறன் அல்லது செயல்பாட்டு தகவல்திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில், முன்மொழியப்பட்ட / முன்வைக்கப்பட்ட குறிப்பிட்ட ஆவணப்படுத்தப்பட்ட புரிந்துணர்வுகளை ஆவணப்படுத்தியுள்ளன.</p> <p>இரண்டாவது படிநிலையில், விண்ணப்பப் பத்திரங்கள் / முன்மொழிவு ஆவணங்களின் கோரிக்கை முன்மொழிவு / ஆவணப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட ஆவணங்கள் புரிந்துணர்வுக் கூட்டத்தில் செய்யப்பட்ட கண்டுபிடிப்பை பிரதிபலிப்பதற்காக திருத்தியமைக்கப்படலாம் மற்றும் தகுதிபெற்ற கேள்விமனுதாரர்கள் / முன்மொழிவாளர்களுக்கு வழங்கப்பட்டு, இறுதித் திட்டங்களை சமர்ப்பிக்கும்படி கோரப்படும்.</p> <p>முன்மொழியப்பட்ட ஆவணங்களுக்கான கோரிக்கைகள் / கேள்விமனு கோரிக்கைக்கு கோரியபடி, இரண்டாம் படிநிலை முறையே தொழில் நுட்பம் மற்றும் நிதி பகுதிகளுக்கு இரண்டு (2) உறைகளில் சமர்ப்பிக்க வேண்டும், அங்கு இரண்டு உறைகளும் திறந்து, வரிசைப்படுத்தப்படும்.</p>	
3.4	<b>கேள்வி மனுத்தார்களின் முன்தகைமை மற்றும் ஆரம்பத் தெரிவு (ஆ.தெ)</b>	கைநூலைப் பார்க்கவும் 3.4
	<p>முன்தகுதி (மு.த) / கேள்விமனு தெரிவு செய்வதற்கான நோக்கம் ஏதேனும் ஒரு தகுதி உடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் கட்டுமான அல்லது உற்பத்தி வசதிகள் அல்லது பொருட்கள், சேவைகள், அல்லது தகவல் முறைமைகள் வழங்கல் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றைப் பொறுத்து மற்றும் அவர்களின் நிதி நிலை, அனுபவம் மற்றும் இதே போன்ற ஒப்பந்தங்களில் கடந்த செயல்திறன் திருப்திகரமாக காணப்படும்.</p> <p>இந்த சூழலில், பெரிய சிக்கலான வேலைகளுக்கு அல்லது தகுந்த சூழ்நிலைகளில் தேவைப்படும் விரிவான கேள்விமனுக்களை/ முன்மொழிவுகளை தயாரிப்பதற்கான அதிக செலவு காரணமாக விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள், தொழில்துறை பொறிகள், சிறப்பு சேவைகள், வடிவமைப்பு மற்றும் உருவாக்க அனுமதிக்கும் ஒப்பந்தங்கள், முகாமைத்துவ ஒப்பந்தம், அல்லது சிக்கலான தகவல் அமைப்புகள் போன்றன போட்டியை ஊக்கப்படுத்தாது விடலாம்.</p>	

### அத்தியாயம் 4 பெறுகைத் திட்டமிடல்

பெறுகை சுழற்சியின் சரியான நிறைவை உறுதிப்படுத்துவதற்கு முழு பெறுகை செயல்முறையின் வினைத்திறன்மிக்க மற்றும் யதார்த்தமான திட்டமிடல் இன்றியமையாதது.

<b>4.1 பெறுகைத் திட்டமிடல்</b>	கைநூலைப் பார்க்கவும் 4.1	
<p>ஒவ்வொரு பெறுகை நிறுவனமும் அவசர பெறுகைத் தவிர, அவற்றின் தனிப்பட்ட பெறுகைத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, பின்வரும் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.</p> <ol style="list-style-type: none"> <li>1. பிரதான பெறுகைத் திட்டம் (பி.பெ.தி)</li> <li>2. பெறுகைத்திட்டம் (பெ.தி)</li> <li>3. பெறுகைநேர அட்டவணை (பெ.நே.அ)</li> </ol>		
<b>4.1.1</b>	<b>பிரதான பெறுகைத் திட்டம்</b>	கைநூலைப் பார்க்கவும் 4.1.1
	<p>ஒவ்வொரு பெறுகை நிறுவனமும், நடுத்தர வரவு செலவுத் திட்ட முன்னுதாரணத்தில் மூன்று ஆண்டு காலத்திற்கு ஒரு பிரதான வரவு செலவுத் திட்டத்தை அமைச்சு மட்டத்தில் டுலலலலல தயாரிக்க வேண்டும்.</p> <p>அ) மூன்று வருட காலத்திற்கு திட்டமிடப்பட்ட தனிநபர் பெறுகை பிரதான பெறுகைத் திட்டத்தில் பட்டியலிடப்படும்.</p> <p>ஆ) நிதி வருடத்தின் ஆரம்பத்தின்போது பிரதான பெறுகை திட்டம் ஒவ்வொரு ஆண்டும் மீளாய்வு செய்யப்பட்டு, குறித்த அமைச்சின் செயலாளரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.</p> <p>இ) 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமை சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் படி பிரதான பெறுகைத்திட்டம் வெளிப்படுத்தப்படும்.</p>	
<b>4.1.2</b>	<b>பெறுகைத் திட்டம்</b>	கைநூலைப் பார்க்கவும் 4.1.2
	<p>அ) பெறுகை நிறுவனம், சம்பந்தப்பட்ட நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் பெறுகை காட்டியுள்ள, பிரதான பெறுகைத் திட்டம் (பி.பெ.தி) மற்றும் முன்பு அனுமதி அளிக்கப்பட்ட செயல் திட்டம் ஆகியவற்றிற்கு ஏற்ப பெறுகைத் திட்டம் (பெ.தி) தயாரிக்க வேண்டும்.</p> <p>ஆ) பெறுகைத் திட்டம் ஆனது கூடுதலாக குறிப்பிட்டு காட்டப்பட்டதாக இருக்க வேண்டும், வரவு செலவுத் திட்ட விதிகளுக்கு ஏற்ப தற்போதைய வருடாந்த பெறுகை நடவடிக்கைகளை பட்டியலிட வேண்டும் அது குறித்த அமைச்சின் செயலாளரால் அங்கீகரிக்கப்படவேண்டும். பெறுகை நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட பெறுகை திட்டத்தின் (பெ.நி) மூல நகலை தேசிய பெறுகை ஆணைக்குழுவிற்கு (தே.பெ.ஆ) அனுப்பி வைக்க வேண்டும்.</p> <p>இ) பெறுகை திட்டத்தை தயாரித்ததற்குப் பின்னர் அந்தந்த நிதியாண்டிற்காக திட்டமிடப்பட்ட பெறுகை விபரங்களைக் குறிக்கும் டுலலலலல பெறுகை அறிவித்தலை (பொ.பெ.அ) பெறுகை நிறுவனம் (பெ.நி) வெளியிடவேண்டும். பெறுகை நிறுவனம் சம்பந்தப்பட்ட குறித்த அமைச்சு மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு (தே.பெ.ஆ) ஆகியவற்றின் வலைத்தளங்களில் டுலலலலல பெறுகை அறிவித்தல் வெளியிடப்படவேண்டும்.</p> <p>ஈ) பெறுகை திட்டம் என்பது ஒரு முகாமைத்துவ கருவியாகும் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமை சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளின் படி வெளியிடப்படவேண்டும்.</p>	

	<p>உண்மையான செயல்திறனை கருத்தில் கொண்டு மற்றும் தேவையேற்படும் போது பெறுகை திட்டம் இற்றைப்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் பிரதான பெறுகை திட்டம் மற்றும் செயல் திட்டம் ஆகியவை திருத்தப்படலாம்.</p> <p>பெறுகை நிறுவனம் இற்றைப்படுத்தப்பட்ட பெறுகை திட்டத்தை தேசிய பெறுகை ஆணைக்குழுவுக்கு 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.</p>	
<b>4.1.3</b>	<b>பெறுகை நேர அட்டவணை (பெ.நே.அ)</b>	கைநூலைப் பார்க்கவும் 4.1.3
	<p>அ) பெறுகை நேர அட்டவணை ஒவ்வொரு பெறுகை நடவடிக்கையும் விவரித்து காலவரிசைப்படி ஆரம்பத்தில் இருந்து ஒப்பந்தத் அளிப்பு முடியும் வரையிலான அட்டவணையாகும்.</p> <p>ஆ) பெறுகை கால அட்டவணையை (பெ.கே.அ) இரண்டு நிலைகளில் பெறுகை நிறுவனம் தயாரிக்க வேண்டும்</p> <p>படிநிலை 1 - வரைவு பெறுகை ஆவணங்களை தயாரிப்பதற்கு ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும்</p> <p>படிநிலை 2 - தேவையான வரவு செலவுத் திட்ட ஒதுக்கங்களை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து வரைவு பெறுகை ஆவணங்களை தயாரித்ததன் பின்னரான அனைத்து நடவடிக்கைகளும்</p> <p>இ) பெறுகை நிறுவனம் பெறுகை நேர அட்டவணையின் நிலை 1ஐ ஒழுங்கான வகையில் இற்றைப்படுத்த வேண்டும்.</p> <p>ஈ) பெறுகை நிறுவனம், பெறுகை குழுவினரு சம்பந்தப்பட்ட பெறுகைக்கு பின்னர் வருகின்ற பெறுகை நடவடிக்கையின் 2 வது நிலைக்கான வரைவு பெறுகை கால அட்டவணையை முன்வைக்க வேண்டும். பெறுகை நேர அட்டவணைத் திட்டத்தின் 2ம் நிலையை கவனத்தில் எடுத்து முதல் அங்கீகாரம் அளிப்பது சம்பந்தப்பட்ட பெறுகை குழுவின் கடமையாகும். கூட்டத்திலேயே பெறுகை நேர அட்டவணை ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், பெறுகை குழுவின் ஆலோசனையுடன் பெறுகை நிறுவனம் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்.</p>	
<b>4.2</b>	<b>மொத்த செலவு மதிப்பீடு (மொ.செ.ம)</b>	கைநூலைப் பார்க்கவும் 4.2
	<p>மொத்த செலவு மதிப்பீடு என்பது தனியாக காட்டப்படும் பெறுமதி சேர் வரி உட்பட மேற்கொள்ளும் பெறுகைகளின் அடிப்படை செலவினங்களின் ஒட்டுமொத்தமாகும். அடிப்படை செலவுகள் என்பது முந்திய பெறுகை, பெறுகை மற்றும் பிந்திய பெறுகை செலவுகள் ஆகியவற்றின் பட்டியலிடப்பட்ட செலவுகள் ஆகும். கேள்விமனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு முன்னர் மொத்த விலை மதிப்பீடு பெறுகை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு குறித்த அங்கிகாரமிக்க அதிகாரியால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.</p>	
<b>4.2.1</b>	<b>மொ.செ.ம ஐ இற்றைப்படுத்தல்</b>	கைநூலைப் பார்க்கவும் 4.2.1
	<p>மொத்த செலவு மதிப்பீடு இற்றைப்படுத்தப்பட வேண்டியிருந்தால், இற்றைப்படுத்தப்பட்ட மொத்த செலவு மதிப்பீடு தகுந்த அங்கீகரிக்கும் அதிகாரியால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கும் அதிகாரி, கேள்விமனு கோரப்பட்டதன் பின்னர் / பெறுகை செயல்முறையின்போது மீள்மதிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும்.</p>	

<p><b>4.3 ஒப்பந்தங்களை பொதியிடும் மற்றும் வகைப்படுத்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 4.3</p>
<p>ஒப்பந்தத்தின் அளவு மற்றும் சிக்கல் தன்மை பொதியிடல் மற்றும் துண்டுகளாகப் பிரிக்கப்படுதலில் முக்கிய அம்சங்கள் ஆகும்.</p> <p>பின்வருவனவற்றிற்கு முன்மொழிவுகள்/கேள்விமனுக்கள் கோரல் விடுக்கப்படலாம்.</p> <p>அ) பெரிய மற்றும் சிறிய ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்பதை எளிதாக்குவதற்கு, பெறுகை சிறிய துண்டுகளாக பிரிக்கப்படுவதோடு "வகை மற்றும் / அல்லது பொதி" அடிப்படையில் பெறுகை செய்யப்படலாம்.</p> <p>ஆ) சிறிய அல்லது பெரிய ஒப்பந்தக்காரர்களால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விப் பொதிகள் கோருவதற்கு அவர்களின் விருப்பப்படி அனுமதிக்கப்படலாம்.</p> <p>இ) இலத்திரனியல் அரசு பெறுகையைப் பொறுத்தவரையில் தொகுதிகள் அனைத்தும் தனித்து நிற்கும் பெறுகை பொதிகளாக கருதப்பட்டு அதன்படி பெறுகை செய்யப்படும். அனைத்து விலைக்கோரல்களும்/ முன்மொழிவுகளும் அதே இறுதி திகதி மூலம் பெறப்படுவதோடு ஒரு கேள்விமனுவோ / முன்மொழிவோ அல்லது இணைப்பு கேள்விமனு முன்மொழிவு என்பது தீர்மானிக்க ஒரே நேரத்தில் திறக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.</p>	
<p><b>4.4 பொதுப் பெறுகை அறிவித்தல் (பொ. பெ. அ)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 4.4</p>
<p>பெறுகை நிறுவனம் ஆனது எதிர்காலத்தில் பி.நி. இனுள் கேள்வி மனு வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பம் தொடர்பில் வருங்கால கேள்விமனுதாரர்களுக்கு தெரிவிக்கும் எண்ணத்துடன் பொதுப் பெறுகை அறிவித்தலை (பொ.பெ.அ) வெளியிட வேண்டும்.</p>	

**அத்தியாயம் 5**

**பெறுகை ஆவணங்கள்**

<p><b>5.1 வரைவுப் பெறுகை ஆவணங்களை தயாரித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.1</p>
<p>அ) பெறுகை நிறுவனம், மேலே 1.2 இல் கொடுக்கப்பட்டதைப் போல, போட்டி நோக்கங்களை ஊக்குவிப்பதற்கும், பெறுகை நோக்கங்களை அடைந்து கொள்வதற்கும் கணக்கிடப்பட்ட சிறந்த முறையில் வரைவு பெறுகை ஆவணங்கள் தயாரிக்க வேண்டும்.</p> <p>ஆ) பெறுகை நிறுவனம், பெறுகை குழு மற்றும் கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவினை (கே.ம.கு) நியமனம் செய்வதற்கு முன்னர் மேல் குறிப்பிடப்பட்ட பணியை நிறைவு செய்ய வேண்டும்.</p>	
<p><b>5.2 பெறுகை ஆவணங்களின் உள்ளடக்கங்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.2</p>
<p>பெறுகை ஆவணங்கள் ஒரு எதிர்கால கேள்வி மனுதாரர்களுக்கு ஏற்புடைத்தன்மையான கேள்வி மனுவை தயாரிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும். பெறுகை ஆவணத்தின் உள்ளடக்கங்கள் திரிபு அற்றவைகளாக இருக்க வேண்டும்.</p>	
<p><b>5.3 நியம பெறுகை ஆவணங்கள் (நி.பெ.ஆ)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.3</p>
<p>அ) குறைந்தபட்ச மாற்றங்கள், தேவைப்பட்டால், பெறுகை தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளை ஆராய்வதற்கு பெறுகை நிறுவனங்கள் பொருத்தமான நியம பெறுகை ஆவணங்களை, பயன்படுத்த வேண்டும். ஒரு வெளிநாட்டு நிதியளிப்பு அமைப்பி அமைப்பின் மூலம் நிதியளித்த பெறுகை விடயத்தில், பெறுகை நிறுவனம் அத்தகைய முகவர்களால் ஆணைப்படுத்தப்பட்ட நியம பெறுகை ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.</p> <p>ஆ) தகவல் தொழில்நுட்ப விடயத்தில், பிரத்தியேக பெறுகை ஆவணங்கள், அவசியமாக இருக்கலாம், இதனை பெறுகை நிறுவனம் தயாரிக்கும் பல்வேறு பெறுகை மற்றும் ஒப்பந்த ஆவணங்கள் ஒருங்கிணைத்தல் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப முறைகளின் பிரயோகத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதை எளிதாக்குவதாக அமையலாம். இவை நேரடியாக தொழில்நுட்ப தயாரிப்புகளின் வழங்கல் நிறுவுதல் பராமரிப்பு, என்பவற்றிலிருந்து சிக்கலான அபிவிருத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் முக்கிய தகவல் முறைமைகளின் செயற்பாடு என்பவற்றை உள்ளடக்கும்.</p> <p>இ) பொருத்தமான நியமப் பெறுகை ஆவணங்கள் கிடைக்காத நிலையில், பெறுகை நிறுவனம் பிற பொருத்தமான பெறுகை ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.</p> <p>ஈ) அத்தகைய ஆவணங்கள் அனைத்தும் முறையே கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவால் மற்றும் பெறுகை குழுவால் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டு அனுமதிக்கப்படல் வேண்டும். கேள்வி மதிப்பீட்டுக் குழுவும் பெறுகை குழுவும் அத்தகைய ஆவணங்களின் உள்ளடக்கங்களுக்கு தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், கேள்விமனு மதிப்பீட்டுக் குழு பரிந்துரைக்கப்படும் எந்த திருத்தங்களுடன் பெறுகை குழுவின் அனுமதியுடன் முழுமையானதாகுவதை உறுதிப்படுத்துதல் பெறுகை நிறுவனத்தின் கடமையாகும்.</p>	

<p>உ.) இலத்திரனியல் அரசு பெறுகை குறித்த நியம பெறுகை ஆவணங்களின் விடயத்தில், கேள்வித் தரவுத் தாள், கணிய / பொருள் பத்திரம், விநியோக அட்டவணை, தொழில்நுட்பம் மற்றும் நிதி முன்மொழிவுகள், ஒப்பந்தங்களின் விசேட நிபந்தனைகள் மற்றும் பிற தரவு தொடர்பான வடிவங்கள் போன்ற அனைத்து தரவுப் பிரிவுகளும் இணைய வடிவங்கள் அல்லது ஊடாடத்தக்க தரவை உள்ளடக்குதல் என்பவை கிடைக்கத்தக்கதாக இருக்க வேண்டும். நியமப் பெறுகை ஆவணங்கள் நிலையான பகுதிகள், மாற்ற முடியாத கையடக்க (PDF) ஆவண வடிவம், இரத்திரனியல் பெறுகை அமைப்பு செயல்பாட்டில் கட்டமைக்கப்பட வேண்டும். அதன் பயன்பாடு நிர்வாக செயல்முறைகளில் திறனை அதிகரிப்பதோடு நல்லாட்சிக்கு பங்களிக்கவும் வேண்டும். நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட வேலைக்கான நியம ஒப்பந்தங்கள் வேலைச்சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என பெறுகை நிறுவனம் கருதுமிடத்து பயன்படுத்தப்படலாம்.</p>		
<p><b>5.4 கேள்விமனுக்கள் / முன்மொழிவுகளுக்கான கோரிக்கை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.4</p>	
<p>தேசிய செய்தித்தாள்கள், அமைப்புகளின் வலைத்தளம் மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழுவின் இணையத்தளம் மற்றும் சர்வதேச அல்லது நன்கொடையாளர் வலைத்தளங்களில் கேள்விமனு / முன்மொழிவுகளுக்கான விண்ணப்ப கோரிக்கைகளுக்கு போதுமான விளம்பரம் வழங்கப்பட வேண்டும். கேள்விமனு / முன்மொழிவுகளுக்கான கோரிக்கை சுருக்கமாக இருக்க வேண்டும். ஆனால் எதிர்கால மனுத்தாரர்களுக்கு தேவையான தெளிவு மற்றும் தேவையான அடிப்படை தகவல் என்பவை, பெறுகையின் பயன் குறித்து ஒரு கருத்தை உருவாக்குவதாக அமையவேண்டும்.</p>		
<p><b>5.5 கேள்விமனுதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள் (கே.அ.)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.5</p>	
<p>கேள்வி மனுதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள், கேள்வி மனுவை தயாரிப்பதற்கும் ஏற்படைய கேள்விமனுவை தயாரிப்பதற்கும் தெளிவான, துல்லியமான மற்றும் ஏற்படைய கேள்விமனுவைத் தயாரிப்பதற்கும் பொருத்தமான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.</p>		
<p><b>5.6 கேள்விமனுதாரர்களின் தகுதி</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.6</p>	
<p>அ) கேள்வி மனுதாரர்களுக்கான தகுதித் தேவைகள் ஒப்பந்தக்காரரின் சட்டப்பூர்வ தன்மையையும் மற்றும் பொருத்தமான ஒப்பந்தத்தை நிறைவேற்றும் திறனை உறுதி செய்வதை மட்டுப்படுத்துவதோடு அவை பெறுகை ஆவணங்களில் சேர்க்கப்படுவது அவசியமாகும். ஆ) மற்றவைகளின் மத்தியில் பின்வரும் இரண்டு சூழ்நிலைகளின் கீழ் தகுதியற்ற கேள்வி மனுதாரர்களாக கருதப்படவேண்டும்: i. கறுப்புப் பட்டியலிடப்பட்ட ஒப்பந்தக்காரர் / வழங்குநர் / சேவை வழங்குநர் ii. முரண்பாட்டை வெளிப்படுத்தும் ஒப்பந்தக்காரர்கள் / வழங்குநர் / சேவை வழங்குநர்</p>		
<p><b>5.6.1</b></p>	<p><b>வேலைகளுடன் தொடர்புடைய கேள்விமனு ஒப்பந்தக்காரர்களுக்கான தகைமை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.6.1</p>
	<p>அ) உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் வேலைகளை (சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேலைகளை தவிர்த்து) பெறுகை செய்வதற்கு பொருத்த மானவை செல்லுபடியாகும் கட்டுமானங்கள் தொழில் மேம்பாட்டு அதிகார சபை பதிவு கேள்விமனுக்களின் / முன்மொழிவுகளின் முடிவு நேரத்திலும் ஒப்பந்தம் வழங்கலின் போதும் இருத்தல் வேண்டும். ஆ) நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை பதிவு, பெறுகை ஆவணங்களை பெறுகை செய்வதற்கு ஒரு பிரமாணமாக இருக்க முடியாது.</p>	



	<p>இ) நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை பதிவானது, மதிப்பீட்டு நோக்கங்களுக்காக, ஒரு தகுதி அடிப்படை மட்டுமே எனக் கருதப்பட வேண்டும்.</p>	
<p><b>5.6.2</b></p>	<p><b>குழுமங்கள் / கூட்டு முயற்சிகளுக்கான தகுதி</b></p>	
	<p>அ) நிறுவனங்கள் கேள்வி மனு கோரலுக்காக கூட்டு முயற்சியாக அல்லது குழுமமாக அவர்களின் தகுதிகள் மற்றும் திறன்களை மேம்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். கூட்டு முயற்சிகளின் எந்தவொரு பங்குதாரரும் அதே பெறுகைக்காக மற்றொரு குழுமமாக அல்லது ஒரு கூட்டு நிறுவனத்தின் பங்காளராக இன்னுமொரு கேள்விமனுவினை/ முன்மொழிவினை சுயாதீனமாக சமர்ப்பிக்க அல்லது ஒரு குழுமமாக அனுமதிக்கப்படுவதில்லை.</p> <p>ஆ) கூட்டு முயற்சியாக அல்லது ஒரு குழுமமாக ஒரு கேள்விமனு/ முன்மொழிவினை சமர்ப்பித்தால் கூட்டுமுயற்சி மற்றும் குழுமத்தின் அனைத்து தரப்பினர்களும் முழு ஒப்பந்தத்திற்கும் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பேற்க வேண்டும்.</p> <p>இ) கேள்விமனு/ முன்மொழிவினை சமர்ப்பிக்கும் நேரத்தில் ஒரு கூட்டு முயற்சி அல்லது ஒரு கூட்டுத் துறையானது உருவாக்கப்படவில்லை என்றால், கேள்விமனு/ முன்மொழிவினை கூட்டு ஒப்பந்தம் அல்லது கூட்டுத் திட்டத்தின் கூட்டு உரிமையும் கூட்டு நிறுவனங்களும் இணைந்து கூட்டு ஒப்பந்தம் அல்லது ஒரு கூட்டுத் துறையை உருவாக்குவதற்கான நோக்கத்தை ஸ்தாபிப்பதற்கான போதுமான பொருள் சேர்க்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் / கூட்டு நிறுவனம் நிறுவப்படலாம்.</p>	
<p><b>5.7</b></p>	<p><b>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கேள்வி மனுதாரர்களை சமமாக நடாத்துதல்</b></p>	
	<p>அ) சர்வதேச போட்டியிடும் கேள்வி மனுவில், கேள்வி மனு மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள், உள்நாட்டு, வெளிநாட்டு கேள்வி மனுதாரருக்கு சமமாக பிரயோகிக்கப்படும் இது உள்நாட்டு முன்னுரிமை மற்றும் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் பதிவு தேவைகளுக்கு பொருந்தாது.</p> <p>ஆ) ஒப்பந்தத்தின் கீழ் எந்தவொரு வெளிநாட்டு நாணய கொடுப்பனவுகள் எதிர்பார்க்கப்பட்டிருந்தால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கேள்வி மனுதாரர்கள் இருதரப்பினரும் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் விலைகோரல் செய்வதற்கும் கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கும் உரித்துடையவர்கள் ஆவர்.</p> <p>இ) அந்நியச் செலாவணி கொடுப்பனவிற்கு கேள்வி மனுதாரர்கள் தகுதி பெற அதனை நியாயப்படுத்த வேண்டும். பொறி, உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டினருக்கான ஊதியம் போன்றவை சரியான நியாயங்களாக கருதப்படும்.</p>	
<p><b>5.8</b></p>	<p><b>கேள்விமனு/முன்மொழிவு செல்லுபடியாகும் காலப்பகுதி</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.8</p>
	<p>பெறுகை ஆவணங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் மனு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p> <p>கேள்வி மனு செல்லுபடியாகும் காலம் குறிப்பிட்ட நாட்காட்டி திகதியை (நாட்களில் அல்ல) குறிப்பிடுமாறு கோர வேண்டும். இது கேள்வி மனுக்களின் ஒப்பீடு மற்றும் மதிப்பீடுகளை முடிக்க ஒப்பந்தங்களை வழங்கலுக்கான பரிந்துரைகளை மீளாய்வு செய்து, அவசியமான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு பெறுகை நிறுவனத்திற்கு போதுமானதாக இருக்க வேண்டும்.</p> <p>மதிப்பீடு முடிக்கப்பட முடியாது போகும் சந்தர்ப்பத்தில் பெறுகை நிறுவனம் திருத்தப்பட்ட நாட்காட்டி திகதிப் படி கேள்வி மனு செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க கோரலாம்.</p>	

<b>5.9 கேள்விமனுக்கான பிணை உத்தரவாதம்</b>	கைநூலைப் பார்க்கவும் 5.9
<p>ச.போ.கே (ICB), வ.ச.கெ. (LIB), தே.போ.கே ((NCB), வ.தே.கே. (LNB) ஆகியவை கேள்வி மனுச் செயல்முறையில் பங்கேற்கின்றதுடன் பெறுகை ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளபடி கேள்விமனு செயல்முறையின் கீழ் அதிக மதிப்பு பெறுகை செய்கின்ற, அனைத்து கேள்வி மனுதாரர்களாலும் ஒரு கேள்வி மனுப் ஒரு கேள்விமனு பிணையும் செலுத்தப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்காட்டி திகதியைக் குறித்து கேள்வி மனுப் பிணையத்துக்கான காலவரம்பைக் கோர வேண்டும், (நாட்கள் எண்ணிக்கையில் இல்லை).</p> <p>கேள்விமனு பிணையுத்தரவாதம், பெறுகை ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால் பெறுகை நிறுவனமானது கேள்விமனு பிணையுத்தரவாத பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளலாம்.</p> <p>பிரகடனத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு தேவைப்பாட்டை மனுதாரர் நிறைவேற்ற தவறினால் மனுதாரர் பெறுகை வழிகாட்டலின் 9.4 இன்படி கறுப்புப்பட்டியல் படுத்தப்படுவார்.</p>	
<b>5.10 பெறுகை ஆவணங்களின் விளக்கம்</b>	
<p>அ) அனைத்து வருங்கால கேள்வி மனுதாரர்களுக்கும் இருநிலை கேள்விமனுகோரலை தவிர அனைத்து தகவல்களும் வழங்கப்படுவதோடு மற்றும் மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.</p> <p>ஆ) பொருந்தக்கூடிய பொழுது ஒரு முந்தைய கேள்விமனு கூட்டம்/படிநிலை தள விஜயங்கள் ஏற்பாடு செய்யப்படலாம். இதன் மூலம் சாத்தியமான கேள்வி மனுதாரர்கள் பெறுகை நிறுவனத்திலிருந்து விளக்கங்களை பெறும் வாய்ப்பைக் கொண்டுள்ளனர். அனைத்து கேள்வி மனுதாரர்களுக்கும் பெறுகை நிறுவனம் அதே தகவலை வழங்க வேண்டும்.</p>	
<b>5.11 தெளிவுபடுத்தல்கள் மற்றும் திருத்தங்களும்</b>	கைநூலைப் பார்க்கவும் 5.11
<p>அ) கேள்வி மனு திகதிக்கு முன்னர் போதிய கால அவகாசத்தில் கேள்வி மனுதாரர்கள் கோருகின்ற பெறுகை ஆவணங்களின் ஏதேனும் விருப்பத்துடன் எழுத்து மூலம் பெறுகை நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும்.</p> <p>ஆ) அந்தந்த கேள்விமனுதாரர்களுக்கு திருத்தத்தைக் குறிப்பிட போதுமான நேரம் கொடுத்து, பெ.நி இன் சொந்த முயற்சியாகவோ அல்லது எதிர்பார்க்கும் கேள்விமனுதாரரினால் வேண்டப்படும் விளக்கங்களுக்கு விடையாகவோ இருக்கலாமென்பதுடன் கே.ம.கு பரிந்துரை மற்றும் பெ.கு அனுமதியுடன் கூடுதல் விவரங்களை வழங்குவதன் மூலம் பெறுகை ஆவணங்களை மாற்றியமைத்தல்.</p> <p>இ) அவசியம் எனக் கருதப்பட்டால், பெறுகை குழுவின் அங்கீகாரத்துடன், பெறுகை நேர அட்டவணை மற்றும் பிற கேள்வி மனுதாரர்களை உரிய வகையில் பெறுகை செய்வதற்கான முடிவு திகதி எல்லையை பெறுகை நிறுவனம் கவனத்தில் கொண்டு நீடிக்கலாம்.</p>	
<b>5.12 மாற்று கேள்வி மனுக்கள் / முன்மொழிவுகள் மற்றும் கேள்விமனு தெரிவு முன்மொழிவு தெரிவு</b>	
<p>அ) கேள்விமனுதாரர்கள் மாற்று ஆவணங்கள் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுமிடத்து அவை எவ்வாறு சமர்ப்பிக்கப்பட வேண்டும், மாற்று கேள்விமனு/ முன்மொழிவு விலை எவ்வாறு வழங்கப்பட வேண்டும், மாற்று கேள்விமனு/ முன்மொழிவு மதிப்பீடு செய்யப்படும் அடிப்படை எவ்வாறு அமையும் என்பதை தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.</p> <p>ஆ) கேள்விமனுதாரரால் ஒரு பெறுகை ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட மாற்று கேள்விமனு/ முன்மொழிவு வேறுபட்டதாக கருதப்படுவதோடு, இது ஒரு சுதந்திரமான கேள்விமனு / முன்மொழிவு வடிவத்திலும், கேள்விமனு மற்றும் கேள்வி பிணையுறுதி செய்யப்பட வேண்டும்.</p> <p>இ) மாற்று கேள்விமனுக்கள்/முன்மொழிவுகள் சமர்ப்பிக்க கேள்வி மனுதாரர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால், அது பெறுகை ஆவணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கப்பட வேண்டும். இருப்பினும், மதிப்பீட்டு நோக்கத்திற்காக மூல கேள்விமனுக்கள்/ முன்மொழிவுகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.</p> <p>ஈ) கேள்வி மனுதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட மூல கேள்விமனு/ முன்மொழிவு குறைந்த மதிப்பீடு மற்றும் கணிசமாக ஏற்புடைத்தன்மை மிக்க கேள்வியாக கருதப்பட்டால் கேள்வி மனுதாரரின் மாற்று கேள்வி மனு/முன்மொழிவோடு அவருடைய மூலவிலை மனுவோடு ஒப்பிடப்படும். அத்தகைய சூழ்நிலையில், மாற்று கேள்விமனு/முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது பெறுகையின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்ய வேண்டும். மேலும் மூலக் கேள்விமனுவின்/முன்மொழிவின் விலையை விட அதிகமாக இருக்கக்கூடாது.</p>	

<p>உ) கேள்வி மனு/ முன்மொழிவு தெரிவுகள் அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பதை பெறுகை ஆவணம் குறிப்பிட வேண்டும். கேள்வி மனுதாரர்கள் தெரிவுகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், கேள்விமனு/ முன்மொழிவு தெரிவு எவ்வாறு சமர்ப்பிக்கப்பட வேண்டும், எப்படி கேள்விமனு/ முன்மொழிவு விலைகளை வழங்க வேண்டும் மற்றும் எவ்வாறு தெரிவுகள் மதிப்பிடப்படும் என்பதை பெறுகை ஆவணம் தெளிவாக குறிப்பிட வேண்டும். பெறுகை ஆவணங்களானது கேள்விமனு/ முன்மொழிவு தெரிவுகள் அனுமதிக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டால் அனைத்து தெரிவுகளுடனான கேள்விமனுக்கள் / முன்மொழிவுகள் நிராகரிக்கப்படும்.</p>	
<p><b>5.13 பெறுமதிசேர் வரி</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.13</p>
<p>கேள்வி மனுதாரர்கள் பெறுமதி சேர்வரியை தங்களின் கேள்விமனு/ முன்மொழிவு விலையில் தனியாக குறிப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வரியானது கேள்விமனு/ முன்மொழிவு மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.</p>	
<p><b>5.14 கேள்வி அல்லது முன்மொழிவு மதிப்பீட்டு பிரமாணங்கள் மற்றும் தேவைப்படும் தகுதிகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.14</p>
<p>அ) பெறுகை ஆவணங்கள் விலை உட்பட கேள்விமனு/முன்மொழிவு மதிப்பீட்டில் பரிசீலிக்கப்பட வேண்டிய, தொடர்புடைய காரணிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆ) முந்திய தகுதி பிரமாணங்கள் மற்றும் பிந்திய தகுதி பிரமாணங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட பெறுகை ஆவணங்களில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இ) வெளிப்படுத்தப்பட்ட பிரமாணங்கள் திருத்தப்படாது அல்லது மேலதிக பிரமாணங்கள் கேள்விமனு/முன்மொழிவு மதிப்பீட்டின் போது அறிமுகப்படுத்தப்பட முடியாது. ஈ) மாற்று வடிவமைப்புகள், பொருட்கள், நிறைவு அட்டவணை, பண கொடுப்பனவு செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விமனுக்கள்/முன்மொழிவுகள் அனுமதிக்கப்படுமாயின், அவற்றின் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் அவற்றின் மதிப்பீட்டின் முறைமை வெளிப்படையாக கூறப்பட வேண்டும்.</p>	
<p><b>5.15 ஒப்பந்த நிபந்தனைகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.15</p>
<p>அ) ஒப்பந்தத்தின் பொது நிபந்தனைகள் பொதுவாக அனைத்து வகையான ஒப்பந்தங்களுடனும் பயன்படுத்தப்படுகின்றன, அவை பெறுகை ஆவணத்துடன் வெளியிடப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் சிறப்பு நிபந்தனைகள் தேவையை பொறுத்து பெறுகை ஆவணத்தில் சேர்க்கப்படலாம். ஆ) ஒப்பந்தத்தின் சிறப்பு நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள், ஒப்பந்தத்தின் பொது நிபந்தனைகளின் தொடர்புடைய ஏற்பாடுகளை விட முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க ஒப்பந்தத்தின் சிறப்பு நிபந்தனைகளுக்கு மேலதிக உட்பிரிவுகள் சேர்க்கப்படும்.</p>	
<p><b>5.16 விலை சீராக்கம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.16</p>
<p>பெரிய சிவில் வேலை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட நீண்டகால விநியோகம் அல்லது முடிவடையும் காலங்கள் உள்ள ஒப்பந்தங்களுக்கு, பெறுகை ஆவணத்தில் விலை சீர்ப்படுத்துதல் ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.</p>	
<p><b>5.17 முற்பண கொடுப்பனவு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.17</p>
<p>தேவைப்படும் ஏற்பாடுகள், பெறுகை ஆவணத்தில் சேர்க்கப்படும் போது, முற்பண கொடுப்பனவு செலுத்தப்படலாம்.</p>	

<p><b>5.18 ஒப்பந்த வேலைக்கான பிடித்து வைக்கும் பணம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.18</p>
<p>ஒப்பந்தக்காரர் ஏதாவது குறைபாடுகளை திருத்தியமைப்பதை உறுதிப்படுத்த பெறுகை நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்து வைத்திருக்க வேண்டும்.</p>	
<p><b>5.19 செயலாற்றுகை பிணை உத்தரவாதம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.19</p>
<p>ஒப்பந்தம் மீறல் மற்றும் திருத்தியற்ற செயலாற்றுகை ஆகியவற்றின் காரணமாக பெறுகை நிறுவனத்தை பாதுகாக்க, செயலாற்றுகை பிணை உத்தரவாதம் ஒப்பந்தக்காரர் / வழங்குநரால் வழங்கப்பட வேண்டும்.</p>	
<p><b>5.20 திரவ நிலை நடட்டங்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.20</p>
<p>தாமதம் காரணமாக வழங்குநர்/ஒப்பந்தக்காரர் தாமதத்திற்கு பொறுப்பாக இருக்கையில் இது காரணமாக பெறுகை நிறுவனத்திற்கு நடட்டம் ஏற்பட்டால் சேதமடைந்த இழப்பீடுகளுக்கு ஒப்பந்தத்தில் அதனை கணிப்பீடு செய்வதற்கும் கட்டணமிடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p>	
<p><b>5.21 பிணக்குத் தீர்வு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.21</p>
<p>ஒப்பந்த உடன்படிக்கைகளிலிருந்து எழும் அனைத்து முரண்பாடுகளும் இணக்கமான பேச்சுவார்த்தைகள், நடுநிலை, தீர்ப்பை அல்லது நடுவர் மூலம் தீர்க்கப்படும். இலங்கையின் 1995 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நடுவர் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க நடுவர் தீர்ப்பு இருக்க வேண்டும்.</p>	
<p><b>5.22 ஒப்பந்த சட்டம்</b></p>	
<p>ஒப்பந்தத்தை ஆட்சிப்படுத்தும் சட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டங்களாக இருக்கும்.</p>	
<p><b>5.23 தகவு திறன்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.23</p>
<p>அ) தகவுத்திறன்களானது பொருள், வடிவமைப்பு, தரம், நியமங்கள் மற்றும் வேலைப்பாடு அனைத்தும் வருங்கால பெறுகைகளில் உள்ளடக்கப்பட வேண்டும். பெறுகை நிறுவனத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அத்தோடு அது புறநிலைத்தன்மை, செயல்பாட்டுத்தன்மையுடன், மற்றும் நோக்கத்துடன் பொருந்துவதாகவும் அமையவேண்டும். ஆ) இது பொருத்தமான தேசிய நியமங்கள் மற்றும் பொருந்தக்கூடிய சமமான சர்வதேச நியமங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும். இ) தொழில்நுட்ப அம்சங்களை விட செயல்பாட்டு அம்சங்களைப் பிரதிபலிக்கும் பொதுவான இயல்புகளாக தகவுத்திறன்கள் பொதுவான தன்மையை காட்டுவதாக இருக்க வேண்டும்</p>	
<p><b>5.24 ஒப்பந்தம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.24</p>
<p>கேள்விமனு ஒப்பந்தமானது பெறுகை ஆவணத்தில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும்.</p>	

**அத்தியாயம் 6**

**பெறுகை செயல்முறை**

<p><b>6.1 கேள்விமனுக்களுக்கான கோரிக்கை / முன்மொழிவிற்கான கோரிக்கை குறித்த பெறுகைக்கான அறிவிப்பின் வெளியீடு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 6.1</p>
<p>கேள்விமனுக்கோரிக்கை / முன்மொழிவிற்கான கோரிக்கை குறித்த பெறுகை அறிவிப்பு என்பவற்றிற்கு பரந்த விளம்பரம் கொடுக்கப்படவேண்டும். இவற்றுள் வருங்கால கேள்விமனுதாரர்கள் கேள்விமனுவை/ முன்மொழிவை சமர்ப்பிக்க போதிய தகவல்கள் சேர்க்கப்படவேண்டும்.</p> <p>கேள்வி மனுக்கோரிக்கை / முன்மொழிவு கோரிக்கை குறித்த பெறுகை அறிவித்தலின் விளம்பரமானது / குறிப்பிட்ட பெறுகை நிறுவனம் / அமைச்சு / தேசிய பெறுகை ஆணைக்குழு வலைத்தளம் மற்றும் எதிர்கால இ.அ.பெ வலைத்தளம் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும்.</p> <p>வரையறுக்கப்பட்ட தேசிய கேள்விமனுக்கோரல் மற்றும் வரையறுக்கப்பட்ட சர்வதேச கேள்விமனுக்கோரல் என்பவற்றிற்கு கேள்விமனுக் கோரிக்கை / முன்மொழிவு கோரிக்கை குறிப்பிட்ட பெறுகை அறிவிப்பு பொருந்தாது.</p>	
<p><b>6.2 பெறுகைக்கான ஆவணங்களை வழங்குதல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 6.2</p>
<p>அ.பெ அமைப்பு உட்பட பெறுகை ஆவணங்கள், சி.பெ.அ, மு.கோ, கே.கோ என்பவற்றில் குறிப்பிடப்பட்டது போன்று எவையேனும் கட்டணங்கள் இருப்பின் அவற்றிற்கேற்ப கேள்விமனு முடிவுறுத்தும்வரை, வருங்கால கேள்விமனுதாரர்களால் கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.</p> <p>கேள்விமனு கோரலுக்கு மீளாய்வு செய்வதற்கும் மற்றும் பதிலளிக்க கூடிய வகையிலும் காணப்படும் பெறுகை ஆவணங்கள் மற்றும் வலைப்படிவங்கள் அல்லது செயற்பாடுகள் என்பவை இ.அ.பெ வழிகாட்டுதல்களில் வழங்கப்பட்டதன் படி இ.அ.பெ முறைமையில் காணப்படவேண்டும்.</p>	
<p><b>6.3 கேள்விமனு அழைக்கப்படும் காலம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 6.3</p>
<p>கேள்விமனுக்கான காலம் கேள்விமனுக்களை/முன்மொழிவுகளை தயாரிக்கவும் மற்றும் சமர்ப்பிக்கவும் நியாயமாக போதுமானதாக இருக்கவேண்டும்.</p>	
<p><b>6.4 கேள்விமனுக்களை, முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்/ பெற்றுக்கொள்ளுதல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 6.4</p>
<p>பெறுகை நிறுவனத்தால் வழங்கப்பட்ட பெறுகை ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த கேள்விமனு/ முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது வேறு எந்த விலை மனுதாரர்களுக்கும் மாற்றப்படக்கூடியதல்ல.</p> <p>பெறுகை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கேள்விமனுக்கள்/ முன்மொழிவுகள் பெறப்படும். இ.அ.பெ அறிமுகப்படுத்தப்படும் போது, இ.அ.பெ வழிகாட்டுதல்களின் படி இ.அ.பெ அமைப்பு மூலம் மட்டுமே அனைத்து கேள்விகளும்/முன்மொழிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.</p>	

<b>6.5 தாமதமான கேள்விமனுக்களை/ முன்மொழிவுகளை நிராகரித்தல்</b>	கைநூலைப் பார்க்கவும் 6.5
பெறுகை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கேள்விமனுக்கள் முடிவடையும். தாமதமான கேள்விமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அது திறக்கப்படாமலே திருப்பி அனுப்பப்படும். இ.அ.பெ அமைப்பு தானாகவே தாமதமான கேள்விமனுக்களை நிராகரிக்கும்.	
<b>6.6 பகிரங்கமாக கேள்விமனுக்களை/ முன்மொழிவுகளை திறத்தல்</b>	கைநூலைப் பார்க்கவும் 6.6
<p>அ) கேள்விமனு/ முன்மொழிவானது கேள்விமனு/முன்மொழிவு திறத்தல் குழுவால் கேள்விமனுதாரர்கள் மற்றும், கேள்வியில் பங்கேற்க விரும்பும் அவர்களது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளின் முன்னிலையில் கேள்விமனு/ முன்மொழிவு முடிவடைந்த உடனடியே திறக்கப்படும்.</p> <p>ஆ) கேள்விமனுவை/முன்மொழிவை திறத்தல் குழுவினால் கேள்வி மனுக்கள் திறக்கப்படும் போது எந்தவொரு கேள்வி மனுவும் / முன்மொழிவும் நிராகரிக்கப்படக்கூடாது.</p> <p>இ) இ.அ.பெ விடயத்தில், இ.அ.பெ. வழிகாட்டுதல்களில் வழிகாட்டப்பட்டபடி இலத்திரனியல் ரீதியாக கேள்விமனுக்கள்/முன்மொழிவுகள் திறக்கப்படும்.</p> <p>ஈ) பகிரங்க திறந்தலின் போது அறிவிக்கப்படும் கேள்விமனு படிவத்திலுள்ள தொகையானது கேள்விமனுத்தொகையாக அறிவிக்கப்பட வேண்டும். கேள்விமனு கோரலின் போது வழங்கப்படும் எந்தவொரு தள்ளுபடிகளும் இந்த தொகையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.</p>	

**அத்தியாயம் 7**  
**கேள்விமனுக்களை / முன்மொழிவுகளை மதிப்பீடு செய்தல்**

<p><b>7.1 பொது</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.1</p>
<p>பெறுகை ஆவணத்தில் இணைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக எல்லா கேள்விமனுக்களும்/ முன்மொழிவுகளும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கேள்விமனு/ முன்மொழிவு மதிப்பீடு செய்யும் போது, எந்தவொரு புதிய நிபந்தனையும் கொண்டுவரப்பட கூடாது. கேள்விமனுத்தாரருக்கு மற்றைய மனுத்தாரருக்கு கிடைக்கக்கூடிய நன்மையை மறுத்து மேலதிக நன்மைகள் அளிக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.</p> <p>இ.அ.பெ விடயத்தில், மதிப்பீடுகளில் பெரும்பாலானவை மதிப்பீடு செயன்முறைகளில் தன்னியக்கத்துக்குட்படுத்தப்படும்.</p>	
<p><b>7.2 இரகசியத்தன்மை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.2</p>
<p>முழு கேள்விமனு/முன்மொழிவு மதிப்பீட்டு செயல்முறையில் அளிப்பு வெளியீடு வரை இரகசியத்தன்மை பேணப்பட வேண்டும். கேள்விமனு/ முன்மொழிவு திறத்தலின் பின்னர், கேள்விமனு/ முன்மொழிவானது, விளக்கங்கள், பரிசோதனைகள் மற்றும் குறித்த மதிப்பீடு மற்றும் அளிப்பு பற்றிய தகவல்கள் ஆகியவை கேள்விமனுத்தாரர்களுக்கோ அல்லது இந்த செயல்முறையுடன் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட நபரை தவிர மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்பட கூடாது.</p> <p>அனைத்து கேள்விமனுதரவு, தகவல், ஆவணங்கள் மற்றும் மதிப்பீட்டு பதிவுகள் இ-அ.பெ கணினியில் மறைகுறியாக்கப்பட்டு மற்றும் இரகசியமாகவே வைக்கப்படும். மதிப்பீட்டாளர்கள் மட்டுமே அளிப்புகள் வழங்கப்படும் வரை மதிப்பீடு செய்வதற்கான நோக்கத்திற்காக பதிவுகளை அணுக முடியும்.</p>	
<p><b>7.3 கேள்விமனு/ முன்மொழிவு மதிப்பீட்டிற்கான ஆலோசகர்கள் சேவைகள்</b></p>	
<p>அ) ஆலோசகர்களின் உதவிகள் கேள்விமனு/ முன்மொழிவு மதிப்பீட்டை மதிப்பீடு செய்ய தேவைப்பட்டால், கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இது பெறப்பட வேண்டும்.</p> <p>ஆ) ஆலோசகர்கள் ஒரு கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவின் பகுதியாக இருக்க மாட்டார்கள்.</p> <p>இ) கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவானது, ஆலோசகரின் அறிக்கையோடு , அதன் சொந்த அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை ஓர் அறிக்கை வடிவில் பெறுகை குழுவிற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.</p>	
<p><b>7.4 கேள்விமனு/ முன்மொழிவு மதிப்பீட்டு காலச்சட்டகம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.4</p>
<p>கேள்விமனுவின் மதிப்பீட்டானது துரிதமாக நிறைவேற்றப்பட, அனைத்து தேவையான முறையான அங்கீகாரம் பெற நீண்ட கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும். எனவே , பெறுகை நேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் கேள்விமனு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.</p>	

<p><b>7.5 கேள்விமனு/ முன்மொழிவு செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.5</p>
<p>பெறுகைக் குழு, கேள்விமனு மதிப்பீட்டுக் குழு மற்றும் பெறுகை நிறுவனம் என்பன பெறுகை நேர அட்டவணைக்கேற்ப மனு செல்லுபடியாகும் காலத்திற்குள் அளிப்புகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.</p> <p>அ) விதிவிலக்கான சூழ்நிலைகளில், கேள்விமனு/ முன்மொழிவு செல்லுபடி காலாவதியாகும் முன் அளிப்பு செய்வதற்கு சாத்தியம் இல்லாது போனால், அத்தகைய செல்லுபடி காலாவதியாவதற்கு முன்பே செல்லுபடியாகும் காலத்தை சரியான முறையில் நீடித்து கொள்ளலாம், அத்தோடு கேள்விமனு பிணையறுதியையும் நீடித்து கொள்ளவேண்டும்.</p> <p>ஆ) கேள்விமனு/முன்மொழிவு மற்றும் கேள்வி பிணையறுதியின் செல்லுபடித்தன்மையை நீடிக்க கேள்வி மனுத்தாரர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அத்தகைய கேள்விமனு பரிசீலனையில் இருந்து விலக்கப்படும். எனினும், அத்தகைய சூழ்நிலையில் கேள்வி பிணையறுதி பறிமுதல் செய்யப்பட மாட்டாது.</p>	
<p><b>7.6 கேள்விமனுவின்/ முன்மொழிவின் ஸுலப்படிவத்தை மதிப்பீடுசெய்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.6</p>
<p>"ஸுலப்பிரதி" எனக் குறிக்கப்பட்ட விலைமனுக்கள் மட்டுமே கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்படும்.</p>	
<p><b>7.7 கேள்விமனுக்கள்/ முன்மொழிவுகளின் மதிப்பீட்டு நோக்கம் மற்றும் படிநிலைகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.7</p>
<p>அ) கேள்விமனு/முன்மொழிவு மதிப்பீட்டின் நோக்கமானது, பணத்திற்கான பெறுமதியை உறுதிசெய்ய பெற்றுக்கொண்ட கேள்விமனுக்களில்/ முன்மொழிவுகளில் கணிசமான அளவில் ஏற்புடைத்தன்மை மிக்கதும் குறைந்த விலையிலான கேள்விமனுவை/ முன்மொழிவை தீர்மானிப்பதாக இருக்கவேண்டும்.</p> <p>ஆ) கேள்விமனு/முன்மொழிவு மதிப்பீட்டு செயல்முறை நான்கு பரந்த படிநிலையாக பிரிக்கப்படலாம்:</p> <p><b>முதலாம் படிநிலை: தரவு மற்றும் தகவல் சேகரிப்பும் கேள்விமனு / முன்மொழிவின் மதிப்பீட்டினை தயாரித்தலும்</b></p> <p>தகவல் சேகரிப்பினை தொடங்கி கேள்விமனுவின் ஆரம்ப பரிசீலனை செய்தல்</p> <p>அ) அடிப்படை தரவு சேகரிப்பு</p> <p>ஆ) கேள்வி மனுக்கள் திறத்தல் மற்றும் தொடர்புடைய தகவல் சேகரிப்பினை பதிவு செய்தல்</p> <p>இ) கேள்விமனுவினது முழுமைத் தன்மையை பரிசீலனை செய்தல்</p> <p>ஈ) கேள்விமனுதாரர்களின் முழுமைத் தன்மையை அட்டவணைப்படுத்தல்.</p> <p><b>இரண்டாம் படிநிலை: கேள்விமனுக்களின் / முன்மொழிவுகளின் ஏற்புடைத்தன்மையை பரிசீலனை செய்தல்</b></p> <p>அ) வணிக ரீதியான தேவைகளுக்கு கணிசமான ஏற்புடைத்தன்மை இருப்பதை பரிசீலனை செய்வது.</p> <p>ஆ) வணிகத் தேவைகளுக்கு ஏற்புடை கேள்விமனுகள் தொழில்நுட்பத் தேவைகளுக்கான ஏற்புடைத்தன்மை பரிசீலனை செய்தல்.</p> <p>இ) வணிக ரீதியான மற்றும் தொழில்நுட்ப தேவைகள் இரண்டிலும் ஏற்புடைத்தன்மையுள்ளபோது விலகல்களுக்குரிய கவனம் செலுத்தப்படவேண்டும்.</p> <p>ஈ) வணிக ரீதியான, தொழில்நுட்ப தேவைகள் மற்றும் விலகல்கள் ஆகியவற்றின்படி ஏற்புடைத்தன்மைக்கான அட்டவணையை தயாரித்தல்.</p>	



<p><b>முன்றாம் படிநிலை: விரிவான கேள்விமனு / முன்மொழிவு மதிப்பீடு:</b>                  இந்த படிநிலையில் விரிவான கேள்விமனு/முன்மொழிவு மதிப்பீட்டை பெறுகை ஆவணத்திற்கு ஏற்ப நிறைவேற்றுவதோடு, அதற்கான கணிசமான ஏற்புடைத்தன்மைமிக்க கேள்விமனுவை/முன்மொழிவை தீர்மானிக்க நிதி ரீதியான மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.                  உள்நாட்டு முன்னுரிமை பயன்படுத்துவதற்காக பெறுகை ஆவணங்களில் ஏற்பாடு இருப்பின் அது, மேற்கொள்ளப்பட வேண்டும்.                  இந்த மதிப்பீட்டு படிநிலையின் முடிவில், கணிசமாக ஏற்புடைத்தன்மைமிக்க மதிப்பீடு செய்யப்பட்ட கேள்விமனுக்களின்/முன்மொழிவுகளின் அட்டவணை தயாரிக்கப்படும்.  <b>நான்காம் படிநிலை : மிகக் குறைந்த விலையுள்ள கணிசமாக ஏற்புடைத்தன்மைமிக்க கேள்விமனுவை / முன்மொழிவை நிர்ணயிப்பதாகும்.</b></p>	
<p>முதல் படி நிலையானது சிவில் வேலை ஒப்பந்தங்களில் சமநிலையற்ற கேள்விமனுக்களை/முன்மொழிவுகளை பரிசீலனை செய்தல் ஆகும்.                  இரண்டாம் படிநிலையானது பிந்திய தகுதிக்கான பிரமாணத்தை பரிசீலனை செய்தல் ஆகும்.                  முன்றாம் படிநிலையானது பெறுகை ஆவணங்களின் ஏற்பாடு வழங்கப்பட்டிருந்தால், மாற்று கேள்விமனுக்களை பரிசீலனை செய்தலாகும்.                  இறுதியாக, குறைந்த விலையுடைய கணிசமாக ஏற்புடைத்தன்மைமிக்க மதிப்பிடப்பட்ட கேள்விமனுவை/முன்மொழிவை தெரிவு செய்தலும் மற்றும் பரிந்துரை செய்வதாகும்.  <b>கேள்விமனு-முன்மொழிவு மதிப்பீட்டு செயல்முறையானது கேள்விமனு மதிப்பீட்டு அறிக்கை தயாரித்தலோடு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான பரிந்துரை செய்தலோடும் நிறைவு பெறுகிறது.</b></p>	
<p><b>7.8 உள்நாட்டு முன்னுரிமை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.8</p>
<p>தேசிய தயாரிப்புத் துறை கட்டுமானத் தொழில்துறையையும் முறையே விருத்தி செய்யும் நோக்கில், இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களுடன், கைநூலில் குறிப்பிடப்பட்டவாறு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் உள்நாட்டுப் பெறுமதி சேர்ப்பை உறுதிப்படுத்திய போது அவை இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களுடன் போட்டிக்கு விடப்படுகின்ற அல்லது குறிப்பிடப்பட்ட உள்நாட்டுப் பெறுமதி சேர்ப்பு உறுதிப்படுத்தப்படாத உள்நாட்டு ஒப்பந்ததாரர்கள் வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுடன் போட்டியிடும் போது தேசிய மற்றும் சர்வதேச போட்டிக் கேள்வி மனுக் கோரலில் உள்நாட்டு முன்னுரிமை பயன்படுத்தப்படுகின்றது.                  கேள்விமனுதாரர்களால் வழங்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பண்டங்களான பொருட்களின் விடயத்திலும் உள்நாட்டு கேள்விமனுதாரர்களின் வேலைகளின் விடயத்திலும் கைநூலில் குறிப்பிடப்பட்ட பிரமாணங்களிற்கமைவாக கேள்விமனு மதிப்பீட்டின் போது, உள்நாட்டு முன்னுரிமை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.</p>	
<p><b>7.9 கேள்வி மனுத்தாரர்களின் விளக்கங்கள்</b></p>	
<p>கேள்விமனுக்களின்/முன்மொழிவுகளின் மதிப்பீட்டின்போது (விசேடமாக சிக்கலான வேலைகள்) விளக்கங்களை கேள்வி மனுதாரரிடமிருந்து கோர வேண்டிய தேவை ஏற்படலாம் இது கேள்விமனு/முன்மொழிவு தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை பெற்றுக்கொள்வதற்காக கேள்விமனுதாரரிடமிருந்து கோரப்படும். இதனால் கேள்விமனு/முன்மொழிவு முறையாகவும் நேர்மையாக மதிப்பீடுசெய்யப்பட முடியும். இந்த விளக்கங்கள் பின்வருமாறு அமைந்திருக்கக்கூடாது.</p> <p>அ) கேள்விமனுதாரரின் ஆரம்ப கேள்விமனுவில் கணிசமான மாற்றத்தை அனுமதித்தல்.                  ஆ) கேள்விமனு விலையிடலில், எண்கணித பிழைகளை தவிர்த்து கேள்வி மனு அல்லது முன்மொழிவு விலையில் அல்லது மாற்றம் செய்தல்                  இ) விளக்கம் கோரப்பட்டு அவை வழங்கப்பட்ட கேள்விமனுதாரருக்கு நன்மையை தருதல் பெறுகை குழுவின் அல்லது பெறுகை மதிப்பீட்டு குழுவின் கோரிக்கையின்படி பெறுகை நிறுவனம் விளக்கங்களை கேள்விமனுதாரரிடம் எழுத்துமூலம் கோரும்.</p> <p>கேள்விமனு மதிப்பீட்டுக்குமுடி பெறுகை நிறுவனத்தின் விளக்கத்தை பெறுகைக்குழுவின் அங்கீகாரமின்றி கேட்கும் பட்சத்தில் அவ்வாறான கோரிக்கை பெறுகைக்குழுவிற்கு ஒரே நேரத்தில் தெரியப்படுத்தப்படல் வேண்டும்.</p>	

<p><b>7.10 யதார்த்தமற்ற கேள்விமனுக்கள்/முன்மொழிவுகள்</b></p> <p>கணிசமாக ஏற்புடைத்தன்மைமிக்க விலை குறைவாக மதிப்பிடப்பட்ட கேள்விமனு/ முன்மொழிவானது யதார்த்தமற்றதாக தோன்றும் போது விலை மதிப்பீட்டு குழுவின் கோரிக்கையின் பேரில் பெறுகை நிறுவனமானது வேலையின் பரப்போடு ஒத்தநிலையிலுள்ள விலைகள் என நிறுவுவதற்கான விரிவான விலை ஆய்வு முன்மொழியப்பட்ட முறைமை அட்டவணை என்பவற்றை உள்ளடக்கி எழுத்து மூலமாக நிரூபிக்குமாறு கேட்கலாம். விரிவான விலை ஆய்வின் மதிப்பீடு செய்ததன் பின்னர் பெ.நி/ கே.ம.மதி.குழு பொறுத்தமானதெனில்</p> <p>அ) கேள்விமனுவை/முன்மொழிவை ஏற்றல்</p> <p>ஆ) கேள்விமனுதாரரின் செலவில், செயல்திறன் பிணை உறுதியின், மொத்த மதிப்பு அதிகரிக்க வேண்டும் என கேட்டல்</p> <p>இ) கேள்விமனுவை/முன்மொழிவை நிராகரித்தல்</p>	
<p><b>7.11 மிகக் குறைவான விலையில் மதிப்பிடப்பட்ட கணிசமான ஏற்புடைத்தன்மைமிக்க மனுதாரருடனான பேச்சுவார்த்தை</b></p> <p>கீழே (ஆ) வில் குறிப்பிட்ட தனிக் கேள்விமனுவை அல்லது முன்மொழிவு விடயத்தைத் தவிர எவ்வித விலை குறித்த பேச்சுவார்த்தைகளும் இருக்கக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தக்காரர்களின் தெரிவு என்பது ஒரு அரிதான விதிவிலக்கே அன்றி ஒரு விதி அல்ல, பேச்சுவார்த்தையானது கணிசமான ஏற்புடைத்தன்மைமிக்க குறைந்த விலையில் மதிப்பிடப்பட்ட மனுதாரருடன் மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும். பெறுகை குழு பெறுகை மதிப்பீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவேண்டும்.</p> <p>மிகக்குறைந்த விலையில் மதிப்பிடப்பட்ட ஏற்புடைத்தன்மைமிக்க மனுதாரருடன் பின்வரும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளமுடியும்.</p> <p>அ. விளைவுகளையும் நன்மைகளையும் மேம்படுத்துவதோடு நிச்சயமற்ற தன்மைகளை குறைப்பதற்கு வளமுள்ள நிலைமை.</p> <p>ஆ. பரந்த விளம்பரம் கொடுக்கப்பட்டதன் பின்னால் ஒரே ஒரு கேள்விமனு/ முன்மொழிவு மாத்திரம் கிடைக்கப்பெற்று தனி மனுதாரரால் கொடுக்கப்பட்ட விலை அதிகமாக இருக்கையில் அந்த விலையை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தலாம்.</p> <p>பேச்சுவார்த்தையின் போது மனுதாரருடனான பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் பதிவை பெறுகை குழு வைத்திருப்பதோடு பெறுகை நிறுவனமானது ஏற்றுக்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையுடனான நியதிகள் நபந்தனைகள் குறித்து மனுதாரருடன் ஒரு புரிந்துணர்வை மேற்கொள்ளவேண்டும். பெறுகை நிறுவனமானது ஒப்பந்தத்தை நிர்வகிக்க வேண்டும்.</p> <p>இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஒப்பந்த உடன்படிக்கையில் சேர்க்கப்படவேண்டும். எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைகள் பெறுகை ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளை கணிசமான அளவு மாற்றக்கூடாது.</p>	
<p><b>7.12 கேள்விமனு மதிப்பீட்டு அறிக்கை (கே.ம.அ.)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.12</p>
<p>மதிப்பீட்டு முடிவடைந்த உடன் கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவானது ஒரு கேள்விமனு மதிப்பீட்டு அறிக்கையை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தயாரித்து அனைத்து துணை ஆவணங்களுடன் சேர்த்து பெறுகை குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.</p>	

<p><b>7.13 பெறப்பட்ட அனைத்து கேள்வி மனுக்களையும் / முன்மொழிவுகளையும் நிராகரித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.13</p>
<p>அனைத்து கேள்விமனு/முன்மொழிவு கோரிக்கைகளையும் நிராகரித்தல் என்பது பின்வரும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே நியாயப்படுத்த முடியும்:</p> <p>அ) போட்டித்தன்மை குறைந்த</p> <p>ஆ) கேள்விமனு கணிசமாக ஏற்புடைத்தன்மை இல்லாதிருத்தல்</p> <p>இ) தற்போதுள்ள வரவுசெலவுத் திட்டத்தைவிட கேள்விமனு/முன்மொழிவு விலை கணிசமான அளவு அதிகமாக இருத்தல். எனினும்,</p> <p>i. போட்டியற்றத் தன்மை பெறப்பட்ட கேள்விமனு/முன்மொழிவு எண்ணிக்கையினால் மட்டும் தீர்மானிக்கப்படக்கூடாது.</p> <p>ii. பரந்த விளம்பரம் கொடுக்கப்பட்ட பின்னரே, ஒரே ஒரு கேள்வி மனுவை/முன்மொழிவை பெற்றபோதும், கொடுக்கப்பட்டுள்ள விலை என்பது நியாயமானதாக இருப்பின் பெறுகை செயல்முறை வலுவானது என கருதப்படலாம்.</p>	
<p><b>7.14 கேள்வி மனுக்களை / முன்மொழிவுகளை மீள் அழைத்தல்</b></p>	
<p>அ) கேள்வி மனுக்களை/ முன்மொழிவுகளை மீளக் கோரும்போது பரந்த விளம்பரம் வழங்கப்பட வேண்டும்.</p> <p>ஆ) கேள்விமனுக்களின்/முன்மொழிவுகளின் மீளக் கோரலின் போது, பெறுகை ஆவணத்தில் சாத்தியமான குறைபாடுகளை சரிசெய்வதற்குப் பதிலாக அதே பெறுகை ஆவணங்களைப் பயன்படுத்த கூடாது.</p> <p>இ) குறைந்த விலையை பெற்றுக்கொள்வதற்கான ஒரே நோக்கத்திற்காக கேள்விமனு/ முன்மொழிவுகளை மீளக் கோரப்பட கூடாது.</p>	

**அத்தியாயம் 8**  
**கேள்விமனு ஒப்பந்த வழங்கல்**

<p><b>8.1 கேள்விமனு ஒப்பந்த வழங்கலை சீராகச் செய்தல் /நிர்ணயித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.1</p>
<p>கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை மற்றும் பரிந்துரையை பெறுகை குழுவிற்கு எந்தவொரு மாறுபட்டோரின் கருத்துகள் / அறிக்கையுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.</p> <p>பெறுகை குழுவானது கேள்விமனு மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை பரிசீலிக்க செய்து பொருத்தமான தீர்மானம் எடுக்க வேண்டும். பெறுகை குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் எந்தவொரு சர்ச்சை ஏற்பட்டால், பெறுகை குழுவின் பெரும்பான்மையான முடிவு இறுதியானதாகும். எவ்வாறாயினும், எந்தவொரு பெறுகை குழுவின் உறுப்பினரும் ஒரு மாறுபட்ட அறிக்கையை சமர்ப்பிக்கலாம்.</p>	
<p><b>8.2 ஒப்பந்தத்தை அளிப்பதற்கான உட்கருத்துப்பற்றி எல்லா கேள்வி மனுதாரர்களுக்கும் தெரிவித்தல்</b></p>	
<p>உயர்மட்ட பெறுகை குழு, அமைச்சின் பெறுகை குழு (அ.பெ.கு), திணைக்களப் பெறுகை குழுவின் (தி.பெ.கு) கருத்திட்ட பெறுகை குழு (க.பெ.கு) பிரதேச பெறுகை குழு (பி.பெ.கு) பரிந்துரை தெரிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், சம்பந்தப்பட்ட அதிகாரமிக்கவர்களால் எல்லா கேள்வி மனுதாரர்களுக்கும் தனித்தனியாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட வேண்டும். (உ.ம.பெ.கு,அ.பெ.கு,தி.பெ.கு,க.பெ.கு,பி.பெ.கு) வெற்றிகரமான கேள்வி மனுதாரரின் தெரிவு மற்றும் அத்தகைய மனுதாரருக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான உட்கருத்தை வெற்றி பெறாத கேள்விமனுதாரருக்கும் தனது குறிப்பிட்ட கேள்விமனு/முன்மொழிவு தேர்ந்தெடுக்கப்படாமலான காரணங்களை அறிவிக்க வேண்டும்.</p> <p>அளிப்பு வழங்கப்பட்ட பின், கேள்வி மனுதாரர்கள் கேள்விமனு மதிப்பீட்டு அறிக்கையின் (கே.ம.அ) பிரதியைப் பெறுவதற்கு உரித்துள்ளவர்கள், ஏதேனும் பிற அறிக்கைகள் மற்றும் கருத்துகள் உட்பட வி.ம.கு மற்றும் பெ.கு, அந்தந்த பரிந்துரையைப் பெறுவதற்காக பயன்படுத்தப்பட்டவைகளும் பெ.கு இதில் அடங்க வேண்டும்.</p> <p>எனினும், குறித்த நிரல் அமைச்சின் செயலாளர் எந்தவொரு இரகசிய விவரங்களையும் பாதுகாக்க உரிமை உள்ளவர், இது 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சட்ட ரீதியற்ற முறையில் தவறாக உபயோகிக்கப்படக் கூடியதாகும்.</p>	
<p><b>8.3 தெரிவு செய்யப்படாத கேள்விமனுதாரருக்கு மீள் விளக்கமளித்தல்</b></p>	
<p>மீள் விளக்கமளித்தலின் நோக்கம் என்பது:</p> <p>அ) செயலற்ற காலப்பகுதியில் மீள் விளக்கமளித்தலுக்கான வேண்டுகோளை முன்வைக்கும் பாதிக்கப்பட்ட கேள்விமனுதாரருக்கு வெற்றிகரமாக இல்லாத காரணத்தால், பிற கேள்விமனுக்களின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்தாமல் அவரின் கேள்வி மனுவில் குறிப்பிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் மேலும் ஏற்புடைத்தன்மைமிக்க மற்றும் போட்டி கேள்விமனுக்களை/ முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு கேள்விமனுதாரர்களை கற்பிக்கும் பரந்த நோக்கத்துடன் அமைய வேண்டும்.</p> <p>ஆ) முறைப்பாடுகளின் நிலை குறைக்கப்படுவதுடன், தெளிவான மற்றும் வெளிப்படைத்தன்மையின் கொள்கை மற்றும் செயல்முறையை தெளிவாக எடுத்துக்காட்டல்.</p> <p>இ) ஒப்பந்த அளிப்பின் அறிவிப்பின் பின்னர், தனது கேள்விமனு/ முன்மொழிவு தெரிவு செய்யப்படாத அடிப்படையை உறுதிப்படுத்த விரும்பும் ஒரு விலைக்கேள்விமனுதாரர் பெறுகை நிறுவனத்திற்கு தனது கோரிக்கையை தெரிவிக்க வேண்டும்.</p>	

<p>ஓப்பந்த அளிப்பின் அறிவிப்பில், பெறுகை நிறுவனம் எந்தவொரு கேள்விமனுதாரரும், அதன் கேள்விமனு தெரிவு செய்யப்படாத அடிப்படையையும் தெரிந்துகொள்ள விரும்புவதை, பெறுகை நிறுவனத்திலிருந்து ஒரு விளக்கம் கோர விரும்புவது, தொடர்பில் குறிப்பிடவேண்டும். கேள்விமனுவானது ஏன் தெரிவு செய்யப்படவில்லை, என்பதை எழுத்து மூலமாக மற்றும் கூட்டத்திலோ கேள்விமனுதாரரின் விருப்பத்தின் பேரில், பெறுகை நிறுவனம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். அத்தகைய ஒரு மீள்விளக்கமளித்தலில் கலந்துகொள்ளும் அனைத்து செலவுகளையும் கேள்விமனுதாரரே ஏற்றுக் கொள்வார். இந்த கலந்துரையாடலில், வெற்றியாளர் அல்லது ஏனைய கேள்விமனுதாரர்களின் கவனத்தில் எடுக்காது கேள்விமனுத்தாரரின் கேள்விமனு/ முன்மொழிவு மட்டுமே கலந்துரையாடப்படும்.</p>		
<p><b>8.4 செயற்படாத கால எல்லை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.4</p>	
<p>ஓப்பந்த வழங்கலை வழங்கும் நோக்குடன் அறிவித்தலை ஆய்வு செய்ய ஆலோசகர்களுக்கு நேரம் வழங்கவும் குற்றச்சாட்டையோ/மேல் முறையிட்டையோ சமர்ப்பிக்கப் பொருத்தமுடையதா என்பதை மதிப்பிடவும், ஒரு போட்டி முறையிலான தனித்த கேள்விமனு/ முன்மொழிவு நிலைமையின் கீழ் அல்லது நேரடி தேர்வு முறையின் கீழ் அல்லது இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட அவசர நிலைமையின் கீழ் செயற்படாத காலம் பயன்படுத்த முடியாது</p>		
<p><b>8.5 உ.ம.பெ.கு./ நி.உ.பெ.ம.கு/ அ.பெ.கு/ தி.பெ.கு/ க.பெ.கு/ பி.பெ.கு குழுவால் சீபார்சு செய்யப்பட்ட ஓப்பந்தம் வழங்கலுக்கெதிரான மேன்முறையீடு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.5</p>	
<p>ஓப்பந்த வழங்கல் தீர்மானத்தில் திருப்தி இல்லாத எந்தவொரு வெற்றிபெறாத கேள்விமனுதாரரும் உ.ம.பெ.கு/ நி.உ.பெ.ம.கு/ அ.பெ.கு/ தி.பெ.கு/ க.பெ.கு/ பி.பெ.கு ஆகியவற்றின் ஓப்பந்தத்தை வழங்குவதற்கு செய்யப்பட்ட பரிந்துரைக்கு எதிராக சம்பந்தப்பட்ட மேன்முறையீடு செய்யலாம்.</p> <p>மேன்முறையீட்டுச் சபைக்கு சமர்ப்பித்தவுடன் மேன்முறையீட்டு வாரியம் ஒரு பெறுகை நிறுவனத்தின் தொடர்புடைய பிரதான வகைகளும் உத்தியோகத்தர் / வகைகளும் உத்தியோகத்தர் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>அ) கண்காணிப்பு கோரிக்கை மற்றும் பெறுகை நடவடிக்கைகளின் இடை நிறுத்தம் ஆகியவை மேல்முறையீட்டு வாரியத்தால் எழுதப்பட்ட அறிவிப்பு மூலமாகவும் இருக்க வேண்டும்.</p> <p>ஆ) அவதானங்களுக்கான கோரிக்கையின் ஒரு அறிவிப்புடன் பணியாற்றும் போது ஒரு குறிப்பிட்ட விடயத்தில் மேன்முறையீட்டு சபையால் கூறப்பட்ட ஐந்து வேலை நாட்களில் அல்லது அதற்கு குறைந்த காலத்திற்குள், மேல்முறையீட்டுச் சபைக்கு அனைத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களுடனும் கண்காணிப்பு கோரிக்கையின் பிரதிபலிப்புடன் எழுதப்பட்ட ஒரு குறிப்பினையை சமர்ப்பிக்க வேண்டும்.</p> <p>இ) மேன்முறையீட்டு சபைகள் மேன் முறையீடுகளின் உள்ளடக்கத்திற்கு உரிய கவனம் செலுத்திய பின்னர், அவற்றின் பரிந்துரைகளை காரணங்களுடன் பொருத்தமான அதிகாரிக்கு மேற்கொள்ளவேண்டும்.</p>		
<p><b>8.5.1</b></p>	<p><b>பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் நியமனம் அறிக்கையிடல் மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் உறுப்பினர்களுக்கான நடைமுறை பொறுப்புக்களும் கொடுப்பனவுகளும்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.5.1</p>
	<p>பெறுகை மேன்முறையீட்டு சபைகளை அமைப்பதன் பிரதான நோக்கம் பெறுகை குழுவினது தீர்மானத்தின் மீதான கேள்விமனுதாரர் சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் குறித்து ஒரு சுதந்திரமான மீளாய்வை அளிப்பதாகும். மேன்முறையீட்டு நடைமுறையானது ஆட்சேபிக்கப்படும் விடயங்களை மீளாய்வு செய்ய அனுமதிப்பதோடு அதை சரிப்படுத்தும் நடவடிக்கைகளை செயற்படுத்துவதாகும்.</p> <p>பெ.மே.சபைகளின் நடைமுறையானது, விரைவான தீர்மானத்தை அனுமதிப்பதோடு எல்லா தரப்பினருக்கும் குறைந்த செலவில் அதே நேரத்தில் நேர்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பணத்திற்கான பெறுமதியை வழங்குதலாகும்.</p> <p>காலத்திற்கு காலம், பெறுகை வழிகாட்டுதல் 2.5 இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட பொருத்தமான அதிகார வரம்புகளின்படி பின்வரும் மேன்முறையீட்டு சபைகள் நியமிக்கப்படவேண்டும்.</p>	

	<ul style="list-style-type: none"> <li>• உ.ம.பெ.கு. மற்றும் நிலையான உ.ம.பெ.கு, தொடர்பான உயர் மட்ட பெறுகைகளுக்கான பெறுகை மேன்முறையீட்டு சபைகள்</li> <li>• அ.பெ.கு தொடர்பான அமைச்சர் மட்டத்திலான பெறுகை மேன்முறையீட்டு சபைகள்</li> <li>• திணைக்கள பெறுகைக்குழு/ கருத்திட்ட பெறுகை குழு தொடர்பான திணைக்கள மேன்முறையீட்டு சபை / கருத்திட்ட பெறுகை மேன்முறையீட்டு சபை</li> <li>• பிரதேச பெறுகைக்குழு சம்பந்தமான பிரதேச மட்டத்திலான பெறுகைகளுக்கான பிரதேச பெறுகை மேன்முறையீட்டு சபைகள்</li> </ul> <p>பெறுகை மேன்முறையீட்டு சபைகளானவை பாதிக்கப்பட்ட தரப்பினர் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு மேன்முறையீட்டையும் செவிமடுத்து ஆராய்கின்ற பொறுப்பையும் பொருத்தமான அதிகாரிகளுக்கு அதனுடைய சிபாரிசை அனுப்புவதோடு அதன் நகல்களை பி.வ.க.உ./வ.உ./தி.த/க.ப ஆகியோருக்கு அனுப்பவேண்டும். உயர்மட்ட மற்றும் அமைச்சு மட்ட பெறுகைகளை பொறுத்தவரையில் பெறுகை மேன்முறையீட்டு சிபாரிசுகளை தேசிய பெறுகை ஆணைக்குழுவுக்கு ஆற்றப்படுத்தப்படவேண்டும்.</p>	
8.5.2	<p><b>உ.ம.பெ.கு, நிலையான உ. ம. பெ. கு, தொடர்பான உயர் மட்ட பெறுகைகளுக்கான பெறுகை மேன்முறையீட்டு சபைகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.5.2</p>
	<p>பொருத்தமான நி. உ. ம. பெ. கு. கு/உ.ம.பெ.கு ஆகியவற்றின் பெறுகையின் பொருத்தமான நுழைவு எல்லைக்குறித்த மேன்முறையீடுகளை கையாளுவதற்கு ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெறுகை மேன்முறையீட்டு சபைகள் அமைக்கப்படலாம்.</p> <p>ஜனாதிபதி செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படவேண்டிய நிர்வாகம், சட்டம், கணக்காய்வு, பொறியியல் மற்றும் நிதியியல், முகாமைத்துவம் போன்ற துறைகளை பிரதிபலிக்கின்ற ஐந்து அல்லது மேலும் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல்களுடன் தொடர்புபடுகின்ற தே. பெ. ஆவின் அவதானத்தின் உரிய கருத்துடன் இலங்கை ஜனாதிபதியினால் உயர்மட்ட பெ. கு. களுக்கான பெ.மே.ச. உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.</p> <p>நியமிக்கும் அதிகாரி பெறுகைகளின் மேன்முறையீட்டை கையாளுவதற்கு தேவையான எண்ணிக்கையிலான பெறுகை மேன்முறையீட்டு சபைகளை நியமிக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.</p>	
8.5.3	<p><b>அ.பெ.கு தொடர்பான அமைச்சு மட்டத்திலான பெறுகை மேன்முறையீட்டு சபைகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.5.3</p>
	<p>அமைச்சு மட்டத்திலான பெறுகை தொடர்பான பொருத்தமான நுழைவெல்லை மட்டத்தின் மேன்முறையீடுகளை கையாளுவதற்கு ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சு பெறுகை மேன்முறையீட்டு சபைகளை அமைக்கலாம்.</p> <p>அமைச்சு பெறுகை மேன்முறையீட்டு சபை அங்கத்தினர்கள் பொதுத் திறைச்சேரி செயலாளரால் நியமிக்கப்பட வேண்டும்.</p> <p>பெறுகைகளின் மேன்முறையீட்டை கையாளுவதற்கு தேவையான எண்ணிக்கையிலான பெறுகை மேன்முறையீட்டு சபைகளை நியமிக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.</p>	
8.5.4	<p><b>திணைக்கள பெறுகைக்குழு/கருத்திட்ட பெறுகை குழு தொடர்பான திணைக்கள மேன்முறையீட்டு சபை, கருத்திட்ட பெறுகை மேன்முறையீட்டு சபை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.5.4</p>
	<p>திணைக்கள பெறுகைக்குழு/ கருத்திட்ட பெறுகை ஆகியவற்றின் பொருத்தமான நுழைவெல்லை மட்ட பெறுகைகள் தொடர்பான மேன்முறையீட்டை கையாளுவதற்கு திணைக்கள பெறுகை மேன்முறையீட்டு சபை / கருத்திட்ட மேன்முறையீட்டு சபையை அமைக்கலாம்.</p> <p>திணைக்கள பெறுகை மேன்முறையீட்டு சபை உறுப்பினர்கள் பிரதான வகைக்கூறும் உத்தியோகத்தர்/ வகைக்கூறும் உத்தியோகத்தர்/ திணைக்கள தலைவர்/கருத்திட்ட பணிப்பாளர் ஆகியவைகளின் சிபாரிசுகளின் படி நியமிக்கப்படுவர்.</p>	

8.5.5	<p><b>பிரதேச பெறுகைக்குழு சம்பந்தமான பிரதேச மட்டத்திலான பெறுகைகளுக்கான பிரதேச பெறுகை மேன்முறையீட்டு சபைகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.5.5</p>
	<p>பிரதேச பெறுகைக்குழுவின் பொருத்தமான நுழைவெல்லை மட்டத்திற்கேற்ற மேன்முறையீடுகளை கையாளுவதற்கு பிரதேச பெறுகை மேன்முறையீட்டு சபை ஒன்றை அமைக்கலாம்.</p> <p>பிரதேச பெறுகை மேன்முறையீட்டு சபையின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு வகைகளும் உத்தியோகத்தர்/ திணைக்கள தலைவரால் நியமிக்கப்படுவர்.</p>	
8.5.6	<p><b>பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை மேன்முறையீட்டு செயற்பாட்டின் உதவிசெய்யும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.5.6</p>
	<p>பெறுகை மேன்முறையீட்டு சபையின் உறுப்பினர்கள் மற்றும் மாற்று உறுப்பினர்கள் பெறுகை மேன்முறையீட்டு செயற்பாட்டில் பங்குபெறுவதற்காக ஊதியம் வழங்கப்படவேண்டும்.</p> <p>பெறுகை மேன்முறையீட்டு சபையின் உறுப்பினர்கள் மற்றும் விசேட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும்.</p> <p>ஊதிய கொடுப்பனவுகளானது, இத்தகைய குழுக்கள் மற்றும் தனிநபர்களின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொள்வதாகவும் பொருத்தமான கொடுப்பனவுகள் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் பொது திறைசேரியின் ஆலோசனையுடன் தீர்மானிக்கப்படும்.</p>	
8.6	<p><b>ஒப்பந்த அளிப்பு</b></p>	
	<p>வெற்றிப் பெற்ற கேள்வி மனுத்தாரரால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விமனு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து,</p> <p>அ) முறையான ஏற்றுக்கொள்ளும் கடிதம் ஒன்று பெறுகை நிறுவனத்தால் கேள்வி மனுதாரருக்கு உடனே வழங்கவேண்டும்.</p> <p>ஆ) ஏற்றுக்கொள்ளும் கடிதத்தை வழங்குவதற்கு முன்னர், ஒப்பந்தச் செலவை ஈடுசெய்ய வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குகள் இருப்பதை பெறுகை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.</p> <p>இ) ஏற்றுக்கொள்ளும் கடிதம் கேள்விமனு செல்லுபடியாகும் காலத்திற்குள் ஒப்பந்தம் வழங்குதலுக்கான இறுதி அங்கீகாரம் பெற்ற உடனேயே வழங்கப்படவேண்டும்.</p> <p>ஈ) ஒப்படைப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான ஏற்பாடுகள் கூடியவிரைவில் செய்யப்படவேண்டும்.</p>	
8.7	<p><b>முறையான ஒப்பந்தம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.7</p>
	<p>வெற்றி பெற்ற கேள்வி மனுத்தாரருடன் ஒரு முறையான ஒப்பந்த உடன்பாடு செய்யப்பட வேண்டும்.</p>	
8.8	<p><b>ஒப்பந்தத்தினை அளிப்பினை பிரசுரித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.8</p>
	<p>தேசிய பெறுகை ஆணைக்குழு இணையத்தளம் உட்பட பொருத்தமான ஊடகங்களில் பெறுகை நிறுவனம் ஒப்பந்தம் வழங்கல் குறித்த அவசியமான தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்.</p>	

**அத்தியாயம் 9**  
**ஂப்ந்த நர்வாகம்**

<p><b>9.1 ஂப்ந்த நர்வாகம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 9.1</p>
<p>பெறுகை நறுவனம் புுதுமான ஡ுற்பார்வையுடன் ஂப்ந்த நர்வாகத்திற்கு புுறுப்புபுற்க வேண்டும். புுருட்கள் வழங்குவதில் தரமான நறுமம், வேலைகள் நறுவேற்றுப்புடல், சுலைகள் வழங்கல் மற்றும் தகவல் முறைமைகள் முடிக்கப்புடல் ஆகியவற்றை உறுதிப்புடுத்துதல் வேண்டும்.</p>	
<p><b>9.2 குலரல்களை / மாறுபாடுகளை மாற்றுதல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 9.2</p>
<p>அ) ஂப்ந்தத்தின் நற்புணைகளானது, புுதுவாக, பெறுகை நறுவனத்திற்கு நுலக்கம், வேலை, சுலைகள் மற்றும் தகவல் முறைமைகள், தரம், அளவு ஂன்பவற்றை ஂப்ந்தத்தின் முன்னுற்றத்தின்புுது ஂந்த நுலத்திலும் மாறுவதற்கு வலுவளிக்கின்றது மற்றும் அங்கீகரிக்கப்புடல் வரம்புகளுக்கு உட்புட்தாக அத்தகைய மாற்றுங்களும் அதனை மதிப்புு செய்வதன் அடிப்புடையையும் நறுயயப்புடுத்துவதாக அமைதல் வேண்டும்.</p> <p>ஆ) பிர்தான வகைகூறும் உத்தியுலகத்தர் / வகைகூறும் உத்தியுலகத்தர் மாற்றுங்களை / துடாப்புுடைய நுல நீடிப்புுகளை ஆய்வு செய்ய மற்றும் பரிந்துரைகளை செய்ய மாற்றுத்திற்கான “கட்டுப்புாட்டு குழுவை” நறுமிக்க வேண்டும்.</p> <p>ஂ) அந்த ஂப்ந்த மாற்றுத்திற்கான வேண்டுகுலள் / மாறுபாடு சம்பந்தப்புடல் அதிகாரிகளின் முன் அனுமதி பெறுவேண்டும்.</p> <p>ஃ) ஂவ்வாறுயிலும், முன்முழியப்புடல் மாற்றுங்களுக்கான ஂந்தவுலு செலவையும் செய்வதற்கு முன்னர், அவசியமான நறு ஂறுபாடுகள் கிடைக்கத்தக்கதாகவும் மற்றும் அதற்கான முுத்த செலவு மதிப்புு உடனடியாக திருத்தப்புடலும் புுருத்தமான அதிகாரிகளிடமிருந்து தேவையான முன் அனுமதியை பெற்றுருக்க வேண்டும்.</p>	
<p><b>9.3 கால நீடிப்பு</b></p>	
<p>கால நீடிப்பு ஂரு புுருத்தமான அதிகாரியால் வழங்கப்புடலாம். விதிவிலக்கான சூழல்களில் அல்லது கட்டுபாட்டிற்குப்புடாத சூழ்நிலைகளால், ஂது ஂப்ந்தக்காரர் அல்லது வழங்குநரின், பெறுகை நறுவனத்தின் திருப்தியுடையும் வகையில், தாமதங்கள் ஂப்ந்தக்காரர்/ அளிப்புவரின் கட்டுப்புாட்டிற்கு அப்புாற்புடல் சூழ்நிலைக்கு உட்புட்தென்பதை நறுவேண்டும்.</p>	
<p><b>9.4 நறுவேற்றுத்த வறறுய குள்ளி மனுத்தாரார்கள் / ஂப்ந்ததாரர்கள் / வழங்குநர்கள் மீதான தடைகளும் கறுப்புப் பட்டியல்பகுத்தலும்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 9.4</p>
<p>புுருத்தமான அதிகாரியால் குறிப்புிடப்புடல் காலத்திற்குள் அரசு பெறுகை செயல்முறையில் நறுவேற்றுத்தவறறுய குள்ளி மனுத்தாரார்கள் / ஂப்ந்தக்காரர்கள் / வழங்குநர்கள் பங்குபுற்று தடை செய்யப்புடல்வர்களாக மற்றும் கறுப்புப் பட்டியலிடப்புடல்வர்களாக கருதப்புடுவார்கள்.</p> <p>தேசிய பெறுகை ஆணைக்குழு மற்றும் பிர்தான வகைகூறும் உத்தியுலகத்தர் / வகைகூறும் உத்தியுலகத்தர் நறுவேற்றுத்தவறறுய ஂப்ந்தக்காரர் / வழங்குநர் முறையாக புதுப்புிக்கப்புடல் வேண்டிய ஂரு தரவுத்தளத்தை பராமரிக்க வேண்டும். குறிப்புிடல் பெறுகை நிலையத்திலிருந்து தகவல் பெறப்புடல் பின்னர், சம்பந்தப்புடல் பிர்தான வகைகூறும் உத்தியுலகத்தர் / வகைகூறும் உத்தியுலகத்தர், தேசிய பெறுகை ஆணைக்குழு நர்வகித்திருக்கும் பட்டியலில் சுர்க்கப்புடல் ஂப்ந்ததாரர் / வழங்குநர் விவரங்களை தேசிய பெறுகை ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.</p> <p>அவர்களின் பெயர்கள் தரவுத் தளத்தில் இருக்கும் வரை பெறுகை நறுவனங்கள் ஂதேனும் குள்ளி மனுத்தாரார்களுக்கு ஂப்ந்தங்களை வழங்கக்கூடாது.</p>	



**அத்தியாயம் 10**  
**அத்தியாவசிய தேவைகளுக்கான பெறுகை**

<p><b>10.1 அத்தியாவசிய தேவைகளுக்கான பெறுகை</b></p> <p>பெறுகை நிறுவனங்களின் தினசரி நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கான அத்தியாவசிய தேவைகளை பெறுகை செய்வது பெரும்பாலும் பகுதி அளவிற்கு பல அளிப்புகளை வழங்குவதோடு, சாதகமான சந்தை நிலைமைகளைப் பயன்படுத்திக் கொள்வனவிற்கான ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தொடர்ந்து வழங்கல் மற்றும் பல்கர கொள்வனவுகளை உறுதிப்படுத்துகிறது.</p> <p>அ) பெறுகை நிறுவனங்கள் கால அழைப்பிதழ்களை வழங்குவதன் மூலம் அத்தகைய தேவைகளை பெறுகை செய்ய முன் தகைமை பெற்ற கேள்விமனுத்தாரர்களின் பட்டியலை பேணி வரலாம்.</p> <p>ஆ) கேள்வி மனுத்தாரர்கள் அழைப்பின் போது நிலவுகின்ற சந்தை விலையின்படி விலைகளை மேற்கோள் காட்ட அழைக்கப்படலாம்.</p> <p>இ) கேள்விமனுவிற்கு / முன்மொழிவிற்கு செல்லுபடியாகும் காலம் முடிந்தவரை குறுகியதாக இருக்க வேண்டும்.</p> <p>ஈ) பெறுகை செய்ய விரும்பும் பண்டங்களின் விலை உள்ளூர் நாணயத்தில் இல்லை எனில் கேள்விமனு நாணயமானது பெறுகை ஆவணத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.</p> <p>உ) கேள்விமனு பிணையுறுதி தேவைப்படாவிட்டால், அல்லது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் செல்லுபடியாகும் நிலையான பிணையுறுதிப் பத்திரங்கள் முன்கூட்டியே தகுதிபெற்ற கேள்விமனுதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்டால், கேள்விமனு ஆவணங்கள் மின்னஞ்சல், தொலைநகல் அல்லது தொலைப்பிரதிகளில் கேள்விமனுக்களை வழங்க அனுமதிக்கலாம்.</p> <p>ஊ) சந்தை நடைமுறைகளுக்கு இணக்கமான நியம ஒப்பந்த நிபந்தனைகளும் படிவங்களும் பயன்படுத்தப்பட வேண்டும்.</p>	
<p><b>10.2 உதிரிப்பாகங்களின் பெறுகை</b></p>	
<p>பெறுகை நிறுவனங்கள், மூல உபகரண உற்பத்தியாளர்களிடமிருந்தோ அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் முகவரிடமிருந்தோ அல்லது உதிரிப்பாகங்களின் சுயாதீனமான உற்பத்தியாளர்களிடமிருந்தோ அல்லது உதிரிப்பாகங்களுக்கான விற்பனையாளர்களிடமிருந்தோ நன்மையை கருத்தில் கொண்டு உதிரிப் பாகங்களை வாங்கலாம்.</p>	
<p><b>10.3 மோட்டார் வாகனங்களுக்கும் உபகரணங்களுக்குமான பழுதுபார்த்தல்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 10.3</p>
<p>உற்பத்தியாளர்களின் உள்ளூர் அங்கீகாரம் பெற்ற முகவர்களால் மோட்டார் வாகனங்களுக்கும் ஏனைய உபகரணங்களுக்குமான பழுதுபார்த்தல்கள், மேற்கொள்ளப்படலாம். இதற்கு பெறுகை நிறுவனமானது பழுதுபார்ப்பு செலவினத்தின் சிக்கனம், வாகனங்களின் பாவனைக் காலம் மற்றும் வாகனத்தின் நிலைமை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் குறிக்கப்பட்ட தொகை நியாயமானதென திருப்தியடையவேண்டும்.</p>	
<p><b>10.4 பருவ இதழ்களும் வெளியீடுகளும்</b></p>	
<p>வெளியீடுகள் அல்லது பிரசுரங்கள் நேரடியாக வெளியீட்டாளர்களிடமிருந்தோ அல்லது அவற்றின் முகவர்களிடமிருந்தோ வாங்கப்படலாம். எந்தவொரு தள்ளுபடி இருந்தால், அது விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.</p>	
<p><b>10.5 எரியொடுள் கொள்வனவு</b></p>	
<p>எரியொடுள் தேவைகள் பெறுகை நிலையத்திற்கு அருகில் உள்ள சேமிப்பு நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்படலாம்.</p>	

<p><b>10.6 மருந்தாக்கற் டுருட்களினதும் மற்ரும் மருத்துவ உபகரணங்களின் டுறுகை மருந்தாக்கற்</b></p>	
<p>மருந்துகள், துட்பூசிகள், மருத்துவ சாதனங்கள், உயிரியல் டுருட்கள், ஊட்டச்சத்து மருந்து மற்ரும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை கூட்டாக மருந்துகள் டுருட்கள் எனக்குறிப்பிடப்படுவது என்பது சிக்கலான மற்ரும் தனித்துவமான செயல்முறை ஆனதால் இதற்கு விசேட கவனம் தேவைப்படுகின்றது.</p>	
<p>மருந்தாக்கப் டுருட்களின் டுறுகை துடர்பான வழிகாட்டுதல்கள் குண்ட ஒரு பிரத்தியேக வெளியீடு, "மருந்தாக்கக் உற்பத்திகளின் டுறுகைக்கான வழிகாட்டுதல்கள் என அழைக்க மருந்தாக்கல் உற்பத்திகளைப் டுறுகை செய்வதற்காக அது குறித்த விசேட கரிசனைகளை முகங்குடுக்க தேசிய டுறுகை ஆணைக்குழுவினால் வழங்கப்படும்.</p>	
<p>மருந்தாக்கல் உற்பத்திகளின் டுறுகைக்கான வழிகாட்டுதல்களில் திருத்தப்பட்ட / திருத்தப்பட்டிருந்தால்ன்றி, இந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்ட டுறுகையின் பரந்த குள்கைகள், மருந்தாக்க உற்பத்திகளின் டுறுகைக்கு சாத்தியமான அளவிற்கு டுருந்தும். இந்த வழிகாட்டுதல்களுக்கு இடையே முரண்பாடு எழுமாயின் மற்ரும் மருந்தாக்க டுறுகை வழிகாட்டுதல்களுக்கும் பின்னைய வழிகாட்டல்களே ஏற்படையதாக அமையும்.</p>	
<p>மருத்துவ உபகரணங்களை டுறுகை செய்வதற்கான டுருத்தமான வழிகாட்டியாக இந்த வழிகாட்டுதல்களே துடர்ந்தும் டுருந்துவதாக அமையும்.</p>	



**அத்தியாயம் 12**  
**சட்டக உடன்படிக்கை**

<p><b>12.1 அறிமுகம்</b></p> <p>சட்டக உடன்படிக்கை (ச.உ.) என்பது பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் வழங்குவதற்கான ஒரு ஏற்பாடு ஆகும். இது தேசிய முக்கியத்துவம் கொண்ட பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள் ஆகியவற்றை பெறுவதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுவதால், பணத்திற்கான பெறுமதியை உறுதிப்படுத்தும் பெருந்தொகை கொள்வனவிலிருந்து கிடைக்கக்கூடிய அளவுதிட்ட சிக்கனங்களுக்கு பொருத்தக்கூடிய விருப்பப்பட்ட தரம் மற்றும் விலையாக அமையும்.</p> <p>ஒரு மத்திய பெறுகை நிறுவனம், அல்லது பெ.நி சுயமாகவோ மற்றும் பிற பெறுகை நிறுவனங்கள் சார்பாகவோ சட்டக பெறுகைகளை நிர்வகிக்கலாம் அத்தோடு வழங்குநர்களுடன் சட்டக உடன்பாட்டினை மேற்கொள்வதோடு, பெறுகை நிறுவனங்கள் பெறுகையில் பணத்திற்கான மதிப்பைப் பெறலாம், ஆனால் அவை பெறுகை வழிகாட்டுதல்களுடன் இணக்கமாக இருப்பதை உறுதிப்படுத்துவனவாக அமையவேண்டும்.</p> <p>எதிர்பார்க்கப்பட்ட பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள் ஆகியவற்றின் கொள்வனவுகளுக்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் தேவைப்படும் போது, ச.உ நிறுவப்படலாம். சட்டக உடன்படிக்கை இருதரப்பினையும் வாங்குவதற்கோ உட்படுத்தாது. ஒருமுறை நிறுவப்பட்ட, ச.உ வானது பொருட்கள், வேலைகள் அல்லது சேவைகளை பெறுவதற்கு துரிதமான மற்றும் திறன் வழியை வழங்குகிறது.</p> <p>பல வழங்குனர் ச.உ வானது ஒரு பெறுகை நிறுவனம் பல நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்க அனுமதிப்பதால், ஒவ்வொரு பெறுகையும் பணத்திற்கு சிறந்த மதிப்பைக் பிரதிபலிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.</p> <p>பின்வரும் சூழ்நிலைகளில் பொருட்கள், வேலைகள், சேவைகள் அல்லது தகவல் முறைமைகள் ஆகியவற்றை பெறுகை செய்வதற்கான கட்டமைப்பு ஒப்பந்தங்கள் பொருத்தமானதாக இருக்கலாம்:</p> <ul style="list-style-type: none"> <li>• ஒரே வகையான, அல்லது அதற்கொத்த தேவைகள், அல்லது குறிப்புகள் தொகுப்பை அடிப்படையாக கொண்ட மீள்கட்டளையிடல்.</li> <li>• ஒரு திணைக்கள அமைச்சினது பிரிவுகள் அல்லது பொது நிறுவனம் அல்லது பல்வேறு பெறுகை நிறுவனங்கள் ஒரே வகையான பொருட்கள், வேலைகள், சேவைகள் அல்லது தகவல் முறைமைகள் பெறுகை செய்வதும் மற்றும் கேள்விகளை ஒன்று கூட்டலானது தொகுதி தள்ளுபடிகளை வழங்குகின்ற நிலை</li> <li>• அவசர சூழ்நிலைகளுக்கான திட்டமிடல் அல்லது</li> <li>• எந்த ஒரு நிறுவனமும் போதுமான இயலாவினை கொண்டிருக்காத நிலை.</li> </ul>	
<p><b>12.2 சட்டக உடன்படிக்கையின் அம்சங்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 12.2</p>
<p>ஒரு சட்டக உடன்பாடானது பின்னர் ஏற்படும் ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமைக்கிறது. ஆனால் இவை எதிர்கால பெறுகை கட்டளைகள் விடுக்கின்ற கடப்பாட்டை பெறுகை நிறுவனத்தில், சுமத்துவதோ பெறுகை கட்டளைகளின் குறைந்தபட்ச எண்ணிக்கையோ அல்லது மதிப்பிற்கான கொள்வனவு கட்டளைகளையோ கட்டாயமாக்குவதில்லை. அத்தோடு குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச செலவினத்தை உத்தரவாதம் செய்வதில்லை.</p>	

<p><b>12.3 சட்டக உடன்பாட்டின் முகாமைத்துவ பொறுப்பு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 12.3</p>
<p>சட்டக கொள்வனவுகளை மத்திய பெறுகை நிறுவனம் அல்லது பெறுகை நிறுவனம் தானாகவோ அல்லது அதன் பிற நிறுவனங்களின் சார்பாகவோ அதை மிக நெருக்கமாக முகாமை செய்ய வேண்டும்.</p>	
<p><b>12.4 நடைமுறை மற்றும் அமுல்படுத்தலுக்கான ஏற்பாடுகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 12.4</p>
<p>இந்த வழிகாட்டுதலின் 1 முதல் 9 வது அத்தியாயத்தில் வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி வழங்கப்படும் ஏற்பாடுகளுக்கு இணங்க நிறுவனங்களின் பொதுவான உபயோகத்திற்கான பொருட்கள் பெறுகை செய்யப்பட வேண்டும்.</p>	
<p><b>12.5 பெறுகை முகாமைத்துவம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 12.5</p>
<p>சட்டக உடன்படிக்கைக்கான பெறுகை முகாமைத்துவம் ஒப்பந்தங்களுக்கான உத்தரவுகளின் அழைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஒழுங்குமுறை அழைப்பை வழங்குவதற்கான அணுகுமுறைகள் சட்டக உடன்படிக்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை சார்ந்துள்ளது.</p>	

**குறிப்பு :** தே.பெ.ஆ வானது இவ் அத்தியாயத்திற்கான செயல்பாட்டு கைநூலை, அத்தியாயத்தின் ஏற்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்ற தொடர்புடைய நிறுவனங்களின் ஒப்புதலுடன் வெளியீடும்.

**அத்தியாயம் 13**  
**இலத்திரனியல் அரச பெறுகை (இ.அ.பெ)**

<p><b>13.1 அறிமுகம்</b></p> <p>இலத்திரனியல் அரச பெறுகை என்பது ஒரு செயல்முறையாகும், ஒவ்வொரு படிநிலையிலும் இது இணையம் மற்றும் இணைய கருவிகளைப் பயன்படுத்துவதாகும்.</p> <p>வழக்கமான (காதித அடிப்படையிலான) அரச பெறுகை நடவடிக்கைகளில் இருந்து இலத்திரனியல் அரச பெறுகைக்கு மாற்றுவது உலகிலுள்ள பல நாடுகளில் சர்வதேச போக்குகளாக மாறியுள்ளது. இலங்கை அரசாங்கம் பொருட்கள், வேலைகள், சேவைகள், தகவல் முறைமைகள் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கு இலத்திரனியல் அரச பெறுகையை செயற்படுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது. இருப்பினும், முழுமையான இலத்திரனியல் அரச பெறுகை அமைப்பை செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் கலந்துரையாடப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் உள்ளன.</p> <p>இலத்திரனியல் அ.பெ யானது அரசாங்க நிறுவனங்கள் கேள்விமனு செய்யும் சமூகம் ஒழுங்குப்படுத்தும் நிறுவனங்கள், சட்ட அதிகாரிகள் தே.பெ.ஆ, நிதி அமைச்சு, ஏனைய சேவை வழங்குநர் என்போரது கூட்டிணைந்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பவற்றின் உபயோகம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிவில் சமூகமானது பொருட்கள், வேலைகள், சேவைகள், தகவல் முறைமைகள், ஆலோசகர் சேவை என்பவற்றின் பெறுகையின் போது அரசாங்க பெறுகை செயல்முறையின் சுழற்சியில் நெறிமுறை சார்ந்த பெறுகை நடவடிக்கைகளும் உள்ளடங்கும். அத்தோடு பொது பெறுகையின் ஒப்பந்த முகாமைத்துவம் நல்லாட்சியையும் பணத்திற்கான மதிப்பினை உறுதிசெய்வதையும் நாட்டினது சமூக பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பதாகவும் அமைந்திருக்கும்.</p>	
<p><b>13.2 பெறுகை நிறுவனங்களில் இலத்திரனியல் அரச பெறுகையை நடைமுறைப்படுத்துதல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.2</p>
<p>பெறுகை நிறுவனங்களின் பெறுகை சுழற்சியின் அனைத்து படிநிலைகளும் பெறுகைத்திட்டமும், முன் தகைமை, விளம்பரங்கள், அ. த பங்குடைமை விளம்பரங்கள், பெறுகை ஆவணங்களை தயாரித்தல் மற்றும் வெளியிடுதல், முந்தைய கேள்விமனு கூட்டம் மற்றும் முந்தைய கேள்விமனு கூட்ட அறிக்கைகளை வெளியிடுதல், பிற்சேர்க்கைகளை வெளியிடுதல், பெறுகை ஆவணங்களை திருத்துதல், தெளிவுப்படுத்தல்கள், கேள்விமனு: . முன்மொழிவுகளை நிறைவு, கேள்விமனு: . முன்மொழிவு திறத்தல், கேள்விமனு: . முன்மொழிவு மதிப்பீடு, தெளிவுப்படுத்தல்களுக்கான கோரிக்கை மற்றும் ஒப்பந்த அளிப்பின் அறிவிப்பு மற்றும் ஒப்பந்த அளிப்பின் முடிவை வெளியிடுதல் போன்ற இலத்திரனியல் அரச பெறுகையிலிருந்து பயனடையலாம்.</p>	
<p><b>13.3 முழுமையாகப் பொருத்தப்பட்ட இலத்திரனியல் அரச பெறுகை முறைமையை பெறுகை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துதல்</b></p>	
<p>பெ.நி. தங்களது போதுமானதும் திருத்தியும் அளிக்கமென கருதப்பட்ட அனைத்து பெறுகை செயற்பாடுகளுக்கும் பின்வருவனவற்றை இலத்திரனியல் அரச பெறுகையில் உள்ளிட்டு பயன்படுத்தலாம்.</p> <ul style="list-style-type: none"> <li>• அணுகல் தன்மை</li> <li>• பாதுகாப்பு செயல் முறை</li> <li>• அங்கீகாரம்</li> <li>• நேர்மை</li> <li>• இரகசியத்தன்மை</li> <li>• நம்பகத்தன்மை</li> <li>• கணக்காய்வுச் சோதனை அம்சங்கள்</li> <li>• இலத்திரனியல் கையொப்பங்கள்</li> <li>• இலத்திரனியல் அரச பெறுகை முகாமைத்துவ முறைமையை வடிவமைத்து செயல்படுத்தல்</li> <li>• தேவைகளை அடையாளம் காணல்</li> <li>• சட்டபூர்வ கடப்பாடுகள் / சட்டங்கள் / உடன்பாடு / சட்டப்பூர்வ அணுகுமுறைகள் மற்றும் இலத்திரனியல் அரச பெறுகை செயல்படுத்தலுக்கான பிற ஆணைக்குட்பட்ட தேவைகளும்.</li> </ul>	

<p><b>13.4 அரசு பெறுகையில் அதிகாரக்கட்டுப்பாடு : இ.அ.பெ க்கான வழி</b></p> <p>இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்புகள் காகித அடிப்படையிலான பெறுகை போன்ற அரசு பெறுகை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமாயின், குறிப்பாக பெறுகை கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள், வெளிப்படத்தன்மை மற்றும் பாரபட்சமின்மை ஆகியவைகள் பின்பற்றப்படவேண்டும்.</p> <p>காகித அடிப்படையிலான மற்றும் மின்-கொள்திறனுக்கும் இடையேயான பாரபட்சமின்மை, நடைமுறையில், இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்பில் பிரதிபலிக்கப்பட வேண்டும். பெறுகை நிறுவனம் கேள்வி மனுதாரர்கள் / ஆலோசகர்களுக்கான காகித அடிப்படையிலான பெறுகை மாறுங்கால விருப்பத் தெரிவாக விரும்பும் அல்லது இலத்திரனியல் அரசு பெறுகைகளுக்கு அணுக முடியாதவர்களாக இருக்கையில் அதனை வழங்கவேண்டும்.</p> <p>இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்பானது பின்வருவனவற்றை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட வேண்டும்</p> <ul style="list-style-type: none"> <li>• வகைக்கூறும் தன்மை</li> <li>• வினைத்திறன் மற்றும் பயனுறுதித்தன்மை</li> <li>• மோசடி மற்றும் ஊழல் கட்டுப்பாடு</li> <li>• சமநீதி மற்றும் நெறிமுறைகள்</li> <li>• சட்டத்தின் ஆட்சி மற்றும் எதிர்வுகூறும் தன்மை</li> <li>• சிவில் சமூக விழிப்புணர்வு</li> <li>• அணுகலின் சமத்துவம் மற்றும் நேர்மை</li> <li>• திறந்த போட்டி</li> <li>• பாதுகாப்பு செயல்முறை</li> </ul> <p>பெறுகை நிறுவனங்கள் பெறுகை நடவடிக்கைகளுக்கு இந்த கொள்கை ஆதரவளிக்க பின்வரும் தேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைகளை செயல்பாட்டு விளைவாக மாற்றியமைக்கையில் மாறிகளில் பின்வரும் தாக்கங்கள் உள்ளன.</p> <ul style="list-style-type: none"> <li>• தொழில்நுட்ப நடுநிலை</li> <li>• இடையே நடைமுறைப்படுத்தல் தன்மை மற்றும் பாதுகாப்புக்கான தொழில்நுட்ப நியமங்கள்.</li> <li>• நல்ல கணக்காய்வு தடங்களின் உறுதி,</li> <li>• செலவு மற்றும் இலகு பங்கு கொள்ளல்</li> </ul> <p>தேசிய பெறுகை ஆணைக்குழு வெளியிட்டுள்ள பெறுகை வழிகாட்டுதல்களிலும் கைநூல்களிலும் குறிப்பிட்டுள்ள பாரம்பரிய பெறுகை நடைமுறைகளுக்கு பொருந்தக்கூடிய இந்த தேவைகள் குறை நிரப்புவனவே அன்றி நடைமுறை தேவைகளை மாற்றுவதாக அமையாது.</p>	
<p><b>13.5 இலத்திரனியல் அரசு பெறுகை முறைமைக்கான அணுகல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.5</p>
<p>பெறுகை நிறுவனம் பெறுகை நடவடிக்கைகளுக்கு இலத்திரனியல் அரசு பெறுகையை பயன்படுத்தும் போது பெறுகை கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.</p> <p>தேசிய பெறுகை ஆணைக்குழு தனிப்பட்ட பெறுகை நிறுவனங்களை இலத்திரனியல் அரசு பெறுகை தேவைப்படுகின்ற வளங்களில் கிடைப்பனவை பொறுத்து பயன்படுத்த ஊக்குவிக்கின்றது. இலத்திரனியல் அரசு பெறுகை, பெறுகை நிறுவனங்கள் மூலம் செயற்படுத்தப்படும் போது இந்த வழிகாட்டலில் வழங்கப்படாவிட்டால், தேசிய பெறுகை ஆணைக்குழு பாரம்பரிய காகித அடிப்படையிலான பெறுகை செய்யப்படும் பெறுகை வழிகாட்டலில் குறிப்பிடப்பட்ட கட்டாயத் தேவைகளையும் செயல்முறைகளையும் பின்பற்ற வேண்டும்.</p>	

<b>13.6 பெறுகைத் திட்டம்</b>	
<p>ஒரு பெறுகை நிறுவனம் ஒரு இலத்திரனியல் பெறுகை முறையைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்தைக் கொண்டால், அது தனது பிரதான திட்டம், விபரத் திட்டம் மற்றும் பிற பெறுகை திட்டங்களை அமைப்பு மூலம் தயாரித்து அதனுடன் தொடர்புடைய வலைத்தளங்களில் வெளியிடவேண்டும். (பெறுகை நிறுவனங்களின் வலைத்தளம், தேசிய பெறுகை ஆணைக்குழு வலைத்தளம், வெளிநாட்டு நிதியளிப்பு முகவர் வலைத்தளங்கள் - பொருத்தமாக இருப்பின் / இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்பு - கிடைக்கப் பெற்றால்).</p>	
<b>13.7 கேள்விமனுதாரரின் பதிவு</b>	
<p>கேள்வி மனுத்தாரர் பதிவு (வழங்குநர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஆலோசகர்கள்) ஒரு நிறுவனம், கூட்டு ஒப்பந்தம் அல்லது துணை ஒப்பந்தக்காரர்களுடன் அல்லது துணை ஆலோசகர்களாக அல்லது தனிப்பட்ட ஆலோசகராக பதிவு செய்ய, பெறுகை நிறுவனம் இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்பு இணையத்தில் நேரடியான விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்யலாம்.</p>	
<b>13.8 பெறுகை நிறுவனத்தின் கோரிக்கை</b>	
<p>இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்பு செயல்பாட்டில் இருந்தால் இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்பு மூலம் பெறுகை தேவைகள் அனைத்தையும் பெறுகை நிறுவனங்கள் கோரவேண்டும்.</p>	
<b>13.9 இலத்திரனியல் விளம்பரம்</b>	கைநூலைப் பார்க்கவும் 13.9
<p>”கேள்விமனு / விண்ணப்பம் / முன்மொழிவுக்கான அழைப்பு” மற்றும் இதர பெறுகை வாய்ப்புகள் ஆகியவை, பெறுகை நிறுவனம் வலைத் தளம், தேசிய பெறுகை ஆணைக்குழு வலைத்தளம், மற்றும் வெளிநாட்டு நிதி வழங்கும் முகவரகத்தின் வலைத்தளங்கள் பொருந்துமாயின் ஒப்பந்தத்தின் பெறுமதிக்கேற்ப, இலத்திரனியல் அரசு பெறுகை வலைத் தளத்தில் கிடைக்கப்பெறுமாயின் அறிவிப்பானது வெளியிடப்படவேண்டும்.</p> <p>அறிவிப்பானது உள்ளூர் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட வேண்டும், மேலும் காகித விளம்பரம் மற்றும் இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு இடையில் எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது.</p>	
<b>13.10 பெறுகை ஆவணங்கள்</b>	கைநூலைப் பார்க்கவும் 13.10
<p>பெறுகை நிறுவனம் முன்மொழிவுகளுக்கான கோரிக்கை பெறுகை ஆவணங்களை / மின்னஞ்சல் முறைமைகள் உள்ளிட்ட பெறுகை ஆவணங்களை இலத்திரனியல் மின்னஞ்சல் முறைமைகளைப் பயன்படுத்தி விநியோகிக்கலாம் (ஒரு வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம்) அல்லது (மின்னஞ்சல் இணைப்பு என அனுப்பப்படும், ஒரு குறுந்தகடு அல்லது தகவல் சேமிப்பான் அல்லது பிற சேமிப்பக சாதனங்களில் பொருத்தமானது). பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் மற்றும் பிரத்தியேக கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு பகுதியாக பாடுபடுத்தப்பட வேண்டும்.</p> <p>பெறுகை ஆவணங்களின் இலத்திரனியல் மற்றும் காகித வடிவங்களுக்கிடையில் வேறுபாடு இருக்கக்கூடாது. மின்னஞ்சல் மற்றும் அச்சிடப்பட்ட பகுதிகள் கலவையாக பிளவுபடுத்தும் ஆவணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.</p>	



<p><b>13.11 கடிதத் தொடர்பு, தெளிவுபடுத்தல்கள், மற்றும் திருத்தங்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.11</p>
<p>இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்பு, ஊடாடும் மற்றும் கேள்விமனுவில் பங்கேற்பதற்கான ஆளுமை திறனைக் கொண்டுள்ளதாய் தகவல் பெறுதல் தெளிவுபடுத்தல் கோரிக்கையைத் தொடங்குதல் என்பதை நேரடியாக வழங்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஒரு கேள்விப்பத்திர மனுதாரர் ஒரு விசாரணையை அல்லது தகவல் பெறுதல் அல்லது பெறுகை ஆவணங்கள் குறித்து / தெளிவுபடுத்தலை கேட்கும்போது, பெறுகை நிறுவனம் உடனடியாக அல்லது நேரடியாக விடையளிக்க வேண்டும்.</p> <p>இந்த காலகட்டத்தில் கேள்விமனுதாரர்களோடு கடிதத் தொடர்புகள் அச்சிடப்பட்ட கடிதங்களை கேட்டு அதனை பயன்படுத்தும் வரை மின்னஞ்சல் முறையில் செய்யப்படலாம்.</p> <p>பதிலானது கேள்விமனுவின/ முன்மொழிவின் தேவைகளை பாதிக்கும் என்றால், அது அனைத்து கேள்விமனுதாரர்களுக்கும் பிரதி அனுப்பப்பட வேண்டும். ஆனால் அது எல்லா விசாரணையின் விளக்கத்தை உள்ளடக்குவதோடு மூலத்தை அடையாளம் காட்டாது இருக்கவேண்டும். அனைத்து கடிதங்களின் பிரதிகளும் கணக்காய்விற்காக வைக்கப்பட வேண்டும்.</p>	
<p><b>13.12 முன்கூட்டிய கேள்விமனு கூட்டம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.12</p>
<p>பெறுகை ஆவணத்தில் குறிப்பிட்டபடி, திகதி, நேரம் மற்றும் இடத்தில் பெறுகை நிறுவனம் இணையத்தினூடாக முன் கேள்விமனு கூட்டத்தை நடத்தலாம்.</p> <p>பெறுகை ஆவணங்களுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கான மறுமொழிகள், விளக்கங்கள் கேள்விமனு முன் மாநாட்டின் போதோ அல்லது முன்கூட்டியோ இணையத்தில் கேட்கப்படலாம். இது ஆவணங்களை வாங்கிய கேள்விமனுதாரர் மட்டுமே இதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.</p>	
<p><b>13.13 பெறுகை ஆவணத்தில் திருத்தங்கள்</b></p>	
<p>பெறுகை வழிகாட்டுதலின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள அளவிற்கு, பெறுகை நிறுவனம் கேள்விமனுக்களை/முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு முன்னர் கால எல்லைக்கு எந்த நேரத்திலும் பெறுகை ஆவணங்களை திருத்தலாம்.</p> <p>பெறுகை நிறுவனம், அனைத்து தொடர்புடைய வலைத்தளங்களிலும் ஒரு மேலதிகத்தை வெளியிடுவதோடு, ஒரு தானியங்கி இலத்திரனியல் வழிவகை (மின்னஞ்சல், குறுச்செய்தி எச்சரிக்கை போன்றவை) வழியாகவும், பொதுமக்கள் மற்றும் பெறுகை ஆவணத்தை வாங்கிய / வருங்கால மனுதாரர்களுக்கும் தகவலுக்காக ஆரம்பிக்கலாம் இருப்பினும், கடைசி கடிதத்திற்கும், கேள்விமனு முடிவடையும் காலத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 10 வேலை நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால அவகாசம் இருக்க வேண்டும்.</p>	
<p><b>13.14 இலத்திரனியல் கேள்விமனு / முன்மொழிவுகள் சமர்ப்பித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.14</p>
<p>இலத்திரனியல் மூல சமர்ப்பிப்புகளில் இருக்க வேண்டியவைகள்: அ) ஒரு இலத்திரனியல் கேள்விமனு பெட்டியில் பெறப்பட்டவை சமர்ப்பிக்கப்பட்டவை / ஆ) பாதுகாப்பு, இரகசியத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றின் உயர் தரத்திற்கு பராமரிக்கப்பட்டவை.</p>	

<p>விருப்பத்தெரிவு கிடைக்கப்பெறுமானால் கேள்வி மனுக்கள் / முன்மொழிவுகள் பெ.நி.த்தால் வழங்கப்பட்ட நியம வடிவத்தில் அல்லது காகித வடிவில், சமர்ப்பிக்கப்படலாம். பெறுகை நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட கேள்வி மனுதாரர்கள் தங்கள் கேள்விமனுக்கள்/ முன்மொழிவுகளை சமர்ப்பிக்க இணைய இலத்திரனியல் முறைமைகளை (ஒரு வலைத்தளத்தின் மூலம் பதிவேற்றப்படுதல்) பயன்படுத்த இடமளிக்கலாம்.</p> <p>இலத்திரனியல் மூலமோ அல்லது காகிதத்திலோ சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், கேள்வி மனுக்கள் / முன்மொழிவுகளின் பெறுதலுக்கான திகதியும் நேரமும் ஒன்றாகவே இருக்கும். இலத்திரனியல்-சமர்ப்பிப்புகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கைநூலில் கொடுக்கப்பட்டுள்ளன.</p>	
<p><b>13.15 கேள்விமனு பிணையுத்தரவாதம் மற்றும் செயலாற்றுகை பிணையுத்தரவாதம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.15</p>
<p>இலத்திரனியல் முறைமைகளைப் பயன்படுத்தும் போது பெறுகை செய்வதற்கு வசதிப்படுத்த, கேள்வி மனு பாதுகாப்புகளை அவர்களின் விருப்பத்தின்படி (பெ.நி) பெறுகை நிறுவனங்கள் கோரலாம். இருப்பினும், விரும்பினால் கேள்விமனு பாதுகாப்பிற்கு பதிலாக கேள்விமனு அறிவிப்பு போன்ற பிற முறைகள் பயன்படுத்துவதோடு தங்களது கேள்விமனுவை/ முன்மொழிவை மதிக்காத கேள்விமனுதாரர்களை தடைசெய்யும் முறையையும் பயன்படுத்தலாம்.</p>	
<p><b>13.16 இலத்திரனியல் - கேள்விமனுக்கள் / முன்மொழிவுகளை பகிரங்கமாக திறத்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.16</p>
<p>1. விருப்பத்தெரிவு இருந்தால், பெறுகை நிறுவனம் இலத்திரனியல் கேள்விமனு பெட்டியில் பெறப்பட்ட கேள்விமனுக்கள்/முன்மொழிவுகளை திறக்க இலத்திரனியல் அரசு பெறுகையை பயன்படுத்தலாம்.</p> <p>2. மேலே குறிப்பிட்ட (1) இலத்திரனியல் கேள்விமனு பெட்டியானது கொண்டிருக்க வேண்டியவை</p> <p>அ. ஒரே நேரத்தில் செயல்படக்கூடிய மூன்று கடவுச்சொற்கள் -</p> <p>ஆ. ஒவ்வொரு கடவுச்சொற்களும் கேள்விமனு/முன்மொழிவுத் திறத்தல் குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் வேறுபட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும்</p> <p>இ. இலத்திரனியல் கேள்விமனு பெட்டி திறக்கப்படும் நேரம் வரை மூடப்பட்டிருக்கும்.</p>	
<p><b>13.17 இலத்திரனியல் கேள்வி மனுக்கள் மற்றும் முன்மொழிவுகளின் மதிப்பீடு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.17</p>
<p>1. கேள்விமனுக்களை/ முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் பெறுகை நிறுவனம், தேவையான எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட கேள்விமனு மதிப்பீட்டுக் குழுக்களை அமைக்க வேண்டும்.</p> <p>2. பெறுகை ஆவணங்களில் நிறுவப்பட்ட பிரமாணத்துடன் மதிப்பீட்டானது ஒத்துச்செல்லும்வரை பெறுகை நிறுவனம் முன் அங்கீகாரம் பெற்ற தானியங்கி இலத்திரனியல் மதிப்பீடுகளைப் பயன்படுத்தலாம் இது சிக்கனம், செயல்திறன், சம வாய்ப்பு, மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற கொள்கைகளுடன் இணக்கமாக இருக்கவேண்டும்.</p> <p>3. பெறுகை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்ப ஒரு கேள்விமனு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். இது கேள்விமனு மதிப்பீட்டு அறிக்கை, கேள்விமனு/ முன்மொழிவு திறப்பு, விளம்பரம், மற்றும் பிரதிகள் தேவைப்படும் மற்ற ஆவணங்கள் கையொப்பமிடப்பட்ட பதிவுகளின் படம் பிடிக்கப்பட்ட பிரதிகளை கொண்டிருக்க வேண்டும். கேள்விமனு மதிப்பீட்டு அறிக்கையின் அச்சு பிரதி கணக்காய்வு மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு விசாரணை நோக்கங்களுக்காக கோப்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.</p>	

<p><b>13.18 ஒப்பந்த அளிப்புகளின் வெளியீடு</b></p>	
<p>பெறுகை நிறுவன வலைத்தளத்தில், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் இணையத்தளம் மற்றும் பொருந்தக்கூடிய வெளிநாட்டு நிதியக் கருத்திட்டத்தின் இணையத்தளத்தில் உள்ள விளம்பரங்களை இணங்கிய வகையில் ஒப்பந்த அளிப்புகள் இணையத்தில் வெளியிடப்பட வேண்டும்.</p>	
<p><b>13.19 ஒப்பந்தம் அளிக்கப்படுவதன் நோக்கத்தை அறிவிக்கும் கடிதம்</b></p>	
<p>1. ஒரு பெறுகை நிறுவனம் இலத்திரனியல் செயல்முறையின் வெளியீடான அளிப்பு ஒப்பந்தத்தில் பங்கு பெறும் அனைத்து அளிப்பின் நோக்கத்தை வெற்றிபெற்றவருக்கும் மற்றும் இலத்திரனியல் பங்குபெறும் அனைத்து கேள்விமனுதாரர்களுக்கும் ஒரே நேரத்தில் மின்னஞ்சல் முறையில் அறிவிக்க வேண்டும்.</p> <p>2. தோல்வியுற்ற கேள்விமனுதாரர்கள் காகித அடிப்படையிலான பெறுகை போன்று மேன் முறையீடு செய்வதற்கான விருப்பத்தெரிவை கொண்டுள்ளனர்.</p> <p>கேள்விமனு மதிப்பீடு அறிக்கையின் பிரதிகள் கேள்விமனு மதிப்பீடு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனும் ஆலோசகரின் அறிக்கையுடனும் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் அவர்களது கோரிக்கைகளுக்கமைய எந்த கேள்விமனுதாரருக்கும் வழங்கப்படலாம்.</p> <p>3. ஒப்பந்த அளிப்பு அறிவிப்பை வழங்குவதற்கு முன்னர், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் தடைசெய்யப்பட்ட அறிவித்தல் கேள்விமனுதாரர்களால் சரிபார்க்கப்படும்.</p> <p>4. பெறுகை நிறுவனம் கையொப்பமிட ஒரு இலத்திரனியல் அறிவிப்பை பின்வருவோருக்கு அனுப்ப வேண்டும்.</p> <p>அ) வெற்றிகரமான கேள்வி மனுத்தார் தங்கள் கேள்விமனுவை/முன்மொழிவை வெற்றி பெற்றவர்கள்.</p> <p>ஆ) தோல்வியுற்ற கேள்விமனுத்தாரருக்கு அவர்களது கேள்விமனு/முன்மொழிவு தோல்வியடைந்தமைக்கான காரணங்களோடு வழங்குதல் .</p> <p>5. வெற்றிகரமான கேள்விமனுதாரர் மின்னஞ்சலில் கையொப்பம் அல்லது டிஜிட்டல் கையொப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எந்தவொரு பொருந்தும் வகையிலான ஒப்பந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வார்.</p> <p>6. அளிப்பு அல்லது டிஜிட்டல் முறையில், இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இலத்திரனியல் அரசு பெறுகை அமைப்பின் பகுதியாக இருக்கும் ஆவணங்களின் உள்ளடக்கம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.</p>	
<p><b>13.20 ஒப்பந்த பேச்சுவார்த்தை</b></p>	
<p>ஒப்பந்த ஆவணத்தில் வழங்கப்பட்டிருந்தாலும், ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இணையத்தில் மேற்கொள்ள முடியும் மற்றும் பேச்சுவார்த்தை பதிவுகள் இலத்திரனியல் ரீதியாக பதிவு செய்யப்படும்.</p>	
<p><b>13.21 ஒப்பந்த முகாமைத்துவம்</b></p>	
<p>இலத்திரனியல் அமைப்பில் வழங்கப்பட்டிருந்தால் அது இடை செயற்பாடு மிக்கதாகவும் ஒப்பந்த முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகளை வழங்கக்கூடிய திறன்மிக்கதாக அமையும் இதில், வாங்குவதற்கான கட்டளைகளை உருவாக்குதல் மற்றும் வழங்குநர்களிடமிருந்து விலைப்பட்டியலை பெறுதல், விநியோகித்தலை தொடருதல் சட்ட உடன்படிக்கைகளின் போது இட அழைப்புகளை விடுதல், ஒப்பந்த நடைமுறை முன்னேற்றத்தை கண்காணித்தல் போன்றவை உட்படுத்தப்பட்டிருக்கும்.</p>	

<b>13.22 பெறுகை ஆவணங்களுக்கான கொடுப்பனவுகள்</b>	
<ol style="list-style-type: none"> <li>1. எதிர்கால கேள்விமனுதாரர்கள் அனைத்து குறிப்பிட்ட பெறுகை அறிவிப்புகளையும் இலத்திரனியல் வடிவத்தில் வெளியிடப்பட்ட பெறுகை ஆவணங்களையும் திறந்த மற்றும் இலவச அணுகலை கொண்டிருக்கவேண்டும். கட்டணம் எதுவும் தேவைப்படாது.</li> <li>2. ஒரு பெயரளவு கட்டணத்தை கேள்விமனு சமர்ப்பிக்க ஒரு நிபந்தனையாக கட்டணம் அறவிடப்படலாம். இந்த தேவைகளின் நோக்கத்திற்காக பெயரளவிலான காகித பெறுகை ஆவணங்களை பெறுவதற்கு விதிக்கப்படும் கட்டணமாகவோ அல்லது அதைவிட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</li> <li>3. கேள்விமனுதாரர்களுக்கு இலத்திரனியல் கட்டணம் செலுத்தக்கூடிய வசதி வழங்கப்படும். (உதாரணமாக இலத்திரனியல் காசோலை, கடன் அட்டை) இதன்மூலம் கேள்விமனுதாரர்கள் ஏற்படும் செலவை தவிர்ப்பதற்கு அவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான அலுவலகத்திற்கு செல்லவேண்டும்.</li> </ol>	
<b>13.23 அறிக்கை முகாமைத்துவ முறைமை</b>	
<p>இலத்திரனியல் முறைமைக்கு ஒரு பாதுகாப்பான அறிக்கை முகாமைத்துவ முறைமை அமைப்பு இருக்கவேண்டும்.</p>	
<b>13.24 உண்மையான உறுதிப்படுத்தல்</b>	
<p>ஒரு டிஜிட்டல் சான்றிதழ் / கையொப்பம் தேவைப்பட்டால், பின்வருவன பொருந்துவதாக அமையும்.</p> <ol style="list-style-type: none"> <li>1. கேள்விமனுதாரர்கள் ஒரு நியாயமான காலத்திற்கு (குறைந்தபட்சம் 1 வருடம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதே பெறுகை நிறுவனத்துடனான ஒவ்வொரு கேள்விமனுவிற்கும்/ முன்மொழிவிற்கும் சான்றிதழைக் கோர வேண்டியதில்லை.</li> <li>2. சான்றிதழ்களை கேள்விமனுதாரர்கள் நிரந்தரமாக திறந்து வைத்திருக்க வேண்டும், இதன்மூலம் கேள்விமனுதாரர்கள் ஏதேனும் ஒரு நேரத்தில் சான்றிதழைக் கோருபவர்களுக்கான விண்ணப்பத்தை எதிர்கால கேள்விப்பத்திரமனு சமர்ப்பித்தலில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.</li> <li>3. சர்வதேச போட்டியிடும் கேள்விமனு கோரலில், சான்றிதழ் செயல்முறை, வெளிநாட்டில் பயணம் செய்ய வேண்டிய அவசியமின்றி, தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே கேள்விமனுதாரர்கள் தங்கள் சான்றிதழுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.</li> <li>4. சான்றிதழ் செயல்முறையானது, கேள்விமனுதாரரின் நாட்டிலுள்ள உறுதியளிக்கின்ற அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற ஒரு இலத்திரனியல் கையொப்பம் அல்லது டிஜிட்டல் சான்றிதழை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது கேள்விமனு மனுதாரர்களின் பிரதிநிதிகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கு இயங்கலை (online) மூடலை (offline)ஆவண சமர்ப்பித்தலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கேள்விமனுதாரரின் நாட்டில் பொதுவாக உபயோகிக்கும் நடைமுறைக்கேற்ப ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களாக அமையவேண்டும். (உதாரணமாக, தூதரகத்தில் எந்தவொரு அறிவிப்புகளும் உறுதிப்படுத்துதலும் தேவைப்படாது).</li> </ol>	
<b>13.25 தகவல் பாதுகாப்பு முகாமைத்துவம் (த.பா.மு)</b>	கைநூலைப் பார்க்கவும் 13.25
<ol style="list-style-type: none"> <li>1. இலத்திரனியல் முறைமைக்காக, சர்வதேச தரத்திற்கு இணங்கக்கூடிய ஒரு தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறையை பராமரிப்பதையும் செயல்படுத்துதலையும் பெறுகை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.</li> </ol>	

<p>2. பெறுகை செயற்பாட்டின் போது பயன்படுத்தப்படும் இலத்திரனியல் முறையின் துால்வி, செயல- ிழப்பு, தவறு, விபத்து அல்லது செயலிழப்பு ஆகியவற்றின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை- களை பெறுகை ஆவணத்தில் பெறுகை நிறுவனம் தெளிவாக குறிப்பிட வேண்டும். பெறுகை நிறுவனங்கள் எந்தவொரு பொறுப்பையும் அல்லது உத்தரவாதத்தையும் பெறுகை நிறுவன- ங்கள் சுாந்த கட்டுப்பாட்டின் கீழ் கண்டிப்பாக உள்ள அமைப்புகள் தவிர ஏனைய துால்விகள், குறுக்கீடுகள் அல்லது முறிவுகளுக்கு ஏற்காது.</p>	
<p><b>13.26 இலத்திரனியல் பெறுகை மாதிரிகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 13.26</p>
<p>கைநூலில் அல்லது நுாக்கம் பொருந்தக்கூடிய வேறு எந்த மாதிரியில் விளக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு மாதிரியிலும் பெறுகை நிறுவனங்கள் இலத்திரனியல் முறைமைகளைப் பயன்படுத்தலாம். எனினும், பெறுகை நிறுவனம் ஒரு இலத்திரனியல் முறையை தேர்வு செய்வதற்கு முன் தேசிய பெறுகை ஆணைக்குழுவின் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.</p> <p>முன்றாம் தரப்பினரால் சேவை ஒப்பந்த ஏற்பாட்டின் கீழ் இலத்திரனியல் முறைமை இயக்கப்பட்டால், அந்த முன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் அல்லது தலைமை நிறுவனங்கள் இந்த இலத்திரனியல் முறைமை மற்றும் அவர்களின் ஊழியர்கள், ஆலுசகர்கள் அல்லது பிற பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட பெறுகை செயற்பாடுகளில் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு தகுதியற்றதாக இருப்பது, பெறுகை நிறுவனத்துடன் இரகசியத்தன்மையும் நம்பகத்தன்மையும் பராமரிக்கத் தேவையான அத்தகைய உடன்படிக்கைகளை செய்யவேண்டும்.</p>	
<p><b>13.27 இலத்திரனியல் பெறுகை வழிகாட்டல்கள் மற்றும் கைநூல்களின் பிரயுாகத் தன்மை</b></p>	
<p>1. யார் இந்த அமைப்பை செயல்படுத்தினாலும், எல்லா விதிமுறைகளும் இந்த வழிகாட்டுதல்களின் மற்றும் கைநூல்களின் தேவைப்பாடுகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்படுத்தப்படும்.</p> <p>2. இலத்திரனியல் அமைப்பின் பயன்பாடு இலங்கையின் பொது சட்டங்களுக்கு உட்பட்டது.</p> <p>3. பெறுகை வழிகாட்டுதல்கள் கைநூல்களில் மற்றும் பொருட்கள், பொருட்களுக்கான கைநூல்கள், வேலைகள், சேவைகள் மற்றும் ஆலுசகர்கள் தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான தகவல் முறைமை பெறுகை வழிகாட்டுதல்களுக்கும் மற்றும் இலத்திரனியல் அரசு பெறுகை அத்திய- ாயம் 13 இல் உள்ள தேவைகளுக்கு ஏதேனும் பயன்பாடுகளில், இடையில் ஏற்படும் எந்தவித முரண்பாடுகளும் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் தெளிவுபடுத்தப்பட வேண்டும், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் இறுதியான முடிவாக அமையும்.</p> <p>4. 13ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலத்திரனியல் அரசு பெறுகை தேவைகளை ஏற்படு- த்தும் பெறுகை நிறுவனத்தில் குறிப்பிட்ட மற்ற கொள்கைகளுடன் முரண்படும் விளக்கத்திற்கு- காக, அச்சுழ்நிலைகள் எழுந்தால் சூழ்நிலைகள் தேசிய பெறுகை ஆணைக்குழுவின் விளக்கத்தி- ற்காக அனுப்பிவைக்கப்பட வேண்டும்.</p>	

**குறிப்பு :** தே.பெ.ஆ வானது இவ் அத்தியாயத்திற்கான செயல்பாட்டு கைநூலை, அத்தியாயத்தின் ஏற்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்ற தொடர்புடைய நிறுவனங்களின் ஒப்புதலுடன் வெளியிடும்.

## அத்தியாயம் 14

## திறந்த ஒப்பந்தமீடல் தரவு நியமம் (தி.ஒ.த.நி)

14.1 அறிமுகம்	கைநூலைப் பார்க்கவும் 14.1
<p>திறந்த ஒப்பந்தமீடல் தரவு நியமம் (தி.ஒ.த.நி) என்பது திறந்த ஒப்பந்தமீடல் பங்குடமையின் மைய விளைவாகும். தரவு நியமத்தின் குறிக்கோள், ஒப்பந்தமீடும் தரவுகளை அதிகமாக அணுகக்கூடிய, இடை-செயல்பாட்டு மற்றும் பயனுள்ள விதத்தில் வெளியிடுவதற்கு அரசாங்கங்களுக்கு ஆதரவு அளிப்பதோடு பரவலான சாத்தியமுள்ள பஸ்தரப்பு உரித்தாளருக்கு ஒப்பந்த தரவுகளை பயனுறுவகையில் பயன்படுத்தவும் உதவுகிறது.</p> <p>இந்த வழிகாட்டல்களானது திறந்த ஒப்பந்தத் தரவு நியமத் தரமானது, இலத்திரனியல் பெறுகை முறைமையில் ஒவ்வொன்றையும் செயல்படுத்தப்படுவதற்கு உயரிய அணுகுமுறையை விபரிக்கின்றது. அமைப்புக்குள் திறந்த ஒப்பந்த தரவு நியமம் ஒன்றை இ.பெ.யில் தானாகவே இணைப்பதற்கு அறிமுகப்படுத்தியிருந்தால், அமைப்பு விபரக்குறிப்பு கட்டமானது வெளிப்படையான ஒப்பந்தத் தரவு நியமம், குறிப்பிட்ட தேவைகளை வெளிப்படையாக வரையறுக்க வேண்டும் (உதாரணமாக தரவு தளங்கள், தூண்டுதல்கள், அறிக்கைகள், காட்சிப்படுத்திகள்).</p> <p>ஒப்பந்த செயலாக்கத்தில் திறந்த ஒப்பந்த தரவு நியமத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், பிரதான உரித்தாளருக்கான முக்கியத்துவமாக எதிர்பார்க்கப்படும் நன்மைகள் காணப்படுகின்றன. உபயோகிப்போர் திறந்த ஒப்பந்த தரவுவை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தலாம்:</p> <ul style="list-style-type: none"> <li>அ. பணத்திற்கான பெறுமதியை அடைதல்.</li> <li>ஆ. அரசாங்கத்திற்காக பொதுமக்களின் நம்பிக்கையையும் வெளிப்படைத் தன்மையையும் அதிகரிப்பதற்கான சாத்தியங்களை வழங்குதல்.</li> <li>இ. பகிரங்க ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மை, வகைகூறுதல் மற்றும் நேர்மைதன்மையை வலுப்படுத்துதல்.</li> <li>ஈ. அரச சார்பற்ற அமைப்புகளில், மக்கள் சிறந்த பெறுபேற்றை அடைவதை உறுதி செய்வதற்கு பகிரங்க ஒப்பந்த செயல்முறை தொடர்பான விடயங்களை அடைதல், மீளாய்வு செய்தல் மற்றும் செலவுகளை கண்காணித்தல்.</li> <li>உ. பொதுத்துறை பெறுகை ஒப்பந்தங்களுக்கு போட்டியிட தனியார் துறையை இயலச்செய்தல்.</li> <li>ஊ. பயனுறுத்தன்மையை கண்காணிக்கும் (இரு உதவி மற்றும் வரவு-செலவு திட்டங்களில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்கள்) சேவை வழங்குதல்.</li> <li>எ. பொது மக்களுக்காக, தீர்மானவெடுப்பதில் ஈடுபடுவது.</li> <li>ஏ. பொது மூலவளங்களின் மோசடி அல்லது ஊழல் வாய்ப்புகளை குறைத்தல்.</li> </ul> <p>தரவு வெளியீடு பின்வரும் முறையில் ஒழுங்கமைக்கப்படலாம்</p> <ul style="list-style-type: none"> <li>i. உயிர்ப்பான வெளியீட்டுத் தேவை</li> <li>ii. வெளியீட்டின் காலமும் மற்றும் அதிர்வெண்</li> <li>iii. வெளியீட்டு வடிவங்கள் மற்றும் உரிமங்கள்</li> <li>iv. பெறுகை மற்றும் ஒப்பந்தங்கள்</li> <li>v. உரித்தாளர்களின் ஈடுபாடு.</li> </ul>	

<p><b>14.2 நியமம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 14.2</p>
<p>திறந்த ஒப்பந்த தரவு நியமம் தனித்துவமான ஒப்பந்த செயல்முறைகளை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. திறந்த ஒப்பந்த தரவு வெளியிடுதல்களை நோக்கிய முதற்படியின் மூலம் முறைமை தரவிலுள்ள ஒப்பந்த செயல்முறையை இனங்காணலாம். ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் தொடர்பான பல்வேறு படிநிலைகளைப் பற்றிய தகவலை ஒரு ஒப்பந்த செயல்முறை ஒன்றாக இணைக்கிறது, இது ஆரம்ப மற்றும் செயல்பாட்டு படிநிலைகளின் மூலமாக திட்டமிடல் மற்றும் முன்னேற்றத்துடன் தொடங்கி, ஒரு ஒப்பந்தம் முடிக்கப்படும்போது அல்லது முடப்பட்டவுடன் முடிவடையும்.</p>	

**குறிப்பு :** தே.பெ.ஆ வானது இவ் அத்தியாயத்திற்கான செயல்பாட்டு கைநூலை, அத்தியாயத்தின் ஏற்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்ற தொடர்புடைய நிறுவனங்களின் ஒப்புதலுடன் வெளியிடும்.

## அத்தியாயம் 15

## பசுமை பொது பெறுகை

	<b>15.1 பசுமை பொது பெறுகை அறிமுகம்</b>	கைநூலைப் பார்க்கவும் 15.1
	<p>பொருட்கள், வேலைகள், சேவைகள் மற்றும் தகவல் முறைமைகள் ஆகியவற்றை பெறுகை செய்யும் போது எல்லா அரசு நிறுவனங்களும் சுற்றுச்சூழல் பரிசீலனையை கணக்கில் எடுத்துக்கொள்வது கட்டாயமாகும்.</p> <p>பசுமை பொது பெறுகை என்பது ஒரு பொது பெறுகை ஆகும். இது திட்டமிடல், பெறுகை உள்ளிட்ட முழுமையான பொது பெறுகை செயல்முறைகளில் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் பொருட்கள், வேலைகள் அல்லது சேவைகளின் முழு வாழ்க்கை சுழற்சியையும் கருத்தில் கொள்கின்றது. மேலதிகமாக, அது சூழலில் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதற்கு மிகவும் பொருத்தமானதோடு மற்றும் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p>	
<b>15.1.1</b>	<b>பசுமை பொது பெறுகை கொள்கை</b>	கைநூலைப் பார்க்கவும் 15.1.1
	<p>பசுமை பெறுகை நடைமுறைகளை ஒரு கட்டாய தேவையாக ஏற்றுக்கொள்வதற்கும் புதிய பெறுகை வழிகாட்டல்களில் அடிப்படை தளத்தை உள்ளடக்குவதற்கும் இலங்கை அரசாங்கம் ஒரு கொள்கை ரீதியிலான முடிவை எடுத்துள்ளது.</p> <p>பசுமை பெறுகை என்பதன் பொருள், குறைவான பாதகமான சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், வேலைகள் மற்றும் சேவைகளை பெறுகை செய்வதாகும். பெறுகை செயல்முறையானது தன்னளவில் மனித சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் கரிசனைகளை உள்ளடக்கி மற்றும் கேள்விமனு கோரல் ஆவணங்களில் சேர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ளடங்குகின்றன. குறிப்பாக, அரசாங்க நிறுவனங்கள் தனித்த பயன்பாடு</p> <p>செலவழிப்பு பொருட்கள் மற்றும் பெறுகை பொருட்கள், வேலைகள் மற்றும் சேவைகள் என்பவற்றை தவிர்ப்பதற்கு பின்வரும் விடயங்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதையும் முயற்சிகளையும் ஊக்குவிக்கின்றது.</p> <p>அ) மேம்பட்ட மறுசுழற்சி, அதிக மறுசுழற்சி உள்ளடக்கம், பொதியிடலை குறைத்தல் மற்றும் அதிக ஆயுள் ஆகியவற்றிற்கு எப்போதும் சாத்தியமான பசுமை பொருளைப் பயன்படுத்துதல்.</p> <p>ஆ) அதிக சக்தி திறன் கொண்டது</p> <p>இ) தூய்மையான தொழில்நுட்பத்தையும் சுத்தமான எரிபொருளையும் பயன்படுத்துதல்</p> <p>ஈ) குறைந்த நீர் நுகர்வு ஏற்படுத்துவனவும், மற்றும் நீர் அறுவடையை அதிகரித்தலும்</p> <p>உ) நிறுவல் அல்லது உபயோகத்தின்போது போது குறைவான எரிச்சலூட்டும் அல்லது நச்சுத்தன்மையை வெளியேற்றுதல்</p> <p>ஊ) எந்த நச்சுத்தன்மையுடனான குறைவான உற்பத்தி அல்லது குறைந்த நச்சுத்தன்மை, கழிவு நீக்கம் மற்றும் நிலையான குப்பை அகற்றல் விளைவை ஏற்படுத்துதல்.</p> <p>எ) எல்லா சாத்தியமான வேளைகளிலும் மாசுபடுத்துவோர் செலுத்துவர் என்ற கொள்கையும் மற்றும் தயாரிப்பாளர் பொறுப்பையும் பிரயோகித்தல்</p>	



<p><b>15.2 பசுமை பொது பெறுகை (ப.பொ.பெ) கொள்கை வழிகாட்டி</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 15.2</p>
<p>அ) <b>வாழ்க்கை நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி சவால்களை அடைய:</b></p> <p>ஆ) <b>தேவையற்ற கொள்முதல் / நுகர்வு குறைத்தல் அல்லது விலக்குதல்:</b> கழிவு, நச்சுத்தன்மை, வசிப்பிட அழிவு, மண் அரிப்பு, பச்சை வீட்டு வாயு உமிழ்வுகள்</p> <p>இ) <b>கிறன் மற்றும் விளைக்திறனை அதிகப்படுத்துதல்:</b> எரிசக்தி திறன், ஆற்றல்திறன், நீர் இயங்கும் திறன், பணத்திற்கான பெறுமதி, போட்டி நன்மை, மற்றும் சுற்றுச்சூழல் - பெயரிடப்பட்ட/ சுற்றுச்சூழல் பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகள் சேவைகள் கொள்வனவு செய்தல், நிலையான வாய்ப்புகள் பாதுகாப்புக்கான கல்வி</p> <p>ஈ) <b>வாழ்க்கைச் சுழற்சி மற்றும் நிலைபேறான உற்பத்தி மற்றும் நுகர்வு கோட்பாடுகள்:</b> வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தின் உற்பத்தித்திறன் மற்றும் சுற்றுச்சூழல் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பசுமை பொது தத்துவங்களைப் பிரயோகிக்க வேண்டும்</p> <p>உ-) <b>மாசுபடுத்துபவர் செலுத்துதல் கொள்கை முன்னெச்சரிக்கை கொள்கை மற்றும் உற்பத்தியாளர் பொறுப்பு (உற்பத்தி தடைமை அளித்தல்):</b> உற்பத்தி மற்றும் சேவையின் வாழ்க்கை சுழற்சியில் சாத்தியமான அதிகபட்ச அளவிற்கு வள நுகர்வினை குறைத்து மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொறுப்புகளை உச்சப்படுத்த பசுமை பொது பெறுகை பிரயோகிக்கப்பட வேண்டும்</p> <p>ஊ) <b>அரசு நிறுவனங்களின் தடைமை தாங்குதல்:</b> அரசு நிறுவனங்கள் ப.பொ.பெ மற்றும் தொடர்புடைய வரவு செலவு திட்டமிடல் விதிகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்படுவதோடு வெளிப்படைத் தன்மையை அரசுநிதியை திறன்மிக்கவகையில் எல்லா மட்டங்களிலும் பணத்திற்கான பெறுமதி தொழிற்பாட்டு கொள்கையை செய்யவேண்டும்.</p> <p>எ) <b>சுற்றுச்சூழல் வகைகூறல்:</b> பசுமை பொது பெறுகை செய்யப்படுதல் மற்றும் பொது பெறுகை நடைமுறைப்படுத்தலில் வகைகூறலுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான அத்தியாவசிய வழிமுறையாக உறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படல் வேண்டும்</p> <p>ஏ) <b>சிறந்த ஆளுகை:</b> பசுமை பெறுகையின் (ப.பெ) அனைத்து மட்டங்களிலும் சுற்றுச்சூழல் செயல்திறன் கவனத்தின் மூலம் சிறந்த ஆளுகையை உறுதி செய்யப்படவேண்டும்.</p>	
<p><b>15.3 பசுமை பொது பெறுகை தந்திரோபாயத்தை அறிமுகப்படுத்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 15.3</p>
<p>பசுமை பொது பெறுகை நோக்கத்தை அடைய, தேசிய பெறுகை ஆணைக்குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு பிற அமைச்சுகளின் உதவியுடன் பின்வருவனவற்றை மேற்கொள்ளும் :</p> <p>அ) நாட்டில் பசுமை பொது பெறுகை மற்றும் நிலைபேறான பொது பெறுகை பயன்பாடு குறித்து கற்பித்து முன்னெடுத்து விவாதத்தை தூண்டுதல் செய்தல்</p> <p>ஆ) பசுமை பொது பெறுகை மற்றும் நிலையான பொது பெறுகை ஏற்பாடுகளின் மீது அனுபவங்களை கொண்ட, தகவல் மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை நிறுவி பெறுகை நிறுவனங்களிடையே நல் பயிற்சியை பரிமாற்றம் செய்தல்</p> <p>இ) விரிவுபடுத்தல் மற்றும் ஆலோசனை, பிரமாணம் மற்றும் குறிகாட்டிகள் என்பவை பசுமை பொது பெறுகை மற்றும் நிலைபேறான பொது பெறுகையை ஊக்குவிப்பதற்காக பொது கேள்விமனுவின்போது பயன்படுத்தப்பட வேண்டும்</p> <p>ஈ) பெறுகை செயல்முறையில் பசுமை பொது பெறுகை மற்றும் நிலைபேறான பொது பெறுகை பிரமாணத்தை சரியான நேரத்தில் ஒருங்கிணைப்பதற்கு, பொது பெறுகை திட்டமிடலை ஊக்குவித்தல்</p>	

<p>உ) பசுமை பொது பெறுகையின் ஆரம்பம் மூலோபாயம் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள், வேலைகள் மற்றும் சேவைகளில் தொடங்கி மற்றும் பசுமை பெறுகை பட்டியலாக விரிவாக்கப்பட வேண்டும்,</p> <p>ஊ) பசுமைக் கட்டிடத்தை அல்லது பச்சை பொருள் சான்றிதழை பெறுவதற்கு ஊக்குவித்தல்</p>	
<p><b>15.4 சுற்றுச்சூழல் அமைச்சினது பங்கு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 15.4</p>
<p>சுற்றுச்சூழல் விடயத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சு, பசுமை பொது பெறுகை மீதான ஒரு நிறுவனங்களிடையிலான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.</p>	
<p><b>15.5 பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களின் பசுமை தகவத்திறன்களின் அறிமுகப்படுத்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 15.5</p>
<p>நிறுவனங்களிடையான நிபுணர் குழு, பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள், மற்றும் வேலைகள், உள்ளூர் சான்றளிப்பு அமைப்புகளால் ஏற்கனவே சான்றளிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி பசுமை தகவத்திறன்களை உருவாக்கலாம். நிறுவனங்களிடையான நிபுணர் குழுவிலிருந்து ஒவ்வொரு பெறுகை நிறுவனமும் தங்களது பசுமை விவரணக்குறிப்புகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.</p>	
<p><b>15.6 பெறுகை ஆவணங்களுக்குள் பசுமை பொது பெறுகை பிரமாணத்தை உள்வாங்குதல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 15.6</p>
<p>பொதுவான பயன்பாட்டு பொருட்களை வாங்குதல், ஒவ்வொரு பெறுகை நிறுவனமும் சந்தைகளில் போதுமான மாதிரிகள் மற்றும் அளவுகளில் சந்தையில் கிடைக்கின்ற போது, கேள்விமனு தகவத்திறன்களில் "கட்டாய" அம்சங்கள் பசுமை தகவத்திறன்களை ஏற்றுக்கொள்ளலாம். இது தொடர்பில், "கட்டாய" பசுமை தேவைகள் கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <p>நிச்சயமற்ற சந்தை கிடைக்கக் கூடிய புதிய பசுமை தகவத்திறன்களுக்காக, கேள்விமனு தகவத்திறன்கள் "விரும்பத்தக்க" அம்சங்களாக பசுமை தகவத்திறன்கள் சேர்க்கப்படும். "விரும்பத்தக்க" பசுமை தேவைகளும் கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.</p>	
<p><b>15.7 பசுமை பிரமாணத்துடன் கேள்விமனுக்கள் / முன்மொழிவுகளை மதிப்பிடல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 15.7</p>
<p>கேள்வி மனு மதிப்பீட்டுக் குழுவானது, கட்டாய அம்சங்களை பூர்த்தி செய்யக்கூடிய கேள்விபத்திர மனுக்களை மதிப்பீட்டு மற்றும் குறைவாக அனுசூலங்களைக் கொண்ட கேள்விமனுவை/ முன்மொழிவை (புள்ளியிடும் முறைமை இல்லாத கேள்வி பத்திரமனு) அல்லது கூடிய ஒத்திசைவுள்ள கேள்விபத்திரமனுவை (புள்ளியிடல் முறைமை உள்ள கேள்விபத்திரமனு ஏற்பதற்கு பரிந்துரை செய்யும்.</p> <p>பசுமை விரும்பத்தக்க அம்சங்களை பொறுத்தவரை, அவை கேள்விமனு பத்திர மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. பின்வரும் சந்தர்ப்பங்களை தவிர அனைத்து அம்சங்களிலும் ஒரே மாதிரியான இரண்டு அல்லது குறைந்த ஒத்திசைவான கேள்விமனு உள்ள நிலையில் , விரும்பத்தக்க பசுமை தகவத்திறன்களை ஏற்கும் ஒன்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். இந்த ஏற்பாடுகள் தெளிவாக பெறுகை ஆவணத்தில் குறிக்கப்பட வேண்டும்.</p> <p>பசுமை தகவத்திறன்களுடன் ஒத்திசையக்கூடிய உற்பத்திகளை வழங்குவதற்கு சாத்தியமான வழங்குநர்களை ஊக்குவிப்பதற்காக, வழங்கப்பட்ட விலைக்கு எதிராக பசுமை தகவத்திறன்களுக்கு பொருத்தமான கூடியபுள்ளிகள் கொண்ட புள்ளியிடும் திட்டத்தை கருத்தில் கொள்ளலாம். இந்த நோக்கத்திற்காக, முன் அனுமதி அங்கீகாரம், பெறுகை குழுவில் இருந்து பெற வேண்டும். புள்ளிவழங்கும் முறைமை வரையும்போது, பணம் பெறுமதிக்கான குறிக்கோளை அது அடைய முடியுமா என்பதற்கு உரியபுள்ளிகள் கொடுக்கப்பட வேண்டும்.</p>	

<p>கேள்விமனு மதிப்பீட்டு குழு "விரும்பத்தக்க" பசுமை தகவத்திறன்களோடு ஒத்து செல்லக்கூடியவை பற்றி கேள்விமனு/முன்மொழிவு பதிவை வைத்திருக்க வேண்டும். அத்தோடு கேள்விமனுவிற்கான/முன்மொழிவிற்கான பதில்களையும் சந்தை தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, ஒழுங்குமுறையிலான மீளாய்வு செய்யப்படவேண்டும். இது கட்டாயமாகவோ அல்லது புள்ளிகளைக் கவரக்கூடிய விரும்பத்தக்க தேவைகளான எதிர்காலத்தில் தம் நிலைகள் உருவாகுமானால் அவற்றை மாற்றக்கூடியதாக அமையவேண்டும்.</p> <p>விநியோகத்தில் போதுமான மாதிரிகள் அல்லது அளவு இல்லாத தனித்த "விரும்பத்தக்க" பசுமை தகவத்திறன்கள் தொடர்ந்து "விரும்பத்தக்க" அம்சங்களாக சேர்க்கப்படும்.</p>	
<p><b>15.8 பசுமை உற்பத்தி கொள்வனவு மீதான வருடாந்த அறிக்கை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 15.8</p>
<p>பசுமை உற்பத்தியின் கொள்வனவு சூழ்நிலையை கண்காணிக்கும் வகையில், ஒவ்வொரு நாட்காட்டி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடனான கடைசி நாட்காட்டி ஆண்டின் பெறுகை அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பெறுகை ஆணைக்குழு அழைப்பு விடுக்கும். பசுமை தயாரிப்புப் பட்டியலைப் பார்வையிடுவதற்கு பெறுகை நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன, மேலும் பெறுகை செய்யப்பட்ட உற்பத்திகள் பட்டியலிடப்பட்ட உற்பத்திகளில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். வாங்கப்பட்ட பொருட்கள் பட்டியலிடப்பட்டிருந்தால், 15.6 மற்றும் 15.7ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை சுட்டிக் காட்டுவதன் மூலம் பெறுகை நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட பசுமை தகவத்திறன்களை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.</p> <p>அத்தோடு நி.இ.நி.கு சிபாரிசு செய்துள்ளபடி பொது பயன்பாட்டு குறியீட்டின் பட்டியலில் பொருள் குறியீடு மற்றும் பசுமை தகவத்திறன் குறியீடு ஆகியவை உள்ளடங்கவேண்டும். இணையாக, பெறுகை நிறுவனங்கள் உற்பத்தி அடையாளம், பெறுகை மதிப்புகள் பற்றிய தகவல்களை ஒன்றிணைக்க வேண்டும். அத்தோடு தேசிய பெறுகை ஆணைக்குழுவுக்கான வருடாந்த அறிக்கையில் இணைக்கப்படுவதற்கான இறுதி கொள்வனவுகள் அத்தகைய பசுமை தகவத்திறன்களை ஒத்துசெவ்வானவர் அல்லது இல்லையா என்பதையும் பசுமை தகவத்திறன்கள் பின்பற்றப்பட்டுள்ளனவாக இல்லையா என்ற தகவல்கள் பற்றிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.</p>	
<p><b>15.9 செலவு தாக்கம்</b></p>	
<p>பெறுகை நிறுவனங்கள் பசுமை தகவத்திறன்கள் கொண்ட பொருட்கள், வேலைகள் மற்றும் சேவைகளை வாங்குவதில் ஏற்படும் கூடுதல் செலவை ஏற்க வேண்டும். இந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளின் செலவுகள் சில நேரங்களில் பசுமை அம்சங்களின்றி இருப்பதைவிட அதிகமாக இருக்கும், வேளை பசுமை பெறுகையை முன்னணிக்கு கொண்டுவரும் அரசாங்கத்தின் முன்னெடுப்பு, பொருத்தமான சந்தையின் வளர்ச்சிக்கு உதவும், மற்றும்</p> <p>பசுமை தகவத்திறன்களுக்கு இணைவான உற்பத்திகளின் விலைகள் காலப்போக்கில் குறைவாக்கப்படும்.</p> <p>மூன்று வருடங்களுக்கு மேல் பொருட்களை பெறுகை செய்யும் பொருட்டு ஆயுள் சுழற்சியை, பெறுகை நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். மற்றும் வேலைகள் பொறுத்து இது கட்டாயமான ஒன்றாகும்.</p>	

**குறிப்பு :** தே.பெ.ஆ வானது இவ் அத்தியாயத்திற்கான செயல்பாட்டு கைநூலை, அத்தியாயத்தின் ஏற்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்ற தொடர்புடைய நிறுவனங்களின் ஒப்புதலுடன் வெளியிடும்.

**அத்தியாயம் 16**  
**அரச தனியார் பங்குலலலை**

16.1 அரச தனியார் பங்குலலலை	
<p>அரச தனியார் பங்குலலலை ஂன்பது தனியார் முதலீட்டாளருக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையில் ஡ுது ஡ுத்துக்கள் அல்லது சேவை வழங்கல் ஂன்ற நீண்டகால ஓப்பந்தலலலலும் இங்கு தனியார் முதலீட்டாளர் கணிசலலல இடர்களையும் முகாலலலலலல ஡ுறுப்பையும் ஂற்றுக்குள்ளிறார் ஂன்புலலலலும்.</p> <p>தேசிய ஡ுறுகை ஆணைக்குழு முக்கிய ஡ுறுகை குுட்பாடுகளுடன் ஓத்திசைவான தெரிவாக அலலலலலலல தனியார் முதலீட்டாளர், கருத்திட்டத்திற்கான செலவு அல்லது நிரலலலலலலல - ஡ுந்தம் - நலலமுறைப்படுத்தல் (நி.஡ு.ந) (Build Own-Operate), நிரலலலலலலல - நலலமுறைப்படுத்துதல் - ஡ுறுதல் (நி.ந.லல) (Build-Operate Transfer) , நிரலலலலலலல - ஡ுந்தம் - நலலமுறைப்படுத்தல் - ஡ுறுதல் (நி.஡ு.ந.லல) (Build Own-Transfer) , வடிவலலலலலலல - நிரலலலலலலல - ஡ுந்தம் - நலலமுறைப்படுத்தல் - ஡ுறுதல் (வ.நி.஡ு.ந.லல) (Design Build Own Operate Transfer) சலலகைகள் அல்லது அதே ஡ுதிரியான வகைகள் அல்லது தனியார் ஂறுபாடுகள் ஆகியவற்றின் கீழ் ஡ுறப்பட்ட ஓப்பந்தங்களுக்கு நிதியலலலலலலல.</p>	



## உள்ளடக்கம்

<b>வரைவிலக்கணங்கள்</b>	7
<b>முதலெழுத்துச் சுருக்கங்கள்</b>	10
<b>அத்தியாயம் - 1 –பொது</b>	
1.1 நோக்கம்	11
1.2 குறிக்கோள்கள்	12
1.3 பயன்பாட்டின் நோக்கெல்லை	12
1.3.1 ஆலோசனை சேவையின் நோக்கம்	12
1.3.2 வெளிநாட்டு நிதியீட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்கள்	13
1.4 ஆலோசகர்களை தெரிவு செய்தல் மற்றும் பணிக்கமர்த்துதல் நெறிமுறை	13
1.4.1 இரகசியத்தன்மை	13
1.4.2 மோசடி மற்றும் ஊழல்	13
1.4.3 முரண்பட்ட அக்கறை	14
1.4.4 நேர்மையற்ற போட்டி அனுகூலங்கள்	15
1.5 பெறுகை செயல்களுக்கு பிரயோகிக்கப்படும் சட்டங்கள்	16
1.6 கீழ் நோக்கிய பெறுகைக்கு வழிநடத்தும் ஆலோசனை சேவைகள்	16
<b>அத்தியாயம் - 2 பெறுகை செயல்களின் ஆளுகை</b>	
2.1 தேசிய பெறுகை ஆணைக்குழு (தே.பெ.ஆ)	17
2.1.1 தேசிய பெறுகை ஆணைக்குழுவின் பங்கு	17
2.2 பிரதான வகைகூறும்உத்தியோகத்தர் மற்றும் வகைகூறும்உத்தியோகத்தரின் பங்குகளும்,பொறுப்புகளும்	17
2.3 பெறுகை நிறுவனங்களின் (பெ.நி) வகிபங்கும் பொறுப்புகளும்	17
2.4 ஆலோசகர் தெரிவுக் குழுவின் (ஆ.தெ.கு) நியமனமும் ஆலோசகர் தெரிவுக் குழு அங்கத்தினருக்கான கொடுப்பனவுகளும்	18
2.4.1 உயர்மட்ட ஆலோசகர் தெரிவுக்குழு	18
2.4.2 அமைச்சின் ஆலோசகர் தெரிவுக்குழு	18
2.4.3 திணைக்கள ஆலோசகர் தெரிவுக்குழு	18
2.4.4 கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக்குழு	18
2.4.5 ஆலோசகர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை செயற்பாட்டிற்கு உதவுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள்	18
2.5 ஒப்பந்தம் அளிப்பதை நிச்சயம் செய்யும் அதிகார எல்லைகள்	19

**டுத்தியாயம் - 3 – டுலுலுசனை நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட டுலுலுசகர்களை  
தெரிவு செய்வதற்கான செயல்முறைகள் மற்றும் தெரிவு முறைகள்**

3.1	டுலுலுசனை நிறுவனங்களை தெரிவு செய்யும் முறைகள்	20
3.1.1	தரம் மற்றும் செலவு டுடிப்படையிலான தெரிவு (த.செ.டு.தெ)	20
3.1.2	தரம் டுடிப்படையிலான தெரிவு (த.டு.தெ)	21
3.1.3	நிலையான வரவு செலவு திட்டம் டுடிப்படையிலான தெரிவு (நி.வ.தி.தெ)	21
3.1.4	டுலுலுசகர்களுடைய தகுதி டுடிப்படையிலான தெரிவு (டு.செ.தெ)	22
3.1.5	டுலுலுசகர்களுடைய தகுதி டுடிப்படையிலான தெரிவு (டு.த.டு.தெ)	22
3.1.6	நேரடித் தெரிவு - தனி மூல தெரிவு (த.மூ.தெ)	23
3.1.7	குறிப்பிட்ட வகை டுலுலுசகர்களின் தெரிவு	24
	3.1.7.1 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு டுய்வு மற்றும் டுபிவிருத்தி நிலையங்கள்	24
	3.1.7.2 அரசு நிறுவனங்களுக்கு டுலுலுசனை ஓப்படை வழங்கல்	25
3.1.8	நியதிக் குறிப்புகளை தயாரித்தல் (நி.கு)	25
3.1.9	நீண்ட பட்டியலைத் தயாரித்தல்	26
3.1.10	குறுகிய பட்டியலைத் தயாரித்தல்	26
3.2	தனிப்பட்ட டுலுலுசகர்களை தெரிவு செய்தல்	26
3.2.1	தனிப்பட்ட டுலுலுசகர்களை தெரிவு செய்தல்	26
3.2.2	தனிப்பட்ட டுலுலுசகர்களை தெரிவுசெய்வதற்கான நியதிக் குறிப்புகள்	26
3.2.3	விளம்பரப்படுத்தல்	27
3.2.4	புலுடி டுடிப்படைத் தெரிவு	27
3.2.5	தனி மூல தெரிவு	27
3.2.6	நியமன நிபந்தனைகள்	28

**டுத்தியாயம் - 4 – பெறுகை திட்டமிடல்**

4.1	பெறுகை திட்டமிடல்	29
4.1.1	பிரதான பெறுகை திட்டம் (பி.பெ.தி)	29
4.1.2	பெறுகைத் திட்டம்	29
4.1.3	பெறுகைநேர டுட்டவணை (பெ.நே.டு)	30
4.2	பெறுகைதிட்ட பிரசுரம் மற்றும் பெறுகை செயல்களுக்கான காலச் சட்டகம்	30
4.3	பெறுகையின் ஡ுலுத்த செலவு ஡ுதிப்பீடு	30
4.3.1	஡ுலுத்த செலவு ஡ுதிப்பீட்டை டுங்கீகரித்தல்	31
4.3.2	஡ுலுத்த செலவு ஡ுதிப்பீட்டினை இற்றைப்படுத்துதல்	31
4.4	டுர்வ வெளிப்பாடு	31
4.4.1	டுர்வ வெளிப்பாட்டுக் குுாரிக்கை பிரசுரம்	31
4.4.2	டுர்வ வெளிப்பாட்டுக் குுாரிக்கையின் டுள்ளடக்கம்	31
4.4.3	டுலுலுசனை நிறுவனங்களின் குறுகிய பட்டியலுக்கான பிர஡ுணம்	32

4.4.4	தனிப்பட்ட ஆலோசகர்களின் குறுகிய பட்டியலுக்கான பிரமாணம்	32
<b>அத்தியாயம் - 5 – முன்மொழிவு கோரிக்கை ஆவணங்கள் (மு.கோ.ஆ)</b>		
5.1	முன்மொழிவு கோரிக்கை ஆவண வரைவைத் தயாரித்தல்	33
5.2	முன்மொழிவு கோரிக்கை ஆவணத்திற்கான உள்ளடக்கங்கள்	33
5.3	நியம முன்மொழிவு கோரிக்கைக்கான ஆவணம் (நி.மு.கோ.ஆ)	33
5.4	முன்மொழிவுக் கோரிக்கை பிரசுரம் (மு.கோ.பி)	33
5.5	அழைப்பிதழ் கடிதம் (அ.க)	34
5.6	ஆலோசகர்களுக்கான அறிவுறுதல்கள்	34
5.7	ஆலோசகர்களின் தகுதி	34
5.8	உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆலோசகர்களை சமமாக நடத்துதல்	34
5.9	முன்மொழிவுச் செல்லுபடியாகும் காலம்	35
5.10	முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான நேரம்	35
5.11	முன்மொழிவு கோரிக்கைகளின் ஆவணங்கள் தெளிவு	35
5.12	முன்மொழிவுக்கான கோரிக்கையை தெளிவுபடுத்துதல் மற்றும் திருத்தங்கள்	35
5.13	ஆலோசகர்களுக்கு இடையேயான தொடர்பு	36
5.14	பெறுமதி சேர்வரி	36
5.15	மதிப்பீட்டு பிரமாணம் மற்றும் தகுதி தேவைகள்	37
5.16	ஒப்பந்தத்தின் நியமப் படிவங்கள்	37
5.16.1	வெளியிடப்படும் வரைவு ஒப்பந்தம்	37
5.17	ஒப்பந்த நிபந்தனைகள்	38
5.18	வில்லை சீராக்கம்	38
5.19	கொடுப்பனவு ஏற்பாடுகள்	38
5.20	முற்பணக் கொடுப்பனவு	38
5.20.1	செயல்திறன் பிணை முறி	38
5.21	பிணக்குகளைத் தீர்த்தல்	38
5.22	ஒப்பந்த சட்டம்	39
5.23	நியதிக் குறிப்பு	39
5.24	தொழில்நுட்ப மற்றும் நிதியியல் முன்மொழிவுகளின் நியமப் படிவங்கள்	39
<b>அத்தியாயம் - 6 - முன்மொழிவு செயல்முறை</b>		
6.1	முன்மொழிவு கோரிக்கை ஆவணங்கள் வழங்கல்	40
6.2	முன்மொழிவு தயாரிப்பு காலம்	40



6.3	முன்மொழிவுகளின் சமர்ப்பிப்பு/ பெறுதல்கள்	40
6.4	தாமதமான முன்மொழிவுகளை நிராகரித்தல்	40
6.5	முன்மொழிவுகளை பொதுவாக திறத்தல்	41
6.6	நிதி ரீதியான முன்மொழிவுகளை பொதுவாக திறக்கும் நடைமுறை	41

### அத்தியாயம் - 7 - முன்மொழிவுகளின் மதிப்பீடு

7.1	பொது	42
7.2	இரகசியத்தன்மை	42
7.3	முன்மொழிவு மதிப்பீட்டிற்கான வெளிநிபுணர்களின் சேவைகள்	42
7.4	முன்மொழிவு மதிப்பீட்டிற்கான கால அட்டவணை	42
7.5	முன்மொழிவு செல்லுபடிக்காலத்தை நீடித்தல்	42
7.6	முன்மொழிவு மூலப்பிரதியை மதிப்பீடு செய்தல்	43
7.7	முன்மொழிவு மதிப்பீட்டின் நோக்கம் மற்றும் நிலைகள்	43
7.8	தொழில்நுட்ப முன்மொழிவு மதிப்பீடு	43
7.8.1	தரவரிசைப்படுத்தும் முறைமைக்கு ஆலோசகர் தெரிவு குழுக்கள் முன்கூட்டிய உடன்படுத்தல் (ஆ.தெ.கு)	43
7.8.2	ஆலோசகர்கள் தெரிவு குழுக்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டியவை	43
7.8.3	ஒவ்வொரு முன்மொழிவுகளுக்குமான பலம் மற்றும் பலவீனங்களை பதிவு செய்தல் வேண்டும்	44
7.8.4	வெளிப்படுத்திய பிரமாண அடிப்படையிலான மதிப்பீடு	44
7.9	தொழில்நுட்ப முன்மொழிவு மதிப்பீட்டுப் படிவம்	44
7.10	மதிப்பீட்டின் போது ஆலோசகர்களிடமிருந்து பெறப்படும் விளக்கங்கள்	45
7.11	நிதி ரீதியான முன்மொழிவுளைத் திறத்தல்	45
7.12	நிதி ரீதியான முன்மொழிவுகளை மதிப்பீடு செய்தல்	45
7.13	மிக உயர்ந்த நிலையிலான ஆலோசகருடன் பேச்சு வார்த்தை	46
7.13.1	தரம் மற்றும் செலவு அடிப்படையில் தெரிவு, நிலையான வரவு செலவுத் திட்ட அடிப்படையிலான தெரிவு மற்றும் குறைந்த செலவு அடிப்படையில் பேச்சுவார்த்தை	46
7.13.2	தரமான அடிப்படையிலான தெரிவு, தகுதி அடிப்படையிலான தெரிவு மற்றும் தனி மூல தெரிவு ஆகியவற்றில் பேச்சுவார்த்தை	47
7.14	இணைந்த மதிப்பீட்டு அறிக்கை	48
7.15	பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரித்தல்	48

**அத்தியாயம் - 8 - ஒப்பந்தத்தை அளித்தல்**

8.1	ஒப்பந்தத்தை அளிப்பதற்கான பரிந்துரைகள் / தீர்மானங்கள்	49
8.2	ஒப்பந்தத்தை அளிக்கும் எண்ணத்தை அனைத்து ஆலோசகர்களுக்கும் அறிவித்தல்	49
8.3	விளக்கமளித்தல்	49
8.4	செயற்படாத கால எல்லை	50
8.5	உயர் மட்ட ஆலோசகர் தெரிவுக் குழு / அமைச்சு ஆலோசகர் தெரிவுக்குழு / திணைக்கள ஆலோசகர் தெரிவுக்குழு மற்றும் கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட ஒப்பந்த அளிப்புகளுக்கு எதிரான மேன்முறையீடு	50
8.5.1	பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் நியமனம், அறிக்கையிடல் நடைமுறை பொறுப்புகள் மற்றும் பெ. மே. சபையின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள்	51
8.5.2	உயர்மட்ட ஆலோசகர் தெரிவுக் குழுவுடன் தொடர்பான உயர்மட்ட பெறுகைகளுக்கான பெறுகை மேன்முறையீட்டு சபை	51
8.5.3	அமைச்சின் ஆலோசகர் தெரிவுக் குழுவுடன் தொடர்பான அமைச்சுமட்ட பெறுகைகளுக்கான அமைச்சு பெறுகை மேன்முறையீட்டு சபை	51
8.5.4	திணைக்கள ஆலோசகர் தெரிவுக் குழு / கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக் குழு தொடர்பான திணைக்கள / கருத்திட்ட மட்ட பெறுகைகளுக்கான திணைக்கள பெறுகை மேன்முறையீட்டு சபை / கருத்திட்ட பெறுகை மேன்முறையீட்டு சபை.	52
8.5.5	பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு மற்றும் உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை மேன்முறையீட்டு செயல்முறைக்கு உதவிசெய்யும் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள்	52
8.6	ஒப்பந்த அளித்தலுக்கான நடைமுறை	52
8.7	முறையான ஒப்பந்தம்	52
8.8	ஒப்பந்த அளிப்பு பிரசுரித்தல்	53

**அத்தியாயம் 9 - ஒப்பந்த நிர்வாகம்**

9.1	ஒப்பந்த நிர்வாகம்	54
9.2	ஒப்பந்த வேறுபாடு / கோரிக்கைகளின் மாற்றம்	54
9.3	காலத்தை நீடித்தல்	54
9.4	கறுப்பு பட்டியல்படுத்தப்பட்ட அல்லது தடை விதிக்கப்பட்ட, தவறு இழைத்த ஆலோசகர்கள்	54
9.5	ஆலோசகர்களை மேற்பார்வை செய்தல்	55
9.6	ஒப்பந்தங்களின் வகைகள்	55

### வரைவிலக்கணங்கள்

சந்தர்ப்பம் வேறு வகையில் தேவைப்படாத விடத்து, இந்த வழிகாட்டுதல்களில் உயோகிக்கப்படும் சொற்றொடர்கள் பின்வரும் அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.

**“ஆலோசகர்”** சட்டரீதியாக மற்றும் நிதி ரீதியாக பலவிதமான இயல்பான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், கூட்டுமுயற்சிகள் அல்லது (ஒரு ஊழியராக பெறுகை நிறுவனத்தில் தொழில் புரியாதவர்) ஆலோசனை அல்லது திறன் தொழில்வாண்மை சேவைகளை வழங்கும் தனிநபர்கள் ஆவர்.

**“ஆலோசனை சேவை”** ஆலோசனை அல்லது திறன்தொழில் தன்மை மற்றும் ஆலோசகர்கள் மூலம் அளிக்கப்படுகின்ற சேவைகள், கொள்கை ஆலோசனை, நிறுவன சீரமைப்பு, திறன் இயலுமை வளர்த்தல், தொடர்பு ஆலோசகர்கள், முகாமைத்துவ ஆலோசகர்கள், பொறியியல் சேவைகள், கணியவியலாளர், கட்டிடக்கலைஞர் சேவைகளுடன், நிர்மாண மேற்பார்வை, சாத்தியவள முன்முதலீடு கற்கைகள், நிதி மற்றும் கணக்கியல் சேவைகள், பெறுகை சேவைகள், சமூக மற்றும் சுற்றுச் சூழல் கற்கைகளை அடையாளப் படுத்துதல், தயாரித்தல் கருத்திட்டங்களை அமுல்படுத்தல், கருத்திட்ட முகாமைப்பயிற்சி மேற்பார்வை பயிற்சி மற்றும் அபிவிருத்தி போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.

**“ஆலோசகர் தெரிவு”** பொது நிதிகள் அல்லது உள்ளூர் அல்லது வெளிநாட்டுகடன்கள், மானியங்கள், பரிசுகள், நன்கொடைகள், பங்களிப்பு மற்றும் ஏதாவது நிதி மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி தொடர்பில் பெறுகை நிறுவனங்கள் ஆலோசனைச் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மிகவும் பொருத்தமான வழியாகும்.

**“ஓய்வூதிய விலை”** ஒரு சேவையை வழங்குவதற்கு ஓர் ஓய்வூதியின் கீழ் செலுத்த வேண்டிய பணத்தின் அளவை குறிக்கின்றது. ஓய்வூதியின் விலை அளித்தல் தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்படுவதோடு, பின்னர் ஓய்வூதியின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப சரிசெய்யப்படும். ஓய்வூதியில் குறிப்பிட்டுள்ளவாறு சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், ஓய்வூதிய விலை, ஏற்றுக்கொள்ளப்பட்ட விலை சூத்திரத்தால் நிர்ணயிக்கப்படும்.

**“வெளிநாட்டு நிதியளிப்பு முகவர் நிலையம்”** கருத்திட்டத்திற்கு அல்லது ஒரு நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதிப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் இருவழி முகவர் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள முற்படுகின்ற அல்லது உத்தேசிக்கின்ற பலவித அல்லது இருவழி முகவர் நிலையம் எனப் பொருள்படும்.

**“வெளிநாட்டு நிதியீட்டப்பட்ட கருத்திட்டம்”** என்பது, வெளிநாட்டு நிதி வழங்கும் நிறுவனம் மூலம் முழுமையாகவோ அல்லது பகுதியளவாகவோ நிதியளிக்கப்பட்ட கருத்திட்டம்

**“ஊழல் மற்றும் மோசடி”** மோசடி மற்றும் ஊழல் என்பதால் கருதப்படுவது யாதெனில், நம்பிக்கை நிலையிலுள்ள நபர் ஒருவர் உட்பட, பெறுகைச் செயல்முறையில் எந்தவகையிலேனும் தொடர்புடைய எந்தவொரு நபராலோ அல்லது எந்தவொரு பெறுகை நிறுவனத்தாலோ பொதுப் பெறுகை நோக்கங்களை அடைவதற்கு சாதகமற்ற வகையில் மேற்கொள்ளப்படும் ஊழல், மோசடி, சதித் திட்டம், நிர்ப்பந்தித்தல் மற்றும் தடையை ஏற்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்குவது எனப் பொருள்படும்.

- “பொருட்கள்”** திணம், திரவம் அல்லது வாயு வடிவத்திலான, ஒவ்வொரு விவரிக்கப்பட்ட மூலப்பொருட்கள், உற்பத்திகள் விபரித்த பொறித்தொகுதி மற்றும் இயந்திரங்கள், உபகரணங்கள், விலங்கினம் மற்றும் ஏனைய பௌதீக பொருட்கள் என்று பொருளாகும்.
- “அரச நிறுவனங்கள்”** ஒரு அமைச்சு, அரச திணைக்களம், பொது கூட்டுத்தாபனம், உள்ளூர் அதிகாரசபை, வர்த்தக அல்லது அரசுமையாக்கப்பட்ட நிறுவனம், 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு கம்பனிச் சட்டத்தின், பொது கூட்டுத்தாபனமோ 50% க்கும் அதிகமான பங்குகளை கொண்ட (உள்ளூர் பொது கூட்டுத்தாபனமோ, அதிகாரசபையோ) கம்பனி என்பவற்றை உள்ளடக்கும்.
- “வழிகாட்டுதல்கள்”** இந்த வழிகாட்டுதல்கள் ஆலோசகர்களின் தெரிவையும் பணிக்கமர்த்துவதையும் குறிப்பதாகும்.
- “எழுத்துப்பூர்வமாக”** எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டதோ அல்லது தொடர்பு கொள்ளப்பட்டவைகளாகும். உதாரணமாக, மின்னஞ்சல், தொலைநகல் அல்லது மின்னணு பெறுகை அமைப்பு மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டவையும் இதனுள் உள்ளடங்குகின்றது. (மின்னணுமுறை அணுகக்கூடியது, பாதுகாப்பானது, நேர்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை, மற்றும் போதுமான கணக்காய்வு அம்சங்களை கொண்டுள்ளது என்பவை உறுதிப்படுத்தப்பட்டிருந்தல் வேண்டும்)
- “பாரிய பிரதான பெறுகை திட்டம்”** பெறுகை நிறுவனம் தயாரித்த ஒரு ஆவணம், மத்திய தவணை வரவுசெலவுத்திட்ட முன்னோடிகளில், மூன்று வருட காலப்பகுதியில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்ட அனைத்து கொள்வனவுகளையும் பதிவுசெய்தலோடு இத்தகைய பெறுகை செய்ய தற்காலிக திகதியை உள்ளடக்கியதாகும்.
- “ஆலோசனை அல்லாத சேவைகள்”** ஆலோசனை சேவைகள் அற்றவைகளே இந்த சேவைகள். ஆலோசனை அற்ற சேவைகள் சாதாரணமாக கேள்விமனு மற்றும் அளவிடக்கூடிய வெளியீடு செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தம், மற்றும் எந்த செயல் திறன் நியமங்களை தெளிவாக அடையாளம் கண்டு பிரயோகப்படுத்த அவற்றிற்கான கோரிக்கையை விடுத்து ஒப்பந்தம் வழங்குதலாகும். உதாரணமாக துளையிடுதல், வான் வழிபுகைப்படம் எடுத்தல், செயற்கைக்கோள் படங்கள், வரைபடம், மின்சாரம் நீர்விநியோகம், சுத்தம்செய்தல், பாதுகாப்பு, பொருட்களுக்கு இடமளித்தல், பிறபயன்பாடு சேவைகள் மற்றும் இதேபோன்ற நடவடிக்கைகள் இவற்றில் உள்ளடங்குகின்றன.
- “பெறுகை நிறுவனம்”** குறிப்பிட்ட பெறுகைகளை மேற்கொள்ளும் ஒரு அரச நிறுவனமாகும்.
- “பெறுகை நடவடிக்கை”** தெரிவினை மேற்கொள்வதும் ஆலோசகர்களை பணிக்கமர்த்துவது குறித்த நடவடிக்கைகளை இது குறிக்கிறது.

**“பெறுகை செயல்முறை”**

பொது நிதிகள் அல்லது நிதி, உள்ளூர் அல்லது வெளிநாட்டு கடன்கள், மானியங்கள், பரிசுகள், நன்கொடைகள் மற்றும் அதே போன்ற பெறுகைகள் மூலம் பெறப்பட்டதன் மூலமாக இந்த வழிகாட்டுதல்களின் நோக்கத்திற்காக சேவைகளை மிகவும் பொருத்தமான வழிகள் மூலமாக பெறுகை நிறுவனங்கள் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்ளல் அல்லது வேறு எந்த ஆதாரங்களிலிருந்தும் பெறப்பட்டதா என்பதனை ஆராய்வதற்கு இந்த வழிகாட்டியின் நோக்கத்திற்காக, நுகர்வோர் ஆலோசனை சேவைகளைப் பெறுவது மிகவும் பொருத்தமான வழியாக உள்ளது.

**“வேலைகள்”**

ஒரு கட்டிடத்தின் நிர்மாணம் மீள்நிர்மாணம் இடித்தழித்தல் திருத்தம் அல்லது புதுப்பிப்பு கட்டிடங்களின் பராமரிப்பு, உட்கட்டமைப்பு மற்றும் கட்டிட வேலைகள் போன்ற இணைந்த செயற்பாடுகள் உள்ளடங்கும்.

**முதலெழுத்துச் சுருக்கங்கள்**

வ.உ	-	வகைகளும் உத்தியோகத்தர்
பி.வ.உ	-	பிரதான வகைகளும் உத்தியோகத்தர்
அ.நி.ஆ.தெ.கு	-	அமைச்சரவைவினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை தெரிவுக்குழு
ஆ.த.அ.தெ	-	ஆலோசகரின் தகுதி அடிப்படையிலான தெரிவு
ஆ.தெ.கு	-	ஆலோசகர் தெரிவுக்குழு
சு.வி	-	சுயவிபரக்கோவை
தி.ஆ.தெ.கு	-	திணைக்கள ஆலோசகர் தெரிவுக்குழு
இ.அ.பெ	-	இலத்திரனியல் அரசு பெறுகை
ஆ.வெ	-	ஆர்வ வெளிப்பாடு
நி.வ.தி.அ.தெ.	-	நிலையான வரவு செலவுத்திட்ட தெரிவு
வெ.நி.மு	-	வெளிநாட்டு நிதியிட்ட முகவர் நிலையம்
இ.அ	-	இலங்கை அரசாங்கம்
தி.த	-	திணைக்கள தலைவர்
ச.போ.கே	-	சர்வதேச போட்டி கேள்விமனு
இ.ரு	-	இலங்கை ரூபா
அ.ஆ.தெ.கு	-	அமைச்சு ஆலோசகர் தெரிவுக்குழு
பி.பெ.தி	-	பிரதான பெறுகைத்திட்டம்
தே.போ.கே	-	தேசியப் போட்டி கேள்விமனு
தே.பெ.ஆ	-	தேசிய பெறுகை ஆணைக்குழு
க.ஆ.தெ.கு	-	கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக்குழு
பெ.நி	-	பெறுகை நிறுவனம்
பெ.தி	-	பெறுகை திட்டம்
பெ.நே.அ	-	பெறுகை நேர அட்டவணை
க.ப	-	கருத்திட்ட பணிப்பாளர்
த.அ.தெ	-	தர அடிப்படையிலான தெரிவு
த.செ.அ.தெ	-	தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தெரிவு
ஆ.வெ.கோ	-	ஆர்வ வெளிப்பாட்டுக்கான கோரிக்கை
மு.வெ.கோ	-	முன்மொழிவுக்கான வெளிப்பாட்டுக்கான கோரிக்கை
த.மு.தெ	-	தனி மூலத்தெரிவு
மொ.செ.ம	-	மொத்த செலவு மதிப்பீடு
நி.கு	-	நியதிக்குறிப்புகள்

**அத்தியாயம் 1**

**பொது**

<p><b>1.1 நோக்கம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 1.1</p>
<p>இந்த வழிகாட்டுதல்களின் நோக்கம், ஆலோசனையாளர்களை தெரிவு செய்து பணிக்கு அமர்த்துவதற்கு அரச நிறுவனங்களால் திறமையான, நியாயமான, நேர்மையான, வெளிப்படையான, போட்டியான மற்றும் செலவு குறைந்த பெறுகை செயல்முறையில் பணத்திற்கான பெறுமதியை உறுதி செய்து கட்டுப்படுத்தும் மற்றும் ஆற்றலைக் கொண்ட ஆளும் தத்துவங்களையும் மற்றும் நடவடிக்கைகளையும் உருவாக்குவதாகும்.</p>	
<p><b>1.2 குறிக்கோள்கள்</b></p>	
<p>பெறுகை செயல்முறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியன</p> <ul style="list-style-type: none"> <li>அ) பெறுகை செயல்முறையில் உயர்ந்த அளவிலான நுண்ணறிவு மற்றும் வெளிப்படைத் தன்மை, செயல்திறன், வகைகூறல், சமமாக நடத்துதல் சட்ட விதிமுறை, குடிமகன் ஈடுபாடு, ஊழல் எதிர்ப்பு, நேர்மை மற்றும் மோசடி எதிர்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை பின்பற்றுதல்</li> <li>ஆ) தேவைகள் மற்றும் குறிக்கோள்களின் தேவைகளுக்கான தொடர்பாடல்களை தெளிவாக புரிந்து கொள்ளல்</li> <li>இ) பெறுகை முறை நோக்கத்திற்கு பொருத்தமாக தெரிவு செய்தல் மற்றும் தன்மை, சூழல், சிக்கல் தன்மை, ஆபத்து மற்றும் பெறுகை பெறுமதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்</li> <li>ஈ) தகுந்த பொருள் விபரணம் அல்லது வேலையின் நோக்கு எல்லை என்பவற்றின் தேவைப்பாடு</li> <li>உ) உயர்தரமான மற்றும் நியம தேவைகளுக்கான தேவை</li> <li>ஊ) நிர்ணயிக்கப்பட்ட நியமங்கள், விதிகள், ஒழுங்கு முறைகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றினை பின்பற்றுதல்.</li> <li>எ) உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் சர்வதேச கடப்பாடுகளுக்கு இணங்குதல்.</li> <li>ஏ) இலங்கை அரசாங்கம் அல்லது வெளிநாட்டு நிதியிடும் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காலப்பகுதியில், செலவு குறைந்த, பதிலளிக்கும் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளும் மதிப்பீடு மற்றும் தெரிவு வழிமுறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நிலைபேறான தன்மையுடன் பொருத்தமான மதிப்பீட்டுத் தேவைகளை உறுதிப்படுத்துதல்.</li> <li>ஐ) முழு பெறுகை செயல்முறை மீது பங்குதாரர்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்தல்</li> <li>ஓ) உள்ளூர் ஆலோசகர்களை மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்</li> <li>ஔ) பொது நிதியை வினைத்திறனாகவும் மற்றும் நியாயமானதான முறையிலும் பயன்படுத்துதல்.</li> </ul>	

<p><b>1.3 பயன்பாட்டின் நோக்கெல்லை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 1.3</p>
<p>அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் எல்லா ஆலோசனை சேவைகளுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருத்தமானதாகும்.</p> <p>இந்த வழிகாட்டுதல்கள் ஆலோசகர்களை தெரிவுசெய்தல் மற்றும் பணிக்கு அமர்த்துதல் தொடர்பில் முன்னைய பெறுகை வழிகாட்டுதல்களை, கைநூல்களை மற்றும் சுற்றறிக்கைகளை பதிலீடு செய்ய, விலக்குவதற்கு அல்லது மீட்டெடுக்கவும் உதவுகின்றது.</p> <p>பாராளுமன்றத்தால் இந்த வழிகாட்டுதல்களுக்கு அனுமதி கிடைத்த பின் 30 நாட்களுக்குள் இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வருவதோடு தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் செயல்படுத்தப்பட வேண்டும்.</p> <p>நடைமுறைகள், அதிகார எல்லைகள், தொடக்க எல்லைகள், விளக்கங்கள், கால அட்டவணை போன்ற மேலும் விவரம் உள்ளடக்கப்படும். இந்த வழிகாட்டுதலின் விதிமுறைகளுக்கு தொடர்புடையவை, பெறுகை வழிகாட்டியுடன் இணைந்து வாசிக்கப்படும். இவை பெறுகை கைநூலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும்.</p> <p>இந்த ஆலோசனை நடவடிக்கைகளில், ஆலோசகர்கள் தெரிவு முழுசெயல்முறை மேற்கொள்ளுதல், வேலைத்திட்டங்கள் தயாரித்தல் மற்றும் ஆலோசனை சேவை பெறுகை செய்வதற்கான பெறுகை திட்டங்களை திட்டமிடல், பெறுகை திட்டம் செயல்படுத்தல், சேவை பெறுகை, ஆலோசகர்களை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், ஆலோசகர்களின் ஒப்பந்தங்கள் தயாரித்தல், நிதி அறிக்கைகள் மற்றும் சேவை கணக்குகளின் பராமரிப்பு மற்றும் தணிக்கை நடத்தும் விடயங்கள் உள்ளடங்குகின்றது. இந்த ஆவணத்தின் நோக்கம் மேலே விவரிக்கப்பட்ட செயல்களுக்கான செயல் முறைகள் மற்றும் இயக்க நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டுதலை அமைப்பதாகும்.</p> <p>இந்த வழிகாட்டுதல், குறித்த நடைமுறைகளை சரியான நேரத்தில் அனுமதிக்கும் வகையிலும், குறைந்த செலவிலும், பதிலளிக்கும் கூடிய வகையிலும், நியாயமான முறை மற்றும் ஆலோசனை சேவைகள் வெளிப்படை தன்மையுடன் பெறுகை செய்துள்ளதனை வெளிப்படுத்த உறுதிப்படுத்தப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p>	
<p><b>1.3.1.</b></p>	<p><b>ஆலோசனை சேவையின் நோக்கம்</b></p>
	<p>அ) ஆலோசனை அல்லது திறன்தொழில் தன்மை மற்றும் ஆலோசகர்கள் மூலம் அளிக்கப்படுகின்ற பல்வேறு சேவைகளின் வீச்சு, இதில் உள்ளடங்குகின்றன.</p> <p>ஆ) அனைத்து வழிகளிலும் இறுதியாக இலக்குகளை அடைய நீண்டகால, நடுத்தர மற்றும் குறுகியகால உத்திகள், தேசிய மற்றும் சர்வதேச ஆலோசகர்கள் மற்றும் ஆலோசகர்களை தெரிவு செய்யும் பணிகளும் ஆலோசனை சேவையில் உள்ளடக்கப்படுகின்றது. ஆலோசனை சேவை வகைகள் இந்த வழிகாட்டுதல்களில் உள்ளடங்குகின்றது. ஆலோசனை அல்லது திறன்தொழில் தன்மை மற்றும் ஆலோசகர்கள் மூலம் அளிக்கப்படுகிற சேவைகள், கொள்கை ஆலோசனை, நிறுவன மறுசீமைப்பு, இயலுமை விருத்தி, தொடர்பாடல் ஆலோசகர்கள், முகாமைத்துவ ஆலோசகர்கள், பொறியியல் சேவைகள், கணிய திறனாய்தல், கட்டிடக் கலைஞர் சேவை பெறுமதி முகாமைத்துவங்களுடன் நிர்மாண மேற்பார்வை, சாத்தியவள ஆய்வுகள், முன் முதலீடு ஆய்வுகள், நிதி மற்றும் கணக்கீட்டுச் சேவைகள், தொழில்நுட்ப கணக்காய்வு, பெறுகை சேவைகள், மென்பொருள் வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி சேவைகள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் கற்கைகள், இனங்காணுதல், தயாரித்தல் கருத்திட்டங்களை தயாரித்தலும் நடைமுறைப்படுத்துதலும் கருத்திட்ட முகாமை பயிற்சி மற்றும் அபிவிருத்தி போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.</p>



1.3.2	<b>வெளிநாட்டு நிதியீட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்கள்</b>	
	<p>வெளிநாட்டு நிதியளிக்கும் கருத்திட்டங்களின் விடயத்தில், வெளிநாட்டு நிதியளிப்பு முகவர்களின் உத்தரவுக்கு அமைய நிதி நிறுவனத்தின் பெறுகை விதிமுறை / வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தினால், அத்தகைய நிதியளிப்பு நிறுவனங்களின் விதிமுறைகள் / வழிகாட்டுதல்கள் பிரயோகிக்க முடியுமோ அவை பொருந்துவதோடு இந்த வழிகாட்டுதல்கள் அவற்றுக்கு இடமளிக்கும் வழிகாட்டுதல்களுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால், நிதியளிக்கும் நிறுவன விதிமுறைகள் / வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல் சம்பந்தப்பட்ட நிதியளிக்கும் நிறுவனங்களின் வழிகாட்டுதல்களால் குறிப்பிடப்பட்ட கூடுதல் படிநிலைகளை குறிப்பிடுகையில் நிரந்தர நியமனம், அந்த நிதியளிப்பு நிறுவனங்களின் அறிவிப்புக்கு கொண்டு வரப்பட வேண்டும், மேலும் அந்த நிதியளிப்பு நிறுவனங்களின் ஒப்புதலுடன் இந்த விதிகள் பொருந்தும்.</p> <p>மேலே குறிப்பிடப்பட்டிருந்தாலும், பெறுகை நிறுவனம் ஏதாவது ஒரு நிதியளிக்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தினால் மேலே உள்ள பிரிவு 1.2 இல் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களின் கணிசமான சாதனையை அடைய முடியாமல் போகும்.</p>	
1.4	<b>ஆலோசகர்களை தெரிவு செய்தல் மற்றும் பணிக்கமர்த்துதல் நெறிமுறை</b>	கைநூலைப் பார்க்கவும் 1.4
	<p>தேசிய பெறுகை ஆணைக்குழுவின் அதிகாரிகள் உட்பட பெறுகை செயற்பாடுகளுடன் தொடர்புடைய தரப்பினர்கள், திறைசேரி, பெறுகை நிறுவனம், ஆலோசகர் தெரிவுக்குழுவின் அங்கத்தவர்கள் அத்தோடு ஆலோசகர்கள், அவர்களது பணியாளர்கள் ஆகியோர், பெறுகை செயல்முறையின் போது நெறிமுறைகளின் மிக உயர்ந்த நியமனங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அத்தகைய ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.</p> <p>குறிப்பிட்ட சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் ஒழுக்கநெறிகள் மற்றும் அவர்களின் பொதுச் சலுகைகள் தொடர்பான கடமை மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பான பெறுகை செயல்முறை நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. ஒழுக்கநெறி நடத்தை மற்றும் நடத்தை நியம விதிமுறைகளுடனான தெரிவின் நெறிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p>	
1.4.1	<b>இரகசியத்தன்மை</b>	கைநூலைப் பார்க்கவும் 1.4.1
	<p>பெறுகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சட்டமூலத்தில் கட்டாயப்படுத்தப்படும் அளவைத் தவிர்ந்து, செயல்முறை முழுவதும் உறுதிப்பாட்டுடனான இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.</p>	
1.4.2	<b>மோசடி மற்றும் ஊழல்</b>	கைநூலைப் பார்க்கவும் 1.4.2
	<p>பெறுகை செயல்முறை ஒப்பந்தத்தை செயல்படுத்தும் போது மோசடி மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து விலகி நிற்க நெறிமுறைகள் மிக உயர்ந்த தரத்தில் காணப்பட வேண்டும். அதற்காக அதிகாரிகள், கேள்விமனுக்கள், ஒப்பந்தக்காரர், ஆலோசகர்கள், வழங்குநர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள், சேவை வழங்குநர்கள், தரகர்கள் மற்றும் அவர்களது பணியாளர்கள் ஆகியோர் இலங்கை அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றனர். வெளிநாட்டு நிதியிலான பெறுகையை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட பெறுகை செயற்பாடுகளின் எந்த வொரு நடவடிக்கையுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினர், இலங்கை அரசாங்கத்துடன் கூடுதலாக வெளிநாட்டு நிதி முகவர்களின் (வெ.நி.மு) வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.</p>	

	<p><b>அ) ஊழல் நடைமுறை</b> “ஊழல் நடைமுறை” என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மற்றொரு தரப்பினரின் செயல்களுக்கு முறையற்ற முறையில் செல்வாக்கு செலுத்துவதற்கு, ஏதேனும் பெறுமதி வழங்குவதற்கு முனைதல், வழங்குதல், பெறுதல் அல்லது கேட்பதாகும்.</p> <p><b>ஆ) மோசடி நடைமுறை</b> “மோசடி நடைமுறை” என்பது தவறான விளக்கம் உட்பட யாதேனும் ஒரு நடவடிக்கை அல்லது நீக்கம். தெரிந்தோ அல்லது பொறுப்பற்ற முறையில் தவறாக வழிநடத்துவது அல்லது தவறாக வழிநடத்த முயற்சித்து, நிதி அல்லது வேறு நன்மைகளை பெற ஒரு தரப்பினர் செயற்படுவதாகும்.</p> <p><b>இ) கூட்டுசதி நடைமுறை</b> “கூட்டுசதி நடைமுறை” என்பது மற்றொரு தரப்பினரின் செயல்களுக்கு முறையற்ற வகையில் செல்வாக்கு செலுத்துவது உட்பட, ஒரு தவறான நோக்கத்தை அடைய வழிவகைக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினருக்கு இடையே ஏற்பாடு செய்யும் ஒரு நடவடிக்கையாகும். போட்டியில் செல்வாக்கு செலுத்தும் எந்தவொரு முயற்சியும் தவறான நோக்கத்தில் அடங்கும்.</p> <p><b>ஈ) கடுமையான நடைமுறை</b> “கடுமையான நடைமுறை” என்பது எந்த ஒரு தரப்பினர் அல்லது தரப்பினரின் சொத்துகளை முறையற்ற வகையில் சேதப்படுத்துவது, நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாக்குதல் அல்லது தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தல்களை மேற்கொள்வதாகும்.</p> <p><b>உ) தடைசெய்யும் நடைமுறை</b> “தடைசெய்யும் நடைமுறை” என்பது சாட்சிகளை வேண்டுமென்றே அழிப்பது, தவறாக காட்டுவது, மாற்றியமைக்க முயற்சிப்பது, திருத்தி எழுதுவது, விசாரணையில் சான்றுகளை மறைத்தல் அல்லது விசாரணையாளர்களுக்கு தவறான அறிக்கைகளை வழங்குதல், கணக்காய்வு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவது, மோசடியான செயற்பாடுகளை மேற்கொள்வது, வலுக்கட்டாயமான நடைமுறையில் ஈடுபடுதல், அச்சுறுத்துதல், துன்புறுத்தல் அல்லது விசாரணை தணிக்கை தொடர்பான விடயங்களைப் பற்றிய அதன் உண்மை வெளியாகுவதனை தடுப்பதாகும்.</p>	
1.4.3	<b>முரண்பட்ட அக்கறை</b>	கைநூலைப் பார்க்கவும் 1.4.3
	<p>அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஏனைய தனி நபர்கள் முரண்பட்ட அக்கறை உடையவர்களாக இருத்தல் கூடாது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு தேவையானதாகும். உத்தியோகத்தர்களின் செயல்முறை முழுவதும் முரண்பட்ட அக்கறை இல்லாமல் இருக்க வேண்டும் எனவும், அவை முரண்பட்ட அக்கறையைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தகைய முரண்பாடுகள் நிறைந்த ஒரு சூழ்நிலை எழுந்தால், உத்தியோகத்தர்களிடம் தங்களின் விருப்பத்தை அறிவிக்க வேண்டுமென்பதோடு மேலும் அந்த செயல்முறையிலிருந்து தாமாகவே ஒதுங்கி நிற்க வேண்டும்.</p> <p>நிபுணர்கள், தொழில்முறை, புறநிலை மற்றும் பாரபட்சமற்ற ஆலோசனையை வழங்க வேண்டும், மேலும் எப்போது வேண்டுமானாலும் தேசிய பெறுகை ஆணைக்குழுவின் நலன்களை எதிர்கொள்ள வேண்டும், எதிர்கால பணிக்கான எந்தவொரு நலன்களின் முரண்பாடுகள் இல்லாமல், ஆலோசனையை வழங்குவதன் மூலம் மற்ற பணிகள் மற்றும் அவர்களது சொந்த பெறுகை நிறுவன நலன்களுடன் முரண்பாடுகளை தவிர்க்க வேண்டும். மற்ற வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அல்லது தற்போதைய கடப்பாடுகளுடன் முரண்படக் கூடிய எந்தவொரு நிர்ப்பந்தத்திற்கும் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படமாட்டார்கள், அல்லது அது பெறுகை நிறுவனத்தின் ஒப்படையை மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்களை வைக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட பொது குறைபாடு இல்லாமல், ஆலோசகர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பணியமர்த்தப்பட மாட்டார்கள்:</p>	

	<p>அ) பொருட்கள், சேவைகள் அல்லது ஆலோசனை சேவை அல்லாதவற்றிற்கான பெறுகை மற்றும் ஆலோசனை நடவடிக்கைகளுக்கிடையேயான முரண்பாடுகள்: கருத்திட்ட மட்டத்திற்கான பொருட்கள், சேவைகள் அல்லது ஆலோசனை சேவை அல்லாதவற்றை வழங்குவதற்காக பெறுகை நிறுவனத்துடன் இணைந்துள்ள ஒரு நிறுவனம்: அல்லது ஆலோசனை சேவையானது இணைந்துள்ள (நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்துகின்ற, பொதுக்கட்டுப்பாட்டின் கீழுள்ள) நிறுவனத்தினால் வழங்கப்படுமாயின், ஆலோசனை சேவைகளின் பெறுபேறாக உள்ள அல்லது ஆலோசனை சேவைகளுடன் நேரடியாக தொடர்புபடுகின்ற பொருட்கள், சேவைகள் அல்லது ஆலோசனை சேவை அல்லாதவற்றை வழங்குவதிலிருந்து அந்நிறுவனமானது தகுதியற்றதாகக்கப்படும்.</p> <p>ஆ) ஒரு நிறுவனத்தின் திட்டம் தயாரித்தல் அல்லது செயற்படுத்தல், (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தல் அல்லது அந்த ஆலோசனை நிறுவனத்துடன் பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது) அல்லது அத்தகைய தயாரிப்பு அல்லது செயற்பாட்டுக்கு ஆலோசனை சேவைகளுடன் நேரடியாக தொடர்புபடுத்துவதன் மூலம் நேரடியாக தொடர்புடைய பொருட்கள், வேலைகள் அல்லது ஆலோசனை அற்ற சேவைகளை வழங்குவதில் இருந்து எந்தவொரு தகுதியற்றதாக இருத்தல் வேண்டும்.</p> <p>இ) ஆலோசனைக் குறிப்புகள் மத்தியில் முரண்பாடுகள் : ஆலோசகர் அல்லது (அதன் பணியாளர்கள் மற்றும் துணை ஆலோசகர்கள் உட்பட), எந்தவொரு தொடர்பாளரும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்துகிறது அல்லது அந்த ஆலோசகருடன் பொதுவான கட்டுப்பாட்டில் உள்ளது) எந்தவொரு நியமிப்பிற்கும் இணைக்கப்பட வேண்டும், அதன் இயல்புடன், ஆலோசகர்களின் மற்றொரு பணியுடன் நலன்களின் முரண்பாடு உருவாக்குகிறது.</p> <p>ஈ) பெறுகை நிறுவன ஊழியர்களுடனான உறவு: பெறுகை நிறுவனத்தின் தொழில்முறை ஊழியர்களுடன் (அவர்களது வல்லுநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் துணை ஆலோசகர்கள் உட்பட) ஒரு நெருக்கமான வணிக அல்லது குடும்ப உறவுகளைக் கொண்ட ஆலோசனை நிறுவனங்களில் அல்லது எந்த சார்பிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய தேசிய பெறுகை ஆணைக்குழுவின் பிரதிநிதித்துவம் செய்கிற அல்லது செயல்படும் எந்தவொரு தரப்பினரும் : (i) ஒப்படைக்கான நியதிக்குறிப்புகளை தயாரித்தல், (ii) ஒப்பந்தத்தின் தெரிவு செயல்முறை அல்லது (iii) அத்தகைய ஒப்பந்தத்தினை மேற்பார்வை செய்தல், ஒப்பந்தத்தை வழங்க முடியாது போகலாம், இந்த உறவில் இருந்து வரும் மோதல்கள் தெரிவு முறையிலும், ஒப்பந்தம் நிறைவேற்றலிலும் பெறுகை நிறுவனத்திற்கு ஏற்ற வகையில் தீர்க்கப்படாமல் இருந்தால்.</p>	
<p>1.4.4</p>	<p><b>நேர்மையற்ற போட்டி அனுகூலங்கள்</b></p>	
	<p>ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் நியாயத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை, ஒரு ஆலோசனைக் கட்டளைக்கு போட்டியிடும் நிறுவனங்கள் அல்லது அவற்றின் துணை நிறுவனங்கள் அல்லது தனி ஆலோசகர்கள், சம்பந்தப்பட்ட ஆலோசனை சேவைகளை வழங்குவதிலிருந்து போட்டித்திறனைப் பெறவில்லை. அதன் முடிவில், அனைத்து குறுகிய பட்டியலிடப்பட்ட ஆலோசகர்களுக்கும் பெறுகை நிறுவன முன்மொழிவுகளின் வேண்டுகோளுக்கிணங்க, அந்த ஆலோசனையுடன் ஒரு ஆலோசகர் ஒரு போட்டித்திறன் மிக்க அனுகூலத்தை அளிக்க வேண்டும்.</p> <p>பெறுகை செயல்முறை எந்தக் கட்டத்திலும் பொருந்தாத பரிசுகள் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் நெறிமுறை கோட்பாட்டை சமரசம் செய்வதிலிருந்து அதிகாரிகள் விலகி இருக்கவேண்டும். ஒரு முடிவைப் பாதிக்கும் அல்லது ஒரு அதிகாரியினுடைய குறிக்கோளை பலவீனப்படுத்தும் எந்தவொரு பரிசும், தூண்டுதலும் ஆலோசகரினால் வழங்கப்படுவதாக கண்டறியப்பட்டால், அவ் ஆலோசகர் தெரிவு செயல்முறையில் தகுதியற்றவராக்கப்படுவர்.</p>	

<b>1.5 பெறுகை செயல்களுக்கு பொருந்தும் சட்டங்கள்</b>	
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சட்டங்களே, பெறுகை செயல்களுக்கு பொருந்தும் சட்டங்களாகும்.	
<b>1.6 கீழ் நோக்கிய பெறுகைக்கு வழிநடத்தும் ஆலோசனை சேவைகள்</b>	கைநூலைப் பார்க்கவும் 1.6
வடிவமைப்பு, பொறியியல், செலவிடுதல் மற்றும் பொருத்தமான விருப்பத்தை பயன்படுத்தி கட்டுமான பணிகள் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் கட்டுமான நடவடிக்கைகளுக்கான தொடர்ச்சியான ஒப்பந்தங்களை வழங்குவதற்காக (ஆலோசனை அங்கம்) ஆலோசனை சேவை ஆலோசகரை பெறுகை நிறுவனம் தெரிவு செய்கிறது.	

**அத்தியாயம் 2**  
**பெறுகை செயற்பாடுகளின் ஆளுகை**

பெறுகை செயற்பாட்டின் ஆளுகையானது, கடப்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக தெளிவான மற்றும் வெளிப்படையான அதிகார கோடுகளினூடாக, ஒவ்வொரு தரப்பினருடைய பங்கு மற்றும் பொறுப்புகளின் தெளிவான வரையறையுடன் பெறுகை நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும்.

தேசிய பெறுகை ஆணைக்குழு (தே.பெ.ஆ) அறிவித்த 2019 ஆம் ஆண்டிற்கான ஆலோசனையின் வழிகாட்டுதல்கள், பெறுகை கைநூல்களின் தெரிவு மற்றும் ஆலோசகர்களின் தெரிவு ஆகியவற்றிற்கு இணங்க அனைத்து ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும்.

<p><b>2.1 தேசிய பெறுகை ஆணைக்குழு (தே.பெ.ஆ)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 2.1</p>
<p>அரசு நிறுவனங்களால் பின்பற்றப்படும் பெறுகைக் சட்டகத்தின் ஆளுகைக்கான ஒரே அதிகாரத்தை, இலங்கை ஜனநாயக சலாசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் XIX ஆ அத்தியாயத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பான தேசிய பெறுகை ஆணைக்குழு (தே.பெ.ஆ) கொண்டுள்ளது. இந்த பெறுகை வழிகாட்டுதல்களின் ஏற்பாடுகள் மற்றும் அவை டொடர்புடைய ஆவணங்கள் மீதான எந்த விளக்கங்களும் தே.பெ.ஆ விலிருந்து கோரப்படாதல் வேண்டும்.</p>	
<p><b>2.1.1</b></p>	<p><b>தேசிய பெறுகை ஆணைக்குழுவின் பங்கு</b></p>
<p>பெறுகை கொள்கை உருவாக்கம், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள், இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தை பெறுகை செய்யும் நிறுவனங்களின் பெறுகை நடவடிக்கைகளை கண்காணித்தல் மற்றும் விசாரணை செய்தல், நிறுவனங்கள் மற்றும் டொடர்புடைய அரசாங்க நிறுவனங்கள் பெறுகை செய்வதற்கு சிறந்த நடைமுறைகளை பின்பற்ற வழிகாட்டுதல், அரசு நிறுவனங்களின் பெறுகை திறன் மதிப்பீடு செய்தல், திறனை கட்டியெழுப்புதல் கட்டடம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பெறுகை செயல்திறன் மீது உரிய அதிகாரிகளுக்கு பொருத்தமான அறிக்கை தயாரித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதை தேசிய பெறுகை ஆணைக்குழுவின் பங்குகளாகும்.</p>	
<p><b>2.2 பிரதான வகைகளும் மற்றும் வகைகளும் உத்தியோகத்தர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள்</b></p>	
<p>பெறுகை செயல்முறையின் முழு பொறுப்பும், முன் பெறுகை ஆயத்த நடவடிக்கைத் டொடக்கம் ஒப்பந்த அமுலாக்கம் வரை குறித்த நிர்ல் அமைச்சின் பிரதான வகைகளும் உத்தியோகத்தரான அமைச்சின் செயலாளரையும் திணைக்களங்கள்/ நிறுவனங்களின் தலைவர்களான வகைகளும் உத்தியோகத்தர்களையும் சாரும்.</p> <p>குறிப்பிட்ட நிறுவனத்திற்குரிய நிர்ல் அமைச்சு இல்லாதவிடத்து ஒப்பந்தங்களை செயல்படுத்தல் உட்பட அனைத்து பெறுகை செயற்பாடுகளுக்கும்ான பொறுப்பானது இதனுடன் டொடர்புடைய நிறுவன தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.</p>	
<p><b>2.3 பெறுகை நிறுவனங்களின் வகிப்புகும் பொறுப்புகளும்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 2.3</p>
<p>நிர்ல் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள்/ நிறுவனங்கள்/ முகவர்கள் மற்றும் கருத்திட்ட பணிப்பாளர்கள் ஆகியவர்கள், பெறுகை நிபுணர், ஆலோசகர்கள் மற்றும் பிறடொடர்புடைய ஆளணிகளுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் செயல்களுக்கு பொறுப்பாக இருக்க வேண்டும்:</p> <ol style="list-style-type: none"> <li>1. முன்பெறுகை செயல்முறை</li> <li>2. பெறுகை செயல்முறை</li> <li>3. பெறுகை செயல்முறையின் பின்னரான நடவடிக்கை</li> </ol>	

<b>2.4 ஆலோசகர் தெரிவு குழுவின் நியமனமும் ஆலோசகர் தெரிவு குழு உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும்</b>		கைநூலைப் பார்க்கவும் 2.4
	<p>ஆலோசகர் தெரிவு குழு உறுப்பினர்கள் முழுமையான பெறுகை நடவடிக்கைகளுக்கு தனித்தும் கூட்டாகவும் பொறுப்பு வகிப்பர்.</p> <p>காலத்துக்கு காலம் வழிகாட்டல் 2.5 இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட உரிய அதிகார எல்லைகளின் படி பின்வரும் ஆலோசகர் தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும்.</p> <ol style="list-style-type: none"> <li>1. உயர் மட்ட ஆலோசகர் தெரிவுக்குழு (உ.ம.ஆ.தெ)</li> <li>2. அமைச்சின் ஆலோசகர் தெரிவுக்குழு (அ.ஆ.தெ)</li> <li>3. திணைக்கள ஆலோசகர் தெரிவுக்குழு (தி.ஆ.தெ)</li> <li>4. கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக்குழு (க.ஆ.தெ)</li> </ol>	
<b>2.4.1</b>	<b>உயர் மட்ட ஆலோசகர் தெரிவுக்குழு</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.1
	<p>திறை சேரியின் செயலாளர், உயர் பெறுமதியாக ஆலோசகர் ஒப்படைகளை உயர்மட்ட ஆலோசகர் தெரிவுக் குழுவை மேற்கொள்ளுமாறு நியமிப்பார்.</p>	
<b>2.4.2</b>	<b>அமைச்சின் ஆலோசகர் தெரிவுக்குழு</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.2
	<p>பிரதான வகைகூறும் உத்தியோகத்தர் அ.ஆ.தெ.குழுவை நியமிக்க வேண்டும்.</p>	
<b>2.4.3</b>	<b>திணைக்கள ஆலோசகர் தெரிவுக்குழு</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.3
	<p>பிரதான வகைகூறும் உத்தியோகத்தர் தி.ஆ.தெ.குழுவை நியமிக்க வேண்டும்.</p>	
<b>2.4.4</b>	<b>கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக்குழு</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.4
	<p>பிரதான வகைகூறும் உத்தியோகத்தர் க.ஆ.தெ.குழுவை நியமிக்க வேண்டும்.</p>	
<b>2.4.5</b>	<b>ஆலோசகர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் பதவிறலை உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை செயற்பாட்டிற்கு உதவுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள்</b>	கைநூலைப் பார்க்கவும் 2.4.5
	<p>பெறுகை செயற்பாட்டில் பங்குபற்றுவதற்காக ஆலோசகர் தெரிவுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாற்றீட்டு உறுப்பினர்களுக்கான ஊதியம் வழங்கப்படும். ஆலோசகர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் மற்றும் இவ்வழிக்காட்டல்களின் கீழ் குறிப்பிட்ட பொறுப்புக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் அவர்களுடைய செயற்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படும்.</p> <p>தனி நபர் மற்றும் குழுக்களின் செயற்திறன் அடிப்படையில் ஊதிய கொடுப்பனவு காணப்படும் என்பதோடு தகுந்த கொடுப்பனவானது பொது திறைசேரியின் ஆலோசனையுடன் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.</p>	



## அத்தியாயம் 3

## ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ஆலோசகர்களை தெரிவுசெய்வதற்கான செயல்முறைகள் மற்றும் தெரிவுமுறைகள்

தெரிவு முறையானது பணத்திற்கான பெறுமதியை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென்பதுடன் பாரபட்சமின்மை, தெளிவு, பொருத்தம், நோக்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் இரகசியத்தன்மை ஆகியவற்றின் நோக்கத்தை அடையக்கூடியதாக இருக்கவேண்டும். எனவே தெரிவானது அதற்கான, தன்மை, அளவு, சிக்கல் தன்மை பணியின் தாக்கம், தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியான அம்சங்களை கருத்திற்கொண்டதாக அமைந்திருக்க வேண்டும்.

ஒப்படைக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் சேவைகளை பெறுவதற்கு பதிலாக ஆலோசனை நிறுவனம் தேவையான சேவைகளைப் பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட வேண்டும்.

அ) பல்வேறு நிபுணத்துவங்களுடன் கூடிய பணியாளர்களின் குழுவின் ஒருங்கிணைந்த உள்ளீடு தேவைப்படுமிடத்து

ஆ) ஒருங்கிணைப்பு, நிர்வாகம் அல்லது கூட்டுப்பொறுப்பு முக்கியமானது

ஏனைய சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட ஆலோசகர்களை பெறுகை நிறுவனம் தெரிவு செய்யலாம். தனிப்பட்ட ஆலோசகரின் தெரிவு கீழே உள்ள 3.2 பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

3.1 ஆலோசனை நிறுவனங்களை தெரிவுசெய்யும் முறைகள்	கைநூலைப் பார்க்கவும் 3.1	
<p>தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான முறையின் தெரிவு மேலே குறிப்பிட்ட காரணிகளுடன் தொடர்புடையது. தெரிவு முறையைத் தீர்மானிப்பதற்கு முன்னர், குறிப்பாக நியதிகுறிப்புகள் அடங்கலாக நோக்கம் மற்றும் சேவைகளின் நோக்ககெல்லை ஆகியவற்றை கவனமாக வரையறுப்பது அவசியம்.</p> <p>வருங்கால ஆலோசகர்களுக்கு முன்மொழிவுகளுக்கான வேண்டுகோளை வழங்குவதற்கு முன்னர் பெறுகை நிறுவனம் பின்வரும் தெரிவு முறைகளில் பொருத்தமானதை தீர்மானிக்கும்.</p> <p>அ) தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தெரிவு (த.செ.அ.தெ)</p> <p>ஆ) தரம் அடிப்படையிலான தெரிவு (த. அ. தெ)</p> <p>இ) நிலையான வரவுசெலவு திட்ட அடிப்படையிலான தெரிவு (நி.வ.தி.அ.தெ)</p> <p>ஈ) ஆகக்குறைந்த செலவிலான தெரிவு (ஆ.செ.தெ)</p> <p>உ) ஆலோசகரின் தகுதிகள் அடிப்படையிலான தெரிவு (ஆ.த.அ.தெ)</p> <p>ஊ) நேரடி தெரிவு - தனி மூல தெரிவு (த.மூ.தெ)</p> <p>எ) குறிப்பிட்ட வகை ஆலோசகர்களின் தெரிவு</p>		
3.1.1	தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தெரிவு (த.செ.அ.தெ)	கைநூலைப் பார்க்கவும் 3.1.1
	<p>தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தெரிவு என்பது குறும்பட்டியலிடப்பட்ட ஆலோசனை நிறுவனங்களின் போட்டித் திறன் செயல்முறையாகும். இதன் கீழ் வெற்றிகரமான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது, முன்மொழிவின் தரம் மற்றும் சேவைகளின் செலவை கணக்கில் எடுத்துக்கொள்ளும். முன்மொழிவு ஆவணங்களின் கோரிக்கையானது தொழில்நுட்ப பரிந்துரைகளுக்கான குறைந்தபட்ச மதிப்பீட்டை குறிப்பிட வேண்டும். தரத்திற்கும் செலவுக்குமான ஒப்பீட்டளவிலான நிறை ஒப்படைப்பின் தரத்தின் தன்மையைப் பொறுத்ததாகும். இந்த முன்மொழிவின் தரம் பகுதியிற்கான நிறை சார்ந்த நிறையை விட எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த முன்மொழிவு கோரிக்கைகளின் ஆவணத்தின் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப தகுதிக்கு ஏற்புடையதான முன்மொழிவுகள் மத்தியில், உயர்ந்த ஒருங்கிணைந்த (தரம் மற்றும் செலவு) மதிப்பெண் கொண்ட முன்மொழிவு மிகவும் நன்மையான முன்மொழிவாக கருதப்படும்.</p> <p>ஆலோசனை நிறுவனத்தின் விருப்பமான தெரிவு முறையானது தரமும், செலவு சார்ந்த தெரிவை கொண்டிருக்கும். பிறமுறைகள் அத்தகைய தெரிவு முறைகளுக்கு ஏற்றதாக விவரிக்கப்பட்ட சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.</p>	



	<p>த. செ. அ.தெ முறை பின்வருவனவற்றிற்கு பொருத்தமானதாக அமையும்:</p> <p>அ) வேலையின் நோக்க எல்லை துல்லியமாக வரையறுக்கப்படும் போது ஆ) நியதிக்குறிப்பு நன்கு குறிப்பிடப்படுவதுடன் தெளிவாக இருத்தல் மற்றும் இ) பெறுகை நிறுவனம் மற்றும் ஆலோசகர்கள் நியாயமான துல்லியத்துடன் தனிப்பட்ட நேரம் மற்றும் ஆலோசகர்களுக்கு தேவையான மற்ற உள்ளீடுகளை மதிப்பிட முடியும்.</p>	
<p>3.1.2</p>	<p><b>தரம் அடிப்படையிலான தெரிவு (த. அ. தெ)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 3.1.2</p>
	<p>தரம் அடிப்படையான தெரிவு என்பது தொழில்நுட்ப முன்மொழிவுகளின் தரத்தை மட்டும் மதிப்பிடுவதாக அமைவதோடு நிதி சார்ந்த முன்மொழிவுகள் மற்றும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் மதிப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறையானது, உயர்ந்த தரமுள்ள தொழில்நுட்ப முன்மொழிவை சமர்ப்பித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.</p> <p>தரம் அடிப்படையிலான தெரிவு பயன்படுத்தப்படும் போது, மதிப்பீட்டு பிரமாணமாக செலவைப் பயன்படுத்தாமல் முன்மொழிவின் தரம் மதிப்பிடப்படுகிறது. ஒரே நேரத்தில் தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த இரண்டையும் தனித்தனி கடித உறைகளில் (ஒற்றை நிலை-இரண்டு கடித உறை அமைப்பு) சமர்ப்பிக்குமாறு முன்மொழிவு கோரிக்கைகள் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். மிக உயர்ந்த தொழில்நுட்ப ரீதியாக தகுதிவாய்ந்த நிறுவனம் சமர்ப்பிக்கும் நிதி முன்மொழிவு மட்டுமே திறக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். பெறுகை நிறுவனம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் பணித்திட்டம், நியதிக்குறிப்புகள் மற்றும் நிதி ரீதியான முன்மொழிவு ஆகியவற்றை பற்றி ஆராய வேண்டும். உயர்ந்த தர நிர்ணய நிறுவனத்துடன் தொழில்நுட்ப மற்றும் நிதிசார்ந்த பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்தபின், ஒப்பந்தம் அளிக்கப்படும். மீதமுள்ள நிதி சார்ந்த முன்மொழிவுகள் மீண்டும் திறக்கப்படாமல் வெற்றிகரமற்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். பின்வரும் வகை ஒப்படைப்புகளுக்கு தரம் அடிப்படையிலான தெரிவு பொருத்தமானதாகும்.</p> <p>அ) சிக்கலான அல்லது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒப்படைப்புகளுக்கு துல்லியமான நியதிக் குறிப்புகளை வரையறுப்பது கடினம், நிறுவனத்தில் இருந்து தேவையான உள்ளீடு, மற்றும் அதற்காக பெறுகை நிறுவனம் அதன் முன்மொழிவுகளில் புதுமைகளை நிரூபிப்பதற்கு எதிர்பார்க்கின்ற நிலை. ஆ) அதிகமான கீழ்நோக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒப்படைகள் இ) கணிசமான வித்தியாசமான வழிகளில் ஒப்படைகள் மேற்கொள்ளப்படும் வேளை அந்த முன்மொழிவுகளை ஒப்பிடமுடியாத நிலை.</p>	
<p>3.1.3</p>	<p><b>நிலையான வரவு செலவுத் திட்டம் அடிப்படையிலான தெரிவு (நி.வ.தி. அ. தெ)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 3.1.3</p>
	<p>தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தெரிவை போல நிலையான வரவு செலவுத்திட்ட அடிப்படையிலான தெரிவு என்பது, வெற்றிகரமான நிறுவனத்தின் தெரிவு, முன்மொழிவின் தரம் மற்றும் சேவைகளின் செலவை கணக்கில் எடுத்துக் கொண்ட குறுகிய பட்டியலிடப்பட்ட ஆலோசனை நிறுவனங்களுள் ஒரு போட்டி செயல்முறை ஆகும். முன்மொழிவுகளுக்கான கோரிக்கை ஆவணங்களுக்கமைய, சேவைகளின் செலவு ஒரு குறிப்பிட்ட வரவு செலவுத் திட்டமாக குறிப்பிடப்படுவதால் அது மீறப்படக் கூடாது.</p> <p>பின்வரும் நிலையில் நிலையான வரவு செலவு திட்ட அடிப்படையானது பொருத்தமாக இருக்கும்:</p> <p>அ) எளிய மற்றும் நியதிக் குறிப்புகளின் விதிமுறைகள் துல்லியமாக வரையறுக்கப்படக்கூடிய ஆலோசனை சேவை வகைகள் ஆ) வரவு செலவுத் திட்டம் நியாயமாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் அமைக்கப்பட்டுள்ளதென்பதனை உறுதிப்படுத்த நேரம் மற்றும் ஊழியர்களின் உள்ளீடுகள் என்பவற்றை மிகச்சரியாக கணிப்பிடக்கூடிய நிலை.</p>	

	<p>இ) நிறுவனம் ஒன்று ஒப்படை செய்வதற்கு வரவு செலவுத் திட்டம் போதுமானதாக இருக்கும் நிலை</p> <p>ஈ) வரவு செலவுத் திட்டம் நிலையானதும் மேலும் அதிகரிக்க முடியாததும்.</p> <p>தொழில்நுட்ப முன்மொழிவு முதலில் மதிப்பீடு செய்யப்படும். பெற வேண்டிய ஆகக் குறைவான மதிப்பு புள்ளிகளை பெறத்தவறும் நிறுவனம் நிராகரிக்கப்படும், மற்றும் ஏனைய நிதிசார்ந்த முன்மொழிவுகள் பொதுவாக திறக்கப்படும்.</p> <p>முன்மொழிவுகளின் மதிப்பிடப்பட்ட நிதிசார்ந்த முன்மொழிவு நிலையான வரவு செலவுத் திட்ட அளவை மீறினால் நிராகரிக்கப்படும்.</p> <p>நிலையான வரவு செலவுத் திட்டத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு உயர்ந்த தொழில்நுட்ப மதிப்பு புள்ளிகளுடனான தொழில்நுட்ப முன்மொழிவு தெரிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் அளிக்கப்படுவதற்காக அழைக்கப்படும்.</p>	
3.1.4	<p><b>ஆகக் குறைந்த செலவிலான தெரிவு (ஆ.செ.தெ.)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 3.1.4</p>
	<p>தரம் மற்றும் செலவு அடிப்படையில் தெரிவை போலவே, ஆகக் குறைந்தபட்ச செலவு அடிப்படையிலான தெரிவு என்பது குறுகிய பட்டியலிடப்பட்ட ஆலோசனை நிறுவனங்களுக்கிடையில் போட்டியிடும் செயலாகும். இதன் கீழ் வெற்றிகரமான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில், முன்மொழிவின் தரம் மற்றும் சேவைகளின் செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.</p> <p>ஆகக் குறைந்த செலவிலான தெரிவு குறைந்த மதிப்புள்ள ஒப்படைவுகளுக்கு பொதுவாக ஒரு நியம அல்லது வழக்கமான தன்மையின் நியமங்களுக்கு பொருத்தமானதாக, இருப்பதுடன் நன்கு நிறுவப்பட்ட முறைமைகள் மற்றும் நியமங்கள் உள்ளதாக இருக்க வேண்டும்.</p> <p>முன்மொழிவுக்கான கோரிக்கையானது “குறைந்தபட்ச” மதிப்புப்புள்ளியை தகுதிக்காக நிர்ணயித்து அதே வேளையில் தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த முன்மொழிவுகளை தனித் தனியான கடித உறைகளில் சமர்ப்பிக்கும்படி கோருகின்றது. தொழில்நுட்ப முன்மொழிவுகள் முதலில் திறக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். முன்மொழிவு கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பை விட குறைவானவர்களின் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படும், எஞ்சியுள்ள நிதிசார்ந்த முன்மொழிவுகள் பொதுவாக திறக்கப்படும். குறைந்த மதிப்பீடு செலவிலான நிறுவனம் பின்னர் தெரிவு செய்யப்பட்டு ஒப்பந்த முடிவை தீர்மானிப்பதற்கு அழைக்கப்படும்.</p>	
3.1.5	<p><b>ஆலோசகரின் தகுதி அடிப்படையிலான தெரிவு (ஆ.த.அ.தெ.)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 3.1.5</p>
	<p>ஆ.த.அ.தெ பின்வருவனவற்றிற்கு பொருத்தமானது:</p> <p>அ) சிறிய மதிப்பு ஒப்படைகள் அல்லது</p> <p>ஆ) ஒரு அவசரத் தேவையின் போது மற்றும்</p> <p>இ) முழுமையான போட்டி முன்மொழிவுகள் தயாரிப்பது மற்றும் மதிப்பீடு செய்தல் நியாயப்படுத்த முடியாது எனும் போது,</p> <p>ஆலோசகரின் தகுதி அடிப்படையிலான தெரிவு கூடிய பெறுமதியான சந்தர்ப்பங்கள் பின்வருவனவற்றிற்கு பொருத்தமானதாகும்.</p> <p>ஈ) மேற்குறிப்பிட்ட ‘இ’யில் கொடுக்கப்பட்ட நிபந்தனை திருப்தியடைதல்.</p> <p>உ) ஒப்படைகளுக்கு உயர்ந்த சிறப்பு அனுபவம் தேவைப்படல்.</p> <p>ஊ) சிறிய எண்ணிக்கையிலான ஆலோசகர்கள் தகுதிபெற்றுள்ளமை.</p>	

	<p>ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கையை நியதிக்குறிப்புகளுடன் இணைத்து, ஆர்வ வெளிப்பாடுகளை வெளிப்படுத்துமாறு பெறுகை நிறுவனம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்ட ஆலோசனை நிறுவனங்கள் மட்டும் அவற்றின் பொருத்தமான அனுபவத்தையும் தகுதிகளையும் பற்றிய தகவல்களை வழங்க கோர வேண்டும். ஆர்வ வெளிப்பாடுகளுக்கான கோரிக்கைக்கு பதிலளித்த நீண்ட பட்டியலிலிருந்து, மூன்று நிறுவனங்களினைக் கொண்ட குறுகிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும், பெறுகை நிறுவனம் சிறந்த தகுதிகள் மற்றும் குறித்த அனுபவத்துடனான நிறுவனத்தை தெரிவு செய்து பேச்சுவார்த்தைகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அழைக்கப்பட வேண்டும்.</p> <p>பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், உடன்படிக்கை எட்டப்படும் வரையில், அடுத்த இடத்தில் இருக்கும் நிறுவனத்திலிருந்து ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p> <p>ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கைக்கு விளம்பரம் கட்டாயமில்லை.</p>	
<p>3.1.6</p>	<p><b>நேரடி தெரிவு - தனி மூல தெரிவு (த.மூ.தெ)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 3.1.6</p>
	<p>பொதுவாக தனி மூலத் தெரிவு ஆலோசனை நிறுவனங்கள் தெரிவானது தரம் மற்றும் செலவு குறித்து போட்டி தன்மைகளை வழங்காது, தெரிவில் வெளிப்படாததன்மை இன்மை ஆதலால் இது ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைகளை ஊக்குவிக்கும். எனவே தனி மூலத் தெரிவு விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.</p> <p>பெறுகை நிறுவனம் இந்த தெரிவுமுறையை பின்பற்றும்போது நன்கு விபரிக்கப்பட்ட மற்றும் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நியாயப்படுத்தல்கள் மூலம் சிக்கனம், வினைத்திறன் மற்றும் பணத்திற்கான பெறுமதியை உறுதி செய்ய வேண்டும். இந்த நியாயப்படுத்தல்கள் பொருத்தமான மட்டங்களில் தீர்மானம் எடுத்தலுக்கு பரிசீலனை செய்யப்படவேண்டும்.</p> <p>தனி மூலத் தெரிவு முறை விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது போட்டியினை விட தெளிவான நன்மைகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் தருகிறது.</p> <p>நேரடி தெரிவு பின்வரும் சூழ்நிலைகளில் பொருத்தமானதாக இருக்கலாம்:</p> <p>அ) நடைமுறையிலுள்ள ஆலோசனை சேவையின் ஒப்பந்தம், ஒத்த இயல்புடைய மேலதிக ஆலோசனை சேவைகளை நீடிக்கலாம் அது முறையாக நியாயமானது போட்டியால் எந்த நன்மையும் பெற முடியாது. விலைகள் நியாயமானவை எனக் கருதப்பட்டால். விரிவாக்கப்பட்ட சேவைகள் நடைமுறை ஒப்பந்தத்தில் 25% க்கும் அதிகமாக இருக்கக்கூடாது அல்லது,</p> <p>ஆ) கடந்த 12 மாதங்களுக்குள் அதே நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இதற்கு முன்னரான ஒப்படை தொடர்ச்சியாக வழங்கப்பட்ட ஆலோசனை சேவைகள், போட்டி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டதாய், தொழில்நுட்ப சேவைகளின் தொடர்ச்சியானதும், தவிர்க்க முடியாததாய், முதல் ஒப்படையின் செயல்திறன் திருப்திகரமாகவும் இருந்திருந்தால், இதற்கு முன்னரான ஒப்படையின் 50% க்கும் அதிகமாக நீடிக்கப்பட்ட தொடர்ச்சியான சேவைகள் இருக்கக்கூடாது.</p> <p>இ) அவசரகால சூழ்நிலையில் ஒரு விரைவான தெரிவு அவசியமாக இருக்கையில்.</p>	

	<p>ஈ) சிறிய பெறுமதி ஒப்படைகளுக்கு</p> <p>உ-) ஒரே ஒரு நிறுவனம் தகுதியுடையதாக இருந்தால், அல்லது ஒப்படைக்கு விதிவிலக்கான மதிப்புள்ள அனுபவம் உள்ள நிலை.</p> <p>ஊ) சம்பந்தப்பட்ட ஆ.தெ.கு வில் இருந்து குறிப்பிட்ட அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.</p> <p>எ) வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கு இந்த தெரிவு முறையானது, பொருத்தமான நிதியளிப்பு நிறுவனத்தின் முன் அனுமதியுடன் மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும்.</p> <p>நேரடி தெரிவின் அனைத்து சந்தர்ப்பங்களிலும், பெறுகை நிறுவனம் பாரபட்சமற்ற மற்றும் சம நிதியை உறுதிப்படுத்த வேண்டும், மற்றும் அதை உறுதிப்படுத்துவதற்கு பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.</p> <ol style="list-style-type: none"> <li>விலைகள் நியாயமானவை மற்றும் ஒத்த தன்மைக்கான சேவைகளுக்கான சந்தை வீதங்களை ஒத்ததாக இருத்தல்.</li> <li>தேவைப்படும் ஆலோசனை சேவைகள் போட்டியிடும் செயல்முறைகளைத் தவிர்ப்பதற்கு சிறிய அளவிலான பெறுகைகளாக பிரிக்க முடியாது.</li> <li>நேரடித் தெரிவு / தனி மூலத் தெரிவை நியாயப்படுத்தலுக்கு தேவையான முன் அனுமதி பெற, பிரதான வகைகளும் உத்தியோகத்தர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எழுதப்பட்ட பிற விபரங்களைக் கொண்டு, ஆ.தெ.கு மூலம் பரிந்துரை செய்யப்படும்.</li> </ol>	
3.1.7	<b>குறிப்பிட்ட வகை ஆலோசகர்களின் தெரிவு</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.7
	கீழே விவரிக்கப்பட்டுள்ள விசேட சூழ்நிலைகளில் ஆலோசகர்கள் தெரிவு செய்யப்படலாம்.	
3.1.7.1	<b>அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையங்கள்</b>	
	<p>உள்ளூர் நிறுவனங்களின் திறன் மற்றும் உற்பத்தித் திறனை முன்னேற்றுவதற்கும் நாட்டின் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுவதற்கும் செயற்படுகின்ற நிறுவனம் / தொழில் தொடர்புகள் / கூட்டமைப்புகள், ஆராய்ச்சி அடிப்படையிலான ஆலோசனைகளை ஊக்குவிப்பதன் நோக்கத்துடன், சுற்றுச்சூழல் மனித வளர்ச்சி கொள்கைகளை நிறைவேற்ற உதவுவதற்கு நேரடியாக அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களுக்கு ஒதுக்கலாம். இத்தகைய சூழ்நிலைகளில், பெறுகை நிறுவனம் நேரடி தேர்வு முறையை பயன்படுத்தும் செயல்முறையை பின்பற்ற வேண்டும். பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் நிரந்தர ஊழியர்களுக்கான சம்பளம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பளத்தை விட இரு மடங்கிற்கு அதிகரிக்கக்கூடாது. அத்தகைய ஆலோசனை சேவைகளை வழங்கப்பட்டால் பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், ஆலோசகர் சேவைகள் கைநூலில் வழங்கப்பட்ட தேவைகளை பின்பற்ற வேண்டும். பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களின் சம்பந்தப்பட்ட நிரந்தர ஊழியர்கள் பல்கலைக்கழக அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டவர்களாக இருப்பதோடு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான அனுமதிகளை பெற்றிருப்பதோடு இந்த ஒப்படைவை உப ஒப்பந்தகாரர்களுக்கோ அல்லது பல்கலைக்கழகத்திற்கு வெளியே வேறு நிறுவனத்திற்கு ஒப்படைப்பதோ அல்லது மாற்றுவதோ கூடாது.</p>	

	<p>பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய சட்டப்பூர்வ நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்படவேண்டும். தனிநபர்கள் அல்லது தனிநபர்களின் குழுவுடன் முன்னெடுக்கப்படக்கூடாது.</p> <p>வெளிநாட்டு நிதியளிப்பு கருத்திட்டங்களுக்கு, இந்த தெரிவு முறையானது வெளிநாட்டு நிதி முகவரின் ஒப்புதலுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.</p>	
<p><b>3.1.7.2</b></p>	<p><b>அரச நிறுவனங்களுக்கு ஆலோசனை ஒப்படை வழங்கல்</b></p>	
	<p>3.1.7.1 இல் தொடர்பான சந்தர்ப்பங்கள் தவிர நேரடி ஒப்பந்தம் மூலம் அரச நிறுவனங்களுக்கு எந்த ஒரு ஆலோசனை ஒப்படைகளையும் வழங்கப்படக்கூடாது.</p>	
<p><b>3.1.8</b></p>	<p><b>நியதிக்குறிப்புகளைத் தயாரித்தல் (நி.கு)</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 3.1.8</p>
	<p>அ) ஒப்படைக்கான நியதிக்குறிப்புகளை தயாரிப்பது பெறுகை நிறுவனத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஒப்படை தொடர்பாக சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர் அல்லது ஆலோசனை நிறுவனத்தினால் நியதிக்குறிப்புகள் தயாரிக்கப்பட வேண்டும். நியதிக்குறிப்புகளின் நோக்கெல்லையானது வரவு செலவு திட்டத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும். நியதிக்குறிப்புகளின் விதிமுறைகள், நியமிப்பு, இலக்குகள் மற்றும் ஒப்படையின் நோக்கம் மற்றும் பின்னணி தகவல்களை (பொருத்தமான கற்கை மற்றும் அடிப்படைத் தரவின் பட்டியலை உள்ளடக்கியது) வழங்குவதற்கான நோக்கங்கள், குறிப்பிட்ட பணிகள் ஆகியவற்றை தெளிவாக வரையறுத்து, முக்கிய நிபுணர்களின் தேவையான தகுதிகள் பற்றிய விபரங்களை வழங்க வேண்டும் மற்றும் ஆலோசனையளிப்பவர்களுக்கு முன்மொழிவை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளை பட்டியலிட வேண்டும். அறிவு அல்லது பயிற்சியின் பரிமாற்றம் ஒரு குறிக்கோளானால், பயிற்சி பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து, குறிப்பாக, தேவைப்படும் வளங்களை மதிப்பீடு செய்வதற்கு ஆலோசனையாளர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும்.</p> <p>இருப்பினும், நியதிக்குறிப்புகள் மிகவும் விரிவானதாகவும், நெகிழ்வற்றதாகவும் இருக்கக்கூடாது, அதனால் போட்டியாளர்கள் தங்கள் சொந்த முறைமையையும் ஊழியரையும் முன்மொழியலாம். ஆலோசனை நிறுவனங்கள், தமது முன்மொழிவுகளில் குறித்த நியதிக்குறிப்புகளை குறித்து பரிந்துரை செய்ய ஊக்கமளிக்க வேண்டும். பெறுகை நிறுவனம் மற்றும் ஆலோசகர்கள் சம்பந்தப்பட்ட பொறுப்புகளை தெளிவாக நியதிக்குறிப்புகளில் வரையறுக்க வேண்டும்.</p> <p>ஆ) அனைத்து வருங்கால ஆலோசகர்களுக்கும் நியதிக்குறிப்புகள் சம தளங்களை வழங்க வேண்டும். இது பெறுகை நிறுவனங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.</p> <p>இ) இது பொதுவாக பொருத்தமான தேசிய நியமங்கள் அல்லது பொருந்தக்கூடிய சமமான சர்வதேச நியமங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.</p> <p>ஆலோசகர்கள் மற்றும் தரவு தாள் அறிவுறுத்தல்களில் உள்ள கூடுதல் எழுதப்பட்ட விதிகளின் இந்த பிரிவு பயன்படுத்தப்படாது.</p>	

3.1.9	<b>நீண்ட பட்டியலை தயாரித்தல்</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.9
	<p>பின்வரும் முறைகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றை இணைத்தோ நீண்ட நிரல் ஆலோசகர்களை தெரிவு செய்யலாம்.</p> <ol style="list-style-type: none"> <li>விளம்பரம் மூலம் ஆர்வங்களை வெளிப்படுத்த அழைத்தல்</li> <li>முன்பு பெறுகை நிறுவனத்திற்கு திருப்திகரமாக சேவைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்த ஆலோசகர்களின் பெயர்களை உள்ளடக்குதல்.</li> <li>இதேபோன்ற ஒப்படைக்கான ஆலோசகர்களின் சேவைகளைப் பெற்றுள்ள ஏனைய பிற பெறுகை நிறுவனங்களிடமிருந்து பெயர்களை சேகரித்தல்</li> <li>வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் இருந்து பெயர்களை சேகரித்தல்</li> </ol> <p>இருப்பினும் பெரிய மற்றும் சிக்கலான ஒப்படைகள் பெறுகை நிறுவனம், உள்ளூர் செய்தித்தாள்கள், பெறுகை நிறுவன இணையதளம் மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு இலத்திரனியல் அரசு பெறுகை வாயிலாக அல்லது தேசிய பெறுகை ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கேற்ப விளம்பரம் செய்ய வேண்டும். சர்வதேச ஆலோசனை நிறுவனங்களின் பங்கு எதிர்பார்க்கப்படுகையில், இந்த அழைப்பு சர்வதேச ஊடகங்களுக்கும் சர்வதேச இணையதளத்திற்கும் விரிவாக்கப்படும். இ.அ.பெ முறைமை நிறுவப்பட்டு பரவியதும் அத்தகைய அனைத்து விளம்பரங்களும் இ.அ.பெ முறையில் பிற ஊடகங்களுடன் மேலதிகமாக வெளியிடப்பட வேண்டும்.</p>	
3.1.10	<b>குறுகிய பட்டியல் தயாரித்தல்</b>	கைநூலைப் பார்க்கவும் 3.1.10
	<p>ஆலோசகர்கள் குறுகிய பட்டியல் படுத்துதல், சிறந்த தகுதி ஆலோசனை நிறுவனங்கள் மட்டுமே முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும். குறுகிய பட்டியல் தயாரிப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தும் உரிய தகுதிகள் உள்ள அமைப்புகளே முதலில் பரிசீலிக்கப்படும்.</p>	
<b>3.2 தனிப்பட்ட ஆலோசகர்களை தெரிவு செய்தல்</b>		
3.2.1	<b>தனிப்பட்ட ஆலோசகர்களை தெரிவு செய்தல்</b>	கைநூலைப் பார்க்கவும் 3.2.1
	<p>தனிப்பட்ட ஆலோசகர்கள் வழக்கமாக ஒப்படையில் (மொத்த தொகை அல்லது நேரத்தை அடிப்படையாகக் கொண்டது) ஈடுபடுத்தப்படுகிறார்கள் அதற்கு:</p> <ol style="list-style-type: none"> <li>தனிப்பட்டவர்களின் அனுபவம் மற்றும் தகுதிகள் என்பவையே மிக முக்கியமானது.</li> <li>ஊழியர்களின் குழுக்கள், மற்றும் ஒருங்கிணைப்பு, நிர்வாகம், அல்லது அவர்களுக்கு இடையே கூட்டு பொறுப்பு தேவைப்படாதவிடத்து அல்லது</li> <li>மேலதிக வெளி (வீட்டு அலுவலகம்) தொழில் வாண்மை ஆதரவு தேவைப்படாதவிடத்து.</li> </ol>	
3.2.2	<b>தனிப்பட்ட ஆலோசகர்களை தெரிவு செய்வதற்கான நியதிக்குறிப்புகள்</b>	கைநூலைப் பார்க்கவும் 3.2.2
	<p>பெறுகை நிறுவனம் முதன்முதலில் ஒப்படைக்கான , நோக்கு எல்லை, மதிப்பிடப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நியதிக்குறிப்புகளை தயாரிக்க வேண்டும். நியதிக்குறிப்புகள் சம்பந்தப்பட்ட ஆலோசகர் தெரிவுக் குழு மூலம் மதிப்பாய்வு செய்யப்படும்.</p>	

3.2.3	<b>விளம்பரப்படுத்தல்</b>	கைநூலைப் பார்க்கவும் 3.2.3
	<p>அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த தேசிய வல்லுநர்கள் பற்றிய அறிவு பெறுகை நிறுவனத்திற்கு இல்லாத போதும் அல்லது அவர்களது கிடைக்கும் தன்மையை அறியாதிருந்தால், அல்லது சேவைகள் சிக்கலாக இருந்தால் பரந்த விளம்பரத்தின் மூலம் நன்மைகள் அதிகமாக இருப்பின் அல்லது சாத்தியமான நன்மைகள் இருந்தால், அல்லது முன்று மாத காலத்திற்கு அதிகமாக இருப்பதுடன் மதிப்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கையில், அது ஆர்வ வெளிப்பாடுகள் (ஆ.வெ) அல்லது சுயவிபரம் தேடும் விளம்பரம் மூலம் ஊக்குவிக்கப்படும்.</p> <p>தேசிய செய்திப் பத்திரிக்கைகள், பெறுகை நிறுவன இணையதளம், இ.அ.பெ. முறைமை மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு இணையதளம் ஆகியவற்றில் தகுதி சமர்ப்பித்தலை விளம்பரப்படுத்த வேண்டும். சர்வதேச ஆலோசனை ஒப்படைகள், தேசிய செய்தித்தாள்கள், தேசிய இணையத்தளம் மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு இணையத்தளம் மற்றும் இ.அ.பெ. முறைமை மேலதிகமாக சர்வதேச விளம்பரங்களும் செய்யப்படவேண்டும். கீழ்க்கண்ட வழிகாட்டல் 5.8 க்கு கீழ் உள்ளூர் ஆலோசகர்கள், சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தப்படும் ஆலோசனை ஒப்படையை வழங்குவதற்காக விண்ணப்பிக்கலாம். இருப்பினும், எல்லா சந்தர்ப்பங்களிலும் இது தேவைப்படலாம் ஆனால் சிறிய பெறுமதியான ஒப்பந்தங்கள் இடம் பெறக்கூடாது. ஆர்வங்களின் வெளிப்பாடுகளுக்கான அனைத்து அழைப்புகளும் தெரிவு பிரமாணங்களில் குறிப்பிட வேண்டும், அந்த அனுபவம் மற்றும் தகுதிகள் அடிப்படையில் மட்டுமே காணப்படும். தனிப்பட்ட ஆலோசகர்களை முன்மொழியும்படி நிறுவனங்கள் அழைக்கப்படுகையில், தனிநபர்களின் அனுபவமும் தகுதியும் தெரிவு செயல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மற்றும் அவர்களின் குழு நிறுவன அனுபவம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. ஒப்பந்தமானது நிறுவனம் அல்லது முன்மொழியப்பட்ட தனிநபர்களுடன் கையெழுத்திடப்படுமா என்பது குறிப்பிடப்பட வேண்டும்.</p>	
3.2.4	<b>போட்டி அடிப்படையிலான தெரிவு</b>	கைநூலைப் பார்க்கவும் 3.2.4
	<p>தனிப்பட்ட ஆலோசகர்கள் ஒப்படைக்கான தகுதிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறார்கள். பொதுவாக, அவர்கள் தகுதிகளை ஒப்பிடுவதன் மூலம் ஒரு விளம்பரத்திற்கு பதிலளிக்கும் போது ஆர்வம் காட்டியவர்களுள் குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிலளிப்போர் தகுதி மற்றும் திறன் அல்லது தகுதிகளின் அடிப்படையில் நேரடியாக பெறுகை நிறுவனம் அணுகி தெரிவு செய்யப்படுவார்கள், கல்வி பின்னணி மற்றும் அனுபவம் அடிப்படையில், பொருத்தமான திறன் தீர்மானிக்கப்படுகிறது.</p>	
3.2.5	<b>தனி மூல தெரிவு</b>	கைநூலைப் பார்க்கவும் 3.2.5
	<p>தனிப்பட்ட ஆலோசகர்கள் தனி மூலத் தெரிவு அடிப்படையில் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் உரிய நியாயங்களுடன் தெரிவுசெய்யப்படலாம் அவை,</p> <p>அ) ஆலோசகர் மேற்கொண்ட முந்தைய வேலையின் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில், ஆலோசகர் போட்டி மூலமாக தெரிவாகியிருந்தால்                  ஆ) மொத்த எதிர்பார்க்கப்பட்ட காலம் 6 மாதங்களுக்கு குறைவான ஒப்படைகள்.                  இ) அவசர சூழ்நிலைகள் மற்றும்                  ஈ) ஒப்படைக்கு ஒரே ஒரு ஆலோசகர் மட்டுமே தகுதியுடையவராக காணப்படும் நிலை.</p> <p>தனிப்பட்ட ஆலோசகரின் விவரங்களுடன் தனி மூல தெரிவை நியாயப்படுத்தி பிரதான வகைகளும் உத்தியோகத்தரினால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.</p>	

	<p>உ-) நியமிக்கப்பட்ட காலம் 6 மாதங்களுக்கும் மேலாகவும் இருந்து, வழங்கப்பட்ட நிதிகள் கிடைக்கப் பெறாமல் இருந்தால். தேசிய பெறுகை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும், இதற்கு போட்டியிடும் தெரிவு செயல்முறைக்கு பதிலாக தனி மூல தெரிவுக்கான காரணம் மற்றும் அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட தனிநபர் ஆலோசகரை பரிந்துரை செய்ய வேண்டும். இது குறிப்பிட்ட நுழைவெல்லைக்கு குறைவான விதிவிலக்கான ஒப்பந்தமாக இருக்கவேண்டும்.</p>	
3.2.6	<b>நியமன நிபந்தனைகள்</b>	கைநூலைப் பார்க்கவும் 3.2.6
	<p>ஒரு முறையான ஒப்பந்தத்தில் தனி ஆலோசகர் கையொப்பமிட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் பணி நிபந்தனைகள், ஊதியம், நேரடிசெலவுகள், விடுமுறை (ஏதேனும்), காப்புறுதி (ஏதேனும்), தினசரி கொடுப்பனவுகள் (ஏதாவது இருந்தால்), காலஅளவு மற்றும் சேவைகளின் விபரிப்பு உள்ளடக்கப்படும். வழக்கமாக இயல்பான சிறிய ஒப்படைகளுக்கு ஒரு நியமனக் கடிதம் பயன்படுத்தப்படலாம் ஆனால் மேற்கூறிய விதி முறைகள் கவனிக்கப்பட வேண்டும்.</p>	







	<p>நன்கு அபிவிருத்தி செய்யப்பட்ட செலவு மதிப்பீடுகள் உண்மையான வரவுசெலவுத் திட்ட ஒதுக்குகளை உறுதிப்படுத்துவதற்கு அவசியமானவை. முன்மொழியப்பட்ட ஒப்படைக்கான செலவு மதிப்பீடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான வளங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் பெறுகை நிறுவனத்தால் தயாரிக்கப்படும்: இவற்றுள் நிபுணர்களின் நேரம், இருப்பு, ஆதரவு மற்றும் பௌதீக உள்ளீடுகள் (உதாரணமாக போக்குவரத்து அலுவலக இடம், உபகரணங்கள், ஆய்வுகூட உபகரணங்கள் போன்றவைகள் உள்ளடங்கும்). சிக்கலான பெறுகை நடவடிக்கைகளுக்கு பெறுகை நிறுவனம் வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகளைப் பெறலாம். செலவுகள் முதலில் இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.</p> <p>அ) ஊதியம் மற்றும் ஆ) பிற செலவுகள் மீளளிக்கப்படும் செலவுகள் உள்ளடங்கலாக மேலும் வெளிநாடு மற்றும் உள்ளூர் செலவு என பொருத்தமாயின் பிரிக்கப்படலாம்.</p>	
<p><b>4.3.1</b></p>	<p><b>மொத்த செலவு மதிப்பீட்டின் அங்கீகாரம்</b></p>	
	<p>மொத்த செலவு மதிப்பீடு உரிய அதிகாரியால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.</p>	
<p><b>4.3.2</b></p>	<p><b>மொத்த செலவு மதிப்பீட்டினை இற்றைப்படுத்தல்</b></p>	
	<p>மொத்த செலவு மதிப்பீட்டினை இற்றைப்படுத்தல் தேவைப்படும் பொழுது, இற்றைப்படுத்தப்பட்ட மொத்த செலவு மதிப்பீடு முன்மொழிவு கோரிக்கைக்கு முன் தகுந்த அதிகாரியினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.</p> <p>பெறுகை செயல்படுத்தலின்போது முன்மொழிதலுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் மொத்த செலவு மதிப்பீடுகளை மீள்மதிப்பீடு செய்தலிலிருந்து அங்கீகரிக்கும் அதிகாரி விலகியிருக்க வேண்டும்.</p>	
<p><b>4.4 ஆர்வ வெளிப்பாடு</b></p>		<p>கைநூலைப் பார்க்கவும் 4.4</p>
<p><b>4.4.1</b></p>	<p><b>ஆர்வ வெளிப்பாடு கோரிக்கை பிரசுரம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 4.4.1</p>
	<p>ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கையை விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பதினான்கு (14) நாள்காட்டி நாட்களை தேசிய ரீதியில் போட்டிக்கு வழங்குவதற்கும் மற்றும் சர்வதேச ரீதியில் போட்டிக்கு இருபத்து ஒரு (21) நாள்காட்டி நாட்களை ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு விருப்பத்தை சமர்ப்பிக்க விளம்பரப்படுத்தப்படும். ஆ.வெ.கோ க்கு பதிலை தாமதமாக சமர்ப்பிப்பது, ஏற்கனவே ஆ.வெ கள் அடிப்படையில் அடிப்படையாகக் கொண்ட ஒரு குறுகிய பட்டியலை தயாரிக்காமல் இருந்தால் அதன் நிராகரிப்புக்கு காரணமாக இருக்காது.</p> <p>பெறுகை நிறுவனம் இணையத்தளம், தேசிய பெறுகை ஆணைக்குழு இணையத்தளம், இ.அ.பெ. இணையத்தளம், உள்ளூர் பத்திரிகைகள், தேசிய பெறுகை மற்றும் சர்வதேச இணையதளங்கள் அல்லது தகுதி வாய்ந்த ஆலோசகர்களை ஒரு குறிப்பிட்ட துறை நிபுணத்துவ துறையில் ஆலோசனை சேவைகளை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தும் சர்வதேச அழைப்பிற்கான நன்கொடை இணையத்தளங்கள் ஆகியவற்றில் ஒரு விளம்பரம் பிரசுரிக்கப்படும்.</p>	
<p><b>4.4.2</b></p>	<p><b>ஆர்வ வெளிப்பாட்டுக் கோரிக்கையின் உள்ளடக்கம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 4.4.2</p>
	<p>அ) பெறுகை நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி ஆ) ஒப்படைப்பின் பொருத்தமான விபரிப்பானது அறிவார்ந்த மற்றும் சேவைகளின் நோக்க எல்லையை உள்ளடக்க வேண்டும், இ) ஆர்வ வெளிப்பாடுகள் சமர்ப்பிக்கும் முடிவுத்திகதி மற்றும் இடம் ஈ) மதிப்பீட்டு பிரமாணத்தில் பின்பற்ற வேண்டியவை.</p>	

4.4.3	<b>ஆலோசனை நிறுவனங்களின் குறுகிய பட்டியலுக்கான பிரமாணங்கள்</b>	கைநூலைப் பார்க்கவும் 4.4.3
	<p>தனிப்பட்ட ஆலோசகர்களின் குறுகிய பட்டியல் தேவை என்று கருதப்படும் போதெல்லாம், பெறுகை நிறுவனம் குறுகிய பட்டியலுக்கான முன்மாதிரிகளை பிரமாணங்களை முன்னரே நிர்ணயிக்கும். தனி மூலத்தை தவிர்த்து, பொதுவாக ஐந்து (5) முதல் எட்டு (8) ஆலோசனையாளர்களை குறுகிய பட்டியலில் சேர்க்கப்படும், ஆனால் குறுகிய பட்டியலில் இருக்கும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை இல்லை. இருப்பினும், ஐந்து விண்ணப்பதாரிகளுக்கு குறைவாக இருந்தால், (போதுமான விளம்பரத்திற்கு பிறகு), அவர்களது முன்மொழிவுகள் கவனத்திற்கு கொள்ளப்படலாம்.</p> <p>ஆலோசகர்களின் குறுகிய பட்டியலிடும் போது பெறுகை நிறுவனம் பின்வரும் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்:</p> <ol style="list-style-type: none"> <li>i. தகுதி</li> <li>ii. பொது அனுபவம்</li> <li>iii. ஒரே மாதிரியான அனுபவம் மற்றும்</li> <li>iv. ஒரு பெறுகை நிறுவனம் பொருத்தமானதாக கருதக்கூடிய வேறு காரணிகள்.</li> </ol> <p>நன்கு வரையறுக்கப்பட்ட பிரமாணம் குறுகிய பட்டியலிடலில் பயன்படுத்தப்பட வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் குறுகிய பட்டியலில் இடம் பெற்றார்களா இல்லையா என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.</p>	
4.4.4	<b>தனிப்பட்ட ஆலோசகர்களின் குறுகிய பட்டியலுக்கான பிரமாணம்</b>	
	<p>தனிப்பட்ட ஆலோசகரிடமிருந்து விண்ணப்பங்கள் தேவைப்பட்டால், சுயவிபர கோவை ஒரு குறிப்பிட்ட நியமம் மற்றும் வடிவமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தகுதிகள் கல்வி மற்றும் தொழில்வாண்மை என பிரிக்கப்படலாம். ஊதியம் என்பது பெற்ற தகுதி மட்டத்தை பொறுத்தது. நல்ல நியதிக்குறிப்புகள் தனி முதன்மைகளை அழைக்காவிட்டாலும் சில நெகிழ்தன்மையை அனுமதிக்கும் கல்வித்தகுதி விட அதிக நிறை அனுபவத்திற்கு வழங்கப்படுகிறது. பொதுவான அனுபவத்தை விட ஒரே மாதிரியான அனுபவத்திற்கு அதிக நிறையேற்றம் கொடுக்கப்பட்டிருக்கிறது -சேவைக்கு மிகவும் பொருத்தமானதும் அதிகம் விரும்பப்படும் தேவைப்பட்டால் அவர்களின் முந்தைய வேலைகள் குறித்த மாதிரிகளை வழங்க ஆலோசகர்கள் கேட்டுக்கொள்ளப்படலாம்.</p>	

**அத்தியாயம் 5**  
**முன்மொழிவு கோரிக்கை ஆவணங்கள்**

<b>5.1 முன்மொழிவுக்கான கோரிக்கை ஆவண வரைவை தயாரித்தல்</b>	
<p>அ) பெறுகை நிறுவனம் முன்மொழிவுக்கான கோரிக்கை ஆவண வரைவு தயாரிக்க வேண்டும்.</p> <p>ஆ) ஆ.தெ.கு நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் மேலேயுள்ள பணியை பெறுகை நிறுவனம் பூர்த்தி செய்ய வேண்டும்.</p>	
<b>5.2 முன்மொழிவு கோரிக்கை ஆவணத்தின் உள்ளடக்கங்கள்</b>	கைநூலைப் பார்க்கவும் 5.2
<p>முன்மொழிவு கோரிக்கை ஆவணங்களுக்கான வருங்கால ஆலோசகரைத் தயார் செய்ய தேவையான அணைத்து ஏற்படையதான தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும்.</p> <p>முன்மொழியப்பட்ட கோரிக்கைகளின் ஆவணத்திற்கான உள்ளடக்கமானது தெளிவுள்ளதாக இருக்கவேண்டும். முன்மொழிவுக்கான கோரிக்கைகளின் பிரிவுகள் கைநூலில் கொடுக்கப்பட்டுள்ளன.</p>	
<b>5.3 நியம முன்மொழிவு கோரிக்கைக்கான ஆவணம்</b>	கைநூலைப் பார்க்கவும் 5.3
<p>அ) பெறுகை நிறுவனமானது தேசிய பெறுகை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட பொருத்தமான நியம முன்மொழிவு கோரிக்கைக்கான ஆவணத்தை குறைந்தபட்ச மாற்றங்களுடன் தேவைப்பட்டால், விசேட நிபந்தனைகளுக்கேற்ப ஒப்படைக்கு தகுந்தவாறு பாவிக்கலாம். ஒரு வெளிநாட்டு நிதியளிப்பு முகவர் நிதியளித்த பெறுகைகளின் விடயத்தில், அத்தகைய நிறுவனங்களால் கட்டளையிடப்பட்ட நியம முன்மொழிவு கோரிக்கைக்கான ஆவணத்தினைப் பயன்படுத்தப்படலாம்.</p> <p>ஆ) நியம முன்மொழிவு கோரிக்கைக்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றால், பெறுகை நிறுவனம், பிரதான வகைகளும் உத்தியோகத்தரின் சம்மதத்துடன் முன்மொழிவுக்கான முறையான கோரிக்கையை பயன்படுத்தலாம். பிரதான வகைகளும் உத்தியோகத்தரிடம் அனுப்ப முன், ஆவணங்கள் ஆலோசகர் தெரிவுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட வேண்டும், இக்குழுவே அத்தகைய ஆவணங்களின் உள்ளடக்கத்திற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.</p>	
<b>5.4 முன்மொழிவு கோரிக்கைகளின் பிரகாரம்</b>	கைநூலைப் பார்க்கவும் 5.4
<p>முன்மொழிவு கோரிக்கைகளுக்கு அதற்கான இணையத்தளம், தேசிய பத்திரிகைகள், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் இணையத்தளம் மற்றும் தேவைப்படி சம்பந்தப்பட்ட சர்வதேச இணையத்தளங்களில் போதுமான விளம்பரங்களை வழங்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் முன்மொழிவுக்கான கோரிக்கை இ.அ.பெ யில் வெளியிடப்படலாம்.</p> <p>முன்மொழிவுக்கான கோரிக்கையானது சேவைகளுக்கான பெறுமதி மட்டும் சிக்கல் தன்மையை பொருத்து முக்கிய தகுதி பிரமாணம், தகுதி தேவைகள் உள்ளிட்ட வருங்கால ஆலோசகர்களுக்கு தேவையான பொருத்தமான மற்றும் பொருத்தமான அடிப்படைத் தகவல்களை கொண்டிருத்தல் வேண்டும்.</p>	
<b>5.5 அழைப்பிதழ் கடிதம் (அ.க)</b>	கைநூலைப் பார்க்கவும் 5.5
<p>அழைப்பிதழ் கடிதம் ஒரு குறிப்பிட்ட ஒப்படைக்கான ஆலோசகரின் சேவைகளைப் பெற பெறுகை நிறுவனத்தின் உள்நோக்கத்தைத் தெரிவிக்க வேண்டும் மற்றும் ஒரு ஒப்படையை நிறைவேற்றுவதற்கான ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டிருக்கும் குறுகிய பட்டியலிடப்பட்ட ஆலோசகர்களுக்கு அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் இது பின்வருவன பற்றிய அடிப்படை தகவலை வழங்க வேண்டும்:</p>	

<p>அ) பெறுகை நிறுவனம் மற்றும் நிதி வழங்கும் மூலத்தின் பெயர்</p> <p>ஆ) குறுகிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள்</p> <p>இ) ஒப்படைப்பின் குறிக்கோள்கள் மற்றும் நோக்க எல்லைகளின் சுருக்கமான விளக்கம்</p> <p>ஈ) தெரிவு செய்யும் முறை மற்றும்</p> <p>உ) முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான திகதி, நேரம் மற்றும் முகவரி.</p> <p>அழைப்பிதழின் கடிதம் ஆலோசகர்கள், தனித்தனியாக தங்கள் திட்டத்தை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளார்களா அல்லது வேறு குறுகிய பட்டியலிடப்பட்ட தரப்பினர்களுடன் / தனிநபர்களுடனும் தொடர்புகொண்டுள்ளனரா என்பதையும் அத்தகைய கூட்டிற்கு, பெறுகை நிறுவனத்தின் அனுமதிக்காகவும் கோரிக்கையையும் சமர்ப்பிக்கவேண்டும்.</p>	
<p><b>5.6 ஆலோசகர்களுக்கான அறிவுறுத்தல்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.6</p>
<p>திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்க ஆலோசகர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆலோசகர்களுக்கான அனைத்து பொருத்தமான தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும். ஆலோசகர்களுக்கான அறிவுறுத்தல்கள் நியம முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகளில் மாற்றங்களை செய்யக்கூடாது.</p>	
<p><b>5.7 ஆலோசகர்களின் தகுதி</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.7</p>
<p>அ) ஆலோசகர்களுக்கான தகுதி தேவைகள், ஆலோசகரின் சட்டபூர்வமான முன்மொழிவு கோரிக்கை ஆவணத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.</p> <p>ஆ) பின்வரும் சூழ்நிலைகளில், ஆலோசகர்கள் தகுதியற்றவர்களாக கருதப்பட வேண்டும்:</p> <p>i. ஆலோசகர் கறுப்புப்பட்டியல்படுத்தப்பட்டிருந்தால் (கறுப்பு பட்டியலிடப்பட்ட ஆலோசகர்களின் பட்டியலை அவ்வப்போது இற்றைப்படுத்தி தேசிய பெறுகை ஆணைக்குழு இணையத்தளத்தில் வெளியிடப்படும்) அல்லது வெளிநாட்டு நிதி உதவி திட்டங்களை பொறுத்தவரை வெ.நி.நிறுவனங்கள் கறுப்புப்பட்டியல்படுத்தியிருந்தால்</p> <p>ii. ஆலோசகர் ஒருவர் திட்டமிடப்பட்ட பெறுகை நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட ஒப்படையுடன் தொடர்புடைய நியதி விவரணங்களை தயாரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால்.</p>	
<p><b>5.8 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆலோசகர்களை சமமாக நடத்துதல்</b></p>	
<p>வெளிநாட்டு ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படும்போது, ஒப்பந்த விதிமுறைகளில், தேசிய ஆலோசகர்கள் பங்கேற்பதற்கு முன்னுரிமை வழங்குவதைத் தவிர, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆலோசகர்களுக்கும் சமமான பிரயோகமே இருக்க வேண்டும்.</p> <p>ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாட்டு நாணயம் செலுத்த எதிர்பார்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, வெளிநாட்டு மற்றும் தேசிய ஆலோசனை நிறுவனங்கள் இரண்டும் விலைகளை குறிப்பிடவும் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் பொருந்தும் அளவிற்கு செலுத்தப்படவும் தகுதியுடையவையாகும்.</p> <p>வெளிநாட்டு நாணய செலுத்துதலுக்கு தகுதியுடையவர்கள், அந்த தேவைக்கான நியாயப்படுத்தலை சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு நாணயத்தை செலவழித்து ஆலோசகர் வழங்கிய சிறப்பு உபகரணங்கள் இறக்குமதி மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ஊதியம் செலுத்துதல் போன்றவை உரிய நியாயப்படுத்துதல்களுக்கு பொருந்துவனவாகும்.</p>	

<p><b>5.9 ஑ுன்஑ொழிவு ஑ெல்லுப஑ியா஑ு஑் கால஑்</b></p>	<p>கைநூலை஑் பார்க்கவு஑் 5.9</p>
<p>஑) ஑ுன்஑ொழிவு கீாரிக்கைகளுக்கான ஑ுவணத்தில் ஑ுறி஑்பிட்டுள்ள காலத்திற்குள் ஑ெல்லுப஑ியா஑ு஑் ஑ுன்஑ொழிவுகளை ஑ுலீாஸகர்கள் ஑஑ர்ப்பிக்க வேண்டும்.</p> <p>஑ு) ஑ுலீாஸகர் டெரிவுக் ஑ு஑ுக்கள் ஑ுறி஑்பிட்ட கால஑்ப஑ுதிக்கு ஑ுலீாஸனைகர் டெரிவுக் ஑ு஑ுக்களின் ஑ுன்஑ொழிவுகளை ஑தி஑்பீடு ஑ெய்ய ஑ுடிவதை஑ும், ஑னைத்து ஑னு஑தியினை஑் ஑ெறவு஑், ஑ற்ற஑ும் வெளிநாட்டு நிதியீட்டல் திட்டத்தின் கருத்தின்படி, இந்த ஑஑்பந்த ஑ுன்஑ொழிவு ஑ெல்லுப஑ியா஑ு஑் காலத்திற்குள் ஑஑்பந்தத்தை ஑ளி஑்பதற்காக, வித஑்புரை வ஑ங்குவதற்காக வெளிநாட்டு நிதியளி஑்பு நிலையத்தின் ஑஑஑த஑் ஑ெறுவதை஑ும் ஑றுதி஑ெய்ய வேண்டும்.</p> <p>இ) ஑ுன்஑ொழிவு ஑ெல்லுப஑ியா஑ு஑் ஑ுறைந்த஑ட்ச காலங்கள் ஑ுலீாஸனை ஑ேவைகள் கைநூலில் தர஑்பட்டிருக்கின்றன.</p>	
<p><b>5.10 ஑ுன்஑ொழிவுகளை ஑஑ர்ப்பி஑்பதற்கான நேர஑்</b></p>	
<p>஑ுலீாஸகர் டெரிவு ஑ு஑ுக்கள் ஑ுலீாஸனையாளர்களுக்கு தங்கள் ஑ுன்஑ொழிவைத் தயாரிக்க ஑ோது஑ான நேரத்தை ஑னு஑திக்க வேண்டும். ஑ுலீாஸனை ஑ேவை கைநூலில் கீாடுக்க஑்பட்ட ஑ுறைந்த஑ட்ச கால இடைவெளிகளை ஑ுலீாஸகர் டெரிவு ஑ு஑ுக்கள் ஑ின்பற்ற வேண்டும்.</p>	
<p><b>5.11 ஑ுன்஑ொழிவு கீாரிக்கை ஑ுவணங்களின் டெளிவு</b></p>	
<p>஑) ஑னைத்து வருங்கால ஑ுலீாஸகர்களுக்கும் ஑ுரே தகவலை வ஑ங்க வேண்டும் ஑ற்ற஑ும் கூடுதல் தகவல்களை ஑ெற ஑஑ வாய்ப்புகளை ஑றுதி ஑ெய்ய வேண்டும். கீாரிக்கை விடுக்க஑்பட்டிருந்தால், வருங்கால ஑ுலீாஸகர்களால் பார்வையிட வேண்டிய கருத்திட்ட தளங்களுக்கு ஑னு஑ுவதற்கான நியாய஑ான ஑ந்தர்ப்பத்தை ஑ெறுகை நிறுவன஑் வ஑ங்க வேண்டும்.</p> <p>஑ு) ஑ெறுகை நிறுவனத்திடமிருந்து டெளிவுத்தன்஑ையை கீாடுவதற்கு வாய்ப்புள்ள திறன்஑ிக்க ஑ுலீாஸகர்கள், ஑னைத்து ஑யர்஑ட்ட ஑ுலீாஸகர் டெரிவு ஑ு஑ு, ஑஑ை஑஑ ஑ுலீாஸகர் டெரிவு ஑ு஑ு, திணைக்கள ஑ுலீாஸகர் டெரிவு ஑ு஑ு ஑ற்ற஑ும் கருத்திட்ட ஑ுலீாஸகர் டெரிவு ஑ு஑ு ஑ுகியவற்றின் ஑஑்படை விடயத்தில் ஑ுந்தைய ஑ுன்஑ொழிவு ஑ாநாடு ஑ன்றினை நாடத்துவதற்கு ஑ு஑ுங்கு ஑ெய்ய஑்ப்ட஑ும்.</p> <p>இ) ஑த்தகைய ஑ுந்திய ஑ுன்஑ொழிவு ஑ாநாடுகளின் ஑ுறி஑்புகளும் ஑னைத்து வருங்கால ஑ுலீாஸகர்களுக்கும் விநியோகிக்க஑்ப்ட஑ும். ஑ுந்திய ஑ுன்஑ொழிவு ஑ாநாட்டின் ஑ுறி஑்புகள் ஑ற்ற஑ும் ஑ுன்஑ொழிவு ஑ுடிவடைவதற்கான திகதி ஑ுறைந்த஑ட்ச கால஑், தே஑ிய கீள்வி஑னுவை ஑ீாட்டிக்கு வேலை நாட்கள் பத்தாகவு஑், ஑ற்ற஑ும் ஑ர்வதே஑ கீள்வி஑னு ஑ீாட்டிக்கு வேலை நாட்கள் இரு஑தாகவு஑் இருக்க வேண்டும்.</p> <p>஑ுறி஑்பிட்ட ஑ுன்஑ொழிவு ஑ாநாட்டின் ஑ுறி஑்புகளுக்கும் ஑ுன்஑ொழிவு கீாரிக்கையில் ஑ுறிக்க஑்பட்டவற்றிற்கும் இடையில் நியதிகள்/ தேவைகள்/வேலையின் ஑ல்லை ஑ொறுத்தவரை கடு஑ையான ஑ாற்றங்கள் இருந்தால், ஑ெறுகை நிறுவன஑் ஑ொருத்த஑ான காலத்தை ஑திகரிக்கும் ஑ொருட்டு ஑ரி஑ீலிக்க வேண்டும். ஑வ஑ிய஑் தேவை஑்பட்டால், ஑ெறுகை நிறுவன஑் ஑ுன்஑ொழிவு ஑஑ர்ப்பி஑்புக்கான காலக்கீடுவை ஑ொருத்த஑ான வகையில் நீடிக்கக்கூடும்.</p>	
<p><b>5.12 ஑ுன்஑ொழிவுக்கான கீாரிக்கையை டெளிவு஑ுத்துதல் ஑ற்ற஑ும் திருத்தங்கள்</b></p>	<p>கைநூலை஑் பார்க்கவு஑் 5.12</p>
<p>஑) ஑ுன்஑ொழிய஑்பட்ட கீாரிக்கை ஑ுவணங்கள் டீாடர்பில் வருங்கால ஑ுலீாஸகர்களுக்கு ஏதாவது விளக்க஑் தேவை஑்ப்ட஑ும் ஑ீாது ஑ுன்஑ொழிவு ஑஑ர்ப்பி஑்பு நிறைவு திகதிக்கு ஑ுன்னர் ஑ள்ள ஑ீாது஑ான நேரத்தில் ஑ெறுகை நிறுவனத்திட஑் ஑ழுத்து ஑ுல஑் ஑றிவிக்க வேண்டும். ஑ெறுகை நிறுவன஑், ஑ுலீாஸகர் டெரிவுக் ஑ு஑ுக்களுடன் கலந்தாலீா஑ித்து, இ.஑.஑ெ வ஑க்கில் இந்த விளக்கங்கள் ஑ழுத்து வடிவில் ஑ல்லது டீாலைநகல் ஑ல்லது ஑ின்னஞ்஑லால், இலத்திரனியல் ஑ெய்தியிட஑் வ஑ங்குவதீாடு, டெளிவை கீாரிய ஑ுலீாஸகர் ஑ெயரைக் ஑ுறி஑்பிட஑், ஑ுறுகிய பட்டியலில் ஑ள்ள ஑னைத்து ஑ுலீாஸனை நிறுவனங்களுக்கும் ஑வற்றின் ஑ிரதி ஑னு஑஑்ப்படல் வேண்டும்.</p>	





<p><b>5.15 மதிப்பீட்டு பிரமாணங்கள் மற்றும் தகுதி தேவைகள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.15</p>
<p>அ) முன்மொழிவு கோரிக்கை ஆவணங்களில் ஆலோசகர் தெரிவுக்கு பிரயோகிப்பதற்கான மதிப்பீட்டு பிரமாணங்கள் மற்றும் உப பிரமாண தேவைகளை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.</p> <p>ஆ) தகுதிக்கான பிரமாணம் மற்றும் பிந்தைய தகுதிக்கான பிரமாணங்களும் கூட முன்மொழிவு கோரிக்கை ஆவணங்களில் குறிப்பிடப்பட வேண்டும்.</p> <p>இ) வெளிப்படுத்தப்பட்ட மதிப்பீட்டில் மாற்றமோ அல்லது மேலதிக பிரமாணங்களோ முன்மொழிவு மதிப்பீட்டின் போது அறிமுகப்படுத்தப்படக் கூடாது. மதிப்பீடு வெளியிடப்பட்ட பிரமாணங்களுக்கு அமைவாகவே செய்யப்பட வேண்டும்.</p>	
<p><b>5.16 ஒப்பந்தத்தின் நியமப் படிவங்கள்</b></p>	
<p><b>5.16.1 வெளியிடப்படும் வரைவு ஒப்பந்தம்</b></p>	
<p>அ) வரைவு ஒப்பந்தமலனது முன்மொழிவு கோரிக்கைக்கான ஆவணத்துடன் வெளியிடப்படும்.</p> <p>ஆ) வரைவு ஒப்பந்த ஆவணம் பின்வருவனவற்றை தெளிவாக வரையறுக்க வேண்டும்:</p> <ul style="list-style-type: none"> <li>i. ஒப்படையின் நுாக்கு எல்லை (சேவைகளின் விவரம்)</li> <li>ii. பெறுகை நிறுவனத்தின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள்</li> <li>iii. ஆலுசகர் உரிமைகள் மற்றும் கடமைகள்:</li> <li>iv. அதன் சொந்த திறன்டொழில் ஊழியர்களை ஒப்படையின் பல்வேறு நிலைகளில் உறுப்பினர்களாக நியமிப்பதை நுாக்கமாகக் குண்டிருக்கும் பெறுகை நிறுவனம், பெறுகை நிறுவனம் எதிர் இணை பகுதி ஊழியர்கள் என அழைக்கப்படும் நிர்வாக ஊழியர்களின் விவரங்களை குாடுக்க வேண்டும், அத்துாடு பெ.நி வழங்கும் வீட்டுவசதி, அலுவலக இடம், செயலக ஆதரவு, பயன்பாடுகள், குாடுட்கள் மற்றும் வாகனங்கள் குான்ற வசதிகள் என்பவற்றையும் குறிப்பிடல் வேண்டும்.</li> <li>v. ஒப்படையின் டுாது ஆலுசகருக்கு வழங்கப்படாத மற்றும் ஆலுசகர் பெற்றுக்குண்ட குாடுட்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படுவதுாடு அதற்கான இழப்பீடு ஆலுசகருக்கு வழங்கப்படும்.</li> <li>vi. உள்ளூர் செலவுகளை இலங்கை ரூபாயில் மட்டுமே ஆலுசகர் தெரிவிக்க வேண்டும்.</li> <li>vii. ஒப்பந்தத்தின் கீழ் தங்கள் கடப்பாடுகளை நிறைவேற்றும் தரப்பினர்களின் தவறுதல், என்பது ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டதை விட கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வின் விளைவாக கருதப்பட்டால் ஒரு குற்றமாக கருதப்படமாட்டாது.</li> <li>viii. ஊழல் மற்றும் டுாசடி நடைமுறைகள் பற்றிய குாள்கை: ஆலுசகர்கள், துணை ஆலுசகர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பங்குத்தாரர்கள் (அறிவித்தாலும் இல்லாவிட்டாலும்) மற்றும் அவர்களின் பணியாளர்கள், பெறுகை செயற்பாட்டின் டுாது மிக உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல், தெரிவு மற்றும் ஒப்பந்த செயல்படுத்தல், அத்துடன் டுாசடி மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து விலகி இருத்தல் என்பதாகும்.</li> <li>ix. ஒப்பந்தத்தின் டுாதுவான நிபந்தனைகளுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட குாடுட்கள், வேலைகள் அல்லது சேவைகளைப் பெறும் குறிப்பிட்ட சிறப்பு நிபந்தனைகள் மற்றும் கருத்திட்டத்தின் இடம் மற்றும் நடைமுறைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.</li> </ul>	

<b>5.17 ஒப்பந்த நிபந்தனைகள்</b>		
<p>அ) ஒப்பந்தத்தின் பொது நிபந்தனைகள் பொதுவாக அனைத்து வகையான ஒப்பந்தங்களுடனும் பயன்படுத்தப்படுவதோடு முன்மொழிவு கோரிக்கை ஆவணத்துடன் வழங்கப்படுகின்றன. ஒப்பந்தத்தின் சிறப்பு நிபந்தனைகளும், தேவைக்கு ஏற்ப, தேவையான மாற்றங்களுடன் முன்மொழிவு கோரிக்கை ஆவணத்தில் சேர்க்கப்படலாம்.</p> <p>ஆ) ஒப்பந்தத்தின் சிறப்பு நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள், ஒப்பந்தத்தின் பொது நிபந்தனைகளில் உள்ள அதற்கான விதிகளுக்கு மேலாக ஏற்றுக்கொள்ளப்படும்.</p>		
<b>5.18 விலை சீராக்கம்</b>		
<p>பணவீக்கம் மற்றும் பிற செலவுகள் காரணமாக வெளிநாட்டு அல்லது உள்ளூர் ஆலோசகர்களுக்கான ஊதியத்தை சரி செய்ய, அதன் கால அளவு 18 மாதங்களுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுமானால், ஒப்பந்தத்தில் விலை சீராக்க ஒதுக்கீட்டில் சேர்க்கப்படலாம். குறைந்த கால ஒப்பந்தங்களில் (18 மாதங்களுக்கும் குறைவாக), உள்ளூர் அல்லது வெளிநாட்டு பணவீக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற விலை மாற்றங்களில் இது போன்ற ஏற்பாடுகளும் சேர்க்கப்படலாம்.</p> <p>பொருந்தக்கூடிய அதிகாரப்பூர்வ விலைச் சுட்டிகள் பயன்படுத்தி விலைகள் சீர்செய்யப்படுகின்றன. இத்தகைய சுட்டிகள் கிடைக்காத இடங்களில், அவை சரியான ஆவணங்கள் மூலமாக பெறப்படலாம். சூத்திரம், பொருந்தும் விலை சுட்டிகள் மற்றும் பிரயோகத்திற்கான அடிப்படைத் திகதி ஒப்பந்தத்தில் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.</p>		
<b>5.19 கொடுப்பனவு ஏற்பாடுகள்</b>		
<p>கொடுப்பனவு ஏற்பாடுகளில், பணம் செலுத்த வேண்டிய தொகை உட்பட, கொடுப்பனவுகளுக்கான அட்டவணை மற்றும் செலுத்தும் நடைமுறைகள், சேர்க்கப்பட வேண்டும். கொடுப்பனவுகள் மைல்கல் அடிப்படையில் இருக்கலாம்.</p>		
<b>5.20 முற்பணக் கொடுப்பனவு</b>		கைநூலைப் பார்க்கவும் 5.20
<p>முன்மொழியப்பட்ட கோரிக்கை ஆவணத்தில் தேவைப்படும் விதிகள் சேர்க்கப்பட்டிருந்தால் முற்பணம் செலுத்தப்படலாம்</p>		
<b>5.20.1</b>	<b>செயல்திறன் பிணையர்கள்</b>	கைநூலைப் பார்க்கவும் 5.20.1
<p>குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் ஆலோசனை நிறுவனத்திலிருந்து செயல்திறன் பாதுகாப்பைப் பெற பெறுகை நிறுவனம் விரும்பினால், குறிப்பிடப்பட்ட வீதத்தில் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இவ்வீதமானது மொத்த ஒப்பந்த விலையில் பொதுவாக 5% இலிருந்து 10% மாகும்.</p>		
<b>5.21 பிணக்கு தீர்த்தல்</b>		
<p>அ) ஒப்பந்த உடன்படிக்கைகளிலிருந்து எழும் அனைத்து பிணக்கு தீர்த்தல்களும் முதலில் தீர்ப்புக்கு உட்படுத்தப்படும் மற்றும் அதன்பிறகு 1995 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இலங்கை மத்திய சட்ட மற்றும் திருத்த ஏற்பாடுகளின் படி ஆளப்படும்.</p> <p>ஆ) ஒப்பந்த ஆவணங்களில் மத்தியஸ்தம் பற்றி பிணக்கு தீர்வு காணும் விதமாக, ஒரு குறிப்பு உருவாக்கப்பட வேண்டும், இத்தகைய சந்தர்ப்பங்களில், அதற்கான ஒப்பந்தத்தில் பொருத்தமான மத்தியஸ்த விதி சேர்க்கப்பட வேண்டும்.</p> <p>இ) வெளிநாட்டு நிதியுதவிக் கருத்திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதியளிப்பு நிறுவனம் பரிந்துரைக்கப்படும் பிணக்குத் தீர்வு ஏற்பாடுகளுக்கு இணங்க வேண்டும்.</p>		

<p>ஈ) மத்தியஸ்த சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் விதிகள் ஆணையம் அல்லது சர்வதேச வர்த்தக சட்டத்தின் ஐக்கிய நாடுகள் ஆணையம் அல்லது இலங்கை சர்வதேச மத்தியஸ்த மத்திய நிலையம் உத்தரவாதி போன்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய விதிகளின் எந்தவொரு தொகுப்பும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.</p> <p>உ) இலங்கையின் நிதியுதவியளிக்கும் கருத்திட்டங்களுக்கு இலங்கை மத்தியஸ்த இடமாக இருக்கும். வெளிநாட்டு நிதியுதவி திட்டங்களுக்கு மத்தியஸ்தம் செய்யும் இடமானது வெளிநாட்டு நிதி அமைப்பின் தேவைக்கேற்ப நிர்ணயிக்கப்படும்.</p>	
<p><b>5.22 ஒப்பந்த சட்டம்</b></p>	
<p>ஒப்பந்தத்தை கட்டுப்படுத்தும் சட்டம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சட்டங்களாகும்.</p>	
<p><b>5.23 நியதிக் குறிய்புகள்</b></p>	
<p>இந்த வழிகாட்டுதலின் 3.1.8 பிரிவின் உட்கூற்றை பார்க்கவும்</p>	
<p><b>5.24 தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த முன்மொழிவுகளின் நியமப் படிவங்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 5.24</p>
<p>பெறுகை நிறுவனம் மற்றும் ஆலோசகர்கள் முன்மொழிவுகளுக்கான நியமக் கோரிக்கையில் கொடுக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த முன்மொழிவு நிலையான படிவங்களை மாற்ற முடியாது, அது முக்கியம் எனில் அதற்கான பொருத்தமான பிரதான வகைகூறும் உத்தியோகத்தர் அல்லது வகைகூறும் உத்தியோகத்தரின் சம்மதத்துடன் இருக்க வேண்டும்.</p>	

**அத்தியாயம் 6**  
**முன்மொழிவு செயல்முறை**

<p><b>6.1 முன்மொழிவு கோரிக்கை ஆவணங்கள் வழங்கல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 6.1</p>
<p>அ) அலுவலர்கள் காலத்தின்போது அஞ்சல் மூலம் அல்லது குறுகிய பட்டியலிடப்பட்ட ஆலோசகர் மூலம் அல்லது பிரயோகம் தேவையாயின் பொருத்தமான பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்கள் செலுத்தும் இ.அ.பெ தளம் மூலம் முன்மொழிவுக்கான கோரிக்கை ஆவணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.</p> <p>ஆ) முன்மொழிவுக்கான கோரிக்கை, குறுகிய பட்டியலிடப்பட்ட ஆலோசகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.அது கைமாறத்தக்கதல்ல.</p>	
<p><b>6.2 முன்மொழிவு தயாரிப்பு காலம்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 6.2</p>
<p>அ) முன்மொழிவுக்கான கோரிக்கை ஆவணங்களுக்கான குறுகிய பட்டியலிடப்பட்ட ஆலோசகர்களுக்கு கிடைக்கக்கூடிய திகதியிலிருந்து முன்மொழிவின் தயாரிப்பு காலம் தொடங்கும்.</p> <p>ஆ) முன்மொழிவு சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடையும் போது இக்காலமும் முடிவடையும்.</p> <p>இ) முன்மொழிவு தயாரிப்புக் காலம், முன்மொழிவை தயார் செய்ய நியாயமான போதுமான காலமாக இருக்க வேண்டும்.</p>	
<p><b>6.3 முன்மொழிவுகளின் சமர்ப்பிப்பு/ பெறுதல்கள்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 6.3</p>
<p>அ இந்த முன்மொழிவு ஒரு இடத்தில் மட்டுமே பின்வருமாறு பெற்றுக்கொள்ளப்படும்.</p> <p>i. பதிவு தபால் வழியாக அல்லது</p> <p>ii. குறிப்பிட்ட இடங்களில் அத்தகைய முன்மொழிவைப் பெறுவதற்கு பெறுகை நிறுவனம் அங்கீகரிக்கும் அதிகாரியிடம் முன்மொழிவுகளின் சமர்ப்பிப்பு/ தனிப்பட்ட முறையில் வழங்கல் அல்லது</p> <p>iii. இலங்கையின் இ.அ.பெ தளம் (தேவையாயின் முன்மொழிவு கோரிக்கை ஆவணத்தில் உள்ள அறிவுறுத்தலின் படி)</p> <p>ஆ) ஆலோசகரின் தகுதிகள் அடிப்படையிலான தேர்வு மற்றும் தனி மூல தெரிவு தவிர அனைத்து முன்மொழிவுகளும் இரத்துச் செய்யப்பட்ட உறையின் கீழ் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு முன்மொழிவு கோரிக்கை ஆவணங்களில் இந்த நடைமுறை ஒரு நிபந்தனையை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.</p> <p>இ) “மூலப்பிரதி” அல்லது “பிரதி” என தனித்தனியாகக் குறிக்கப்பட்ட “ஆலோசகர்களுக்கான அறிவுறுத்தலில்” வரையறுக்கப்பட்ட படி ஒரு மூலப்பிரதி மற்றும் பிரதி முன்மொழிவு சமர்ப்பிக்க வேண்டும். இந்த உறைகள் ஒவ்வொன்றும் ஒன்றாக ஒரு உறைக்குள் இடப்பட்டு மேலே கூறியபடி வழங்கப்படும். இ.அ.பெ அமைப்பின் கீழ் வடிவமைப்பு செய்யப்பட்ட ஒரே ஒரு டிஜிட்டல் பிரதி மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p>	
<p><b>6.4 தாமதமான முன்மொழிவுகளை நிராகரித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 6.4</p>
<p>முன்மொழிவு கோரிக்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் முன்மொழிவுகள் நிறைவுபெறும். தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தெரிவு, தரம் அடிப்படையிலான தெரிவு, ஆகக் குறைந்த செலவு சார்ந்த தெரிவு மற்றும் நிலையான வரவு செலவு அடிப்படையிலான தெரிவு ஆகியவற்றின் தாமதமாகிய முன்மொழிவுகள் ஏற்கப்பட மாட்டாது. இ.அ.பெ அமைப்பில் குறிப்பிட்ட காலம் காலாவதியானால் முன்மொழிவு தானாகவே நிராகரிக்கப்படுவதற்கு ஏற்றதாக இடம் உண்டு.</p>	

<p><b>6.5 ஃுன்ஃலாழிஃகளை ஃலாஃலாஃக திர்த்தல்</b></p>	<p>கைநூலைஃ பார்த்தலும் 6.5 ஃற்றும் 6.6</p>
<p>ஃ) ஃுன்ஃலாழிஃகளை திர்த்தற்கான ஃலாஃலாஃ, ஃலுலாஃகர் தெரிஃ குஃலுஃக்கு ஃழங்கஃபட்டுள்ளதலு ஃற்றும் ஃுன்ஃலாழிஃ ஃஃர்ப்பிஃபு காலக்கெடு ஃடிஃடைந்தஃடன் ஃிரைஃலில் திர்த்தஃபடும். ஃலுலாஃகர் தெரிஃ குஃலுஃலால் ஃத்தகைஃ ஃதிகாரஃம் “ஃுன்ஃலாழிஃ திர்த்தல் குஃலுஃற்கு” (ஃ.தி.கு) பகிர்த்தளிக்கஃபடலாம், ஃதில் குறைந்தஃஃஃம் இரண்டு ஃறுஃபினர்கள் ஃங்கஃ வகிக்க ஃலண்டும்.</p> <p>ஃ) ஃலுலாஃகர்கள் தஃகுதிகள் ஃடிஃபடையிலான தெரிஃ ஃற்றும் தனி ஃுல தெரிஃ தஃலி, ஃலுலாஃகர்கள் ஃலும்ஃலால் ஃவர்களின் ஃுன்ஃலையில ஃுன்ஃலாழிஃகள் திர்த்தஃபடும். ஃலளிஃபுற ஃறை ஃட்டும் திர்த்தஃபடும் ஃற்றும் ஃுன்ஃலாழிஃகளை ஃஃர்ப்பித்த ஃலுலாஃகர்கள் ஃயர்கள் ஃற்றும் ஃுகஃலிகள் ஃறிஃலிக்கஃபடும். ஃவ்வலாஃ ஃலுலாஃகரின் நிதி ரீதியான ஃுன்ஃலாழிஃகளின் இரஃபு ஃல்லது இல்லாஃலை ஃலளிஃபுஃத்தஃபடும். இ.ஃ.ஃ ஃஃலஃபில் இணைய திர்த்து ஃுன்ஃலாழிஃவை ஃலயல்ஃபுஃத்தஃபடலாம்.</p> <p>இ) “ஃுலஃபிரதி” என்க குறிக்கஃபட்ட நிதிரீதியான ஃுன்ஃலாழிஃ ஃாத்திரஃே நிதிரீதியான ஃுன்ஃலாழிஃ திர்த்தலில் திர்த்தஃபடும். “பிரதி” திர்த்தஃபட ஃடியாது. இ.ஃ.ஃ. ஃுறையைஃ ஃலாறுத்தஃலரை, ஃுன்ஃலாழிஃலின் தனித்துஃலாஃல பிரதி இஃஃுறையில் காணஃபடுஃலதலு திர்த்து ஃற்றும் ஃதிஃபீட்டு நலாக்கங்களுக்காக ஃங்கீகரிக்கஃபட்ட குஃலு ஃறுஃபினர்களால் ஃணுகஃஃடியும்.</p>	
<p><b>6.6 நிதி ரீதியான ஃுன்ஃலாழிஃகளை திர்த்தும் நடைஃுறை</b></p>	<p>கைநூலைஃ பார்த்தலும் 6.5 ஃற்றும் 6.6</p>
<p>ஃ) ஃலுஃகை நிறுஃலம் ஃதன் ஃலாழில்நுஃப ஃுன்ஃலாழிஃ ஃதிஃபீட்டில் தஃகுதியடைந்ததெனஃலும், நிதி ரீதியான ஃுன்ஃலாழிஃகள் ஃலாஃலில் திர்த்தஃபடும் திகதி, நேரம் ஃற்றும் இடம் ஃுகியஃற்றை ஃதிஃபீட்டஃபட்ட நிறுஃலங்களுக்கு தெரிஃலிக்க ஃலண்டும். நிதி ரீதியான ஃலுலாஃலையின் திர்த்து நிகழ்ஃலில் கலந்து கலாஃலதற்கு ஏற்பாடு ஃல்ய ஃலுலாஃகர்களுக்கு ஃலாஃலான நேரத்தை ஃலுஃதித்து திர்த்து திகதி நிரணயிக்கஃபடும், ஃல்லா நிறுஃலங்களும் தேஃிய நிறுஃலங்களாக இருந்தால் ஃுன்று ஃலலை நாட்களுக்கு ஃேற்பட்டதாக இருக்க ஃலண்டும் ஃற்றும் ஏலைய ஃலைத்து ஃந்தர்ப்பங்களில் ஃட்டு ஃலலை நாட்களாக இருக்க ஃலண்டும். நிறுஃலத்தின் ஃலயர், ஃலாழில்நுஃப தர ஃதிஃபுஃள்ளி ஃற்றும் ஃுன்ஃலாழிஃ ஃலைகள் நிதி ரீதியான ஃுன்ஃலாழிஃகள் திர்த்தஃபடும் ஃலாஃ ஃறிஃலிக்கஃபட்டு பதிஃ ஃல்யஃபடும்.</p> <p>ஃ) நிதி ரீதியான ஃுன்ஃலாழிஃ திர்த்தின் நடஃடிக்கைகள், குறிஃபீட்ட ஃடிஃலஃஃபில் பதிஃ ஃல்யஃபடும் ஃற்றும் ஃுன்ஃலாழிஃ திர்த்துக் குஃலுஃலின் ஃலைத்து ஃறுஃபினர்களாலும் கையெழுத்திடஃபட ஃலண்டும்.</p> <p>இ) நிதி ரீதியான ஃுன்ஃலாழிஃலின் ஃுலஃ பிரதியானது ஃுன்ஃலாழிஃ திர்த்தலுடன் ஃலாஃஃபடைய ஃறிக்கையுடன் ஃலுலாஃகர் தெரிஃ குஃலுஃலின் தஃலாஃலாஃலு கையளிக்கஃபட ஃலண்டும்.</p>	

**அத்தியாயம் 7**  
**முன்மொழிவுகளின் மதிப்பீடு**

<p><b>7.1 பொது</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.1</p>
<p>அனைத்து முன்மொழிவுகளும் மதிப்பீட்டுப் பிரமாண அடிப்படையிலும், மற்றும் முன்மொழிவு கோரிக்கை ஆவணத்தில் இணைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலும் கடுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். முன்மொழிவுகளை மதிப்பீடு செய்யும் போது புதிய நிபந்தனைகளையும் பிரமாணங்களையும் கொண்டு வரக்கூடாது. எந்த நிறுவனமும் மற்றவர்களை விட உரித்தற்ற நன்மைகளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்வது நோக்கமாக இருக்கவேண்டும்.</p>	
<p><b>7.2 இரகசியத்தன்மை</b></p>	
<p>முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், உள்ளடக்கம் தொடர்பான தகவல் தெளிவுபடுத்தல் மற்றும் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் தெரிவு தொடர்பான பரிந்துரைகள் நிறுவனங்களுடன் (முறையாக செயல்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலன்றி), முறையான அறிவிப்பு திகதி வரை எந்தவொரு நபருடனும் தொடர்பு கொள்ளப்படமாட்டாது.</p>	
<p><b>7.3 முன்மொழிவு மதிப்பீட்டிற்கான வெளிநிபுனர் சேவைகள்</b></p>	
<p>அ) முன்மொழிவு மதிப்பீடு வெளி நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அது, ஆலோசகர் தெரிவுக் குழுக்களின் மேற்பார்வையிலும் வழிகாட்டுதலின் கீழும் செய்யப்பட வேண்டும்.</p> <p>ஆ) வெளி நிபுணர்கள் ஆலோசகர் தெரிவுக் குழுக்களில் அங்கமாக கூடாது.</p> <p>இ) ஆலோசகர் தெரிவுக் குழு அதன் முறையான அறிக்கையை வெளி நிபுணர்களின் அறிக்கையுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும்.</p>	
<p><b>7.4 முன்மொழிவு மதிப்பீட்டிற்கான கால அட்டவணை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.4, 7.5</p>
<p>முன்மொழிவு மதிப்பீடு துரிதமாக நிறைவேற்றப்படுவதற்காக, அனைத்து முறையான அனுமதிகளை பெறுவதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும். எனவே, திட்டமிட்ட நேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.</p>	
<p><b>7.5 முன்மொழிவு செல்லுபடியாக்காலத்தை நீடித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 7.4 -7.5</p>
<p>ஆலோசகர் தெரிவு குழுக்கள் கேள்விமனு செல்லுபடியாகும் காலத்திற்குள் பெறுகை நேர அட்டவணைக்கேற்ப ஒப்பந்த அளிப்பை வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.</p> <p>அ) முன்மொழிவு செல்லுபடியாகும் காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒப்பந்த அளிப்பு வழங்க முடியாத விதிவிலக்கான சூழல்களில், காலாவதி திகதிக்கு முன்னர், செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படலாம்.</p> <p>ஆ) முன்மொழிவு செல்லுபடியை நீடிக்க ஒரு கேள்விமனுதாரர் உடன்படவில்லை என்றால், அத்தகைய முன்மொழிவு தொடரும் பரிசீலனையில் இருந்து விலக்கப்படும்.</p> <p>இ) செல்லுபடியாகும் எந்த ஒருகால நீடிப்பு கோரிக்கையும், பேச்சுவார்த்தைகளின் போது முன்மொழியப்பட்ட ஆரம்ப ஊழியர்களை பதிலீடு செய்யக்கூடிய நிலை ஏற்படலாம். இருப்பினும், இது முன்மொழிவுக்கான கோரிக்கையில் வழங்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க அமைய வேண்டும்.</p>	

7.6	<b>முன்மொழிவு ஸலப்பிரதிகை மதிப்பீடு செய்தல்</b>	
	<p>“ஸலப்பிரதி” என்று குறிப்பிடப்பட்ட முன்மொழிவுகள் மட்டுமே ஆலோசகர் தெரிவுக் குழுக்களால் மதிப்பீடு செய்யப்படும்.</p> <p>இ.அ.பெ அமைப்பு விடயத்தில், ஒரு டிஜிட்டல் நகல் மட்டுமே கணினியில் வழங்கப்பட்ட படிவங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கு இணங்க இ.அ.பெ அமைப்பில் இருக்கும்.</p>	
7.7	<b>முன்மொழிவு மதிப்பீட்டின் நோக்கம் மற்றும் நிலைகள்</b>	
	<p>அ) முன்மொழிவுகளின் மதிப்பீடு இரண்டு படிநிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும், முதலில் தரம் பின்னர் செலவு. முன்மொழிவுக்கான கோரிக்கையின் விதிமுறைகளுடன் இணங்கியதாக முழு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். முன்மொழிவு மதிப்பீடுகளின் நோக்கமானது தெரிந்தெடுக்கப்பட்ட முறையுடன் வேறுபடும்.</p> <p>ஆ) துல்லியமான மதிப்பீட்டு நடைமுறைகள் பல்வேறு முறைகளுக்கு இடையில் வேறுபடுகின்றன, ஆனால் இவை அனைத்தும் மூன்று படிநிலைகளை கொண்டதாகும்.</p> <p>i. <b>ஆரம்ப வெளிப்பாடு</b> - முன்மொழிவுக்கான கோரிக்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு இணங்காத முன்மொழிவுகளை மற்றும் கட்டாய சட்டரீதியான தகுதி தேவைகளை பூர்த்தி செய்யாத நிறுவனத்தை நீக்குவதற்கான ஒரு ஆரம்ப வெளிப்பாடு</p> <p>ii. <b>விபரமான தொழில்நுட்ப மதிப்பீடு</b> - முன்மொழிவு ஆவணத்திற்கான கோரிக்கைக்கு முன்மொழிவுகள் ஏற்படையதா என்பதை தீர்மானிக்க மு.கோ.ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ள ஒப்பீட்டு தரத்தை மதிப்பீடு செய்ய, ஒரு தகுதி புள்ளி மதிப்பீட்டு முறைமையைப் பயன்படுத்தி, நிதி ரீதியான திறப்பு மற்றும் மதிப்பீட்டிற்கு எந்த முன்மொழிவுகள் தொடர வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு விரிவான தொழில்நுட்ப மதிப்பீடு செய்யவேண்டும்.</p> <p>iii. <b>நிதிசார்ந்த மதிப்பீடு</b> - நிதிசார்ந்த மதிப்பீடு முன்மொழிவுகளின் விலைகளை பரிசீலித்தல் மற்றும் ஒப்பந்த அளிப்பிற்கு பரிந்துரைக்கப்படக்கூடிய வெற்றிகரமான முன்மொழிவு எது என்பதை தீர்மானிக்கின்ற ஒன்றாகும்.</p>	
7.8	<b>தொழில்நுட்ப முன்மொழிவு மதிப்பீடு</b>	
7.8.1	<b>தரவரிசையுட்பதும் முறைமைக்கு ஆலோசகர் தெரிவு குழுக்கள் முன்கூட்டிய உடன்படிக்கை</b>	
	<p>ஆலோசகர் தெரிவு குழுக்களின் அனைத்து உறுப்பினர்களும் முன்மொழிவுக்கான கோரிக்கை, குறிப்பாக நியதிகளின் குறிப்புகள் மதிப்பீட்டு பிரமாணம் மற்றும் தரவுத் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள உப பிரமாணம் மற்றும் தெரிவு செயல்முறை ஆகியவற்றைத் பரிசீலிப்பதுக்கொள்ள வேண்டும். மதிப்பீட்டு முறை, மதிப்பீட்டு பிரமாணம் மற்றும் துணை அடிப்படையிலான மற்றும் தரவரிசையுட்பதும் முறையின் கூட்டு வரைவிலக்கணம் ஆகியவற்றின் பொதுவான புரிந்துணர்வு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவிற்கு முன்னர் ஆலோசகர் தெரிவுக் குழு கூடுதல் வேண்டும். தொழில்நுட்ப முன்மொழிவுகளை திறந்து தரவரிசையுட்பதும் முறைமை வரையறுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பது முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இந்த வரைவிலக்கணங்கள் முன்மொழிவுகளின் உள்ளடக்கங்களால் பாரபட்சமாக அமைந்திருக்கலாம்.</p>	
7.8.2	<b>ஆலோசகர்கள் தெரிவுக் குழுக்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டியவை</b>	
	<p>ஒவ்வொரு ஆலோசகர் தெரிவுக் குழுக்களின் அங்கத்தவரும் தலைவரை தவிர தனித்தனியாக, மதிப்பீடு செய்ய வேண்டும். ஆலோசகர் தெரிவுக்குழு முதலில் ஒவ்வொரு முன்மொழிவுகளை ஆராய்ந்து, கணிசமான அளவிற்கு ஏற்படையதா என உறுதி செய்து அதாவது குறிப்பிட்ட நோக்கங்கள் நியதிக்குறிப்புகள் அல்லது ஏனைய முன்மொழிவுகள் முக்கிய தேவைப்பாடுகளிலிருந்து முக்கிய பாரதாரமான விடுபாடுகள் அல்லது விலகல்கள் இல்லையெனவும் உறுதி செய்தலாகும். தனிநபரின் பெறுபேறுகளை முன்னரே உருவாக்கப்பட்ட வேலைத்தாள்கள் அல்லது இணைய படிவ வார்ப்புருக்களில் பதிவு செய்யப்படும். முன்மொழிவு கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரமாணம் மற்றும் உப பிரமாணங்கள் பிரயோகிப்பதன் மூலம், ஆலோசகர் தெரிவுக் குழுக்கள் சார்புநிலை அல்லாத முழுமையான, தரத்தை நிர்ணயிக்க வேண்டும்.</p>	

	<p>ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக மதிப்பீட்டை பூரணமாக்கியதன் பின், ஆலோசகர் தெரிவுக் குழுக்கள் கூடி மீளாய்வு செய்ய வேண்டும், தேவைப்பட்டால், தனிப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் மதிப்புப்புள்ளிகளின் சிறப்பு பற்றி விவாதிக்க வேண்டும். சில மதிப்பீட்டாளர்கள் தாராளமாக இருப்பார்கள், மற்றவர்கள் தங்களுடைய மதிப்புப்புள்ளிகளின் தரவரிசையிலும் தீர்மானத்திலும் இறுக்கமாக இருப்பவர்கள் ஒவ்வொரு மதிப்பீட்டாளரும் ஒத்திசைவாகவும் மதிப்பீடுகளின் வித்தியாசங்கள் அதிகம் இல்லாத போது வேறுபாடுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆலோசகர் தெரிவுக் குழுவின் தலைவர், பெரிய வேறுபாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் உறுப்பினர்கள் ஒருமித்த கூட்டத்தில் கலந்துரையாட வேண்டும், ஏனெனில் அவை பெரும்பாலும் தரவரிசை முறையின் தவறான அல்லது செம்மையற்ற விதிமுறைப் பயன்பாடுகளால் ஏற்படுகின்றன. இந்த கலந்துரையாடல்களின் விளைவாக, ஒரு உறுப்பினர் அவரின் மதிப்பீடுகள் மற்றும் மதிப்பெண்கள் ஆகியவற்றில் சிலவற்றை திருத்தியமைக்கலாம் இந்த மாற்றங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முன்மொழிவுக்கும், ஆலோசகர்கள் தெரிவுக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களின் சராசரியை கணக்கிட வேண்டும் முன்மொழிவு திட்டங்களுக்கான தொழில்நுட்ப தரவரிசைகளை நிறுவி சிறந்த ஒன்றை அடையாளம் காண வேண்டும். மதிப்பீட்டு அறிக்கை கூட்டு மற்றும் தனிப்பட்ட மதிப்பீடுகளை உள்ளடக்க வேண்டும்.</p>	
7.8.3	<p><b>ஒவ்வொரு முன்மொழிவுக்கும் உரிய பலம் மற்றும் பலவீனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்</b></p>	
	<p>மதிப்பீட்டின் போது அனைத்து முன்மொழிவுகளின் கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தொழில்நுட்ப தகுதி மதிப்பை கடந்தவற்றின் பலம் மற்றும் பலவீனங்கள் தொடர்பில் குழு கருத்து தெரிவிக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவில் எந்தவொரு பிரச்சினையையும் இனம் காண இது உதவும்.</p>	
7.8.4	<p><b>வெளிப்படுத்தப்படும் பிரமாண அடிப்படையிலான மதிப்பீடு</b></p>	
	<p>மதிப்பீட்டானது, முன்மொழிவுக் கோரிக்கையில் வரையறுக்கப்பட்ட மதிப்பீட்டு பிரமாணத்தின் அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். ஆலோசகர் தெரிவுக் குழு ஒவ்வொரு தொழில்நுட்ப முன்மொழிவையும் பின்வருவன உள்ளிட்ட பல பிரமாணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் மதிப்பீடு செய்யவேண்டும்:</p> <ul style="list-style-type: none"> <li>i. ஒப்படைக்கான ஆலோசகரின் பொருத்தமான அனுபவம்</li> <li>ii. முன்மொழியப்பட்ட முறைமையின் தரம்</li> <li>iii. முன்மொழியப்பட்ட முக்கிய ஊழியர்களின் தகுதிகள் மற்றும் அனுபவம்</li> <li>iv. ஏனைய விடயங்கள் அதாவது தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் குறுகிய பட்டியலில் ஒப்படைகளுக்காக முக்கிய பணியாளர்களிடையே உள்ள நாட்டினரின் பங்களிப்பின் அளவு மற்றும் பயிற்சி தேவைப்படும் போது அறிவு மாற்றம் செய்தல்.</li> </ul>	
7.9	<p><b>தொழில்நுட்ப முன்மொழிவு மதிப்பீட்டு படவம்</b></p>	
	<p>தொழில்நுட்ப ஆலோசனை முன்மொழிவு முடிந்தவுடன் உடனடியாக, தேசிய பெறுகை ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பிற்கும் வழங்கப்பட்ட மதிப்பெண்களை பதிவு செய்தல் மற்றும் விளக்கும் வடிவத்தில் ஆலோசகர் தெரிவு குழுவினால் ஒரு தொழில்நுட்ப முன்மொழிவு அறிக்கை தயாரிக்கப்படும். ஒவ்வொரு முன்மொழிவுக்கும், இந்த அறிக்கையானது தொழில்நுட்ப பலவீனங்கள் அல்லது திட்டவட்டமான கோரிக்கைகளில் முன்வைக்கப்பட்டுள்ள நியதிகளில் இருந்து மாறுபடும் மற்றும் ஆலோசகர்களால் முன்மொழியப்பட்ட மாற்று கருத்து மேலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை பற்றியும் கருத்து தெரிவிக்க வேண்டும். தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கை இரகசியத்தன்மை ஆவணம் மற்றும் அதன் உள்ளடக்கங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தேவைப்படும் அளவிற்கு தவிர, வெளியிட முடியாது.</p>	





	<p>தொழில்நுட்ப முன்மொழிவை விட நிதிசார்ந்த முன்மொழிவுகளில் வேறுவிதமாக ஒரு நடவடிக்கை அல்லது பொருள் தொகைப்படுத்தப்பட்டு, முன்மொழிவுக்கான கோரிக்கையில் நேர அடிப்படையிலான ஒப்பந்த படிவம் சேர்க்கப்பட்டால், ஆலோசகர் தெரிவுக் குழுக்கள் நிதி சார்ந்து வழங்கப்பட்ட தொகையை சரிசெய்ய வேண்டும். தொழில்நுட்ப முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு ஒத்திசைவை உறுதிப்படுத்தும் வகையில், திருத்தப்பட்ட தொகைக்காக நிதிசார்ந்த முன்மொழிவில் உள்ள பொருத்தமான அலகு விலையைப் பொறுத்து, மொத்த முன்மொழிவு செலவுக்கு திருத்தம் செய்யப்படும். இ.அ.பெ முறைமை அமைப்பு விடயத்தில், கணினி தானாக கணக்கீடு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.</p> <p>ஒப்பந்தத்தின் மொத்தத்தொகை படிவம் முன்மொழிவுக்கான வேண்டுகோளில் சேர்க்கப்பட்டால், இந்த விதத்தில் நிதிசார்ந்த முன்மொழிவுக்கு எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது. முன்மொழிவுகளின் ஒப்பீட்டு நோக்கத்திற்காக, மதிப்பீட்டு விலைகள் மாற்று வீதத்தைப் பயன்படுத்தி ஒரு நாணயத்திற்கு மாற்றப்படுவதோடு, திகதி மற்றும் மூலம் முன்மொழிவு கோரிக்கையில் பொருத்தமான வகையில் குறிப்பிடப்படும்.</p> <p>நிலையான வரவு செலவு திட்ட அடிப்படையிலான தெரிவுக்கு ஏற்றவாறு, தவிர்ந்தல்களை சரிசெய்ய ஆலோசகர் தெரிவுக் குழுக்கள் மூலம் சரிசெய்தல் அல்லது நிதிசார்ந்த முன்மொழிவு மதிப்பீட்டின் போது கண்டறியப்பட்ட ஒத்திசைவற்ற தன்மைகளின், முன்மொழிவுக்கான கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தின் மீதான ஒரு முன்மொழிவின் விலை மதிப்பீட்டை உயர்த்தலாம். இது இந்த முன்மொழிவின் நிராகரிப்புக்கு வழிவகுக்கும்.</p>	
<p><b>7.13 உயரியதாக வரிசைப்படுத்தப்பட்ட ஆலோசகருடன் பேச்சுவார்த்தை</b></p>		<p>கைநூலைப் பார்க்கவும் 7.13</p>
	<p>பேச்சுவார்த்தைகளின் நோக்கமானது, பெறுகை நிறுவனம் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட ஆலோசகர்களிடையே பரஸ்பர திருப்திகரமான ஒப்பந்தம் செய்தலாகும். தொழில்நுட்ப முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் விவகாரங்கள், ஆலோசகர் ஒப்படை மற்றும் அனைத்து ஏற்பாடுகளின் விரிவான நோக்கத்திற்காகவும், நிதிசார்ந்த விதிமுறைகளை பேச்சுவார்த்தை, மற்றும் ஒப்பந்த நிலைமைகள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினர் விவாதித்து இறுதி முடிவு செய்யப்படும். ஒரு நல்ல ஒப்பந்தம் இரு தரப்பினரினதும் நலன்களையும் ஒரு சமத்துவமான வழியில் பாதுகாக்க வேண்டும்.</p>	
<p><b>7.13.1</b></p>	<p><b>தரம் மற்றும் செலவு அடிப்படையில் தெரிவு, நிலையான வரவு செலவு திட்ட அடிப்படையிலான மற்றும் குறைந்த செலவு அடிப்படையிலான தெரிவுக்கான பேச்சுவார்த்தை</b></p>	
	<p>மதிப்பீடு முடிந்தபின், ஆலோசகர் தெரிவு குழுக்கள் முதல் இடத்திலுள்ள ஆலோசனை நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் நியதி குறிப்புகள் பற்றிய கலந்துரையாடல் முறைமை, வேலைத் திட்டம், வழங்கப்படவேண்டியவை, ஊழியர்களின் அட்டவணை, பெறுகை நிறுவனத்தின் எதிர் வசதிகள், மற்றும் ஒப்பந்தத்தின் சிறப்பு நிலைமைகள் என்பவை உள்ளடங்கும். இந்த கலந்துரையாடல்கள், அழைப்பில் இணைக்கப்பட்ட மூல நியதிக்குறிப்புகளை பொருளளவில் கணிசமான அளவிற்கு மாற்றியமைக்கக்கூடாது. இறுதி நியதிக்குறிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையானது “சேவைகளின் விபரத்தில்” உள்ளடக்கப்படுவதோடு, இது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.</p> <p>தெரிந்தெடுக்கப்பட்ட ஆலோசனை நிறுவனம், முக்கிய பணியாளர்களை பிரதியீடு செய்ய அனுமதிக்கக்கூடாது, தெரிந்தெடுக்கப்பட்ட செயல்முறைகளில் முறையற்ற தாமதத்தை, அத்தகைய பிரதியீடு தவிர்க்க கூடியதாகவோ அல்லது அத்தகைய பிரதியீடு ஒப்படைப்பில் குறிக்கோள்களை பூர்த்தி செய்வதற்கு முக்கியமானது என்பதை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் அனுமதிக்கலாம். இது வழமையில் இல்லை என்றாலும், அவர்களின் கிடைப்பனவு குறித்து ஆலோசனை இல்லாமல் பிரதான ஊழியர்கள் முன்மொழிவில் வழங்கப்பட்டிருந்தால், (இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு முடிந்தவரை, ஆலோசகர்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பிக்கும் முன், குறிப்பிட்ட ஒப்படைப்பில் பங்குபெற முக்கிய பணியாளர்களுடன் எழுத்துப்பூர்வமாக உடன்படிக்கை செய்து கொள்ளலாம்) குறித்த ஆலோசனை நிறுவனம் தகுதியற்றதாகிவிட, அடுத்த இடத்தில் உள்ள ஆலோசனை நிறுவனத்தோடு செயல்முறையை தொடரும். பிரதியீட்டிற்காக முன்மொழியப்பட்ட முக்கிய பணியாளர்கள் ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட முக்கிய பணியாளர்களுக்கு சமமான தகுதிகளை உடையவர்களாகவும் அல்லது அதை விடவும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.</p>	

	<p>நித்சார்ந்த முன்மொழிவு குறித்த பேச்சுவார்த்தைகளின் போது, ஊழியர் மாதங்கள் மற்றும் மீளச் செலுத்துவதற்கான அலகு வீதங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை செய்யப்படமாட்டாது, விதிவிலக்கான காரணங்கள் இருந்தாலன்றி, அவை ஏற்கெனவே முன்மொழிவின் செலவில் தெரிவு காரணியாக கருதப்பட்டுள்ளது.</p> <p>பேச்சுவார்த்தைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தத்தை விளைவிக்கத் தவறினால், ஆலோசனையாளர்கள் தெரிந்தெடுக்கும் குழு பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்திக் கொண்டு அடுத்த இடத்தில் உள்ள ஆலோசனை நிறுவனத்தை பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை இடை நிறுத்துவதற்கான காரணங்களை ஆலோசகருக்கு தெரிவிக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை அடுத்துவரும் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டவுடன், ஆலோசகர் தெரிவுக் குழுக்கள் முந்தைய பேச்சுவார்த்தைகளை கவனத்தில் கொள்ளாது. பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அடுத்த நிறுவனத்துடன் முடிந்தவுடன், ஆலோசகர் தெரிவுக்குழுக்கள் ஒப்பந்தத் தீர்ப்பின் இறுதி முடிவை எடுக்க வேண்டும். இந்த தீர்மானத்திற்கு பின்னர், பெறுகை நிறுவனம், தோல்வியுற்றிருந்த குறுகிய பட்டியலில் உள்ள மற்ற ஆலோசனை நிறுவனங்களுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.</p>	
<p>7.13.2</p>	<p><b>தரம் அடிப்படையிலான தெரிவு, தகுதி அடிப்படையிலான தெரிவு மற்றும் தனி மூல தெரிவு ஆகியவற்றில் பேச்சுவார்த்தை</b></p>	
	<p>மதிப்பீடு முடிந்தபின், ஆலோசகர் தெரிவுக் குழு முதல் இடத்திலுள்ள ஆலோசனை நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை முறைமை, வேலைத் திட்டம், நியதிக்குறிப்புகள் பற்றிய கலந்துரையாடல் வழங்க வேண்டியவை, ஊழியர்களின் அட்டவணை, பெறுகை நிறுவனத்தின் எதிர் வசதிகள், மற்றும் ஒப்பந்தத்தின் சிறப்பு நிலைமைகள் என்பவை உள்ளடங்கும். இந்த கலந்துரையாடல்கள், அழைப்பில் இணைக்கப்பட்ட மூல நியதிக்குறிப்புகளை கணிசமான அளவிற்கு மாற்றியமைக்க கூடாது. இறுதி நியதிக்குறிப்புகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையானது “சேவைகளின் விவரத்தில்” இணைக்கப்படுவதோடு, இது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.</p> <p>தெரிந்தெடுக்கப்பட்ட ஆலோசனை நிறுவனம், முக்கிய பணியாளர்களை மாற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது, தெரிந்தெடுக்கப்பட்ட செயல்முறைகளில் எதிர்பாராத தாமதம் ஏற்படாததால், அத்தகைய மாற்றீடு தவிர்க்க முடியாததாகவோ அல்லது அத்தகைய மாற்றங்கள் ஒப்படைவின் குறிக்கோள்களை பூர்த்தி செய்வதில் முக்கியமானது என்பதை இரு தரப்பினரும் ஒப்புக் கொள்ள வேண்டும். இது வழக்கில் இல்லை என்றாலும், அவர்கள் பெறும் ஆலோசனை இல்லாமல் பிரதான ஊழியர்கள் முன்மொழிவில் வழங்கப்பட்டிருந்தால், (இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு முடிந்தவரை, ஆலோசகர்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பிக்கும் முன், குறிப்பிட்ட ஒப்படைக்கு பெறுபெறுக்கான முக்கிய பணியாளர்களுடன் எழுத்துப்பூர்வமாக உடன்படிக்கை செய்து கொள்ளலாம்) குறித்த ஆலோசனை நிறுவனம் தகுதியற்றதாகிவிடும், மற்றும் அடுத்த இடத்தில் உள்ள ஆலோசனை நிறுவனம் செயல்முறையை தொடரும். மாற்றாக முன்மொழியப்பட்ட முக்கிய பணியாளர்கள் சமமான தகுதிகள் வேண்டும் அல்லது ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட முக்கிய பணியாளர்களை விடவும் சிறந்ததாக இருக்க வேண்டும்.</p> <p>நித்சார்ந்த முன்மொழிவு மீதான பேச்சுவார்த்தைகள் பணியாளர்களுக்கான ஊதிய வீதங்கள், (ஊதியம், சமூக செலவுகள், மேலதிகங்கள், இலாபமாக இருக்கும் கட்டணம் மற்றும் எந்த பங்கு வட்டம் அல்லது கொடுப்பனவு போன்றவை) முன்மொழியப்பட்ட அலகு வீதங்கள் மற்றும் மீளச் செலுத்தப்படவேண்டிய தொகைகள் ஆகியவை அடங்கும்.</p> <p>பேச்சுவார்த்தைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தத்தை விளைவிக்கத் தவறினால், ஆலோசகர் தெரிவுக் குழுக்கள் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஆலோசனை நிறுவனத்தை அழைக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதற்கான காரணங்களை ஆலோசகர் தெரிவிக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை அடுத்து தரப்பரிட்சைப்படுத்த ஆலோசகருடன் ஆரம்பிக்கப்பட்டவுடன், ஆலோசகர் தெரிவுக் குழு முந்தைய பேச்சுவார்த்தைகளை கவனிக்காது பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அடுத்த நிறுவனத்துடன் முடிந்தவுடன், ஆலோசகர் தெரிவுக் குழுக்கள் ஒப்பந்தத் தீர்ப்பின் இறுதி முடிவை எடுக்க வேண்டும். இந்த தீர்மானத்திற்கு பிறகு, பெறுகை நிறுவனம், தோல்வியுற்றிருந்த குறுகிய பட்டியலில் உள்ள ஏனைய ஆலோசனை நிறுவனங்களுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.</p>	

	<p>ஆலோசகர் தெரிவுக் குழு, பேச்சுவார்த்தைகளின் போது ஆலோசகரோடு ஒப்புக் கொள்ளப்பட்ட விடயங்களைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் பெறுகை நிறுவனம் ஒப்புக் கொண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் தொடர்புடைய ஆலோசகருடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றும், பின்னர் அது ஒப்பந்த நியதிகளாக சேர்க்கப்படும்.</p>	
<p><b>7.14 இணைந்த மதிப்பீட்டு அறிக்கை</b></p>		<p>கைநூலைப் பார்க்கவும் 7.14</p>
	<p>மதிப்பீடு முடிவடைந்த உடனேயே, ஆலோசகர் தெரிவுக் குழு ஒரு இணைந்த குறித்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஒப்பந்த அளிப்பின் பரிந்துரைப்பு/ தீர்மானித்தல் தயாரித்து சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்க வேண்டும் அத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.</p>	
<p><b>7.15 பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் நிராகரிப்பு</b></p>		
	<p>அனைத்து முன்மொழிவுகளும் ஏற்புடையதற்றதாக இருந்தால், ஆலோசகர் தெரிவு குழுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதை நியாயப்படுத்தலாம். அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிப்பதற்கான அடிப்படை பின்வருமாறு:</p> <ol style="list-style-type: none"> <li>சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு முன்மொழிவுக்கான கோரிக்கை குறிப்பாக நியதிக்குறிப்புகளின் விதிமுறைகளுடன் இணங்குவதில் பிரதான குறைபாடுகளை வெளிப்படுத்துதல்.</li> <li>அனைத்து முன்மொழிவுகளும் முன்மொழிவுக்கான கோரிக்கையில் குறிப்பிடப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்புள்ளியை (தொழில் நுட்ப மதிப்பெண்) அடைவதற்கு தவறுதல்.</li> <li>பெறுகை நிறுவனத்தின் மதிப்பிடப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை விட முன்மொழிவு விலைகள் கணிசமான அளவில் அதிகமாக இருத்தல்.</li> </ol> <p>முதல் சந்தர்ப்பத்தில், குறைபாடுகளுக்காக தொழில்நுட்ப காரணங்கள் இருக்கலாம். பெருமளவில் அடிக்கடி, பெறுகை நிறுவனமும் ஆலோசகர்களும் குறிப்பிட்ட ஒப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்த தரப்புகள் பொறுப்பாக, இருக்கவேண்டும் அல்லது பெறுகை நிறுவனம் மற்றும் ஒப்படைகள் ஆகியவை எந்தவிதமான குறிப்பிட்ட காலக்கெடுவை நிறைவேற்றுவதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் அல்லது பெறுகை நிறுவனத்தின் கருத்திட்டத்தின் செயல்பாட்டு கால அட்டவணையை பாதிக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவின் சாத்தியம் சரியான உள்ளடக்கம் என்பவற்றில் வேறுபட்டுள்ளனர். ஏனைய சந்தர்ப்பங்களில், ஆலோசகர்கள் கணக்கிடப்பட்ட ஊழியர் மாதங்கள் மற்றும் ஆபத்துகளை பகிர்தல் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.</p> <p>மூன்றாவது சந்தர்ப்பத்தில், ஆலோசனையளிக்கும் வகையிலான சேவைகளுக்கான ஆலோசகர்களின் தற்போதைய சம்பள அளவுகளைப் பற்றி பெறுகை நிறுவனம் அறிந்திருக்காதிருக்கலாம், ஆலோசகர்கள் நியதிக்குறிப்புகளுக்கு தவறாகப் விளக்கம் கொடுக்கலாம் அல்லது கிடைக்கக்கூடிய வரவுசெலவுத் திட்டத்தில் பெறுகை நிறுவனத்தின் திட்டங்கள் மிகவும் பெரிதாக இருக்கலாம். இந்த விடயத்தில், அனைத்து திட்டங்களையும் நிராகரிக்கும் முன், பெறுகை நிறுவனம், வரவு செலவுத் திட்டத்தை அதிகரிப்பது அல்லது மூல வரவுசெலவுத் திட்டத்தை பூர்த்தி செய்ய சேவைகளின் நோக்கெல்லையை குறைத்தல் ஆகியவற்றை ஆராய வேண்டும்.</p> <p>அனைத்து சந்தர்ப்பங்களிலும், பரிந்துரைக்கான நியதிக்குறிப்புகள், துல்லியமான வரவு செலவுத் திட்டம் மற்றும் முன்மொழிவுக்கான கோரிக்கையின் மீளாய்வு ஆகியவை ஏற்புடைத்தன்மையற்ற முன்மொழிவுகளின் ஆபத்துக்களை குறைக்கலாம்.</p> <p>அனைத்து முன்மொழிவுகளும் நிராகரிக்கப்பட்டால், புதிய செயல்முறை தொடங்குதல் நியதி விதிமுறைகளை மீள்பரிசீலனை செய்தல், முன்மொழிவு கோரிக்கை வரவுசெலவுத் திட்டம் (குறுகிய பட்டியலில் உள்ளிட்ட) மற்றும் வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றைத் திருத்தலாம். புதிய முன்மொழிவுகளுக்கான அழைப்பு வெளிப்படையான தாமதங்களைத் தோற்றுவிக்கிறது மற்றும் அது இறுதி உறைவிடமாக இருக்க வேண்டும்.</p> <p>பிரதான வகைகளும் உத்தியோகத்தரின் முன் அங்கீகாரம், அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரித்து புதிய செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் பெறப்படும்.</p>	

**அத்தியாயம் - 8**  
**ஓப்பந்தத்தை அளித்தல்**

<p><b>8.1 ஓப்பந்தத்தை அளித்தலுக்கான பரிந்துரைகள்: தீர்மானங்கள்</b></p> <p>ஓப்பந்த தீர்மானத்தின் பரிந்துரை /தீர்மானம் பற்றிய சர்ச்சை குறித்து, ஆலோசகர் தெரிவு குழுக்களின் பெரும்பான்மையான முடிவே தீர்மானிக்கும். இருப்பினும், எந்த ஆலோசகர் தெரிவு குழு உறுப்பினரும் ஒரு எதிர்ப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.</p> <p>ஆலோசகர் தெரிவு குழு மதிப்பீட்டை நிறைவு செய்த பின்:</p> <p>அ) உயர் மட்ட ஆலோசகர் தெரிவுக் குழுவில், அமைச்சரவை நியமனம் செய்யப்பட்ட ஆலோசகர் தெரிவுக் குழுக்கள் பிரதான வகைகளும் உத்தியோகத்தருக்கு ஓப்பந்தத்தை வழங்க விதப்பரை செய்யலாம்.</p> <p>ஆ) மற்றைய அனைத்து விடயங்களிலும் ஓப்பந்த அளிப்பு விடயத்தை தீர்மானிப்பதை அறிவிப்பது</p> <p>i. அமைச்ச ஆலோசகர் தெரிவுக் குழுவின் விடயத்தில் பிரதான வகைகளும் உத்தியோகத்தர் அல்லது</p> <p>ii. திணைக்கள ஆலோசகர் தெரிவுக் குழு விடயத்தில் வகைகளும் உத்தியோகத்தர், திணைக்கள தலைவர்</p> <p>iii. கருத்திட்ட ஆலோசகர்கள் தெரிவு குழு விடயத்தில் கருத்திட்ட பணிப்பாளர்</p>	
<p><b>8.2 ஓப்பந்தத்தை அளிக்கும் எண்ணத்தை அனைத்து ஆலோசகர்களுக்கும் அறிவித்தல்</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.2</p>
<p>பரிந்துரையை அறிவித்த ஒரு வார காலத்திற்குள் உயர்மட்ட ஆலோசகர் தெரிவு குழு, அமைச்ச ஆலோசகர் தெரிவு குழு, கருத்திட்ட ஆலோசகர் தெரிவு குழு அல்லது திணைக்கள ஆலோசகர் தெரிவு குழு தேவைப்பட்ட வகையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் தனித்தனியாக எழுத்துமூலம் வெற்றிகரமான ஆலோசகர் தெரிவு மற்றும் அந்த ஆலோசகருக்கு ஓப்பந்தத்தை அளிப்பதற்கான எண்ணம் குறிப்பிட்ட ஆலோசகரின் முன்மொழிவு ஏன் வெற்றிகரமாக இல்லாததன் காரணங்களை குறிப்பிட்டு எழுத்துமூலமாக அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட வேண்டும்.</p> <p>ஓப்பந்தம் அளிக்கப்பட்டதன் பின்னர், ஆலோசகர் தெரிவுக் குழுவானது, குறிக்கப்பட்ட பரிந்துரையை அடைவதற்கு பயன்படுத்திய அபிப்பிராயங்கள் மற்றும் ஏனைய அறிக்கைகள் உட்பட முன்மொழிவு மதிப்பீட்டு அறிக்கைகளின் (தொழில்நுட்ப, நிதியியல் மற்றும் இணைந்த) பிரதிகளை பெறுவதற்கு ஆலோசகர்களுக்கு உரிமையுண்டு.</p> <p>எனினும் நிரல் அமைச்சின் செயலாளருக்கு எந்த இரகசிய விவரங்களையும் பாதுகாக்க, சட்டபூர்வமாக தகவல் உரிமை சட்டத்திற்கு இணங்குவதற்கு உட்படுத்த உரிமை உள்ளது.</p> <p>பிரதான வகைகளும் உத்தியோகத்தர், ஆட்சேபணைகள் / முறையீடுகள் இருந்தால் மேன்முறையீட்டு சபைகளுக்கு அது தொடர்பாக அனைத்து ஆலோசகர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.</p>	
<p><b>8.3 விளக்கமளித்தல்</b></p>	
<p>விளக்கமளித்தலின் நோக்கங்கள்:</p> <p>அ) வெற்றிகரமாக இல்லாததின் காரணங்களை பாதிக்கப்பட்ட ஆலோசகருக்குத் தெரிவிக்கவும், மற்ற பரிந்துரைகளின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்தாமல் அதன் முன்மொழிவுகளில் குறிப்பிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, ஆலோசனையைப் பொறுத்தவரையில் மேலும் எதிர்காலத்தில் ஏற்படாததக்கதான போட்டிக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கற்பிப்பதே ஓட்டுமொத்த நோக்கமாகும்.</p>	

<p>ஆ) புகார்களின் மட்டம் குறைக்கப்படுவதுடன், தெளிவான மற்றும் வெளிப்படைத்தன்மை கொள்கை மற்றும் செயல்முறையை தெளிவாக எடுத்துக்காட்டலாகும்.</p> <p>இ) ஒப்பந்த அளிப்பின் அறிவிப்பின் பின்னர், தன்னுடைய முன்மொழிவு தேர்வு செய்யப்படாத காரணங்களை அறிந்துகொள்ள விரும்பும் ஒரு ஆலோசகர், பெறுகை நிறுவனத்திற்கு தன் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.</p> <p>ஒப்பந்தம் அளிப்பதற்கான நோக்கத்தின் அறிவித்தலில், பெறுகை நிறுவனம் தனது ஆலோசனையை தெரிவு செய்யாத காரணங்களை உறுதிப்படுத்த விரும்பும் எந்த ஆலோசகரையும், பெறுகை நிறுவனத்திலிருந்து ஒரு விளக்கம் கோர அறிவுறுத்த வேண்டும். அத்தகைய முன்மொழிவு ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை உடனடியாக பெறுகை நிறுவனம் எழுத்து மூலம் வழங்க வேண்டும் அல்லது ஆலோசகரின் விருப்பத்தின் பேரில் விளக்கமளித்தல் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும். இத்தகைய ஒரு விளக்கமளித்தலில் கலந்துகொள்வதற்கான அனைத்து செலவின்னையும் கோரிய ஆலோசகர் பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலந்துரையாடலில், போட்டியாளர்களின் முன்மொழிவுகளை தவிர்த்து ஆலோசகரின் முன்மொழிவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.</p>	
<p><b>8.4 செயற்படாத கால எல்லை</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.4</p>
<p>செயற்படாத காலத்தை, அளிப்பதற்கான அறிவித்தல்களை ஆய்வு செய்ய கால அவகாசம் வழங்குவதற்கும் மேல்முறையீட்டை/ குற்றச்சாட்டைச் சமர்ப்பிக்கத் தகுதி உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கும் பிரயோகிக்கலாம், இருப்பினும், இலங்கை அரசாங்கத்தின் அவசரகால அறிவிப்பின் கீழ் அல்லது நேரடியான தெரிவு முறையின் கீழ் ஒற்றை முன்மொழிவு சூழ்நிலையில் செயற்படாத காலம் பிரயோகிக்க முடியாது.</p>	
<p><b>8.5 உயர் மட்ட ஆலோசகர் தெரிவுக் குழு / அமைச்சு ஆலோசகர் தெரிவுக்குழு / திணைக்கள ஆலோசகர் தெரிவுக்குழு மற்றும் கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட ஒப்பந்த அளிப்புகளுக்கு எதிரான மேன்முறையீடு</b></p>	<p>கைநூலைப் பார்க்கவும் 8.5</p>
<p>அ) ஒப்பந்தத்தை வழங்கும் தீர்மானத்தில் திருப்தி இல்லாத எந்தவொரு தோல்வியுற்ற ஆலோசகரும், 10 வேலை நாட்களுக்குள் உயர் மட்ட ஆலோசகர் தெரிவு குழுக்கள் / அமைச்சு ஆலோசகர் தெரிவுக் குழு / திணைக்கள ஆலோசகர் தெரிவு குழு அல்லது கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக் குழு வெற்றிகரமான ஆலோசகர் ஒப்பந்தத்தை அளிப்பதற்கான பரிந்துரைக்கு எதிராக, சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டு சபைக்கு தேசிய பெறுகை ஆணைக்குழு அறிவுறுத்தப்பட்டபடி தேவையான கட்டணத்தை செலுத்தி தன்னுடைய முறைப்பாட்டை முன்வைக்கலாம்.</p> <p>ஆ) கோரிக்கையின் தாக்கல் முடிந்தவுடன் மேன்முறையீட்டு சபை உடனடியாக ஒரு பெறுகை நிறுவனத்தின்/ பிரதான வகைகூறும் உத்தியோகத்தருக்கு அறிவிக்க வேண்டும்.</p> <p>இ) மீளாய்வு மற்றும் பெறுகை நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்வதற்கான வேண்டுகோள் மேன்முறையீட்டு சபையால் எழுதப்பட்ட அறிவிப்பு மூலமாக இருக்க வேண்டும்.</p> <p>ஈ) மீள்ஆய்வுக்காக ஒரு வேண்டுகோளின் பேரில், பெறுகை நிறுவனம் ஐந்து வேலை நாட்களுக்குள் அல்லது ஒரு குறிப்பிட்ட வழக்கில் மேன்முறையீட்டு சபையால் கூறப்பட்ட அத்தகைய குறைவான காலத்திற்குள், மேன்முறையீட்டு சபைக்கு சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் சேர்த்து மீள்ஆய்வு செய்ய வேண்டுமென்ற ஏற்புடையதான எழுத்து மூலமாக விஞ்ஞாபனம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.</p> <p>மேன்முறையீட்டு சபை முறையீடுகளின் உள்ளடக்கத்தை கருத்தில் கொண்ட பின்னர், தனது பரிந்துரைகளை தகுந்த காரணத்துடன் உரிய அதிகாரியிடம் தே.பெ.ஆ. குழுவிற்கு நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.</p>	

<p><b>8.5.1</b></p>	<p><b>பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் நியமனம், அறிக்கையில் நடைமுறை பொறுப்புகள் மற்றும் பெ. மே. சபையின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள்</b></p>	
	<p>ஆலோசகர்களால் சமர்ப்பிக்கப்படும் ஆலோசகர் தெரிவுக்குழுவினால் செய்யப்பட்ட தீர்மானம் குறித்து ஏற்படும் பாதிப்புகள் பற்றிய சமர்ப்பிப்புகளை தனித்தனியாக மீளாய்வு செய்வதே பெறுகை மேன்முறையீட்டு குழுக்களை நியமிப்பதன் பிரதான நோக்கமாகும். மேன்முறையீட்டு நடைமுறையானது முறைப்பாடு செய்துள்ள பிரச்சினைகளை மீளாய்வு செய்வதை அங்கீகரிக்கப்படுவதோடு சரிப்படுத்தும் நடவடிக்கைகளை இடம்பெறச் செய்வதாகும்.</p> <p>பெறுகை மேன்முறையீட்டு நடைமுறையானது துரிதமான சபையானது தீர்மானத்தையும் எல்லா தரப்பினருக்கு குறைந்த செலவில் அதே நேரத்தில் நேர்மைத்தன்மை வெளிப்படைத்தன்மை பணத்திற்காக பெறுமதியை வழங்குவதாக அமையும்.</p> <p>காலத்திற்குகாலம் வழிகாட்டுதல்கள் 2.5 கீழ் குறித்துரைக்கப்பட்ட அதிகார எல்லைக்குட்பட்டு பின்வரும் பெறுகை மேன்முறையீட்டு சபைகள் நிறுவப்படும்.</p> <ul style="list-style-type: none"> <li>• உயர்மட்ட ஆலோசகர் தெரிவுக் குழுவுடன் தொடர்பான உயர்மட்ட பெறுகைகளுக்கான பெறுகை மேன்முறையீட்டு சபை</li> <li>• அமைச்சின் ஆலோசகர் தெரிவுக் குழுவுடன் தொடர்பான அமைச்சுமட்ட பெறுகைகளுக்கான அமைச்சு பெறுகை மேன்முறையீட்டு சபை</li> <li>• திணைக்கள ஆலோசகர் தெரிவுக் குழு / கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக் குழு தொடர்பான திணைக்கள / கருத்திட்ட மட்ட பெறுகைகளுக்கான திணைக்கள பெறுகை மேன்முறையீட்டு சபை / கருத்திட்ட பெறுகை மேன்முறையீட்டு சபை</li> </ul> <p>பெறுகை மேன்முறையீட்டு சபைகளானவை பாதிக்கப்பட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மேன்முறையீட்டையும் செவிமடுத்து அதனை விசாரிப்பதோடு உரிய அதிகாரிகளுக்கு தனது பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கு பொறுப்புள்ளதாகும். இதனுடைய நகல்கள் பிரதான வகைகளும் உத்தியோகத்தர்/வ.உ/ தி.த/ க.ப ஆகியோருக்கு அனுப்பப்படவேண்டும். உயர் மற்றும் அமைச்சு மட்டத்திலான பெறுகைகளை பொறுத்தவரை பெறுகை மேன்முறையீட்டு பரிந்துரைகள் தேசிய பெறுகை ஆணைக்குழுவுக்கு நகல் படுத்தப்படவேண்டும்.</p>	
<p><b>8.5.2</b></p>	<p><b>உயர்மட்ட ஆலோசகர் தெரிவுக் குழுவுடன் தொடர்பான உயர்மட்ட பெறுகைகளுக்கான பெறுகை மேன்முறையீட்டு சபை</b></p>	
	<p>உ.ம.ஆ.தெ.கு விற்கு பொருத்தமான நுழைவு மட்டத்தோடு தொடர்புடைய பெறுகைகள் குறித்த மேன்முறையீடுகளை கையாளுவதற்காக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெறுகை மேன்முறையீட்டு சபைகள் அமைக்கப்படலாம்.</p> <p>உயர்மட்ட ஆ.தெ.குழுக்களுக்கான மேன்முறையீட்டு சபைகளுக்கான அங்கத்தவர்களை மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் பெறுகை ஆணைக்குழுவின் சிபாரிசின் படி நியமிப்பார்.</p> <p>நியமிக்கும் அதிகாரி பெறுகை மேன்முறையீட்டு சபைகளுக்கான தேவையான உறுப்பினர்கள் பெறுகை மேன்முறையீட்டை கையாளுவதற்கு நியமிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும்.</p>	
<p><b>8.5.3</b></p>	<p><b>அமைச்சு ஆலோசகர் தெரிவுக் குழுவுடன் தொடர்பான அமைச்சுமட்ட பெறுகைகளுக்கான அமைச்சு பெறுகை மேன்முறையீட்டு சபை</b></p>	
	<p>அமைச்சு ஆ.தெ.கு பொருத்தமான மட்டத்தோடு தொடர்புடைய பெறுகைகள் குறித்த மேன்முறையீடுகளை கையாளுவதற்காக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சு பெறுகை மேன்முறையீட்டு சபைகள் அமைக்கப்படலாம்.</p> <p>அ.பெ. மேன்முறையீட்டு சபைக்கான அங்கத்தினர்களை திறைசேரியின் செயலாளர் நியமிப்பார்.</p>	

	நியமிக்கும் அதிகாரி அமைச்சு பெறுகை மேன்முறையீட்டு சபைகளுக்கான தேவையான உறுப்பினர்கள் பெறுகை மேன்முறையீட்டை கையாளுவதற்கு நியமிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும்.	
8.5.4	<b>திணைக்கள ஆலோசகர் தெரிவுக் குழு / கருத்திட்ட ஆலோசகர் தெரிவுக் குழு தொடர்பான திணைக்கள / கருத்திட்ட மட்ட பெறுகைகளுக்கான திணைக்கள பெறுகை மேன்முறையீட்டு சபை / கருத்திட்ட பெறுகை மேன்முறையீட்டு சபை</b>	
	தி.ஆ.தெ.கு/க.ஆ.தெ.குமுவின் பொருத்தமான நுழைவு மட்டத்திற்கேற்ப பெறுகைக்கான மேன்முறையீடுகளை கையாள தி.பெ.மே.ச/க.பெ.மே.ச அமைக்கப்படும்.  தி.பெ.மே.ச/க.பெ.மே. சபைக்கான அங்கத்தவர்கள் வகைகளும் உத்தியோகத்தர்/தி.த/க. தி.ப ஆகியோரின் பரிந்துரைகளுக்கேற்ப பிரதான வகைகளும் உத்தியோகத்தரால் நியமிக்கப்படுவர்.	
8.5.5	<b>பெறுகை மேன்முறையீட்டு சபைகளின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு மற்றும் உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் பெறுகை மேன்முறையீட்டு செயல்முறைக்கு உதவியையும் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள்</b>	
	பெறுகை மேன்முறையீட்டு உறுப்பினர்கள் மற்றும் மாற்று உறுப்பினர்கள் பெறுகை மேன்முறையீட்டு செயல்முறையில் பங்குபெறுவதற்காக அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படவேண்டும். பெ.மே.ச இன் உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிட்ட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் ஊதியம் அளிக்கப்படவேண்டும்.  ஊதியத்திற்கான கொடுப்பனவுகள் அத்தகைய குழுக்கள் மற்றும் தனிப்பட்டோரின் செயற்பாட்டினை அடிப்படையாக கொண்டுள்ளதோடு ஏற்படைய கொடுப்பனவுகள் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் பொது திறைச்சேரியின் ஆலோசனையுடன் தீர்மானிக்கப்படும்.	
<b>8.6 ஒப்பந்த அளிப்பு நடைமுறை</b>		
	ஆலோசகர் சமர்ப்பித்த ஒரு முன்மொழிவை ஏற்றுக்கொண்டதன் பின்னர்  அ) ஒரு முறையான ஏற்றுக்கொள்ளல் கடிதம் கேள்விமனுதாரருக்கு பெறுகை நிறுவனத்தால் வழங்கப்படும்.  ஆ) ஒப்பந்த அளிப்புக் கடிதத்தை வழங்குவதற்கு முன்னர், பெறுகை நிறுவனம் ஒப்பந்த செலவை எதிர்கொள்வதற்கு வரவு செலவுத் திட்ட ஒதுக்கம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  இ) முன்மொழிவின் செல்லுபடியாகும் காலத்திற்குள், ஒப்பந்தத்த அளிப்பு கடிதம் வழங்கப்படும், மற்றும் அது விரைவில் ஒப்பந்த அளிப்பின் இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் இடம்பெறவேண்டும்.  ஈ) ஒப்படை ஆரம்பத்திற்கு முன்னதாகவே ஒப்பந்தத்தில் கையொப்பமிட கூடிய விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும்.	
<b>8.7 முறையான ஒப்பந்தம்</b>		
	வெற்றிகரமான ஆலோசகருடன் இணைந்து கொள்ள முறையான ஒப்பந்தம் ஒன்று தேவைப்படுகிறது. ஒப்பந்த நிர்வாகம் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களின் வகைகளை சார்ந்துள்ளது: மொத்த தொகை அல்லது நேர அடிப்படையிலானது.	





**அத்தியாயம் 9**  
**ஒப்பந்த நிர்வாகம்**

<b>9.1 ஒப்பந்த நிர்வாகம்</b>	கைநூலைப் பார்க்கவும் 9.1
பெறுகை நிறுவனமானது போதுமான மேற்பார்வை, விநியோகங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் ஆலோசகர்களின் சேவைகளின் நோக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதை பொறுப்பாக கொண்டுள்ளது.	
<b>9.2 ஒப்பந்த வேறுபாடு / மாற்று கோரிக்கை</b>	கைநூலைப் பார்க்கவும் 9.2
<p>அ) ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தின்போது எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்படும் சேவைகளின் தரம் அல்லது அளவு நோக்கு எல்லை ஆகியவற்றை வேறுபடுத்துவதற்கு பெறுகை நிறுவனத்துக்கு அதிகாரம் அளிப்பதோடு அத்தகைய வேறுபாடுகள் / மாற்று கோரிக்கைகளுக்கான அடிப்படையானது மற்றும் அத்தகைய மாறுபாடுகள் / மாற்று கோரிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கான நியாயப்படுத்தப்பட்ட அனுமதிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளேயே காணப்படுவதாக இருத்தல்வேண்டும்.</p> <p>ஆ) அனைத்து அம்சங்களிலும் நியாயப்படுத்தக்கூடிய வேறுபாடுகள் / மாற்றுக் கோரிக்கைகளை பரிசோதிக்க பிரதான வகைகளும் உத்தியோகத்தர்/ வகைகளும் உத்தியோகத்தர் மாற்றுக் கட்டுப்பாட்டுக்குமுனை நியமிக்கவேண்டும்.</p> <p>இ) எந்தவொரு ஒப்பந்த வேறுபாடு / மாற்று கோரிக்கைக்கு தொடர்புடைய அதிகாரியின் முன் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்.</p> <p>ஈ) எனினும், முன்மொழியப்பட்ட வேறுபாடு / மாற்று கோரிக்கை காரணமாக எந்தவொரு செலவையும் செய்வதற்கு முன், பொருத்தமான மொத்த செலவு மதிப்பீடு முறையாக திருத்தியமைக்கப்பட வேண்டும் தேவையான நிதி ஒதுக்கீடு கிடைக்கக்கூடியதாக இருத்தல்வேண்டும் மற்றும் பொருத்தமான அதிகாரியிடமிருந்து தேவையான முன் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும்..</p>	
<b>9.3 காலத்தை நீடித்தல்</b>	
காலத்தை நீடித்தலானது ஒரு பொருத்தமான அதிகாரியால் வழங்கப்படலாம். இது விதிவிலக்கான சூழல்களில் அல்லது கட்டுப்பாட்டிற்கு மீறியதாக உள்ள சூழ்நிலைகளில், இருப்பதோடு ஆலோசகர் பெறுகை நிறுவனத்திற்கு திருப்தி ஏற்படுத்துகிற வகையில், அந்த தாமதங்கள் ஆலோசகரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ளதை நிறுவப்பட்டுள்ளதாக இருக்கவேண்டும்.	
<b>9.4 கறுப்பு பட்டியல்பகுத்தப்பட்ட அல்லது தடை விதிக்கப்பட்ட, தவறு இழைத்த ஆலோசகர்கள்</b>	கைநூலைப் பார்க்கவும் 9.4
<p>தகுந்த அதிகாரியினால் ஆலோசகர் ஒப்படையில் பங்குபெறுவதற்கு தவறழைத்த ஆலோசகரை குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தடை விதிக்கவும் கறுப்பு பட்டியலிடவும் வ. கூறும் அதிகாரி கருத்தில் கொள்ளவேண்டும்.</p> <p>தேசிய பெறுகை ஆணைக்குழு, பிரதான வகைகளும் உத்தியோகத்தர் மற்றும் வகைகளும் உத்தியோகத்தர் ஆகியோர் தவறழைத்த ஆலோசகரின் தரவுத்தளத்தை தவறாமல் புதுப்பித்து பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட பெறுகை நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, சம்பந்தப்பட்ட பிரதான வகைகளும் உத்தியோகத்தர்/ வகைகளும் உத்தியோகத்தர் தேசிய பெறுகை ஆணைக்குழுவின் பணப்பட்டு வருகின்ற பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு ஆலோசகரின் விவரங்களை தேசிய பெறுகை ஆணைக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்.</p> <p>அவர்களின் பெயர்கள் தரவுத் தளத்தில் இருக்கும் வரை பெறுகை நிறுவனங்கள் எந்த ஒப்பந்தங்களையும் எந்த ஆலோசகர்களுக்கும் வழங்கக்கூடாது.</p>	

9.5 ஆலோசகர்களை மேற்பார்வையிடல்	
<p>அ) ஆலோசகர் உடனடியாக பணியை ஆரம்பிக்க வசதி செய்யும் முகமாக பெறுகை நிறுவனம் ஒப்படையை மேற்பார்வை செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் குறிப்பாக:</p> <ol style="list-style-type: none"> <li>i. தேவைப்படும் இடங்களுக்கு ஊழியர்களை நியமித்தல்</li> <li>ii. முன்மொழிவுக்கான கோரிக்கையில் வாடிக்கையாளர் உள்ளீடுகளின்படி பொருந்தக்கூடிய அலுவலக இடம், போக்குவரத்து, பிற பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்</li> <li>iii. சம்பந்தப்பட்ட சகல நிறுவன பகுதியினருக்கும் அறிவித்தல்</li> <li>iv. முன்மொழிவுக்கான கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முற்பணம் செலுத்துதல்:</li> <li>v. தேவைப்படுமிடத்து தரவு மற்றும் பின்புல உள்ளடக்கத்தை நிறுவுதல் மற்றும் அங்கீகாரம் வழங்குதல்</li> <li>vi. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படி திருப்திகரமாக நிறைவேற்றப்பட்ட வழங்கல்களை ஏற்றுக்கொள்ளுதல்</li> </ol> <p>ஆ) ஆலோசகர்களின் செயல்திறன், சம்பந்தப்பட்ட அல்லது ஆர்வமுள்ள தரப்பினரின் உதவியுடன் பெறுகை நிறுவனத்தின் முகாமைத்துவத்தால் கண்காணிக்கப்படும். இந்த நோக்கத்திற்காக, பெறுகை நிறுவனம் அனைத்து உப கருத்திட்டங்களுக்கான ஒரு நிலையறிக்கையை தயாரிப்பதுடன், அவற்றை முகாமை செய்வதற்கும், அதற்கேற்ப இரு தரப்பினருக்கும் நன்கொடையாளர்களுக்கும் அல்லது பரஸ்பர ஒப்புதலுடனான நேரங்களுக்குள்ளேயும் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஆலோசகரின் செயல்திறன் பற்றிய தகவல் ஆலோசகர்களின் தரவுத்தளத்தில் சேர்க்கப்படும். கவனம் செலுத்தவேண்டிய எந்தவொரு விடயத்திலும் (திணைக்களத்தின் ஆதரவில் உள்ள பலவீனங்கள் அல்லது ஒரு ஆலோசகரின் போதிய திருப்தி இல்லாத ஒரு வெளியீடு அல்லது போதிய அளவில்லாத வழங்குனரின் ஆதரவு) தரப்பு விவாதிக்கப்பட்டு மற்றும் முறைமைகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு ஏற்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.</p>	
9.6 ஒப்பந்தங்களின் வகைகள்	கைநூலைப் பார்க்கவும் 9.6
<p>பெறுகை நிறுவனங்கள் பல்வேறு வகையான ஆலோசனை சேவைகளுக்காக கணிசமான நிதிகளை செலவழிக்கின்றன. எனவே அந்த சேவைகளுக்கான ஒப்பந்தங்களை எவ்வாறு கட்டமைப்பது சிறந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.</p> <p>மூன்று முக்கிய அம்சங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசகர் ஒப்படை ஒப்பந்தம் என்ன வகை என தீர்மானிக்கின்றன:</p> <ol style="list-style-type: none"> <li>அ) ஒப்படையின் தன்மை:</li> <li>ஆ) பெறுகை நிறுவனம் மற்றும் ஆலோசகர் இடையே இடர் மற்றும் வெகுமதி என்பவை பகிர்ந்தளித்தல்</li> <li>இ) பெறுகை நிறுவனம் மற்றும் ஆலோசகர் ஆகியோரின் சூழ்நிலைகள். பெறுகை நிறுவனத்தின் ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகளை மேற்பார்வையிடும் திறனை வழங்குவதும் தெரிவிப்போது ஒரு காரணியாக அமையலாம்.</li> </ol> <p>பின்வரும் ஒப்பந்த வகைகள் கொடுப்பனவு நிபந்தனைகளின் அடிப்படையில் பொருத்தமானதாகப் பயன்படுத்தலாம்</p> <ul style="list-style-type: none"> <li>• ஒரு முழுத்தொகை ஒப்பந்தம்</li> <li>• நேர அடிப்படையிலான ஒப்பந்தம்</li> <li>• நிறுத்திவைப்பாளர் மற்றும் / அல்லது (வெற்றி) கட்டண ஒப்பந்தம்</li> <li>• சதவீத ஒப்பந்தம்</li> <li>• காலவரையற்ற விநியோக ஒப்பந்தம் (கா.வி.ஒ)</li> </ul> <p>ஒவ்வொரு வகையும் கையேட்டில் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளதோடு பரிந்துரைக்கப்பட்ட பிரமாணங்களை ஏற்றுக்கொள்வதும் பிரயோகிப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>	